



வ  
ஸ்ரீ சற்குருவேதமாம்,  
**வாசுதேவமனனம்,**

என்றுவழங்குகிற  
**விடுவதாரம்.**

இஃது,

வசன ரூபமாய்

சகலவேதாந்தசாஸ்திரார்த்தங்களுமடங்கியிருக்கின்  
றமையால் முழுச்சுகளிற் கற்றவர்களன்றி  
மற்றவர்களும் எளிதிலறிந்து  
மோட்சானந்தத்தைப்

பெறும்படியான உபகாரார்த்தத்தைக்  
கருதி

சேலஞ்சில்லா சீவில்கோர்ட்டு-வக்கீல்

ம-ந-ந-ஸ்ரீ.

**அப்பாசு வாமியிள்விர யவர்கள்**

சங்கைகபுத்தரங்கொக்கிப் பிழையறப் பரிசேதிந்து  
அச்சிட்டுத்தாவேண்டுமென்று கேட்டுக்கொண்டபடி

பாரிப்பாக்கம்

**முனியப்பமுதலியாரால்**

த ம து.

மெய்ஞ்ஞானவிளக்கவச்சுக்கூடத்திற்பதிப்பிந்தது


ரொளத்திரி(வ) பங்குனிமீ

Registered Copy Right

1861



# சிறப்புப்பாயிரம்.



## ஆசிரியப்பா.

பொன்னமர் திருநிறப்பூவையம்படிவடி... \*  
 பன்னகமணிமிளிர் பணமெனுந்தளிம... \*  
 தெட்டணைக்கண்வளர்நிலைகெழுநாரணன்... \*  
 மட்டவிழாயிரமணடலிசேயிதட்... \*  
 பூவுழையாரணன்புரந்தரன்முதலா... \*  
 மேவருமெய்கூறுமின்பழுங்கான்ற... \*  
 போனகமெனுவொர்இனானநற்கடர் பெற்றி... \*  
 மோனமுத்திரையுநீஇமானமுத்தியைமர்இ... \*  
 யளப்பிவின்பார்தற்கறியாதுமன்பதை... \*  
 களப்பெரும்பாசக்கட்டுண்டுறுபவப்... \*  
 புணரிவீழ்ந்தாழ்ந்துபுண்கணுற்றலமா... \*  
 வுணர்தராப்பரிந்தவ்வுவரிநீநீட்டற்கோர்... \*  
 திமிலெனவாசுதேவப்பிரம... \*  
 விமலனல்லருளின்விழுத்தகுவாள்... \*  
 தேவமனனம்மெனத்திருப்பெயராலொரு... \*  
 மேவருஞ்சிறப்பினூல்விரித்துலாத்தனலை... \*  
 தேட்டுப்பிரதியிலிலைககர்தம்மாற்... \*  
 நீட்டும்போழ்திற்செறிவுறுந்துகள்க... \*  
 ளடையவுமாற்றியமைவினாவிடைபாற்... \*  
 திடனுறும்பகுதியிற்றெளிவுசெய்தெழுதா... \*  
 வெழுத்திற்றருகெனாவிறைதிருமுடியில்... \*  
 வழுத்தருஞ்சிறப்புவாய்ந்திலகிடுமவ்... \*  
 வரநந்மரபின்வந்தவதரித்த... \*  
 திரனுறுசுப்பராயமால்செய்து... \*  
 நற்றவமேயுருநயந்தெனவுகித்த... \*  
 நற்றவன்பாசாமிவேணவின்றாங்... \*  
 காசறத்திருத்தியச்சிறப்பித்த... \*  
 தேசறத்தந்தனன்செறிநறும்பங்கயத்... \*



துருவளர் குடவனையுற்றிவர்த் துயிர்த்த ..... \*  
 துருவளராரமுங்கொழுந்தீங்கன்னலின் ..... \*  
 விட்டொளிகாலும்வண்ணிறத்தரளமு ..... \*  
 முட்டாட்டாமரைமுத்தமுப்புகந் ..... \*  
 தருநித்திலமுந்தழைவுறுகதலியின் ..... \*  
 பெருமைசேர்முத்தும்பிறங்குபுவொளிரா ..... \*  
 மடைநீர்தகைப்பமதி முகத்துவார்வாய்க் ..... \*  
 கடைசியராயிடையுளையுந் திடுவா ..... \*  
 ஞென்றியச்செறுவினையொளிநுறநோக்காக் ..... \*  
 கன்றிநம்முறுவற்கடுப்புகையென் னாச் ..... \*  
 சீறடிமலரஹ்சிதநியவற்றை ..... \*  
 வீறுதனப்பகைமேவுமுண்டகமுதை ..... \*  
 வேரறக்கொய்துதம்மேம்படுசெவிக்குத் ..... \*  
 தீர்விலிகலெனாத்திகழ்வளையிசித் ..... \*  
 தேம்பழுத்தொழுதுஞ்செவ்வாய்ப்பகையென ..... \*  
 வாய்பலம்போதையலகிலவெறிந்து ..... \*  
 வளிமதுப்பருகவகவிதழவிழ்க்கு ..... \*  
 மொளியளர்பானலவொண்மலர்விழிக்குப் ..... \*  
 பெரும்பகையென் னாப்பிறங்குமவற்றி ..... \*  
 னரும்பற்க்கொய்துதம்மணிநிறைந்திலகு ..... \*  
 கந்தரப்பகையெனநந்தினைவாரி ..... \*  
 யந்தமாரகன்கரையணுகிடவெறிந்து ..... \*  
 வாய்பிணி னுடைத்துமக்கட்காக்குந் ..... \*  
 நாய்பொசப்புரத்தலிற்றழைதருசெந்நெல் ..... \*  
 வானெடுப்பழைக்கைமகானகர்காண்பான் ..... \*  
 காணிவந்தெனவெழுங்கவின்றருபண்ணையுங் ..... \*  
 கொழுமதுக்கன்னலைக்ருதட்டிகயவாய் ..... \*  
 விழுமுலைக்கருநிறமேதுகடிம்புனற் ..... \*  
 றடமடுப்பாய்தரத்தட்டிங்கமுகின் ..... \*  
 மிடறுடைதரவதால்வெடிகொளிஇயேகியீக் ..... \*  
 கற்பகநிழற்குலாங்காமருசரபிதன் ..... \*  
 பொற்புறுவியன்மடிபொருந் துறத்தாக்கப் ..... \*  
 புனிற்றிரங்கன் றெனாப்புரிந்துளமிரங்கிப் ..... \*  
 புனித்திடுமுலைவழிப்பான்மிகப்பெருகி ..... \*



பலையெறிந் துவட்டெடுத்தம்பர் நின்றுநிம்பர் தி... \*  
 தொலைவில் விண்ண திடணிற்றுணைவ துகடிப்ப... \*  
 நண்ணுறுமாற் றுணவைவயறநிறைந் த... \*  
 வெண்ணறுவாவிபுடியங்குநீர் நிலைகளுஞ்... \*  
 செல்லூர் பொழி லுஞ்செறிந் துஞ்சுத்தருமெழிற்... \*  
 பல்லூர்புகழ்திருப்பாரிப்பாக்கத்... \*  
 தருத்தியுற்றுறைபவனமலமிக் குயர்ந் திடு... \*  
 திருத்திருத்தியில் வருதேசிகளுங்கர... \*  
 பாத்திரானடியிலைபழிச்சிடுமெழிறத்... \*  
 தாத்திரயன்பதமன்பொடுபரவுஞ்... \*  
 செங்கமலன் றுடிருமுடிபுனைந் த... \*  
 வங்கணைகைவாழ்நுணைசலனங்... \*  
 குரவனாசுருள்பெறீஇக்குலவுவாசிட்டம்... \*  
 வரணற்றிலங்குகைவல்லியமுதனூற்... \*  
 கெழிலுரைவிரித்தவிளமதிதவமுய்... \*  
 பொழிலுடுத்தொளி ருட்புனிதமாநகராட்... \*  
 பிறைசைவாழ்நுணைசலனடிபெட்டபு... \*  
 முறைபுளத்திருத்திமுய்மைவன்கயி... \*  
 கொய்துனா துருமுதற்குறிகண்மூன்றற்... \*  
 மெய்திகழ்பிரமலேலையிற்படிந் தாழ்ந்... \*  
 தவ்வனுபுதியினுருலகனைத் து... \*  
 மவ்வருவெனக்கண்டகமகிழ்வுறுவோ... \*  
 னைசீர்சாத்திரமாறனுட்டலையாப்... \*  
 பேசுவேதாந்தப்பெருக்கமுற்றுணைந் தோ... \*  
 மையலார்மனத்துவாறுகொளங்க... \*  
 வையகமெங்கணுமெய்யிசைநிறுத்தோன்... \*  
 றன் னுயிரொன்னமன் னுயிரீகெல்லா... \*  
 மின்னருள்சுரக்கும்பன்னருங்கருணைய... \*  
 னவநிதியடையவுமறப்புங்கவர்த... \*  
 நவநிதிசமழ்ப்பநல்கருட்கொடையிடு... \*  
 குனியப்புலப்பகைகடிந் த... \*  
 முனியப்பநாமமுதுபெருந்தவனே... \*  
 முற்றும்.

இஃது - காஞ்சீபுரம் - இராமசாமி நாயகர் இயற்றியது.

சிவமயம்.

பிரகரண ஆட்டவண்ண பக்கம்

க	அத்துயாரோபநிருபகம்...	க
உ	அபவாதநிருபகம்...	கூ
ந	சாதனசதுஷ்டயநிருபகம்...	கூ
ச	உபயபதார்த்தநிருபகம்...	யக
ந	துக்காரோபநிருபகம்...	யந
ள	கர்மத்திரயநிருபகம்...	உந
அ	ராகத்துவேஷநிருபகம்...	நஉ
க	ஆத்மாஸூத்மவிசாரநிருபகம்...	சய
ய	சரீரத்திரயவிலட்சணநிருபகம்...	சூ
ய	அவஸ்தாத்திரயசாட்சித்வநிருபகம்...	கூ
க	பஞ்சகோசவிலட்சணநிருபகம்...	கூ
உ	சச்சிதானந்தலட்சணநிருபகம்...	எக
ய	அசண்டத்வநிருபகம்...	எக
ய	அஞ்ஞானசொரூபநிருபகம்...	அஎ
ச	ஞானஞானசொரூபநிருபகம்...	கூச
ந	சரீரத்திரயநிருபகம்...	நச
ள	தாபத்திரயநிருபகம்...	நயஅ
ய	பிரதிபந்தத்திரயநிருபகம்...	நசக
க	நவவிதசமுசாரநிருபகம்...	நசஉ
உ	வயிராக்கியாதிநிருபகம்...	நசகூ
உ	வாசனாத்திரயநிருபகம்...	நசகூ
உ	அசுரகாசனாப்பிரதிபந்தநிருபகம்...	நகூ
உ	சிரவணாதிரயநிருபகம்...	நகூ
உ	பாவனாத்திரயநிருபகம்...	நகூ
உ	ஷ்ட்விதலிங்கதாற்பரியநிருபகம்...	நகூ
உ	தத்துவநிருபகம்...	நகூ
உ	பிரமசரியநிருபகம்...	நகூ
உ	சத்தவிதசைதன்யநிருபகம்...	நகூ
உ	பஞ்சப்பிரமைநிருபகம்...	நகூ
ந	பிரார்த்தத்திரயநிருபகம்...	நகூ
ந	சஞ்சிதாநிகண்டத்திரயநிருபகம்...	நகூ
ந	தார்க்கீகாநிபேதநிருபகம்...	நகூ
ந	பஞ்சவிதமுத்திரநிருபகம்...	நகூ



கூ	பிரமவித்தாதிசதுஷ்டயநிருபகம்.....	நாஎ
கூ	சத்தாவஸ்தைநிருபகம் ....	நாஎஅ
கூ	தாதாத்மியத்திரயநிருபகம்...	நாஅக
கூ	சீவேஸ்வரஸ்வரூபநிருபகம்...	நாஅகூ
கூஅ	சித்தநிரோதநிருபகம் ..	நாஅகூ
கூகூ	தேகாத்மவைவட்சணநிருபகம்...	நாகூகூ
சய	ஆத்மாநாத்மநிருபகம் ...	நாகூஉ
சக	அவஸ்தாத்மிரயநிருபகம், ...	நாகூகூ
சஉ	பிரளயசொரூபநிருபகம். ....	நாகூஅ
சகூ	வேதாந்தவெநிருத்தமனனநிருபகம்...	நாகூகூ
சச	பிரியத்வநிருபகம்... ..	உநக
சகூ	மகாவாக்கியநிருபகம்... ..	உநஉ

அகூ பிரகரணங்கள் (சூ)

இப்போதுபதித்துவருகிறபுத்தகங்கள்.

சித்தாந்தசிகாமணி..... \*

பகவற்கீதைவசனம்..... \*



பஞ்சபதமகாவாக்கியம்..... \*


லட்சணவிருத்தி..... \*

சித்துவராயரடங்கன்முறை..... (10அ)



இதைப்பதிப்பித்தவர் அனுமதியின்நியாதாமொருவர்  
அச்சிடுவாராகில்சட்டப்படிக்குப்பதிப்பித்தஅச்சகூ  
டத்தலைவர்களும்பதிப்பித்துக்கொண்டவர்களும்பெற  
ஷ்டத்துக்கு உத்திரவாதிகளாவார்களென் றறியவும்.





உ

ஸ்ரீசற்குருவேநமா.




# வாசுதேவமனனம்.

என்றுவழங்குகிற



விவேகசாரம்.



அவதாரிகை.

ஸ்ரீ அகண்டபரிபூரணசச்சிதானந்தசொரூபமாகிய ஸ்ரீ வாசுதேவயோகீந்திரர் தமதுசுவானுபூதிப்பிரத்தியக்ஷைத்தைஉலகம் எளிதிலடைந்து ஆனந்தா தீதமாகும்பொருட்டுக் காருண்யத்தினால் கிருபைகூர்ந்துவட மொழியில்நாற்பத்தைந்து சுலோகமாய்த்திருவாய்மலர்ந்தருளிய விவேகசாரகிரந்தார்த்தத்தைத்தமிழில் மொழிபெயர்த்துநாற்பத்தைந்துபிரகரணமாகத்தொகுத்து-அத்தியாரோபபவாதயுத்திகளினால்நிப்பிரமசொரூபத்தையறியக்கூடாதென்றுசுக்லவேதாந்தசாஸ்திரங்களுஞ்சொல்லுகின்ற முறைமைப்படி முந்தி அத்தியாரோபநிருபகப்பிரகரணத்தைச்சொல்லுகின்றார்

முதலாவது.

## அத்தியாரோபநிருபகம்.



சங்கை - சுருதியாதிகளிற் சொல்லுகின்ற அத்தியாரோப யுத்தியாவதேதென்னில்

உத்தரம்- ஒருவஸ்துவினிடத்திலன்னியவஸ்துவாய்த்தோன்றுகிறது. ச-கை. அஃதெப்படியென்னில்.

உ - ம். திருஷ்டாந்தத்தில்கிளிஞ்சலினிடத்தில் வெள்ளியும் - பழுதையினிடத்திற்பாம்பும் - கட்டையினிடத்திற்கள்ளணும் - கானலினிடத்திற்றண்ணீரும் - ஆகாயத்தினிடத்திற்கறுப்பும் - எப்படியாரோபித்ததோ - அப்படிபோல - தாஷ்டாந்தத்திலும் நிஷ்பிரபஞ்சசொரூபமாகிய - ஆத்மாவினிடத்தில்பிரபஞ்சமாரோபித்ததே - அத்தியாரோபம்.

ச-கை. அதுளகினால்வந்ததென்னில்.

உ-ம். அதிஷ்டாநாஞ்ஞானத்தினால்வந்தது அதன் சொரூபத்தைப்பின்னால் விகசிதமாகச்சொல்லுகின்றும் - இப்போதுசம் க்ஷேபமாகச்சொல்லுகின்றும்.

ச-கை. அஃதெப்படியென்னில்.

உ - ம். ஒரு அஞ்ஞானமே பிரகிருதியென்றும் மாயையென்றும் அவித்தை யென்றும் - தமசென்றும் - அனேகவிதமாய்ச் சொல்லப்படும்.

ச-கை. இதுகளிற் பிரகிருதியாவதென்னில்.

உ-ம். குணங்களுடைய சாமானியா வஸ்தைகளுக்குப் பிரகிருதியென்றும் - பிரளயாவஸ்தையென்றும் - மகாசமுத்தியவஸ்தையென்றுச் சொல்லப்படும்.

ச-கை. அஃதெப்படியென்னில்.

உ - ம். வெள்ளை நூலுஞ் சிவப்பு நூலும் கறுப்பு நூலும் ஒன்றாய் முறுக்கி ஒரு வெப்படியிருக்குமோ அப்படிபோல இந்தப் பிரகிருதியில் அனேககோடி ஜீவராசிகள் தங்களுடைய கர்மமும் வாசனைகளுமாகிய பலத்துடனே கூடிப் பொருந்தியிருப்பார்கள்.

ச-கை. இதற்குத்திருஷ்டாந்தமெப்படியென்னில்.

உ - ம். மெழுகுண்டையில் நவலோக ரவைகளைப் படி லீனப்படிருக்குமோ அப்படிபோல பிரகிருதியில் லீனமாயிருக்கிறார்கள்.

ச-கை. இதுகளதேசத்திருஷ்டாந்தம் ஆயினும் சர்வத்தீரபிராணிகளனுபவம் எப்படியென்னில்.

உ - ம். சமுத்தியில் ஜீவர்கள் வெகுகாலம் லீனமாயிருக்கத் தெய்வகதியாய் ஒருசமயத்தில் அந்தச் சீவர்களுடைய கர்மபலம்பக்குவப்பும் அப்போது திரிகுணாத்மகமான பிரகிருதியாகிற சத்துவகுணம் விசரிம்பிக்கும் அங்ஙனம் விசரிம்பிக்கிற சத்துவகுணத்தை மாயையென்று சொல்லப்படும் இந்த மாயையிற் பிரகிருதி விம் பித்தசைதன்யமும் மாயையும் இதற்குத் திஷ்டாநசைதன்யமும் இம்முன்றுங்கூடி ஈஸ்வரனென்று சொல்லப்படும் இந்த ஈஸ்வரனுக்கே அந்தரியாமி யென்றும் அவ்வியாகிருதனென்று மிரண்டு பெயர் - இவரோ ஜெகதிருஷ்டிகர் இந்தச் சிருஷ்டிக்கிரமத்தில் உபாதானகாரணம் நிமித்தகாரணமென்கிற இரணிகாரணமும் வேண்டிமென்று லோகத்திற்கண்டிருக்கிறோம்.

ச-கை. அஃதெப்படியென்னில்.

உ - ம். கடமுதலிய பாண்டங்க ளுற்பவிக்கிறத்துக்கு மண் உபாதானமும் குயவனும் அவரூயுதங்களும் நிமித்தமாகவும் புடவையுண்டாக்குகிறதற்கு நூல் உபாதானமும் நெய்யக்காரணம் நாடாமுதலியவவரூயுதங்க ளு நிமித்தமாகவும் எந்தப்படி லோகத்தில் இர

ண்டு காரணத்தினாலும் கடபடாதிகள் உற்பத்தியாகின்றதோ அந்தப்படியே - இரண்டு காரணத்தினாலும் சகத்துற்பத்தியென்றுதோற்றுகின்றது.

ச-கை. அஃதெப்படியென்னில்.

உ-ம். மாயை உபாதானமும் ஈஸ்வரன் நிமித்தமுமென்று சொல்லுவோமாகில் சுருதிகளுக்கு வினோதம்வரும் இதுமாத்திரமல்ல உபாதானகாரணம் சற்பதார்த்த மாயிருக்க வேண்டும் அப்படியிருக்குமானால் மாயையும் ஆதமாவமிரண்டு பதார்த்தமாகிறபடியினால் அத்வைதத்திற்கு ஆனிவரும் ஆதலால்போது சொன்னபட்சங் கூடாது, பட்சாந்தரமாய்ச் சொல்ல வேண்டும் மாயைநிமித்தமென்றும் ஈஸ்வரனுபாதான மென்றுஞ்சொல்லுவோமாகில் முன்போல அத்வைதவினோதம்வரும். உலகத்திலும் சேதனையே நிமித்த காரணமாகக்கண்டோம் அசேதனமானமாயைநிமித்தகாரணமாகமாட்டாது ஆனால் அத்வைதவறானிவரும்இந்தத்தேதாஷங்களிருக்கிறபடியினால் கெவலமானமடை உபாதானமுமாகாது நிமித்தமுமாகாது ஆதலால்உபாதானமு நிமித்தமுமீஸ்வரனென்றே சொல்லவேண்டும்.

ச-கை. உலகத்திலிரண்டுகாரண மொன்றினிடத்திற்கானோமே - அஃதெப்படிசொல்லுகிறதென்னில்.

உ-ம். சொல்லலாம்உலகத்தில் நூலையுண்டாக்குகிறசிலந்திப்பூச்சியினிடத்திலிரண்டுகாரணமுமிருக்கின்றது அந்தப்பூச்சியேசரீரப்பிரதானத்தினால்உபாதானமும்புத்திப்பிரதானத்தினால் நிமித்தமுமாயிருக்கக்கண்டோம் அப்படிபோல ஈஸ்வரனும் சத்துவகுணப்பிரதானமானமாயையுடனேகூடி நிமித்தகாரணமானார் தமோகுணப்பிரதானமான மாயையுடனே கூடிஉபாதானகாரணமானார் இந்தஉபையகாரணமான ஈஸ்வரனால்ஜகத்துண்டாயிற்று.

ச-கை. எப்படியென்னில்.

உ-ம். ஈஸ்வரன்சத்துவகுணப்பிரதானமானமாயையுடனேகூடிக்கொண்டுதமோகுணப்பிரதானமான மாயையை விஷித்தபோது அந்தத்தமோகுணப்பிரதானமானமாயையோடு கூடினசைதன்யத்தினால் திரிசுணாத்மகமான ஆகாசமும் அந்தஆகாசவிசிஷ்டசைதன்யத்தினால் திரிசுணாத்மகமான வாயுவும் அந்தவாயுவின் விசிஷ்டசைதன்யத்தினால் திரிசுணாத்மகமான தேபுவும் அந்தத்தேஜோவிசிஷ்டசைதன்யத்தினால் திரிசுணாத்மகமான ஜலமும் அந்த ஜலவிசிஷ்டசைதன்யத்தினால் திரிசுணாத்மகமான பிருதிவிபுமுண்

டாயிற்று - இது அபஞ்சிகிருத பூதங்களென்றும் - சூக்ஷ்மபூதங்க  
 ளென்றும் - தன்மாத்திரைகளென்றுஞ்சொல்லப்படும் - இந்தப்  
 பூதங்களினால் சமவீடியவியவீடியாத்மகமாகிறலிங்கசரீரமுண்டாயி  
 ற்று - அந்தச்சமவீடியவியவீடி சொருபத்தைமுன்னே நிரூபிக்கி  
 றேறும், இந்தலிங்கசரீரமும்பதி னேழுதத்துவங்களுடனே கூடி  
 யிருக்கும்.

ச-கை. அந்தப்பதினேழு - தத்துவங்களாவதென்னில்.

உ-ம். ஞானேந்திரியம் (௫) கனமேந்திரியம் (௫) வாயுக்கள் (௫)  
 மனம்புத்தி (௨) ஆவ (௫௪)

ச-கை. இதுகளினுற்பத்தியெப்படியென்னில்.

உ - ம். ஆகாசத்தினுடைய சாத்வீகாம் சத்தில் சுரோத்திரோந்திரி  
 யமும் வாயுவின்சாத் வீகாம்சத்தில் தொக்கிறதிரியமும் - தேயு  
 வின்சாத்வீகாம்சத்தில்சட்ச இந்திரியமும் அப்புவின்சாத் வீகா  
 ம்சத்தில் சிங்குவையிந்திரியமும் பிருதிவியின்சாத் வீகாம்சத்  
 தில்கிரானேந்திரியமுமாக இந்தப்படிசாத்வீகாம்சத்தில்வியவீ  
 டியான ஞானேந்திரியங்கள் பிறந்தது, இந்தச்சாத்வீக சமவீ  
 டியினால்அந்தக் கரணங்கள்பிறந்தது, அதுவிருத்திபேதத்தினால்  
 மனம்புத்திசித்தம் ஆங்காரமென்று நான்சூவிதமாயிற்று - அந்த  
 ப் பதினேழுகணக்குக்கு மனமுஞ்சித்தமுமொன்றாயிற்று - புத்  
 தியுமாங்காரமுமொன்றாயிற்று - ஆகாசத்தினுடையரஜோம்சத்தி  
 ல்வாக்கும் வாயுவின்ரஜோம்சத்திற் பாணியும் தேயுவின் ரஜோம்  
 சத்திற் பாதமும் அப்புவின்ரஜோம்சத்திற்சூய்யமும் பிருதிவியி  
 ன்ரஜோம்சத்திற்சூதமும்-இந்தப்படி ரஜோம்சத்தில் வியவீடியா  
 னகன் மேந்திரியங்கள்பிறந்தது - இந்த ராசதசமவீடியினால்பி  
 ராணவாய்ப்புபிறந்தது-அதுவிருத்திபேதத்தினால் - பிராண அபா  
 னஉதானவியானசமானனென்கிற பஞ்சவாய்ப்புக்களாயிற்று-உப  
 வாய்ப்புக்களும் இதுகளுக்குள்ளே அந்தர்ப்பூதமாகும் - இந்தப்பதி  
 னேழுங்கூடிச்சமவீடியவியவீடியாகிறலிங்கசரீரமென்று சொல்ல  
 ப்படும் - அந்த ஈஸ்வரனே இந்தலிங்கசரீரத்தில பிமானித்து இர  
 ணியகர்ப்பராஹர்-அவருக்கே சூத்திராத்மாவென்றுப்பிராணென  
 ன்றுமிரண்பிபெயர் இதுவேசூக்ஷ்மசரீரசிருவீடி.

ச-கை. இனிஸ் தூலசரீரசிருவீடியாவதென்னில்.

உ-ம். அந்தமாயாசகித ஈஸ்வரவீக்ஷணியத்தினால் தமோம் சப்பிரதா  
 னமான அபஞ்சிகிருதபஞ்சபூதங்களிலாகாயமுதலியஸ் தூலபூதங்  
 களுமுண்டாயிற்று - அவை ஒவ்வொன்று இரண்பிபாகமாயிற்று

அதில் ஒருபாகநிற்கமற்றை ஒருபாகமும் ஒவ்வொன்று நந்தா  
ன்காகி அந்தந்தப்பாகங்களின் நிஜாம்சத்தைவிட்டு இதரபூதங்க  
ளுடனே கூடுகிற துபஞ்சிகிருதஸ் தூல பூதங்களென்று சொல்ல  
ப்பரிமீ இந்தஸ் தூலபூதங்களினிடத்திலுள் ஸ்வர வீக்ஷணயத்தினு  
ல் ஸ்தூலப்பிரபஞ்சமுண்டாயிற்று.

ச-கை. அஃஃதெப்படியென்னில்.

உ-ம். பஞ்சிகிருதபஞ்சமகாஸ்தூலபூதங்களினால் அண்டமும் அந்  
த அண்டத்தில் கீழேமூலகமும் மேலேமூலகமும் அந்தந்தலோ  
கங்களுக்கிதமான நால்வகையோனிகளும் பிறந்தன இத்தனை  
யுங்கூடி ஸ்தூலப் பிரபஞ்சமென்னப்பரிமீ இதனிடத்த பிமா  
னித்த ஸ்வர னுக்குவிராட்டுென்று பெயர் அவருக்கேவைஸ்வா  
நரன்வைராஜசனென் நிரண்டுபெயர் இதுவேசமஷ்டி.

ச-கை. இனிவியஷ்டிசொருபமாவதெப்படியென்னில்.

உ-ம். வியஷ்டியான துசமஷ்டியிலந்தர்ப் பூதமானாலும் அதையு  
ஞ்சொல்லவேண்டும் எப்படியென்றால் சாக்கிராவஸ்தையில் தூ  
லசரீரத்தி லபிமானியாயிருக்கிற சீவனுக்குவிசுவனென்று பெ  
யர் அவனுக்கேவியவகாரிகள் சிதாபாசனென் நிரண்டு பெயர்  
சொப்பனாவஸ்தையில் சூக்ஷ்மசரீரத்திலபிமானியாயிருக்கிற சீ  
வனுக்குத் தைசதனென்று பெயர் அவனுக்கே பிராகுபாதிசுண்  
சொப்பனகற்பிதனென் நிரண்டு பெயர், சுமுத்தியவஸ்தையி  
ல்காரண சரீரத்திலபிமானியா யிருக்கிற சீவனுக்குப் பிராக்ரு  
னென்று பெயர் அவனுக்கே பாரமார்த்திகள் அவிச்சின்னென  
ன்றிரண்டு பெயர் இதுவேவியஷ்டி, இந்தப்பிரபஞ்சத்தின் அ  
வாந்திரசிருஷ்டிஸ்தி லயங்களுக்காகவே அவ்வீ சுரன்றிரிமூர்  
த்திசொருபமாகினார்.

ச-கை. அஃஃதெப்படியென்னில்.

உ-ம். சத்துவகுணத்துடன் கூடி ரட்சிக்கிறதற்கு விஷ்ணுவாகவும்  
ராசதகுணத்துடன் கூடி சிருஷ்டிக்கிறதற்குப் பிரமாவாகவும் த  
மோகுணத்துடன் கூடி சங்கரிக்கிறதற்கு ருத்திரனாகவும் இருக்கி  
றார் இவர்களில் பிரிமீ மாவிராட்டிலந்தர்ப் பூதன் விஷ்ணு இரணிய  
கர்ப்பத்திலந்தர்ப் பூதன் உருத்திரன் பிரபஞ்சகாரணமான அவ்  
வியாகிருதத்திலந்தர்ப் பூதன் இதுவேயத்தியாரோபயுத்தி என்  
று சொல்லப்பரிமீ இந்த அத்தியாரோபத்திற்கு மூலமான அஞ்  
ஞானத்தை ஸீசற்குருகடாட்சத்தினால் சங்கையறவனறிகிரு  
றே அவனே சீவன்மூத்தனென்று சுருதி ஸ்மிருதியாதிகளிற்,  
சொல்லுகின்ற துஇதற்குச் சமயமில்லை, சித்தம்.

அத்தியாரோபநிருபகம் - முற்றிற்று.



இரண்டாவது.

## அபவாதநிருபகம்.



ச-கை. சுருதியாதிகளிற்சொல்லுகிற அபவாதபுத்தியாவதே தென்னில்.

உ-ம். காரணத்துக்கன்னியமாய்க்காரியமில்லை யென்றறிவது.

ச-கை. அஃதெப்படியென்னில்

உ-ம். மண்ணினாலுண்டாக்கப் பட்டகடமுதலிய பாண்டங்கள்மண்ணுக்கன்னியமாயெப்படி காணவில்லையோ நூலினாலுண்டாக்கப்பட்டபுடவைகள் நூலுக்கன்னியமாயெப்படி காணவில்லையோ சொந்தத்தாலுண்டாக்கப்பட்ட ஆபரணங்கள் சொந்தத்திற்கன்னியமாயெப்படி காணவில்லையோ இரும்பினாலுண்டாக்கப்பட்ட ஆயுதங்களிரும்புக்கன்னியமாயெப்படி காணவில்லையோ அப்படிபோல ஆத்மாவினாலுண்டாக்கப்பட்ட பிரபஞ்சங்கள் ஆத்மாவையன்றிவேறில்லை யென்றறிவது.

ச-கை. அஃதறிகிறவிதமெப்படியென்னில்.

உ-ம். பஞ்சீகிருத பஞ்சமகாஸ்தூல பூதங்களினுற்பிறக்கப்பட்ட அண்டமும் அவ்வண்டத்தினுளுண்டான பதினாலு லோகமும் அந்தந்த லோகங்களுக்கு சிதமானநால்வகையோனிகளும் அவைகட்குக்காரணமாகிய பஞ்சீகிருதபஞ்சமகா பூதங்களன்றிவேறில்லை யென்றும் அந்தப்பூதங்களும் சமஷ்டி வியஷ்டியாத்மகமானலிங்கசரீரமும் அவைகட்குக்காரணமாகிய அடஞ்சீகிருதபஞ்சமகா பூதங்களன்றிவேறில்லை யென்றும் அந்தப்பூதங்களும் அதன்காரணத்தை யன்றிவேறில்லை யென்றும் அறியவேண்டியது.

ச-கை. அஃதெப்படியென்னில்.

உ-ம். அப்புவினாலுண்டாக்கப் பட்டபிரகீவு அப்புவன்றியெப்படிவேறில்லையோ அக்கினியினாலுண்டாக்கப்பட்ட ஜலம் அக்கினியன்றியெப்படிவேறில்லையோ வாயுவினாலுண்டாக்கப்பட்ட அக்கினிவாயுவையன்றியெப்படிவேறில்லையோ ஆகாசத்தினாலுண்டாக்கப் பட்டவாய்வு ஆகாசமன்றி யெப்படிவேறில்லையோ மாயையினாலுண்டாக்கப்பட்ட ஆகாசம் மாயையன்றி எப்படிவேறில்லையோ அப்படியேயாம்.

ச-கை. அந்தமாயாசொருபமெப்படியென்னில்.

உ-ம். அது திரிகாலத்திலுமில்லாதபடியினால் சத்தென்றுஞ் சொல்லப்படாது அகம் அஞ்ஞானியென்றனுபவமிருக்கிறபடியினால் அசத்தென்றுஞ்சொல்லப்படாது, விருத்தமானபடியினால் சத்தென்றுஞ்சொல்லப்படாது.

ச-கை. மற்றென்னவென்னில்.

உ-ம். அனிரீவஜன்யமென்று சொல்லப்படும்.

ச-கை. அனிரீவஜன்யமாவதே தென்னில்.

உ-ம். மித்தையாசொருபம்.

ச-கை. அஃதெப்படியென்னில்.


உ-ம். சசவிஷ்ண வந்நியாபுத்ர ககரூரவிந்த சுத்திகாரசிதம் போலிருக்கிறபடியினால் சின்மாத்திர தத்துக்கன்னியமாயொருவஸ்துவுமில்லையென்றறியவேண்டும் இவ்வகைப்பட்டசின்மாத்திராசொருபமேதானென்று ஸ்ரீ சற்குருவினால் பிரதானாகிதோற்றமும் அஞ்ஞானமும் சங்கையறக்கேட்டு அத்தியாரோபநீங்கி அன்னியபதார்த்தமில்லாமலபவாதமாயத் தான்யாவுமென்று சாட்சாத் கரித்து எவனறிகுறாவினாலே அவனே சிவன்முத்தெனன்று சுருதிஸ்மிருதியாதிகளிற் சொல்லுகின்றது இதிற் சம்சயமில்லை சித்தம்

அபவாதநிருபகம் - முற்றிற்று.



மூன்றாவது.

### சாதனசதுஷ்டயநிருபகம்.



ச-கை- சுருதியாதிகளிற் சாதனசதுஷ்டயங்களை விசாரித்தறியவேண்டும் மென்பது இஃதே தாந்த விசாரத்திறகதிகாரியானொனில்

உ-ம்- சாதனசதுஷ்டயமுள்ளவனெயதிகாரி-

ச-கை- அஃதெப்படியென்னில்-

உ-ம்- பிரகஸ்பதுசவண மென்கிறபாகத்தில் பிராமணனைப்படியதிகாரியோ ஸுத்திரியர்வைசியர் எப்படியதிகாரிகளல்லவோ ராஜசூயபாகத்தில் ஸுத்திரியனைப்படியதிகாரியோ பிராமணர்வைசியரெப்படியதிகாரிகளல்லவோ ஸ்தோமமென்கிறபாகத்தில் வைசியரெப்படியதிகாரிகளோ பிரம்மஸுத்திரியரெப்படியதிகாரிகளல்லவோ அப்படிபோல வேதாந்த விசாரத்திற்குச் சாதனசதுஷ்டயசம்பன்னத்துவமுண்டானவனெயதிகாரியாம்



ச-கை- சாதனச துஷ்டயமாவதே தென்னில்-

உ-ம்- நித்தியாநித்தியவஸ் துவிவேகம், இகவுத்திரார்த்தபலபோக  
விராகம், சமாதிஷ்ட்கசம்பத்தி, முமுக்ஷுத் துவம்-

ச-கை- இதில் நித்தியாநித்தியவஸ் துவிவேகமாவதே தென்னில்-

உ-ம்- பிரமமேநித்திய மென்றும் பாஞ்சபூதபௌதிக முதலிய  
ஜெகத்தெல்லாம் அநித்தியமென்றும் சுருதிஸ்டிரூதிகளால் சூரு  
முகமாய்விசாரித்தநிகின்ற து-

ச-கை- இகவுத்திரார்த்தபலபோகவிராகமாவதே தென்னில்-

உ-ம்- இந்தலோகத்திற்கன்மத்தினால் செனித் துவரப்பட்ட அனித்  
தியமான-சற்சந்தனவனிதாதிவிஷயபோகத்தினிடத்திலும் பா  
லோகத்திற்கன்மஜென்னியத்தினால் வரப்பட்ட அனித்தியமான  
ரம்பாசம்போக அமிர்தாதிக்களிடத்திலும் வாந்தி செய்த அசனம  
லமூத்திராதிகள் போல ஆசையில்லாமல் இந்தஜெகத்திற்குக் கா  
ரணகர்த்தாவாகிய சுவாயினிடத்திற்குப் பிரிதியாயிருப்பது-

ச-கை- சமாதிஷ்ட்கசம்பத்தியாவதே தென்னில்-

உ-ம்- சமைதமை உபரதி, திதீகைக்ஷசமாதிசிரத்ததை என் றுறுவகை-

ச-கை- இதற்கமையாவதே தென்னில்-

உ-ம்- பாகியவிஷயத்திற்குச் செல்லவொட்டாமல் மனை தத்திருப்பிச்  
சிரவணத்தில் வைப்பது.

ச-கை- தமையாவதே தென்னில்-

உ-ம்- ஞானேந்திரியகன்மேந்திரியங்களை விஷயத்திற்குச் செல்லவொ  
ட்டாமற்றிருப்பிச்சிரவணத்தில் நிறுத்துவது-

ச-கை- உபரதியாவதே தென்னில்-

உ-ம்- விகிதமானகன்மங்களை ப்புத்திபூர்வகமாய்விடுகிற தென்று  
ம் அதைச்சன்னியாசமென்றுஞ் சொல்லுவார்கள் அப்படியல்ல  
, விகிதமானகன்மங்களில் கர்த்தத்துவாபிமானபலாபேகையி  
யின்றிச்சகலபாவகன்மங்களை யும் விட்டு சகலபுண்ணியகன்மங்க  
ளைச் செய் துபகவத்திரிதியாக்குகிற து-

ச-கை- திதீகைக்ஷயாவதே தென்னில்-

உ-ம்- சீதோஷ்ணங்களைப்பொறுப்பது அப்படியாகில் பனியினி  
ருந்து குளிரையும் வெய்யிலினின்று சுடுகையையும் பொறுக்கி  
றதல்ல, பிராரத்தவசத்தினால் நெந்தவேளைக்கு எ துவருமோ அதை  
யனுபவித்துத்திரவேண்டுமென்று கருதி சகலமும் போகிறதை

பீபற்றி வாட்டமும் சகலமும்வருகிறதைப்பற்றிமகிழ்ச்சியுமில்  
லாமல் சமபுத்தியுடனையிருப்பது-

ச-கை- சமாதியாவதேதென்னில்-

உ-ம். திருப்பினமனமுமிந்திரியங்களும் வாசனைவசத்தாய்வரப்ப  
ட்டவிஷயத்தினிடத்திற்போம் அனுகளைச்சிரவணத்திற்கு வெ  
திரித்தமானவிஷயங்களிற் செல்லவொட்டாமற்றிருப்பிச் சிரவ  
ணத்தில்வைப்பது.

ச-கை. சிரத்தையாவதேதென்னில்.

உ-ம். பூர்வம் யாதொன்றினிடத்திலிருந்த விசுவாசமெல்லாம் கு  
ருவேதாந்தவாக்கியத்தினிடத்தில்வைப்பது.

ச-கை. இனிமுமுகூடத்துவமாவதேதென்னில்.

உ-ம். மோட்சத்தையறிந்து அடையவேண்டுமென்கிற அதிதீவிர்  
மாகியமனதுடனே கூடியிருக்கிறது அதற்கேமோகூடி விச்சை  
யென்றுபெயர்.

ச-கை. சகலபிராணிகளும்மோகூடம்வேண்டுமென்று சொல்லுகிற  
ர்களே அதுமோகூடிவிச்சையல்லவாவென்னில்.

உ-ம். அல்ல.

ச-கை. மற்றெப்படியென்னில்.

உ-ம். கிரகம்பற்றிக்கொண்டெடிகிறபோது அவ்வீட்டுக்குளகப்  
பட்டபுருஷன் தனதுபுத்திரமித்திரகளத்திராதிகளென்னமாய்  
ப்போனாரீகளோவென்ற விசாரத்துடன்கூடி அக்கினியில் தபி  
க்கப்பட்டவரூப அந்தப்புத்திரமித்திரகளத்திராதிகளை விட்டு  
விட்டு குளிர்ந்தஜெலத்திற் பிரவேசித்ததுபோல சங்கரதாபந்  
திரியமென்கிற அக்கினியில்தபிக்கப்பட்டபுருஷன் இந்தச்சங்  
சாரதாபத்தைப்போக்குகின்ற குருநாதன் எங்கேயிருக்கிறாரோ  
இதற்கு என்னசாதனம்வேண்டுமோவென்றுதாபங்கொண்டுதே  
டுகின்றதேட்டரவாகியசித்தவிருத்திக்கே மோகூடிவிச்சையென்  
றுபெயர் இந்நான்குசாதனமும் ஆரிடத்திலுண்டோ அவர்களே  
யதுகாரி, சிரவணத்திற்குமுன்பே சாதனசதுவீடயஞ்சம்பாதித்  
துக்கொண்டு சிரவணத்திற்கு ஆரம்பிக்கவேண்டும் அப்படியன்  
ந்நான்குநிலையாது சற்குருவும் அருகிகாரிகளுக்கு உபதேசி  
க்கமாட்டார்.

ச-கை. அஃதெப்படியென்னில்.

உ-ம். சூத்திரனுக்கு யாகம்பண்ணிவைத்தால் சொர்க்காதிபோகங்

கள் அவனுக் கெப்படிசித்தியாதோருத்திரனுக்குவடுகுபண்ணி  
வைத்தால் அவனுக்குப்பிராமணத்துவ மெப்படிசித்தியாதோ  
அப்படிபோல சாதனசதுவீடய மில்லாதவனுக்குச் சிரவணம்  
பண்ணிவைத்தாலவனுக்கு ஞானபலஞ்சித்தியாது.

ச-கை. ஆனாலிந்தச்சிரவணம்வீணாய்ப்போமோவென்னில்.

உ-ம். போதாது அதிசூலொரு அதிர்வீடமுண்டாம் இந்நகர  
னசதுவீடயஞ்சிரவணத்திற்கு முன்னில்லா கிரந்தகாலம் சிரவ  
ணகாலத்திலானாலுங்குருமுக்கமாய்விசாரித்தறிய வேண்டியது  
சித்தம்.

ச-கை. அதிகாரிகளுக்கு இந்நான்குசாதனமும்வேண்டிமோ ஒருநி  
த்தியா நித்தியவஸ்துவிவேகமாத்நிரம் போதாதோவென்னில்.


உ-ம். போதாது, லோகத்தில்காஸ்திரிகளுக்கு நித்தியா நித்தியவஸ்து  
விவேகமுண்டாயிருந்தும் அவர்கள்விஷயத்தினிடத்தில் ஆச  
த்தியுண்டாய்காமியகன்மங்களைச் செய்கிறபடியினாலதிகாரிகள்  
ல்லஆகையாலிரண்டாஞ்சாதனமும்வேண்டும்.

ச-கை. இந்தவிரண்டுசாதனந்தான்போதாதோவென்னில்.

உ-ம். போதாது, சிலர் நித்தியாநித்தியவஸ்துவிவேகமும் இகவுந்  
திரார்த்தபலபோகவிராகமுமுண்டாயிருந்தும் சமாதரிஷ்டகச  
ம்பத்தியில்லாமையினால் கோபாதிகளில் தபிக்கப்படுகிறபடியி  
னால் அதிகாரிகளல்லஆகையால்முன்னாஞ்சாதனமும்வேண்டும்.

ச-கை. இந்தமுன்றுசாதனந்தான்போதாதோவென்னில்.

உ-ம். போதாது, சிலர் இம்முன்றுசாதனங்களுண்டாயிருந்தும்  
ருஷிணசலத்தைக்கக்கத்திலிடுக்கிக் கொண்டுசடைமுடியுடைய  
வர்களாய்யோகீஸ்வரொன்னும் பெயர்தரித்துசங்காரபந்தங்க  
ளைத்துறந்துவிரத்தராடீபசாந்தியுடையவர்களாய் ஒருவர்கை  
யில் ஒருவஸ்துவும்வாங்காதவர்களாயிருக்கிறார்கள் அவர்களும்கி  
ரவணத்தினிடத்திற் சேராதபடியினாலதிகாரிகளல்ல ஆகையால்  
நான்காஞ்சாதனமும்வேண்டும் இந்நான்குசாதனமுமுடையவ  
ர்களேவேதாந்தசிரவணத்திற்குகாரிகள் இந்நகர சாதனசதுவீட  
யசம்பத்திக்குக்காயகவாசக இந்நிரியவியாபாரமின்றிமேலேவி  
யாபாரபுரமாத்நிரமானபடியினால் விஷயத்தினிடத்தில் தோ  
ஷிதிருஷ்டியுடையவர்கள் சுவயத்திற்சம்பாதித்துக் கொள்ளலா  
மென்று சுருதிஸ்மிருதியாதிகளிற் சொல்லுகின்றது இதற்கும்  
சயமில்லை. சித்தம்



நான்காவது.

## உபயபதார்த்தநிருபகம்.



ச-கை. சுருதியாதிகளிற் பிரபஞ்சமெத்தனை பதார்த்தமாயிருக்கிற  
மென்று விசாரிக்கவேண்டுமென்பதால் இந்தப் பிரபஞ்சமெத்த  
னை பதார்த்தமாயிருக்கிறதென்னில்,

உ-ம்- இரண்டுபதார்த்தமாயிருக்கின்றது,

ச-கை- அதெப்படியென்னில்,

உ-ம்- ஆத்மாவென்றும் அனாத்மாவென்றும்,

ச-கை- பிரபஞ்சத்திற்கு தீதராயிருக்கப்பட்ட ஆத்மாவைப் பிரப  
ஞ்சத்திற்குள்ளாய்ச் சொல்லலாமென்னில்,

உ-ம்- சொல்லலாம்,

ச-கை- அதெப்படியென்னில்,

உ-ம்- பிரபஞ்சஞ் சேதனசேதனமாய்த் தோன்றுகையினால்  
பிரபஞ்சாதீதராகிய வாத்மாவைப் பிரபஞ்சத்திற்குள்ளாய்ச்  
சொல்லலாம்,

ச-கை- பிரபஞ்சஞ் சேதனசேதனமாய்த் தோற்றப்பட்டாலும்  
பிரபஞ்சாதீதராகிய வாத்மாவைப் பிரபஞ்சத்திற்குள்ளாய்ச்  
சொல்லவேண்டுமென்னில்,

உ-ம்- சொல்லவேண்டும்,

ச-கை- அதெப்படியென்னில்,

உ-ம்- ஆத்மாவென்றும் சேதனஞ்சுகதே அந்தச் சேதனஞ்சுகியவா  
த்மாயிரபஞ்சத்துடன் கூடாவிட்டால் பிரபஞ்சம் சேதனமெ  
ன்றும் அசேதனமென்றும் தோற்றது, தோற்றுகிறபடியினால்  
பிரபஞ்சாதீதராகிய ஆத்மாவைப் பிரபஞ்சந் தற்பாதிபாய்ச்  
சொல்லலாம்,

ச-கை- அப்படியானால் பிரபஞ்சத்திற்கேதனமேது அசேதன  
மேதென்னில்,

உ-ம். நடக்கிறது ஒடுகிறது பறக்கிறது குதிக்கிறது ஊருகிறது இ  
து முதலானவைகள் சேதனம், பிறுதிவு அப்புபர்வதம் விருஷங்க  
ளினது முதலானவைகள் அசேதனம்.

ச-கை. பிரபஞ்சம் இப்படியானே பதார்த்தமாய்த் தோற்றிக்கொ  
ண்டிருக்க இரண்டுபதார்த்தமென்கிறதெப்படியென்னில்.

உ-ம். பிரஞ்சத்திலாத்மாவென்று மனோத்மா வென்று மிரண்டுபதார்த்தம், இவற்றில் ஒரு அனாத்மா வேகாரியரூபமாய்ப் பரிணமித்து அனாத பதார்த்தங்களாச்சுது இது கமீளாபிங்குடையாத்மாவும் அனாதமாகவே தோற்றப்படுகின்றது.

ச-கை. அனாத்மாக்களோடே கூடி தோற்றப்படுகிற ஆத்மா எத்தனை விதமாய்த் தோற்றப்படுகிறதென்னில்.

உ-ம். சீவனென்று ம் ஸ்வரனென்று மிரண்டு விதமாய்த் தோற்றப்படுகின்றது.

ச-கை- இந்தச் சீவஸ்வராளத்தனை விதமாய்த் தோற்றப்படுகிறார்களென்னில்-

உ-ம்- சீவனுமனாதவிதமாய்த் தோற்றப்படுகின்றது, ஸ்வரனுமனாதவிதமாய்த் தோற்றப்படுகிறார்-

ச-கை- சீவர்களானாத விதமாய்த் தோற்றப்படுகிற ஒருவராயிருக்கிற ஸ்வரனென்படியனாத விதமாய்த் தோற்றுகிறா ரென்னில்-

உ-ம்- புண்ணிய னாதத்திரங்களிலும் பட்டணங்களிலும் கிராமங்களிலும் ஈட்டி வீட்டிக்கும் ஸ்வரனானாதவிதமாய்த் தோற்றப்படுகிறார்

ச-கை- அங்கங்கே தோற்றப்படுகிறதெல்லாம் மண்கிலை தாறுதாம் பிராதி பிரதமைகளல்லவோ அதுகளை ஸ்வரனென்றென்படி சொல்லுகிறதென்னில்-

உ-ம்- அந்த மண்கிலை தாறுதாம்பிராதி பிரதமைகளிடத்தில் எல்லாருக்கும் ஸ்வரபுத்தியேயன்றி பிரதமைபுத்தி சர்வாத்மரூபியிலை அல்லாமலும் அதுகளில் பிரதமை புத்தி தோற்றி யீஸ்வரபுத்தியில்லாவிட்டால் பூசை அபிஷேகநவேத்திய நிமித்தம் லட்சம் லட்சமாய்செல்லுபெய்யார்கள் இப்படி செல்லுபெய்கிறபடியினால் பிரதமைகளிடத்திலும் ஸ்வரபுத்தி வரலாம்-

ச-கை- அனாதமசாரூபமான பிரதமைகளிடத்திலும் ஸ்வரபுத்தி வரலாமோ வென்னில்

உ-ம்- வரலாம்-

ச-கை- அதெப்படியென்னில்-

உ-ம்- மிகுதியுநிலே தமானதே கேந்திரியாதிசங்காதமே நானென்று தேகந்திரிய சங்கத்தில் ஆத்மபுத்தி வந்தவனுக்கு அந்தப் பிரதமைகளிடத்திலும் ஸ்வரபுத்தி வரலாம்-

ச-கை- இந்தத்தேகேந்திரியம்நிஷேதபதார்த்தமோ வென்னில்  
உ-ம், ஆம்

ச-கை- அதெப்படியென்னில்-

உ-ம்- சுகீகிலசுரோணிதத்தினுலுண்டான்படியினுலும் மாமிசமண  
முத்திரங்களினுல்நிருமிக்கப்பட்டிருக்கிறபடியினுலும் சற்சந்  
தனங்களினுல்அந்தச்சரீரத்தச்சுகந்தப்பித்துவோமாகில் அ  
ந்தச்சரீரபரிசத்தினுலந்தச்சற்சந்தனமும் துர்க்கந்தமாய்நிஷே  
தமாய்ப்போகிறபடியினுலும், சரீரநஷ்டமாய்ப்போனபோது  
அழுதிநாறிக் கரைந்துபோகையினுலும், இருக்கிறபேர்களுக்கு  
ததுரவியவிரயமும் துக்கக்கிலேசமுங் கொடுக்கிறபடியினுலு  
ம், இந்தச்சரீரம் நிஷேதபதார்த்தமென்பதற்குச் சந்தேகமில்  
லை, இவ்வகைப்பட்டதோஷங்கள் அந்தப்பிரதமைகளிடத்திலில்  
லை, அதுகளிடத்திற்சமர்ப்பித்த சற்சந்தனினுலிகள் யாருக்குமுட்  
யோகமாகிறபடியினுலும் அதுகளுக்கு ஒருவறானிவந்தபோது  
ம் மற்ரென்றுக்குப் யோகமாகிறபடியினுலும் அந்தப்பிரத  
மைகளிடத்திலிஸ்வரபுத்திவருகிறது உசிதமேயாம்-

ச-கை. ஆனாலொரு அனாதம்பதார்த்தமேகாரியரூபமாய்ப்பரிண  
மித்து அனேகம்பதார்த்தமாய்த்தோற்றப்பறும் ஆத்மாவும்ந்  
ரொருபதார்த்தத்தோடு கூடியனேகமாய்த்தோற்றப் படுமெ  
ன்பதற்குத் திருஷ்டாந்தமுண்டோவென்னில்.

உ-ம். உண்டு-

ச-கை- அதெப்படியென்னில்

உ-ம். பிருதீவியொன்றே காரியரூபமாய்ப்பரிணமித்து பர்வதநீ  
கள் விருஷங்கள் வனங்கள் கோபுரங்கள் பிரகாரங்கள் மண்டபங்  
ள் சுவர்கள் முதலான கடசாசரூபமாய்த்தோற்றப்படு கின்றது  
ஆகாசமும் அதுகளிற்கூடிகடாகாசமென்றும் மடாகாசமென்  
றும் பர்வதாகாசமென்றும் விருஷாகாசமென்றும் வஸுகாசமெ  
ன்றும் கோபுராகாசமென்றும் பிரகாராகாசஞ்சுவராகாசமென்  
றும் இப்படிநானுவிதாகாசங்களாய்ப்படி தோற்றப்படுகின்ற  
தோ அப்படிபோல ஆத்மாவும் காரியரூபமாய்ப்பரிணமிக்கப்  
பட்ட அனாதம்பதார்த்தத்துடன் கூடித்தவதத்தெனன்றும் ய  
க்கியதத்தெனன்றும் ராமனென்றும் கிருஷ்ணனென்றும் கோ  
பாலென்றும் கோவிந்தனென்றும் அனேகவிதமாய்த்தோற்  
றப்படுகிறார் இந்தப்பிருதீவு ஆகாசநிருஷ்டாந்தம் அவிச்சினை

பக்திநீர்குத் திருஷ்டாந்தமென்று சொல்லப்படும் இனிபிரதி  
பிம்பபக்திநிருஷ்டாந்தமுஞ் சொல்லுகின்றோம்-

ச-கை- அதெப்படியென்னில்-


உ-ம்- ஒருஜலமே உபாதிவசத்தினால் சமுத்திரமென்றும் நதியெ  
ன்றும் ஏரியென்றும் தடாகமென்றும் கால்வாயென்றும் நடவா  
வியென்றும் பாண்டஜலமென்றுஞ் சொல்லப்படும் அந்தச்சலத்  
திலொரு சூரியனே பிரதிபிம்பித்து அனேகவிதமா யெப்படி  
தோற்றப்படுகிறாரோ அப்படிபோல ஆத்மாவும் அனாத்மகாரி  
யமாயிருக்கப்பட்ட அந்தக்கரணங்களிற் பிரதிபிம்பித்து அனே  
கரூபமாய்த் தோற்றுகிறார் அப்படிதோற்றப்பட்டாலும் அனா  
த்மகாரியமானவந்தக்கரணதர்மங்கள் ஆத்மாவைக்காலத்திரயத்  
திலும் ஸ்பரிசிக்கவில்லை.

ச-கை- அதெப்படியென்னில்.

உ-ம்- ஜலத்துக்கதிதசீதளமும் ஜலவிகாரவிலையும் அந்தச்சலத்தில்  
பிரதிபிம்பித்த சூரியனெயெப்படி ஸ்பரிசிக்கவில்லையோ அப்ப  
டிபோல அந்தக்கரணவிகாரங்களும் அந்தக்கரணத்திற் பிரதி  
பிம்பித்த சிதாபாசனையே ஸ்பரிசிக்கவில்லை, அவ்வந்தக்கரணத்  
திற்குஷ்டானமான பிரத்தியோகாத்மாவை ஸ்பரிசிக்கா தென்ப  
தற்குச்சந்தேகமேயில்லை, இதுமாத்திரமல்ல- பிராஜீவுவிகாரங்  
களும் பிரதிவிநிகாரியவிகாரங்களும் பிரதிவுக்காதார பூதமான  
ஆகாசத்தை எப்படி ஸ்பரிசிக்கவில்லையோ அப்படிபோல அ  
னாத்மாவான அஞ்ஞானமும் அஞ்ஞானகாரியமான தேகநீரி  
யாதிப்பிரபஞ்சதர்மமும் அஞ்ஞானத்திற்கும் அஞ்ஞானகாரி  
யத்திற்குமாதார பூதமான பிரத்தியோகாத்மாவை ஸ்பரிசிக்கவில்  
லை, இப்படி ஆத்மானாத்மவிவேகம்பண்ணி ஆத்ம சொரூபமே  
நானென்று ஸ்ரீ சற்குருகடாட்சத்தினால் அனாத்மவஞ்ஞானவக  
ங்காரத்தை வேறுபடுத்தி-வேறுபடுத்தினவனாத்மவஞ்ஞானவகங்  
காரமும் காரணமன்றிகாரியமில்லாதது போலச்ச்சிதானந்தம  
ன்றிமீவறில்லை யென்று அனுபவரூபமாப்ச்சங்கையற வெவனறி  
கிறானே அவனே சிவன்முத்த னென்றுசுருதிஸ்மிருதியாதிக்களி  
ற் சொல்லுகின்ற துதிநிச்சம்சயயில்லை சித்தம்-


உபயபதார்த்தநிருபகம் - முற்றிற்று.





ஐந்தாவது.

## துக்காரோபநிருபகம்.



ச-கை- சூருதியாதிகளில் துக்கசொருபத்தைவிசாரித்தறியவேண்டுமென்பதனால் பிராணிகளுக்குத் துக்கம் ஆகுந்துகமோசுபாவிகமோவென்னில்-

உ-ம்- ஆகுந்துகமென்றே சொல்லவேண்டும்-

ச-கை- சுபாவிகமென்று சொல்லக்கூடாதோவென்னில்-

உ-ம்- சொல்லக்கூடாது-

ச-கை- ஏன் சொல்லக்கூடாதென்னில்-

உ-ம்- சுபாவிகமாகில் துக்கநிவிர்த்திக் கெவர்களுமெத்தனம்பண்ணாமலிருக்கவேண்டும் எத்தனம்பண்ணுகிறபடியினால் சுபாவிகமென்பது கூடாது-

ச-கை- சுபாவிகமேயாகட்டும் துக்கநிவிர்த்திக் கெத்தனமும்பண்ணட்டுமேயென்னில்.

உ-ம். சுபாவிகமென்றால் சொருபமாகையினால் சொருபத்ததுக்கானிவரும்.

ச-கை. வந்தால் வரட்டுமேயென்னில்.

உ-ம்- துக்கநிவிர்த்தியானவர்களொருவரு மில்லாமற்போகவேண்டும் இருக்கிறபடியால் துக்கஞ்சுபாவிகமென்பது கூடாது.

ச-கை. துக்கம் சுபாவிகமாற்றே போகாதோவென்னில்.

உ-ம். போகாது, திருஷ்டாந்தத்தில் வெப்பிலைசுப்பு சுபாவம், சுப்புபோய் வெப்பிலையுண்டென்பது கூடாது, ஏனெனின்கசுப்பேவடிவமாயிருக்கையினால் கூடாது, அதுபோல ஆத்மாவினிடத்திலுந் துக்கஞ்சுபாவிகமாற்றே போகாது ஆதலால் ஆத்மவுக்குத் துக்கம் சுபாவிகமென்பது கூடாது ஆகுந்துகமென்றே சொல்லவேண்டும்.

ச-கை. சுபாவிகமேயாகட்டுந் துக்கநிவிர்த்தியும் வரட்டுமெனினில்,

உ-ம். அப்படி கூடாது.

ச-கை. அக்கினிக்கு உளக்ஷணம் சுபாவம் சுபாவமான உளக்ஷணத்திற்கு மணிமந்திரங்களால் நிவிர்த்தியும் சயித்தியத்ததுக்கபிவிர்த்தியுங்கண்டோம், பின்னும் ஜெலத்திற்கு சயித்தியம் சுபாவம் சுபாவமான சயித்தியத்திற்கு அக்கினிகூட்டரவினால் நிவிர்த்தியும் உளக்ஷணத்திற்கு அபிவிர்த்தியுங்கண்டோம், அதுபோல ஆத்மவுக்



குத்துக்கஞ்சபாவமானாலும் உக்ருஷ்டகர்மவுபாசனைகளால் துக்கநிவிர்த்தியும் சுகத்திற்குபிவிர்த்தியும் வருமென்று சொல்லப்படாதோ வென்னில்.

உ-ம், துக்கத்திற்குத்தற்காலம் உபசமனமேயல்லாமல் அத்நியந்தநிவிர்த்திகூடாது, அக்கினியாதிசுருக்ரு மணிமந்திரங்கனிசூல் தற்காலம் உபசமனமாயிருந்தாலாந்தரத்தில் உடம்புசூதிகளுக்கெப்படியபிவிர்த்தியுண்டாகின்றதோ அப்படியேபாலஆத்மாவுக்கு உக்ருஷ்டகர்மவுபாசனைகளினால்பலருபமானசுகத்திற்குநாசம்வரும்போது திரும்பவும் துக்கத்துக்கபிவிர்த்தியுண்டாம் அத்நியந்தநிவிர்த்தியேயில்லை இதுமாத்நிரமல்ல மோஷந்திற் குஉறபத்தியும் அனித்தியத்துவமும்வரும்.

ச-கை- வந்தால்வரட்டுமேயெனில்.

உ-ம்- அந்தஅர்த்தமெவர்களுக்குஞ்சம்மதமாகாது ஆத்மாவானந்த சொருபனென்று சொல்லப்பட்டசுருதிஸ்மிருதிஇதிகாசபுராண ஆகமாதிகளுக்கும்கிருத்தம்வரும், இதுமாத்நிரமல்ல, சமுத்தியவஸ்தையிலும்சுகலபிரானிகளுக்கும் நான் துக்கத்தையடைந்திருந்தேனென்றனுபவமில்லாமையினாலும் சுகமாயிருந்தேனென்றனுபவமிருக்கிறபடியினாலும் ஆத்மவுக்குத்துக்கஞ்சபாவிசமென்றங்கீகரிக்கக்கூடாது அப்படியங்கீகரிப்போமாகில் இந்தசுவானுபவத்திற்குவிருத்தம்வரும்ஆதலால் ஆத்மவுக்குத்துக்கஞ்சபாவிசமென்பதுகூடாது.

ச-கை- பின்னையென்னவென்னில்.

உ-ம், துக்கம்ஆகுந்துகமென்றேசொல்லவேண்டும்.

ச-கை- துக்கமெதுதான்வந்ததென்னில்-

உ-ம்- சரீரமுண்டானபடியினால்வந்தது ஆகையாலெங்கேயெங்கேசரீரமுண்டோ அங்கேயங்கே துக்கவியாப்தியுண்டு-

ச-கை- இப்படிசொல்லலாமா, ராஜப்பிரபுக்கள் சுகமேயனுபவித்துக்கொண்டிருக்கச்சரீரமுண்டான விடங்கடோறுந்துக்கமுண்டென்றெப்படிசொல்லுகிறதென்னில்-

உ-ம்- சொல்லலாம் ராஜப்பிரபுக்களிடத்திலுந்துக்கமேயனுபவமாகக்காணப்படுகின்றது-

ச-கை- அந்தத்துக்கமேதென்னில்-

உ-ம்- ராஜப்பிரபுக்களுக்குத்தேகத்தினிடத்திலோகத்தினாலும்சுருபலத்தினாலும்பிள்ளையிலாமையினாலும் பிள்ளையுண்டாயி

ருந் தும்வித்தைபுத்திவரவில்லை யென்பதினாலும் சொன்னசொ  
ற்கேளாமையினாலும்பிரியமானபிள்ளை இறந்துபோவதினாலு  
ம்ராஜ்யத்தில்தமையில்தமையினாலும்அதிகமையினாலும் ஸ்  
துரீகனொருத்தருக்கொருத்தர்செய்கிறவிருத்தத்தினாலும்முது  
மையினாலும்நாம்நசித்துப்போவோமென்கிறதினாலும்இதுமு  
தலியவனேக துக்கங்கள்ருக்கிறபடியினால் அவர்களைச்சுகசெ  
ருபொன்பதுமோகத்தினாலன்றிவேறல்ல-

ச-கை-மோகத்தினால் துக்கம்சுகமாய்த்தோற்றுமோவென்னில்-

உ-ம்- தோற்றும்-

ச-கை- அப்படியென்னில்-

உ-ம்- மூட்டையெடுக்கிறவனுக்குக் 'கூலிகிடைத்தால் மூட்டைச்  
மக்கிற துக்கமவனுக்கில்லை, போயிகள் தங்கள் துரைக்குப் பிரயா  
ணமுண்டானால்சந்தோஷிக்கிறார்கள் இல்லாவிட்டால் துக்கப்ப  
டுகிறார்கள், வேலைசெய்கிறவர்களுக்கு வேலையகப்பட்டால் சந்  
தோஷிக்கிறார்கள் இல்லாவிட்டால் துக்கப்படுகிறார்கள், வழிப்  
பிரயாணக்காரருக்குப் பிரயாணமுண்டானால் சந்தோஷப்படு  
கிறார்கள் இல்லாவிட்டால் துக்கப்படுகிறார்கள், மாவுத்தர்களுக்  
குப்புதிதாயானையகப்பட்டால்சந்தோஷிக்கிறார்கள் இல்லாவிட்  
டால் துக்கப்படுகிறார்கள் இதுமுதலான துக்கம் இவர்களுக்கெ  
ப்படிசுகமாய்த்தோற்றுகின்றதோ அப்படிபோல-ராஜப்பிரபு  
க்களுக்குந் துக்கமே சுகமாய்த்தோற்றுகின்றது, மோகத்தினாலு  
ண்டாகப்பட்டதுக்கமே சுகமாய்த்தோற்றப்பட்ட ராஜப்பிர  
புக்களிடத்திற்சேர்ந்தபேருக்குந் துக்கவியாப்தியைக்குறித்து  
க்கேட்கவே வேண்டியதில்லை-

ச-கை ஆனால்விவேகிகளுக்குந் துக்கமுண்டோவென்னில்.

உ-ம். உண்டு.

ச-கை. விவேகியென்றால்சரீரமுண்டானவனானால்இல்லாதவனானால்  
ன்னில்

உ-ம். சரீரமில்லாதவனுக்குவிவேகியென்றவிவகாரங்கூடாது சரீர  
முள்ளவனானால்விவேகியென்று சொல்லவேண்டும்ஆதலால்விவேகி  
க்குந் துக்கமுண்டு.

ச-கை. எப்படியென்னில்

உ-ம். பசியும்நாகமும் சீதோஷிணமுதலிய தொந்த துக்கங்களும்

வயிற்றுநோய்தலைநோய்புலிபாம் பாறிகளினால்வரப்பட்டபயங்கிலேசநடுக்கமுதலானதுமுண்டாயிருக்கையினால்விவேகிக்குந்துக்கமுண்டு.

ச-கை- விவேகிக்கும் அவிவேகிக்கும்பேதமேதென்னில்.

உ-ம். பேதமுண்டு, விவேகியானவன்சர்வதுக்கங்களும்அந்தக்கண்ணசபாவமென்றும்காணியானதனக்கில்லையென்றும்கரிப்பன்அவிவேகியானவன்சர்வதுக்கங்களையுந்துன்னிடத்திற்சமத்திக்கொண்டுபுத்திரன்சுகமாயிருந்தால் தன்சுகமாகவும்புத்தினிறந்தால்தானிறந்துபோகிறதாகவும்பிறைந்து தாபாக்கினியினால் தபிக்கப்படுவன்இந்தவகையினால் விவேகிக்கும்அவிவேகிக்கும்பேதமில்லையென்பதுகூடாது.

ச-கை. ஆனால்தேவர்களுக்குந்துக்கமுண்டோவில்லையோவெனில்

உ-ம். உண்டு.

ச-கை. தேவர்களுக்குஞ்சர்வமுண்டோவில்லையோசர்வமுண்டென்றுளதினாலறியப்படுகிறதென்னில்.

உ-ம். சாஸ்திரங்களாலறியப்படுகின்றது

ச-கை. ஆனால்அவர்களுக்குந்துக்கமுண்டானதெப்படியென்னில்

உ-ம். அன்னியோன்னியவயித்தியத்தினாலும் குரூரமான அன்னியோன்னியசாபங்களினாலும்பலாத்நினாலொருவர் அயிசுவரியமொருவரபகரிக்கிறபடியினாலும்ஒருவர்பெண்சாதுகையொருவரபகரிக்கிறபடியினாலும்ராஜதர்பட்டணத்தையுட்பிடித்துக்கொண்டு துரத்துகிறபடியினாலும் ராஜதர்பிடித்துவில்ங்குபூட்டி அடிமைத்தனஞ்செய்விக்கிறபடியினாலும் புண்ணியசாமகையத்தினால்நாசம்வருமென்கிறகிலேசத்தினாலும் இதுமுதலியதுக்கங்கள் தேவர்களுக்குமுண்டென்றுசுருதிஸ்டிரிதிக்காசபுராணுகமங்கள் சொல்லுகின்றது இதற்கம்சயமில்லை.

ச-கை- தேவர்களுக்குந்துக்க முண்டாமேயானால் அவர்கள்நமக்கெப்படியுபாசகராவார்கள் நமக்கிஷ்டசித்திகளை யெப்படி கொடுப்பார்களென்னில்.

உ-ம். கொடுப்பார்கள்,ராஜப்பிரபுக்கள்தாங்கள் துக்கமுண்டானவர்னானாலும்ஐசுவரியசம்பத்தினால் நமக்குஉபாசகராயிருந்து இஷ்டபலன்களை யெப்படி கொடுக்கிறார்களோ அப்படிபோலத்தேவர்களுந்தாங்கள் துக்கினாலும் யோகாயிசுவரியாதிசம்

பத்தினால் நமக்கு உபாசகரும் இஷ்டசித்திகளைக் கொடுக்கின்றவ  
ருமாவார்கள்.

ச-கை. தேவர்களானந்தசொரூபொன்று சாஸ்திரங்களிற் சொல்  
லுகின்றதே அதற்குத்தாற்பரியமே தென்னில்.

உ-ம். விவேகியானவன் சரீரத்தில்கூடியிருக்கிறபடியினால் துக்கமு  
ண்டாயிருந்தாலும் துக்கம் அந்தக்கரணசுபாவமென்றெப்படி  
காண்கிறானோ அப்படிபோல் உக்ருஷ்டமானதேவர்களும் துக்க  
த்தை அந்தக்கரணசுபாவமாய்க்காண்கிறார்கள் ஆதலாலவர்களை  
யானந்தசொரூபொன்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றது.

ச-கை. தேவர்களுக்குந் துக்கமுண்டென்கிற சாஸ்திரங்களுக்குத்  
தாற்பரியமே தென்னில்-

உ-ம். எங்கேயெங்கே சரீரமுண்டோ அங்கேயங்கே துக்கமுண்டு  
ஆதலாலிரணியகர்ப்பசரீரமட்டுந் துக்கமுண்டு ஆனபடியினால்  
சரீரமுத்தியர்த்தமாயெத்தனஞ்செய்யக்கூடாது அசரீரமுத்தி  
க்கேளத்தனஞ்செய்யவேண்டுமென்றந்தச் சாஸ்திரங்களுக்கு  
த்தாற்பரியம்.

ச-கை. சரீரமுத்தியுடையேன் னென்றுண்டானால்  
லல்லவோ அசரீரமுத்தியிமித்தமெத்தனம்பண்ணவேண்டும் அ  
சரீரமுத்தியென் னென்றுண்டோவென்னில்.

உ-ம். உண்டு.

ச-கை. சரீரமுத்தியுண்டென்றும் அசரீரமுத்தியில்லை யென்றும்  
பிரமாணமுண்டோவென்னில்.

உ-ம். உண்டு, சரீரமுத்தியுடையபேர் நகரத்திரூபமாய்ப்பிரத்தி  
யட்சமாய் தெரிகிறாப்போல் அசரீரமுத்தியுடையபேர் தெரிய  
வில்லை அன்றியும் யோகீஸ்வரரால் யோகமகிமையினால் லோகந்  
தரங்களுக்குப்போய்சரீரமுத்தியுடையவர்களைக் கண்டிவந்தார்  
களென்று சாஸ்திரங்களிற் சொல்லுகின்றபடி அசரீரமுத்தியுடைய  
வர்களைக் கண்டிவந்தோமென்று சொல்லாதபடியினாலும் சரீர  
முத்தியுள்ளவர்கள் நான் அனேககாலமிருந்தாவந்தேனென்று சா  
ஸ்திரங்களிற் சொன்னதுபோல அசரீரமுத்தியுள்ளவர்கள் நான்  
அனேககாலம் அசரீரமுத்தியாயிருந்தாவந்தேனென்று சாஸ்திர  
ங்களிற் சொல்லாமையினாலும் சரீரமுத்தியுண்டு அசரீரமுத்தியி  
ல்லை யென்று சொல்லலாம் ஆனாலும் படி சொல்லக்கூடாது.

ச-கை. அத்தெப்படியென்னில்.

உ-ம். சுமுத்திசுகம் சமஸ்தபிராணிகளுக்கு மெப்படிபிரத்தியட்சம்  
மோஅதுபோலஅசரீரமுத்தியும்பிரத்தியட்சம்.

ச-கை. சுமுத்தி சுகந்தான்பிரத்தியட்சம்முத்திசுகமும்பிரத்தியட்சம்  
சமாசுமோவென்னில்.

உ-ம். அத்துவிதசுகசொருபமாயிருக்கப்பட்டது சர்வசமுத்தியி  
லும்சமனாயிருக்கிறபடியினால் உனக்குச்சுமுத்திசுகம்பிரத்திய  
ட்சமாகும்போதுமுத்திசுகமும்பிரத்தியக்ஷமாகும்-

ச-கை- சுகப்பிரத்தியக்ஷம்சுமுத்தியிற்சமனாயிருக்கிற படியினால்  
சுமுத்தியேமுத்தியென்றுசொல்லலாமோவென்னில்-

உ-ம். சுமுத்தியினிடத்திலஞ்ஞானமும் உற்பத்திக் குஸ்தானமும  
யிருக்கிறபடியினாலும் முத்தியிலஞ்ஞானமும் உற்பத்திக் குக்  
காரணபீசமுமில்லாதபடியினாலும் சுமுத்தியேமுத்தி யென்ப  
துகூடாது, ஆகையால்சுமுத்திசுகத்தைப்போல முத்திசுகமும்  
பிரத்தியக்ஷமானபடியினால் சரீரமுத்தியைப்பார்க்கிலும் அசரீ  
ரமுத்தியே பிரத்தியக்ஷம், யோகியானவன் அசரீரமுத்தினைக் க  
ண்டிவந்துசொல்லாதபடியினாலும் அசரீரமுத்தி யானவன்நா  
ன் அசரீரமுத்தியா யிருந்துவந்தேனென்று சொல்லாதபடியி  
னாலும் அசரீரமுத்தியுண் டென்று சொல்லப்பட்டது, சரீரமு  
த்தியுண் டென்றதில் எந்தநட்சத்திராதிசுப்பிரமாணமாய்ச் சொல்  
லப்படுகின்றதோ அதுகொல்லாஞ் சொர்க்கலோகவிஷயமாய்  
அனித்தியமாய்பிரத்தியக்ஷமாய்க்கண்டபடியினாலும் இதுபோ  
ல பிரம்மலோகாதிசுவிஷயமாகாதபடியினாலும் இந்தநட்சத்  
திரங்கள்சரீரமுத்தியுண் டென்றதில்பிரமாணமாகாது சாஸ்திர  
மாத்திரமேபிரமாணம் சாஸ்திரமன்றிப் பிரமாணந்தரமில்லா  
மையினாலும் அசரீரமுத்தியுண் டென்றதில்சாஸ்திரயுத்தியனுப  
வமொத்திருக்கிறபடியினாலும் அசரீரமுத்திநிமித்தமேயெத்த  
னம்பண்ணவேண்டும் சரீரமுத்திநிமித்தமெத்தனம் பண்ண  
வேண்டியதில்லை அப்படி எத்தனித்தாலும் துக்கம்போகா தெ  
ன்று சாஸ்திரங்களாலும் யுத்தியினாலும் தெரிகின்றது.

ச-கை. அதற்கு அனுபவமே தென்னில்.

உ-ம். சுமுத்தியிற்சரீரமில்லாதபடியால் துக்கமில்லை, சாக்கிரசொ  
ப்பனத்தில்சரீரமிருக்கிறபடியால் துக்கமனுபவிக்கப் படுகின்  
றது, ஆதலால் சரீரமெங்கேயுண்டோ அங்கே யெல்லாந் துக்கமு  
ண்டு, சரீரமெங்கேயில்லையோ அங்கே துக்கமில்லையென்று அன்  
வயவெதிசோகவியாபகத்தினால்சித்தம், இப்படியே ஆத்மாவுக்கு

துக்கம் சரீரத்தினாலேயே வருகின்றபடியால் துக்கம் சுபாவிக்  
மென்பது கூடாது ஆகுந் துக்கமென்றே சொல்லவேண்டும்.

ச-கை. ஆனால் இந்தச் சரீரம் எது இல்லாது வருகிறதென்னில்,

உ-ம். கர்மத்தோடு பிங்குடியபஞ்சீகிருதபஞ்சமகா பூதங்களினால்  
வருவதாய்த் தோற்று கின்றது.

ச-கை. அப்படியேன் சொல்லவேண்டும் கேவலம் பஞ்சீகிருதப  
ஞ்சமகா பூதங்களினாலேயே சரீரம் வருகிறதென்று சொல்லக்கூ  
டாதோ வென்னில்.

உ-ம். சொல்லக்கூடாது, எங்கும் பஞ்சீகிருதபஞ்சமகா பூதங்கள்  
ருக்கிறபடியினால் அங்கங்கே சரீரம் பிறக்கவேண்டும். அப்படியி  
ல்லாதபடியினால் கேவலம் பஞ்சீகிருதபஞ்சமகா பூதங்களினால்  
சரீரம் வருமென்பது கூடாது.

ச-கை. அப்படி சொல்லவில்லை-பஞ்சமகா பூதங்கள் சுகிலசுரோ  
ணிதாசாரமாய் எங்கேபரிணமிக்கின்றதோ அங்கே சரீரம் பிறக்  
குமென்று சொல்லுவோமெயென்னில்.

உ-ம். சொல்லக்கூடாது, நித்தியமும் ஸ்திரீ புருஷானுக்குச் சை  
யோகத்தினால் சுகிலசுரோணிதம்பிறக்கின்றது அங்கே சரீரமு  
ண்டாகவில்லை ஆகையால் அப்படியுஞ் சொல்லக்கூடாது,

ச-கை. அங்கே சுகிலசுரோணிதமில்லையென்று சொல்லுவோமெ  
யென்னில்-

உ-ம்- அப்படியானால் ஸ்திரீ புருஷானுக்கு ரதியில்லாமற் போக  
வேண்டும் ஆகையால் சையோகமில்லையென்பது கூடாது-

ச-கை- ஆனால் சுகிலசுரோணிதமே தேசகாலங்களைய பெய்தித் து  
சரீராகாரமாகிறதென்று சொல்லுவோமெயென்னில்.

உ-ம்- அப்படியுஞ் சொல்லக்கூடாது-சொன்னால் பிராணிகளுக்கு  
வைசித்திரியமில்லாமற் போகவேண்டும்.

ச-கை- ஆனால் பிராணிகளுக்கு வைசித்திரிய முண்டோ வென்னில்-

உ-ம்- ஒரு சரீரத்தைப் போலொரு சரீரமில்லாதபடியினாலுண்டு-

ச-கை- ஆனால் வைசித்திரியம் தேசகாலங்களினால் வருகிறதென்று  
சொல்லுவோமெயென்னில்,

உ-ம்- தேசகாலங்கள் சரீரப்பிராணிகளுக்குஞ் சாதாரணகாரணமா  
யிருக்கிறபடியினால் தேசகாலங்களினால் ஜெகத்துவைசித்திரியம்  
வருகிறதென்பது கூடாது-

ச-கை- தேசகாலங்களுஞ் சாதாரணகாரணமாகட்டும் அது தள்ளினால்  
ஜெகத்துவைசித்திரியமும் வரட்டிமெயென்னில்-

உ-ம். சுமுத்திசுகம் சமஸ்தபிராணிகளுக்கு மெப்படிபிரத்தியட்ச  
மோஅதுபோலஅசரீரமுத்தியும்பிரத்தியட்சம்.

ச-கை. சுமுத்தி சுகந்தான்பிரத்தியட்சம்முத்திசுகமும்பிரத்தியட்ச  
சமாகுமோவென்னில்.

உ-ம். அத்துவிதசுக சொருபமாயிருக்கப்பட்டது சர்வசுமுத்தியி  
லும்சமனாயிருக்கிறபடியினால் உனக்குச்சுமுத்திசுகம்பிரத்திய  
ட்சமாகும்போதுமுத்திசுகமும்பிரத்தியக்ஷமாகும்-

ச-கை- சுகப்பிரத்தியக்ஷம்சுமுத்தியிற்சமனாயிருக்கிற படியினால்  
சுமுத்தியேமுத்தியென்றுசொல்லலாமோவென்னில்-

உ-ம். சுமுத்தியினிடத்திலஞ்ஞானமும் உற்பத்திக் குஸ்தானமுமா  
யிருக்கிறபடியினாலும் முத்தியிலஞ்ஞானமும் உற்பத்திக் குக்  
காரணபீசமுமில்லாதபடியினாலும் சுமுத்தியேமுத்தி யென்ப  
துகூடாது, ஆகையால்சுமுத்திசுகத்தைப்போல முத்திசுகமும்  
பிரத்தியக்ஷமானபடியினால் சரீரமுத்தியைப்பார்க்கிலும் அசரீ  
ரமுத்தியே பிரத்தியக்ஷம், யோகியானவன் அசரீரமுத்திணக்க  
ண்டிவந்துசொல்லாதபடியினாலும் அசரீரமுத்தி யானவன்நா  
ன்அசரீரமுத்தியா யிருந்துவந்தேனென்று சொல்லாதபடியி  
னாலும்அசரீரமுத்தியுண்டென்று சொல்லப்பட்டது, சரீரமுத்  
தியுண்டென்றதில் எந்தநட்சத்திராதிக்கள்பிரமாணமாய்ச்சொல்  
லப்படுகின்றதோ அதுகொல்லாஞ் சொர்க்கலோகவிஷயமாய்  
அனித்தியமாய்பிரத்தியக்ஷமாய்க்கண்டபடியினாலும் இதுபோ  
ல பிரம்மலோகாதிக்கள்விஷயமாகாதபடியினாலும் இந்தநட்சத்  
திரங்கள்சரீரமுத்தியுண்டென்றதில்பிரமாணமாகாது சாஸ்திர  
மாத்திரமேபிரமாணம் சாஸ்திரமன்றிப் பிரமாணந்தரமில்லா  
மையினாலும்அசரீரமுத்தியுண்டென்றதில்சாஸ்திரயுத்தியனுப  
வமொத்திருக்கிறபடியினாலும் அசரீரமுத்திநிமித்தமேயெத்த  
னம்பண்ணவேண்டும் சரீரமுத்திநிமித்தமெத்தனம் பண்ண  
வேண்டியதில்லை அப்படி எத்தனித்தாலும் துக்கம்போகா தெ  
ன்று சாஸ்திரங்களாலும் யுத்தியினாலும் தெரிகின்றது.

ச-கை. அதற்கு அனுபவமே தென்னில்.

உ-ம். சுமுத்தியிற்சரீரமில்லாதபடியால் துக்கமில்லை, சாக்கிரசொ  
ப்பனத்தில்சரீரமிருக்கிறபடியால் துக்கமனுபவிக்கப் படுகின்  
றது, ஆதலால் சரீரமெங்கேயுண்டோ அங்கே யெல்லாந் துக்கமு  
ண்டு, சரீரமெங்கேயில்லையோ அங்கே துக்கமில்லையென்று அன்  
வயவெதினோகவியாபகத்தினால்சித்தம், இப்படியே ஆத்மாவுக்கு

துக்கம் சரீரத்தினாலேயே வருகின்றபடியால் துக்கம் ஈபாவிக்  
மென்பது கூடாது ஆகும் துக்கமென்றே சொல்லவேண்டும்.

ச-கை. ஆனால் இந்தச் சரீரம் எந்நிலை வருகிற தென்னில்.

உ-ம். கர்மத்தோடுங்கூடிய பஞ்சீகிருதபஞ்சமகா பூதங்களினால்  
ருவதாய்த் தோற்று கின்றது.

ச-கை. அப்படியேன் சொல்லவேண்டும் கேவலம் பஞ்சீகிருதப  
ஞ்சமகா பூதங்களினாலேயே சரீரம் வருகிறதென்று சொல்லக்கூ  
டாதோ வென்னில்.

உ-ம். சொல்லக்கூடாது, எங்கும் பஞ்சீகிருதபஞ்சமகா பூதங்கள்  
ருக்கிறபடியினால் அங்கங்கே சரீரம் பிறக்கவேண்டும். அப்படியி  
ல்லாதபடியினால் கேவலம் பஞ்சீகிருதபஞ்சமகா பூதங்களினால்  
சரீரம் வருமென்பது கூடாது.

ச-கை. அப்படி சொல்லவில்லை-பஞ்சமகா பூதங்கள் ஈக்கிலசுரோ  
ணிதா காரமாய் எங்கே பரிணமிக்கின்றதோ அங்கே சரீரம் பிறக்க  
குமென்று சொல்லுவோமெயென்னில்.

உ-ம். சொல்லக்கூடாது, நித்தியமும் ஸ்திரீ புருஷானுக்குச்சை  
யோகத்தினால் ஈக்கிலசுரோணிதம்பிறக்கின்றது அங்கே சரீரமு  
ண்டாகவில்லை ஆகையால் அப்படியுஞ் சொல்லக்கூடாது,

ச-கை. அங்கே ஈக்கிலசுரோணிதமில்லையென்று சொல்லுவோமெ  
யென்னில்-

உ-ம்- அப்படியானால் ஸ்திரீ புருஷானுக்கு ருதியில்லாமற் போக  
வேண்டும் ஆகையால் சையோகமில்லையென்பது கூடாது-

ச-கை- ஆனால் ஈக்கிலசுரோணிதமே தேசகாலங்களையுடைய பேஷித் து  
சரீரகாரமாகிறதென்று சொல்லுவோமெயென்னில்.

உ-ம்- அப்படியுஞ் சொல்லக்கூடாது-சொன்னால் பிராணிகளுக்கு  
வைசித்திரியமில்லாமற் போகவேண்டும்.

ச-கை- ஆனால் பிராணிகளுக்கு வைசித்திரிய முண்டோ வென்னில்-

உ-ம்- ஒரு சரீரத்தைப் போலொரு சரீரமில்லாதபடியினாலுண்டு-

ச-கை- ஆனால் வைசித்திரியம் தேசகாலங்களினால் வருகிறதென்று  
சொல்லுவோமெயென்னில்,

உ-ம்- தேசகாலங்கள் சரீரப்பிராணிகளுக்குஞ் சாதாரணகாரணமா  
யிருக்கிறபடியினால் தேசகாலங்களினால் ஜெகத்துவைசித்திரியம்  
வருகிறதென்பது கூடாது-

ச-கை- தேசகாலங்களுஞ் சாதாரணகாரணமாகட்டும் அது தள்ளினால்  
ஜெகத்துவைசித்திரியமும் வரட்டுமெயென்னில்-



உ-ம்- சாதாரணகாரணமானதேசகாலங்களால் கடாதிவைசித்திரிய  
மில்லாதபடியினால்தேசகாலங்களால்வருமென்பதுகூடாது,

ச-கை-எதையபேக்ஷித்துக்கடாதிவைசித்திரியம் வருகிறதெனில்,

உ-ம்-சாதாரணகாரணமான சூலாலாதிவியாபார வைசித்திரியத்தி  
னால்வந்ததென்றேதோற்றுகின்றது, அதுபோலப்பஞ்சீகிருத  
பஞ்சமகாபூதங்களும்சுக்கில சோணிதாகாரமாகப் பரிணமித்  
துச்சாதாரண காரணமான தேசகாலங்களைய பேக்ஷித்திருந்த  
போதும்அசாதாரணகாரணமான காரணத்தரத்தைய மேக்ஷித்  
துவசித்திரசரீராதியாகாரமாகப்பரிணமிக்கப்படுகின்றதென்  
றேசொல்லவேண்டும்-

ச-கை- அந்தக்காரணத்தரமாவதேதெனினில்-

உ-ம்- கர்மமேயாகவேண்டும்,

ச-கை- கர்மத்துக்கிவ்வகைப்பட்டசாமர்த்தியமிருக்கிற படியினா  
ல் கேவலம்கர்மத்தினாலேயேசரீரம்வந்ததென்று சொல்லுவோ  
மேயென்னில்-

உ-ம்- கர்மம் நிராதாரமாய் ரூபமில்லாமையினாலும் அசைவுமா  
த்திரமாகையினாலும் திருஷ்ணாவஸ்தையாயிருக்கிறபடியினாலு  
ம் அதனால்சரீரம்வந்ததென்பதுகூடாது-

ச-கை- மற்றெப்படியென்னில்-

உ-ம்- கர்மத்துடன்கூடிய பஞ்சீகிருதபஞ்சமகாபூதங்களினாலே  
யேசரீரம்வந்ததென்று சொல்லவேண்டும், ஆகையினால் இரண்  
டுகாரணத்தினாற்சரீரம்வந்ததென்றேசொல்லப்படும்

ச-கை- இரண்டுகாரணமாவதேதெனினில்-

உ-ம்- கர்மமும்பஞ்சீகிருதபஞ்சமகாபூதங்களும் இவற்றில்நி  
மித்தகாரணமானகர்ம வைசித்திரியத்தினாலேயே சரீரவைசித்  
திரியமும்வருகின்றது-

ச-கை- இதற்குத்திருஷ்டாந்தமுண்டோவென்னில்-

உ-ம்- உண்டு, கடமுண்டாக்குமிடத்தில் கேவலமுபாதானகாரண  
மான மண்ணினால்காரிய மெப்படிபிறக்கவில்லையோ கேவலநி  
மித்தகாரணமானசூலால வியாபாரத்தினால்காரிய மெப்படிபி  
றக்கவில்லையோ, சூலாலவியாபாரமானமண்ணையாசரித்தபடியி  
னால் காரியமெப்படிபிறக்கின்றதோ, மண் ஏகரூபமாயிருந்தா  
லும் சூலாலவியாபாரத்தினால் காரியத்தில் எப்படிவைசித்திரி  
யம்பிறக்கின்றதோ, அப்படிபோலகேவலம்பஞ்சீகிருதபஞ்சம

காபூதங்களினூற் சரீரமுண்டாகவில்லைகேவலம்கர்மத்தினூ லுஞ்சரீரமுண்டாகவில்லை,கர்மத்தினூடன்கூடிய பஞ்சீகிருதபஞ்சமகாபூதங்களினூலேயேசரீரமுண்டாகிறபடியால்கர்மவைசித்திரியத்தினூலேயேசரீரவைசித்திரியம்வருமென்றறிவதுசித்தம்உபாதானகாரணமானமண்ணினூந்தேபோதும் நிமித்தகாரணமானசூலாவியாபாரமில்லாவிட்டால்கடமெப்படியிறக்கவில்லையோ அதுபோல,உபாதானகாரணமான ஈஸ்வரகிருட்டியான பஞ்சபூதங்களும் அதின் காரியமானபவதிகப்பிரபஞ்சமும் எப்படிநிலைபெற்றிருந்தாலும் வசுதுலிசுமான ஆக்மாவேநானென்றநூனத்தினூல் யாருக்கூசுகர்மநசிக்கின்றனோ அவர்களுக்கூச்சரீரம்வராது,பிரபஞ்சம்காலத்திராயத்தினூ மில்லாமலிருந்தூந்தோற்றுக்கின்றது-தோற்றினூலுமில்லையென்கிறநிச்சயம் ஆருக்கூவருக்கின்றதோ அவர்களுக்கூச்சரீரம்வரா தென்பது அன்வயவெதி ரோகத்தினூல்கூதசித்தம்.

ச-கை- அன்வயவெதி ரோகமாவதெதென்னில்.

உ-ம். கர்மமுண்டானூற் சரீரமுண்டென்கிறது அன்வயம் - கர்மமில்லாவிட்டாற்சரீரமில்லையென்கிறது வெதி ரோகம்.


ச-கை. அது எங்கேயனுபவிக்கப்படுகின்றதென்னில்.

உ-ம்- சாக்கிரசொப்பனக் கிரில்ஸ் தூலசூட்சுமபோகப் பிரதானமானகர்மமிருக்கிற படியினூல்சரீரமிருக்கின்றது சுழுத்தியில்ஸ்தூலசூக்ஷ்மப் பிரதானமானகர்மமில்லாதபடியினூல் சரீரமுமில்லை கர்மமுண்டானூல் சரீரமுண்டு,கர்மமில்லா விட்டாற்சரீரமில்லை யென்பதுதெளிந்தூ ஸ்ரீ சந்திரனினூல் சுருதியத்தியனுபவமாய்ச்சங்கையிலாமலெவன் அறிகுறானூ அவனைசீவன்முத்தெனன்று சுருநிஸ்மிருதியாகுகளிற் சொல்லுகின்றதுஇதிற்சம்சயமில்லைசித்தம்.

துக்காரோபநிருபகம் - முற்றிற்று.

ஆரூபது.

கர்மத்திரயநிருபகம்.



ச-கை- சுருநியாகுகளிற் கர்மத்திரயங்களைவிசாரித்தறியவேண்டுமென்பதால்கர்மமெத்தனைவிதமாயிருக்கிறதென்னில்

உ-ம்- புண்ணியமென்றும்பாவமென்றும் மிசிரமென்றும்மூன்றுவிதம்இதுஓக்ருஷ்டமத்திம சாமானியமெனஒவ்வொவான்றுக்குமுன்றுவிதமாயிருக்கின்றது.

ச-கை- புண்ணியவுக்ருஷ்டபலமேதென்னில்.

உ-ம்- இரணியகர்ப்பாதிசரீரபிராப்தி.

ச-கை- புண்ணியமத்திமபலமேதென்னில்.

உ-ம். தேவேந்திராதிசரீரபிராப்தி.

ச-கை- புண்ணியசாமானியபலமேதென்னில்.

உ-ம்- யக்ஷராக்ஷசகின்னரகிம்புருஷிபிசாசாதிசரீரபிராப்தி.

ச-கை. பாபவுக்ருஷ்டபலமேதென்னில்.

உ-ம். பிராணிகளுக்குத் துக்கத்தை யுண்டாக்கப்பட்ட தேள் பாம்பு கொள்கு மூய் புலகரடி முதலிய சரீரபிராப்தி.

ச-கை- பாபமத்திமபலமேதென்னில்.

உ-ம்- புளியமரம் மாமரம் பலாமரம் தென்னமரம் எருமை பருந்து முதலிய சரீரபிராப்தி.

ச-ல. பாபசாமானியபலமேதென்னில்.

உ-ம். பசு ஆணை குதிரை அரசு துளசி முதலியசரீரபிராப்தி.

ச-கை. மிசரவுக்ருஷ்டபலமேதென்னில்.

உ-ம். நிஷ்காமபுண்ணியகர்மபலத்தினால் சித்தகத்திவந் துகித்தக தத்தித் துவாராசாதனச துஷ்டயசம்பத்திவந் துசாதனச துஷ்டய சம்பத்தித் துவாரா சற்குருலாபமுண்டாகிச்சற்குருலாபத் துவாராகிரவணமனன நிதத்தயாசனமுண்டாகிச் சிரவணமனன நிதி த்தியாசனத் துவாரா அபோட்சஞானம்வந்து அபோட்சஞானத் துவாரா சீவன்முத்திககத்தைப் பெறப்பட்டசரீரபிராப்தி,

ச-கை-- மிசரமத்திமபலமேதென்னில்.

உ-ம்- சுயஆசீர்மத்திற்குஉசிதமானகாமியகர்ம் மயோக்கியமான சரீரபிராப்தி.

ச-கை- மிசரசாமானியபலமேதென்னில்-

உ-ம்- சண்டாள பாண்ட குஷ்டபெருவியாதி யாதிசரீரபிராப்தி ஆகையால்விவேகியானவன் கர்மபலதாரதன் மியங்களை விசாரி த்துமிசரவுக்ருஷ்டகர்மத்திற்கே யெத்தனம்பண்ணவேண்டும்,

ச-கை- இந்தப்புண்ய பாபமிசரமானமூன்று கர்மமுமெதினாற் செய்யப்படுகின்றதென்னில்-

உ-ம்- திரிவிதகரணங்களாற்செய்யப்படுகின்றது-

ச-கை.சமஸ்தபிராணிகளும்நானிந்தக்கர்மம் பண்ணினென்று சொல்லுகிறார்கள் அவர்களுபவத்தினால் ஆத்மசபாவமாய்க்கர்

த்துருத்வந்தோற்றுகிறபடியினால் கரீத்ருத்வமும் ஆத்மசுபா  
வமாகச் சொல்லலாமெயென்னில்-

உ-ம். ஆத்மாநிரிவிகாரியாகையால் கரீத்ருத்வஞ்சொல்லக்கூடாது

ச-கை- ஆனாலிந்தக்கரீத்ருத்வம் ஆத்மாவிடத்திற்கேற்றுகின்றதே  
யிதற்குக்கறியென்னவென்னில்-

உ-ம், அன்னியசுபாவமான கரீத்ருத்வம் ஆத்மாவிடத்திற்கேற்றுகி  
றபடியினால் ஆகுந் துகமென்ற சொல்ல வேண்டும்-

ச-கை- அன்னியசுபாவமான கரீத்ருத்வந்தோற்றுகிறதென்றேன்சென்  
ல்லவேண்டும் ஆத்மாவுக்குச் சுபாவமென்றே சொல்லுவோ  
மென்னில்

உ-ம். அப்படி சொல்லக்கூடாது, ஏனெனினில் கரீத்ருத்வம்போகிறநி  
மித்தம்ளவர்களுமெத்தனஞ்செய்யாமலிருக்கவேண்டும் முழு  
டசுக்களெத்தனஞ்செய்கிறபடியினால் சுபாவமென்பதுகூடாது

ச-கை- கரீத்ருத்வமுஞ்சுபாவமாகட்டும் போகிறநிமித்தம் எத்த  
னமும்பண்ணாட்டமெயென்னில்-

உ-ம்- சுபாவமென்றால் சொருபமாகையினால் சொருபநாசத்திற்  
கெத்தனம் பன் னுகிறதாயிருக்கும், சொருபநாசமாகவெவரு  
மெத்தனம்பண்ணுர்கள், ஆதலால் சுபாவிகரீத்ருத்வ நிவிர்த்தி  
யர்த்தமா யெத்தனிக்கிராகொன்று சொல்லக்கூடாது சுபாவ  
மானகரீத்ருத்வத்துக்கு நிவிர்த்திவருகிறபோது சொருபமேநா  
சமாய்ப்போகிறபடியினால் கரீத்ருத்வம்விட்டு அகர்த்தாவானவ  
ருடில்லாமற் போகவேண்டும் ஆதலால் கரீத்ருத்வஞ்சுபாவ  
மென்று சொல்லக்கூடாது-

ச-கை- ஆனால் கரீத்ருத்வமுஞ்சுபாவமாகட்டும் நிவிர்த்தியும்வரட்டு  
மெயென்னில்-

உ-ம்- அப்படி கூடாது-

ச-கை- அக்கினிக்ருஊஷணத்வஞ்சுபாவம், சுபாவமான ஊஷணத்  
திற்குமணிமந்திர அவிஷித்தகிரை லெப்படி நிவிர்த்திவருகின்ற  
தோ அப்படிபோல ஆத்மாவுக்குக்கரீத்ருத்வமுஞ்சுபாவமென்  
றும் அஃது உக்ருஷ்டமானகரீமோபாசனையினால் நிவிர்த்தியா  
மென்று சொல்லுவோமெயென்னில்-

உ-ம்- ஆனால் அக்கினிக்ருமணிமந்திராநிகளால்ஸ்தம்பித்தஊஷண  
ம்காலாந்தரத்திலெப்படியடிவிர்ந்துயாகின்றதோ அதுபோல ஆ

தமாவுக்குநிவிர்த்தியானகர்த்ருத்வமும் உக்ருஷ்டகர்மவுபாசன  
பலத்துக்குநாசம்வருகிறபடியினால் திரும்பவுமபிவிர்த்தியாம்  
அதனால் கர்த்ருத்வநிவிர்த்தி ரூபமான முத்திக்கு ஜென்னியத்து  
மும் அனித்தியத்து மும்வரும் ஆத்மா அகர்த்தா வென்று சொ  
ல்லப்பட்டசுருதிகளுக்கும்பேதம்வரும், சுமுத்தியிலும் ஆத்மா  
விருக்கிறபடியினால் அவ்விடத்திலுங்கர்த்ருத்வந் தோற்றவேண்  
டும் தோற்றமையினால் சுபாவமென்பது கூடாது-

ச-கை- சுமுத்தியிலா தமாவுக்குக்கர்த்ருத்வம் ஏன் தோற்றவேண்டும்  
வேண்டிய துல்லையென்னில்த ச்சர்மு தலானவர்களுக்குச் சுயகாரி  
யாதிகளைக்குறித்துக்கர்த்ருத்வமிருந்தாலும்ஸ் நான போஜனச  
யனவிவகாரகாலங்களில் வாச்சிமுதலியகரணசை யோகமில்லா  
மையினால்வர்களுக்குப்படிக்கர்த்ருத்வந் தோற்றவில்லையோ, வா  
ச்சிமுதலியகரணசையோகம்வந்தபோது கர்த்ருத்வமெப்படி  
தோற்றுகின்றதோ, அதுபோல ஆத்மாவுக்குச்சுமுத்தியில் கர்த்  
ருத்வமிருந்தாலும் திரிவிதகரணசையோகமில்லாமையினால் கர  
த்ருத்வந் தோற்றவில்லை, சாக்கிரசொப்பனத்திலிருக்கிறபடியி  
னால் கர்த்ருத்வந் தோற்றுகிறதென்று சொல்லுவோமே யெனில்

உ-ம்- ஒன்றுந்தோற்றாவற்றசுமுத்தியவத்தையிலும் கரணசையோ  
கமிருக்கிறபடியினால் அங்கேயுங்கர்த்ருத்வந் தோற்ற வேண்டும்  
தோற்றமையினால் சுபாவமென்பது கூடாது ஆகுந் துகமென்  
றே சொல்லவேண்டும்-

ச-கை- ஆகுந் துகமென்பதே தென்னில்-

உ-ம் - அன்னியசுபாவமான தர்மம் தன்சுபாவமாகத் தோற்று  
கிறது ஆகுந் துகமாம்-

ச-கை- அப்படிதோற்றுமாவென்னில்-

உ-ம்- தோற்றம்-

ச-கை- அதெப்படியென்னில்-

உ-ம். ஓடத்திற்போகிறபுருஷனுக்கு அஞ்ஞானத்தினால் ஓடத்தின்  
சஞ்சலசுபாவமாகிறவோட்டந் திரசுபாவமாகிற விருஷத்தினி  
டத்திலும்கரையினுடைய விருஷசுபாவமான நிலையோடத்தி  
னிடத்து மெப்படிதோற்றுக்கின்றதோ அப்படி போல, திரிவித  
கரணசுபாவமான கர்த்ருத்வம் அஞ்ஞானத்தினால் ஆத்மசுபாவ  
மாகவும் ஆத்மசுபாவமான அகர்த்ருத்வம்திரி விதகரணசுபாவ  
மாகவுந்தோற்றுக்கின்றது, இன்னமும் சந்திரனைப்பார்க்கப்பட்ட  
புருஷனுக்கு மேகசஞ்சலமானசுபாவம் சந்திரசுபாவமாகவு

ம் சந்திரசபாவமான நிலைமேகசபாவமாகவும் எப்படி தோற்று  
கின்றதோ அப்படி போல, திரிவிதகரண சபாவமான கர்த்தருத்வ  
மும் ஆத்மசபாவமாய்த் தோற்று கின்றது ஆதலால் கர்த்தருத்வம் ஆ  
த்மாவக்கு ஆகுந் துகமென்றே சொல்லப்படும்-

ச-கை. ஆனால் திரிவிதகரணங்களுக்குங் கர்த்தருத்வமிருநதாலல்ல  
வோ ஆத்மா வினிடத்திற்குற்றொன்றுமென்று சொல்லலாம் அவை அ  
சேதனமான ஜெடமாகையினால் அவைகளுக்குக் கர்த்தருத்வங் கூ  
டாது, உலகத்திற்கு சேதனமான வர்களுக்கே கரணசாபேட்சையா  
கக் கர்த்தருத்வங்காண்கிறபடியால் அசேதனமான திரிவிதகரணங்  
களுக்குக் கர்த்தருத்வஞ்சொல்லக்கூடாது அப்படி சொன்னால் சே  
தனத்துவமும் கரணந்தரமுங்கற்பிக்கவேண்டும் அப்படி கூடா  
மையினால் திரிவிதகரணங்களுக்குங் கர்த்தருத்வங் கூடா தென்று  
சொல்லுவோமெயெனினில்-

உ-ம்-கூடாது, உலகத்தில் அசேதனத்துக்கே கர்த்தருத்வங்காணுகின்ற  
படியினால் திரிவிதகரணங்களுக்குங் கர்த்தருத்வஞ்சொல்லலாம்-

ச-கை. எப்படி சொல்லலாமெனினில்-

உ-ம். அசேதனமானவாய்வு கரணமுஞ்சேதனத்துவமும் அபேக்ஷி  
யாமல் விருஷாதிகளை யொடக்கிறகிரியைகளைக் குறித்து அ  
சேதனமான பிரவாகஜலம்கரணமுஞ்சேதனத்துவமும் அபேக்ஷி  
யாமல் விருஷாதிகளைப்பிடுங்குகிற கிரியைகளைக் குறித்து  
கர்த்தருத்வங்காணுகின்றது, ஆதலால் சேதனமான திரிவிதகரணங்  
களுக்குச் சேதனத்துவமுங்கரணந்தரமுங்கற்பியாமல் திரிவித  
கர்மத்தைக் குறித்துக் கர்த்தருத்வமுண்டு.

ச-கை- ஆனால் திரிவிதகரணங்களினுற் செய்கின்ற புண்ணிய பாவ  
மிச்சரகர்மங்களில் மனநினுற் செய்கிறபுண்யகர்மமாவதெதனில்.

உ-ம்- சகுணப்பிரயோசனசிந்தை நிற்குணப்பிரயோசனசிந்தை  
பரலோகப்பிரயோசனசிந்தைபிறருக்கு இதப்பிராப்தியானசி  
ந்தைபத்தினூனவயிராக்கியசிந்தை இதுமுதலானதுகளுமாம்-

ச-கை- மனநினுற் செய்கிறபாபகர்மமாவதெதென்னில்-

உ-ம்- சார்வநாவிஷயசிந்தைபிறருக்கு அகிதசிந்தைவேதசாஸ்திர  
ங்களுக்கு அப்பிரமாணமானசிந்தை பரலோக அபாவசிந்தை  
தர்ம அபாவசிந்தை இதுமுதலானதுகளுமாம்-

ச-கை- மனநினுற் செய்கிறமிச்சரகர்மமாவதெதென்னில்-

உ-ம்- சகுணநிற்குணப்பிரயோசனதுயானகாலங்களிற் செய்கின்  
றவிஷயாதிசிந்தைமுதலியவைகளாம்-

ச-கை- வாக்கினூற்செய்கிறபுண்ணியகர்மமாவதேதென்னில்-

உ-ம்- வேதாத்தியயனம்சாஸ்திரபாடம்காயத்திரிபஞ்சாட்சரமுதலியஜெபங்கள்பகவந்நாமகீர்த்தனைகள்பேராபகாரவார்த்தைகளினுமுதலியவைகளாம்.

ச-கை- வாக்கினூற்செய்கிறபாபகர்மமாவதேதென்னில்-

உ-ம். சார்வதா பெரியோர்களைத்தூஷிக்கிறது பிறரைச்சொல்லாதவார்த்தைசொல்லுகிறது அசத்தியஞ்சொல்லுகிறது ஒன்றைச்சாட்டியொன்றைச்சொல்லுகிறது இதுமுதலியவைகளாம்.

ச-கை- வாக்கினூற்செய்கிறமிசீரகர்மமாவதேதென்னில்.

உ-ம். வேதாத்தியயனசாஸ்திரபாடஜெபாதிசூகாலங்களில்லவுகீகவார்த்தைபேசுகிறது முதலியவைகளாம்.

ச-கை. காயத்தினூற்செய்கிறபுண்ணியகர்மமாவதேதென்னில்.

உ-ம். புண்ணியதீர்த்தஸ்நானம் குருதேவதாதரிசனம் அங்கப்பிரதக்ஷணம் பிறவைருத்தாமை இதுமுதலியவைகளாம்.

ச-கை. காயத்தினூற்செய்கிறபாபகர்மமாவதேதென்னில்.

உ-ம். சார்வதா பிறவைருத்துகிறது பரஸ்தீர்களைக்கூடுகிறது பரதிரவியந்திருபுகிறது துஷ்டசாவகாசமாய்த்திரிகிறதுஇதுமுதலானதுகளாம்.

ச-கை- காயத்தினூற்செய்கிற மிசீரகர்மமாவதேதென்னில்.

உ-ம்- பிராமணபோஜனநிமித்தம்பிராமணரைப்பிடிக்கிறது பரதிரவியத்தைபகரித்துத்தண்ணீர்ப்பந்தல்வைக்கிறது பரதிரவியத்தைக்கிரகித்துக் கோயில்குளம்மடமுதலானதுகள்கட்டுகிறது அமஞ்சியாள்பிடித்துக்குளம்வெட்டுகிறதுபரருடையபூமியைக்கிரகித்துக்கோயிலுக்குமடத்துக்குவிடுகிறது இதுமுதலானதுகளாம்.

ச-கை- இந்தவிசாரத்திற்குப்பலமெத்தனைவகை யென்னில்-

உ-ம்- முக்கியமென்றும்அவாந்தரமென்றும்பிரண்டுவகை.

ச-கை. முக்கியபலமாவதேதென்னில்-

உ-ம். இந்தத்திரிவிதகர்மங்களைபுந் திரிவிதகரணங்களே செய்கின்றதென்றும்அகர்த்தாவாகிய ஆத்மசொருபமேதா எனன்றும் திடநிச்சயம்வருவதேமுக்கியம்-

ச-கை. அவாந்திரபலமாவதேதென்னில்-

உ-ம். அப்படிப்பட்டநிச்சயம்வந்தும் திரிவிதகரணங்களைப்புண்ணியகர்மத்திலவிடவேண்டுமென்றும் பிரமாதவசத்தினால் புண்

ணியசர்மத்தில்விடக் கூடாமற்போனும் மிச்சர்மத்திலாகி  
லும்விட வேண்டுமென்றாய் சார்வதா பாபசர்மத்தில் விடக்கூ  
டாதென்றும்கிந்திக்கின்றதெ அவாந்நிரம்-

ச-கை. ஒன்றில்தானேயி ரண்டிபுலமுண்டோவென்னில்-

உ-ம். உண்டு,வாழைவழைவந்தவன் தனக்குவேண்டியமட்டும்வாழ்ந்  
ப்பழம்விநயோகமாக்கிக்கொள்ளுகிற தெப்படியோ அப்படி  
யேமுக்கியபலமும் இலை பூதண்டுகட்டைகள் கொண்டு வந்தபு  
பயோகமாக்கிக் கொள்ளுகிறதெப்படியோ அப்படியே அவா  
ந்நிரபலமுமாய்-

ச-கை- ஆனால்நிரிவிதகரணங்களுமொன்றினுற்பிரோரிக்கப்பட்டுத்  
திரிவிதகர்மங்களைச் செய்கின்றதோதானேசெய்கின்றதோவெனில்

உ-ம். தானே செய்கின்றதென்பதுகூடாது, பாசுவாநிகளும்ஆயு  
தகரணங்களாகையினால் அதுகளுக்கும் பிரோகணைய பேட்சி  
யாமல்கர்ந்தருதவாய்வரமேவெண்டிம்அப்படியில்லாமையினால் ஒன்  
றினால்பிரோரிக்கப்பட்டுச்செய்கின்றதென்றேசொல்லவேண்டும்

ச-கை- ஆனால்சேதனனொற்பிரோரிக்கப்பட்டுச்செய்கிறதென்றுசொ  
ல்லுவாமேவெனில்-

உ-ம். சேதனனான ஆத்மாநிரிவிதகாரியாகையால்அப்படி சொல்லக்  
கூடாது, அசேதனனாலேயேபிரோரிக்கப்பட்டுச்செய்கிறதென்று  
சொல்லவேண்டும்-

ச-கை. அசேதனத்தினாலேபிரோரிக்கப்பட்டதென்று சொல்லலா  
மோவெனில்-

உ-ம். கூடாதுஅப்படி,சொன்னால் கடமானதுகடத்தினுற்பிரோரிக்க  
கப்பட்டுச்சலமெயிங்கவேண்டும் அப்படி காணவில்லையே நாண்  
கோயில்கட்டுவித்தேதன்மடங்கட்டுவித் தேன்சகலீரபோ ஜனம்ப  
ண்ணுவித்தேதெனென்னுமிடத்திற்கர்தருதவம் ஆத்மசபாவமாக  
த்தோற்றுக்கின்றது அப்படிசொல்லுவோ மென்றாலும் ஆத்மா  
நிரிவிதகாரியாகையினால் ஆத்மாவக்குக் கர்தருதவங்கூடாது-

ச-கை. ஆனால்இந்தக்கர்தருதவவனு போகத்திற்குக்கதிதானென்  
னவெனில்,

உ-ம். அன்னியசபாவமானகர்தருதவம் ஆத்மாவினிடத்தில் தோ  
ற்றுக்கின்றபடியினால்ஆகுந்நுக மென்றேசொல்லவேண்டும்-

ச-கை. ஆனால் அப்படியேன்சொல்லவேண்டும் ஆத்மசபாவமெ



ஸ்ரீசொல்லுவோமேயென்னில்-

உ-ம்-அப்படி ஆத்மசபாவமென்று சொன்னால் கர்த்தருத்வம்போகிற  
நிமித்தம்எவர்களுமெத்தனம்பண்ணாதிருக்கவேண்டும்முழுமூட்கு  
க்களெத்தனம்பண்ணுகிறபடியினால் அப்படி சொல்லக்கூடாது

ச-கை. கர்த்தருத்வமும் சபாவமாகட்டும், போகிற நிமித்தம் எத்தன  
மும்பண்ணட்டுமேயென்னில்.

உ-ம்- சபாவமென்றால் சொருபமாகையினால் சொருபநாசார்த்  
தமாய்எவர்களுமெத்தனம் பண்ணார்களென்று முன்னமேயெசொ  
ல்லியிருக்கின்றேமே அதுவுமன்றி ஆத்மா அகர்த்தாவென்கிற  
சுருதியாதிகளுக்கும் விருத்தம்வரும் சமுத்தியிலும் ஆத்மாவி  
ருக்கிறபடியினால்விடத் துல்லுங்கர்த்தருத்வந் தோற்றவேண்டும்-

ச-கை-அப்படிவேண்டியதில்லைஉபாத்தியாயரிடத்திற்கல்வியி ருந்  
தாலும்கற்கப்பட்ட பிள்ளைகளில்லாமையினால் அந்தக்கல்விபிர  
காசிக்காது-பிள்ளைகளிருந்தாலெப்படி பிரகாசிக்குமோ அப்ப  
டிபோலவும். ராஜப்பிரபுக்களிடத்தில் ஆக்கினை சபாவமாயிருந்  
தாலும் மந்திரிபிரதானிமுதலான சேஞ்சமுகங்களில்லான மயி  
னால் அந்த ஆக்கினைபிரகாசிக்காது - அவர்களிருந்தா லெப்ப  
டிபிரகாசிக்குமோ அப்படிபோலவும், ஆத்மாவுக்குக்கர்த்தரு  
த்வம் சபாவமாயிருந்தாலும் சமுத்தியவத்தையில் நியமிக்கமா  
ன்றிரிகரண கூட்டரவில்லாதபடியினால் தோற்றவில்லை,சாக்கி  
ரசொப்பனங்களில துகளிருக்கின்றபடியினால் கர்த்தருத்வம் தோ  
ற்றுகின்றதென்று சொல்லுவோமேயென்னில்.

உ-ம். அப்படியானால் தோற்றாவற்றசமுத்தியவத்தையிலுங்கரண  
க்கூட்டரவிருக்கிறபடியினால் அங்குங்கர்த்தருத்வந்தோற்றவே  
ண்டும்தோற்றமையினால் கர்த்தருத்வம் ஆத்மசபாவமென்பது கூ  
டாது ஆகுந் துகமென்றே சொல்லவேண்டும்.

ச-கை-ஒருவன் துவின் சபாவந்தற்சபாவமாகத் தோற்றுமா வெனில்

உ-ம். குகமப்புஷ்பத்தின் சிவப்புநிறம் பழகத்திற் றேன்றுவது  
போலவும் அக்கினியின் ஊஷ்ண மும்பிரகாசமும் இரும்பினிட  
த்திலும் இரும்பினளவுநிகளங்கனமுதலியவிடத்திலுந் தோன்  
றுவதுபோலவும் ராகத்துவேஷ்சபாவமான கர்த்தருத்வம் ஆத்ம  
சபாவமாகவும் ஆத்மசபாவமான அகர்த்தருத்வம் ராகத்துவேஷ்  
சபாவமாகவும் அஞ்ஞானத்தினால் தோற்றுகின்றது ஆனாலும்  
அசேதனங்களுக்குக்கர்த்தருத்வங்குபமென்பது கூடாது



சேஷ்டித்தபோதும் இரும்பின்விகாரங்கள் காந்தத்தை எப்படி  
 ஸ்பரிசிக்க வில்லையோ அப்படிபோல ஆத்மசந்நி தானத்தில்  
 சேஷ்டிக்கப்பட்ட ஜகத்சபாவமானவிகாரங்கள் ஆத்மாவைப்  
 பரிசிக்கமாட்டாது ஆதலால்நீர்விகாரத்வங்கூடும்.

ச-கை- ஆலிந்தவிசாரத்திற்குப்பலமேதெண்ணில்.

உ-ம்- தேரோட்டிவைக்குமிடத்திலும் அதற்குகாரிகளால்செய்யப்  
 பட்டுத்தேரோட்டிவைக்கிறோமென்கிறவியாபாரவ பிரமானத்தி  
 னால் அவர்கட்குநியமிக்கப்பட்டுச் சொஸ்தரூபிருக்கிற பிரபு  
 வினிடத்தில் நானிரண்டுநாழிகையில் தேரோட்டிவைத்தேனெ  
 ன்றெப்படிதோற்றுக்கின்றதோ அப்படிபோல, ராகத்துவேஷி  
 சபாவமானகர்த்தருத்வமும் அத்தியாசத்தினால் ஆத்மசபாவமாய்  
 த்தோற்றுக்கின்றது விசாரிக்குமிடத்தில் ஆத்மாவ்க்குச்சர்வாத்ம  
 ரூபில்லை ஆகையால்நிராகாரமாய்நீர்விகாரான ஆத்மாவேதா  
 னென்று ஸ்ரீ சற்குருகடாகூத்தினால் தெளிந்தது ஆத்மசந்நி தான  
 த்தில் திரிவிதகரணத்துண்டானகர்த்தவ்வியமும் அதனால்விளை  
 கிறவினையும் முக்கியபலமும் அவாந்தரபலமும் சுவபகூடமாய்  
 சங்கையறவெவனநிகிரூமேனாவனேசுவன்முத்தெனன்றுசுருதி  
 ஸ்மிருதியாதிகளிற்சொல்லுகின்றது இதற்குச்சயமில்லைசித்தம்,

கர்மத்திரயநிருபகம் - முற்றிற்று.

ஏழாவது.

### இராகத்து வேஷநிருபகம்.



ச-கை- திரிவிதகரணங்களும்எந்த ராகத்துவேஷாதிகளால்பிரோரி  
 க்கப்பட்டுத்திரி விதகர்மங்களைச்செய்கின்றது அதுகொத்த  
 னேவிதமாயிருக்குமென்னில்,

உ-ம்- இராகம் துவேஷம் காமம் குரோதம் லோபம் மோகம் மத  
 ம் மச்சரம் இரீஷை அசூயை டம்பம் தர்ப்பம் அகங்காரம் இ  
 ச்சை பத்தி சிரத்தை எனப்பதினாறுவிதமாயிருக்கும்,

ச-கை- அவையெவ்வாறென்னில்.

உ-ம். ஸ்திரிவிஷயமானசித்தவிருத்திக்கு ராகமென்றும், ஒருவன  
 பகாரம்பண்ணினால் அவ்வபகாரத்திற்குப்பிரதியபகாரம்பண்  
 ணவேண்டுமென்கிறசித்த விருத்திக்குத்துவேஷ மென்றும்,கி  
 ரகக்கிராமகூத்திரதனதான்யாதிகள் மேலுமேலுஞ்சம்பாதிக்க

கேவண்டிமென் றுவருகிற சித்தவிருத்திக் குக்காம மென் றும், தா  
 ன்சம்பாநிக் கிவ்ற ஒருவன் துவினி டத்தில் எவ்ருருவன் னிக்கி  
 னம்பண் னுநி ருக் கு அவன் டீபரி ல்வி யாக் கிரம ரூபமா ய்ச் சீறி  
 வருகிற சித்த விருத்திக் குக்கோ தமென் றும், அங்ஙனம் பிரயா  
 சையடைந் து ஈம்பாநி த்தபொருள் களை எந்த விஷயத்தி லுஞ்  
 செலவு பண்ணப் பட்டா தென் றுவருகிற சித்தவிருத்திக் கு லோப  
 மென் றும், தா ன்சம்பாநி த்தபதா ர்த்தத்தி லிடத்தி ல்பிரியமோ த  
 ப்பிரமோ தமா ய்வருகிற சித்த விருத்திக் குமோ கமென் றும், ஐச  
 வரியமோ காலா கவத் தி லுந் தெரிந் து கிர்த்தியாகி ர்த்தியங்க ளறியா  
 மல் விகற்பி த்துவருகிற சித்தவிருத்திக் குமத மென் றும், ஒருவ  
 ன்தன் னிலும் அதிசயபா கி பவந் தரூபி ருந் தால் அவன் செல்வத்  
 தைப் பாரி க்நிச சிக்காமல் வருகிற சித்தவிருத்திக் குமச் சரமென்  
 றும், பிறருக் குத் துந் தம் வரமே வண் டிமென் றும் தனக் குவரக் க  
 டாதென் றும் என் னுந் திச த்தவிருத்திக் கு இரீ கை யென் றும்,  
 தனக் குச் சகப் பவந் ததுமே பாலமந் துருக ருக் குவரக் க. பிமா வெ  
 ன்று விகற்பி த்துவருகிற சித்தவிருத்திக் கு அருயையென் றும்.  
 தான் செய்யப் படியி லுந் தான தர்மம் களைப் பல்பே ருமறிந் து தன்  
 னைச் சபாசென் றுமெச் ச வேண்டி மென் றுவருகிற சித்தவிருத்திக்  
 கு டம்பமென் றும், தானே தெரட்ட வாண்மந் தவர்க ளெல்லாம்  
 எனக் குச் சரியாவா ர்களா வென் றென் னுந் திச த்த விருத்திக் குக்  
 தர்ப்பமென் றும், ஆளன் னையறியாயா நீயா என் னைத் தெண்டிக்  
 கிறவன் தான் பிடி த்தகாரிய ததை யிடுகிற நிலை யென் றுவிகற்பி  
 த்துவருகிற சித்தவிருத்திக் கு அகங்கார மென் றும் அநிர்வாச் சி  
 யமான சவுசாநி ரியை களைச் செய்யமே வண் டிமென் றுவருகிற சி  
 த்தவிருத்திக் கு இச் சையென் றும் குருதே வதை களி டத்தில் வரு  
 கிறபிரீ திக் குப் பத்தி யென் றும் குருவே தாந் த வாக்கியா திகிரி  
 கைகளி டத்தில் வருகிற விவகாரத்திற் குச் சிரத்தை யென் றுஞ்  
 சொல்லப் பட்டும்.

ச-கை. இங்ஙனம் விசாரிக்குமுறைமையெதென் னில்.

உ-ம்- இந் த ராகத் துவேஷ் நிருபகம் து கமாய் யெத்தனம்பண்  
 னாமலே வரும ஆயினும் இராகமுதலகங்காரமீ ருண பதின்மூ  
 ன்றின் வசத்தொய் ஒருபுருஷன் திரிவித கரணங்களி லு லும் திரிவி  
 தகர்மங்களைச் செய்வா னுந் தில் அவ னுக் கு நரகத்தி லிருந் து நிவிர் த்  
 தியெந் தக்காலத்தி லு டில்லக் வாயி ள்கை, ஆதலால் இராகத் துவே  
 ஷ்காரமான சித்தவிருத்திகளைத் திருப்பிச் சரீரம் பிரகா ரத்தி லு  
 லேபுஞ் சிரத்தாபத்தி ரூபமாகச் செய்வா னுந் தில் அவன் கிரமத்தி

னால் சீக்கிரமாகச்சமுசாரபந்தத்திலிருந்து விடுபட்டுமுத்தன  
வான் ஆகையினால் சிரத்தாபத்திகளையெவசியஞ் சம்பாதிக்கவே  
ண்டும் இச்சையினால் செய்யப்பட்டபசிதாக நிவிர்த்தியும்மல  
முத்திரவிசர்ச்சனமுஞ் செய்யாமற்போனால் தற்காலத்திற்கு  
வாதைவரும்செய்ததேயுண்டானால் தற்காலத்திற்கு உபாதிநிவி  
ர்த்தியாம் இதுகளால்சொர்க்கநரகப்பிராப்தியில்லையென்றறிய  
வேண்டியது.

ச-கை- இப்படிவிசாரித்ததற்குப்பலமேதென்னில்.

உ-ம்- சுழுத்தியவஸ்தையிலும் தூஷணீம் பூதாவஸ்தையிலும்ச  
மாதியவஸ்தையிலும் இராகத்துவேஷாதிகளில்லாதபடியினால்  
கர்மமில்லை , சாக்கிரசொப்பனங்களில் அதுகளுண்டாயிருக்  
கிறபடியினால் கர்மமுண்டு , ஆதலால் இராகாதிகணீங்கின வி  
டத்திற்கர்மமில்லை அதுகளுண்டானவிடத்திற்கர்ம முண்டெ  
ன்றுஅண்வயவெதினோகத்தினால்றியவேண்டியது.

ச-கை. இந்த ராகத்துவேஷாதிகளெதினால்வருகிறதென்னில்.

உ-ம்- அபிமானத்தினால்வருகின்றது.

ச-கை- சமஸ்தமானபேர்களுக்கும் அபிமான பூர்வகமாகப்பிரவி  
ர்த்திவருமாவென்னில்.

உ-ம்- வரும்.

ச-கை- அதெப்படியென்னில்.

உ-ம்- ஸ்திரீஜனங்களுக்கு நான்ஸ்திரீயென்று எப்போதபிமானம்  
வருகின்றதோ அப்போதே ராகாதிபூர்வகமாய்ப்புருஷ்ணிடத்தில்  
சுருஷிகளிலும் கிரகசவரட்சணைகளிலும்பாகாதிக்கிரியைக  
ளிலும் தனதான்யாதியார்ச்சிதங்களிலும் பிரவிர்த்திகாணப்ப  
டுகின்றது, அதுபோல புருஷாளுக்கும் நான்புருஷெனென்ற  
ப்போதபிமானம்வந்ததோ அப்போதே-ராகாதிபூர்வகமாய்தா  
ராதிகிரகக்கிருஷியாதிகளிலும் தனதான்யாதியார்ச்சணைகளிலு  
ம்பிரவிர்த்திகாணப்படுகின்றது, அப்படியேசமஸ்தபிராணிக  
ளுக்கும்வரணசிரமதர்மாபிமானத்தினாலும்சுயவுசிதவியாபார  
ங்களினாலும்ராகாதிகளுண்டாகின்றது இதுகளுண்டாகிறதற்கு  
அபிமானமேகாரணம்ஆகையினால்முமுட்சுவானவர்கள்சாதுயா  
சிரமநாமரூபக்கிரியைகளாகிறவிஷயங்கள்தானல்லாதபடியினால்  
சகலவஸ்துக்களினிடத்திலும் ரூடமான அபிமானத்தை விட  
வேண்டும் அப்படிவிட்டால் துக்கத்தினிடத்திலிருந்துவிடுபடு

வார்களைன்றறிகிறதே இந்தவிசாரத்திற்குப்பலம் ஆனபடியி  
னால் அபிமானமுண்டானால்ராகாதிகளுண்டு இல்லாவிட்டால்ரா  
காதிகளில்லை யென்று சுருத்திசமாதிதூஷணீம் பூதாவஸ்தைக  
ளிற்பார்த்துக்கொள்ள வேண்டியது,

ச-கை- ஆனாலபிமானமெழிஞால்வருகிறதென்னில்;

உ-ம்- அவிலேகத்திஞால்வருகிறது.

ச-கை. அதெப்படியென்னில்.

உ-ம். சமஸ்தமானபேர்களுக்கும் நான் பிராமணன் நான் க்ஷத்ரி  
யன் நான் வைசியன் நான் சூத்திரனென்று பிராமணத்வம் தியபி  
மானம் அவிலேகமாய்வருகின்றது இவ்வபிமானமெதைப் பற்  
றிவருகிறதென்று யாரும்விவேகிக்காதபடியினால் அவ்வபிமான  
மேமேலிடாய்வருகின்றது.

ச-கை. இதற்கு ஆசிரயமில்லையாவென்னில்.

உ-ம். இல்லை.

ச-கை, சரீரத்தைப்பற்றிவருகிறதென்று சொல்லுவோமேயெனில்;

உ-ம். க்ஷத்ரியருக்கான சரீரஞ்சாதாரணமாயிருக்கிறபடியினால்  
வர்களுக்கும் நான் பிராமணனென்று அபிமானம்வரவேண்டும் அ  
ப்படிவாராமையினால் பிராமணத்வம் சரீரத்தைப்பற்றி வருகிற  
தென்று சொல்லப்படாது.

ச-கை. சிகைபூண நூலைப்பற்றிவருகிறதாவென்னில்.

உ-ம்- சிகைபூண நூல் சூசவஸூக்சுஞ்சாதாரணமாயிருக்கிறபடியி  
னால்வர்களுக்கும் பிராமணத்வம்வரவேண்டும் அங்ஙனமின்மை  
யால்சிகைபூண நூலைப்பற்றிவருகிறதென்று சொல்லப்படாது,

ச-கை- அவயவங்களுக்கும்பிராமணத்வஞ் சொல்லுவோமெனில்;

உ-ம். ஒவ்வொரு அவயவங்களுக்கும் பேர்வெவ்வேரூயிருக்கிறப  
டியினால் அவயவங்களுக்கும் பிராமணத்வமில்லை

ச-கை- ஆனால்விசிட்டமானமாதாபிதாக்களுக்கும்பிறந்த அவயவ  
ங்களுக்கும்பிராமணத்வங்கற்பிக்கலாமேயென்னில்.

உ-ம்- விசிட்டமானமாதாபிதாக்களிஞற் சுழிக்கப்பட்டகேசநகத்  
ந்தமலமூத்திராதிகளுக்கும்பிராமணத் துவம்வரவேண்டும் அப்  
படிவாராதபடியினால் ஒன்றுக்கும்பிராமணத் துவமொருவராலு  
ஞ்சொல்லக்கூடாது,

ச-கை- ஆனால்நீதப்பிராமணத் துவத்திற்குக் கெறிதானென்ன  
வெனில்.

உ-ம், சோபனமென்று முச்சவமென்றுஞ்சந்தை யென்றுமனெக  
 வஸ்துசமுகத்திற்கந்தந்தப்பெயொப்படிவந்ததோ அதுபோ  
 ல அசர்வஜன்னியமானதேகேந்திரியாதிசங்கத்திற்குத் தொழி  
 ல்விவகாரத்தினிடத்தில் ஐதீகமேபிராமணனென்றுபெயர் அ  
 துபோலக்ஷத்திரியனென்றும் வைசியனென்றுஞ்சுத்திர நெ  
 ன்றும் ஸ்திரீயென்றும் புருஷனென்றுந்தீட்சத நென்றுஞ்  
 சாஸ்திரியென்றும் புராணிகனென்றும் அவதானியென்றுமஜீ  
 யனென்றும்பாகவதனென்றும் தமிழனென்றும் கர்ணாடகனெ  
 ன்றும் தத்துவாதிசென்றும் மானுஷீடகனென்றுங் குச்சிலிய  
 நென்றும் இதுமுதலானசமஸ்தநாமங்களுந்தே கேந்திரியா  
 திசங்கவிஷயத்தினாலே ஐதீகமாய்வருகிறபடியினால் பிராமணத்  
 துவம் தேகேந்திரியாதிசங்கத்திற்கேயல்லாமலாத்மாவுக்குக்கா  
 லத்திரயத்திலுமில்லை இப்படிபகுத்தறியாமலிருக்கிற தேயவி  
 வேகம்இந்தவவிவேகத்தினாலபிமானம்வருகின்றது,

ச-கை. இப்படிவிசாரித்ததற்குப்பலமேதென்னில்.

உ-ம்- ஆத்மாவுக்குக்காலத்திரயத்திலும் பிராமணத்வாதிசுகளில்லை  
 யென்றும் தேகேந்திரியாதிசுகளுக்கே ஐதீகபிராமணத்வாதிசுகளெ  
 ன்றும்நிவதேபலம்.

ச-கை. இந்தஅவிவேகமெதினால்வந்ததென்னில்.

உ-ம். அஞ்ஞானத்தினால்வந்தது.

ச-கை. அஞ்ஞானசொருபமேதென்னில்.

உ-ம்- தன்னைத்தானறியாமலிருக்கிறதேயஞ்ஞானம்.

ச-கை- தன்னைத்தானறியார்களென்று சொல்லலாமா வென்னில்,

உ-ம்- சொல்லலாம்எப்படியென்றால்நான்பிராமணன்நான்க்ஷத்திரி  
 யன்நான்வைசியன்நான்சுத்திரன் நான் இந்தக் குலத்திற்குப்பிறந்த  
 வன்நான் இன்னகோத்திரனென்று இந்தச்சரீரத்தையே யாத்மா  
 வாகவறிகிறார்களல்லாமல்சரீரவன்னியரான ஆத்மாவையாருமறி  
 யமாட்டார்கள் -

ச-கை - சாஸ்திரிமார்கள்சரீரவன்யமான ஆத்மாவுண்டென்று சொ  
 ல்லியிருக்க, யாருமறியார்களென்றெப்படி சொல்லலாமெனில்-

உ-ம்- சொல்லலாம் எப்படியென்றால் கர்த்தா போக்தாவாய்பரிச்சி  
 ன்னனாய்காலாந்தரத்தினால் பிறந்திறக்கப்பட்ட ஜீவணையாத்மா  
 வாகவறிகிறார்களேயல்லாமல் அகர்த்தா அபோக்தா அபரிச்சி  
 ன்னன் அசங்கன் அசம்சாரி அத்துவிதனென்னப்பட்டவேதா  
 ந்தவேத்தியான பிரத்தியேகாத்மாவையாரும் அறியார்கள் அ

தையதியாமலிருந்ததே தயஞ்ஞானம் அவ்வஞ்ஞானத்தினால் தான் அவிவேகம் வருகிறது,

ச-கை, அந்த அஞ்ஞானமெதினால் வருகிற தென்னில்,

உ-ம்- அஞ்ஞானம் அனுகூலியாகையால் ஒன்றினால் வருகிற தென்று சொல்லக்கூடாது,

ச-கை- அதுன் சொரூபந்தானே தென்னில்;

உ-ம். சத்து அசத்து சதசத்து சரவயம் நிரவயம் சரவய நிரவயம் பின்னம் அபின்னம் பின்னம் பின்னமென்றென்பது பிரகாரமாயிருக்கும்,

ச-கை- ஆனால் சத்தென்று சொல்லலாமென்னில்,

உ-ம்- ஞானத்தினால் பழிகிறபடியால் சத்தென்னப்படாது,

ச-கை. ஆனால் அசத்தென்று சொல்லலாமென்னில்,

உ-ம், சசவிநாணுகள் போலில்லாமற்போகவேண்டும் ஞானஞ்ஞானியென்னுமனுபவமிருக்கிறபடியினால் அசத்தென்னக்கூடாது,

ச-கை- சதசத்தென்று சொல்லலாமென்னில்.

உ-ம். ஒருவஸ்துவைக் கிரண்டுபட்சங் கூடாதபடியினால் விருத்தம் வரும் ஆதலால் சதசத்தென்னப்படாது,

ச-கை- சரவயமென்று சொல்லலாமென்னில்,

உ-ம், மூலகாரணமான அத்துவிதவஸ்து இல்லாமற்போகவேண்டும் இருக்கிறபடியினால் சரவயமென்று சொல்லப்படாது,

ச-கை. நிரவயமென்று சொல்லலாமென்னில்.

உ-ம், ஜகதாசாரமாய்ப்பரிணமிக்காமலிருக்கவேண்டும் பரிணமிக்கிறபடியினால் நிரவயமென்று சொல்லப்படாது.

ச-கை. சரவய நிரவயமென்று சொல்லலாமென்னில்.

உ-ம், விருத்தமானபடியால் அந்தபட்சமுங்கூடாது,

ச-கை, பின்னமென்று சொல்லலாமென்னில்,

உ-ம்- அத்துவிதத்திற்கானிவரும்,

ச-கை, வந்தால் வரட்டுமென்னில்,

உ-ம். ஆத்மா அத்துவிதெனன்று சொல்லப்பட்டசுருதிகளுக்குப் பேதம்வரும் அதுமாத்திரமல்ல மாயைக்கு ஆத்மசத்தையல்லாமல் வெளிநுத்தமான சத்துவேறில்லாதபடியினால் ஆத்மாவையன்றி வேறென்பினமான பதார்த்தமென்று சொல்லக்கூடாது அன்றியும் ஆத்மசத்தியில்லாமற்போகவேண்டும்;



ச-கை, போனால்போகட்டுமேயென்னில்,  
 உ-ம் ஆத்மசத்தியைப்பிரதிபாதிக்கிறசுருதிகளுக்குப்பேதம்வரும்,  
 ச-கை, ஆனால்அபின்னமென்றுசொல்லலாமேயென்னில்,  
 உ-ம், மாயைக்குச் சேதனத்துவமுண்டாகி அசேதனத்துவ நீங்கி  
 விடும் ஆத்மாவுக்குச் சேதனசேதன சொரூபம்வரும் அப்  
 போதுமாயையென்றுசொல்லாமல் ஆன்மாவென்று சொல்ல  
 வேண்டும்,

ச-கை, அப்படிசொல்லுவோமேயென்னில்,  
 உ-ம், மாயை பிரகிருதி பிரதானம் அவித்தை பிரளயம் தமசு ம  
 காசுபூத்தி அஞ்ஞானமென்று ஆத்மப்பிரதிபாதகத்திற் கன்னி  
 யமாணசத்தத்தினுற் சொல்லுகிறபடியாலாத்மாவென்று சொல்  
 லக்கூடாது,

ச-கை, ஆனால்அபின்னமென்று சொல்லுவோமேயென்னில்,  
 உ-ம், அப்படியுஞ்சொல்லப்படாது.

ச-கை, எப்படிதான்சொல்லலாமென்னில்.  
 உ-ம், அந்நிர்வசன்யமென்றேசொல்லவேண்டும் அந்தஅநிர்வசன்  
 யமான அஞ்ஞானத்தினாலவிவேகமும் அதனாலபிமானமும் ஆ  
 தனால்ராகத்துவேஷாதிகளும் அதனாற்கன்மமும் அதனாற்சரீர  
 மும் அந்தச்சரீராபிமானத்தினால் துக்கமும்வருகின்றது,

ச-கை- அந்தத்துக்கத்திற்கு அத்தியந்தநிவிர்த்தி யெப்போதுவ  
 ருமென்னில்-

உ-ம்- சர்வாத்மராய்சரீரபரிக்கிரகமில்லாமற்போனால்வரும்-

ச-கை- சரீரபரிக்கிரகஞ்சர்வாத்மராயெப்போதுபோமென்னில்-

உ-ம்- ராகத்துவேஷிங்கள்போன்ற்போம்-

ச-கை- அவையெப்போதுபோமென்னில்-

உ-ம்- அபிமானம்போன்ற்போம்-

ச-கை- அஃதெப்போதுபோமென்னில்,

உ-ம்- அவிவேகம்போன்ற்போம்,

ச-கை- அஃதெப்போதுபோமென்னில்

உ-ம்- அஞ்ஞானம்போன்ற்போம்,

ச-கை- அஃதெப்போதுபோமென்னில்,

உ-ம்- சர்வாத்மராய்அத்துவிதப்பிரமாயிக்கப் பிரத்தியக்ஞானம்  
 வந்தாற்போமன்றிமற்றேரூபாயத்தினாலும்போகாது,

ச-கை- கன்மத்தினாலஞ்ஞானம்போமென்றுசொல்லலாமென்னில்-

உ-ம்- கன்மத்திற் குமஞ்ஞானத்திற் சும் வினோதமில்லாதபடியினு  
ற்போகாதுமேலுமேலும் அஞ்ஞானத்தை யேவிருத்திபண் ணும்,  
ச-கை- எப்படிவிருத்திபண் ணுமென்னில்,

உ-ம்- திருஷ்டாந்தமாகக்கேள் அமாவாசையிருளுக்குவினோதமில்  
நியமேகாவரணம் அந்தகாரத்தைக்கெடாமல் மேலுமேலும் அ  
பிவிர்த்திசெய்விப்பதுபோலகன்மமுமஞ்ஞானத்தைக்கெடாம  
ல்மேலுமேலும் அபிவிர்த்தியேசெய்விக்கும் அதுவுமல்லாமல்  
அந்தகார வினோதமான சூரியப்பிரகாசத்தினால் அந்தகாரங்கெ  
டுவதுபோல அஞ்ஞானவிருத்தமான அத்துவிதப்பிரமாயிக்க  
ப்பிரத்தியக்ஷணானப்பிரகாசத்தினால் அஞ்ஞானங்கெடுமென் நிப்  
பின்னொதினாலுங்கெடாது.

ச-கை. இந்தப்பிரமாயிக்கயஞ்ஞானமெதினால்வருமென்னில்,

உ-ம். ஆத்மநாதமவிசாரத்தினால் வீருமேயன்றிமற்றொன்றினாலு  
ம்வராது,

ச-கை, கன்ம வுபாசனை யினாலுங்கிரியாயோகங்களினாலும் வருமெ  
ன்றுசுருதியாதிகள் சொல்லுகின்றதேயென்னில்.

உ-ம்- அந்தக்கருத்து அப்படியல்ல, புருஷத்தந்திரமானகன்ம வு  
பாசனைகளாலும் லெப்தபதியானங்களாலும் யோகங்களாலும்  
அந்தக்காரண சத்திவருமென்றினானம்வல் துதந்திரமாயிருக்கிறப  
டியினால் ஞானம் வராது, மானசக்கிரியைகளானவுபாசனைகளா  
லும் ஒன்றையுநினையாமலிருக்கிறதினாலும் ஏகாக்கிரசித்தம் வ  
ருமேயன்றி அப்பிரமாணஜன்யமான ஞானம் வராது, யோக  
மும்மானசக்கிரியைகளுபமானபடியினால் அணிமாதியயிஸ்வரிய  
ஞ்சம்பாதித்து ஞானபலமாகியகருதகிருத்தியங்களுக்கு விக்கி  
னம்பண் ணுவிக்குமேயன்றினானமுண்டிபண்ணாது,

ச-கை- ஞானமெதினால் தான்வருமென்னில்,

உ-ம்- ஆத்மநாதமவிசாரத்தினாலாசாரியரறிவிக்கவரும்,

ச-கை- அஃதெப்படியென்னில்,

உ-ம்- காயத்திரி சாளக்கிராமம் ரத்தினாகுகளுடைய தத்துவக்கி  
யானம் அதுஅதுகளுக்குத்தக்கவுசிதமான பரிட்சை நிஷ்கரி  
ஷையறிந்தவன் சொல்லக் கேட்டவிசாரத்தினாலெப்படி தெரி  
யப்படுகின்றதோ, ஸ்நானசந்தியானுஷ்டான ஜபதபவோமபி  
ராணயாமங்களினாலெப்படி தெரியப்படவில்லையோ, அப்படி  
யேஆத்மநானமும் குருசந்நிதானத்திற்செய்கிற ஆத்மநாத்ம  
விசாரத்தினாலேயேயுண்டானுமென்றிக்கன்ம வுபாசனைகளினாலு  
ண்டாகாது, ஆதலால் முழுச்சுவானவர்கள் சர்வப்பிரகாரத்தினால்

லும் அனுபவியான ஞானசிரியரிடத்திற் பழகிச் சாரீவதா ஆத்மா  
 ஞாத்மவிசாரம்பண்ணவேண்டும் அப்படியில்லாமல் சம்சயவி  
 பரீதபாவனை நீங்காத வாசானான ஆசிரியரும் தத்துவத்தைப்  
 பிறித்து நிர்க்குணபாவத்தை அறிவிக்க மாட்டாதவரும் நிஷ்களத்  
 திற் செல்லவுமடையவும் வழிகாட்ட மாட்டாதவரும் டம்பவேஷ்  
 முடையவரும் கொக்கைப்போல்சையாதிருந்து காரியநிமித்  
 தியம்பரிசம்பண்ணுகிறவரும் மந்திரலய அடையோகங்களி லொ  
 ரு வகையத்தைச் சொல்லி அதிற் பழகப்பழக அந்தக்கரணவிரு  
 த்திசூனியமும் உபசாந்தமயக்கமுமுண்டாவதையே பொரு  
 ளென்றறிவிக்கப்பட்டவருமாகிய அஞ்சிரியரை நம்பினால், கமு  
 தைவாலைப் பிடித்துக்காவேரிக்களையேறக்கூடாது போலவும்  
 செல்லாதகாசுநோட்டக்காரருக்குச் செல்லாது போலவும் சித்திர  
 சூரியனாலந்தாரம்போகாது போலவும் அனுபவமே திருமேனி  
 யாகாதருசேவையினால் ஞானம்போகாது சம்சயமு நீங்கா  
 தென்று சகலவேதாந்தங்களுஞ்சொல்லப்படுகின்றது, ஆகையி  
 னால் சொப்பிரகாசசொருமே திருமேனியாகிய காரணசூருவை  
 நம்பினால் அப்படி நம்பின சீஷனை வீட்சித்து அவனுடைய அ  
 ஞானமும் அதனால்வரும் அவிவேகமும் அதனால்வரும் கன்ம  
 மும் அதனால்வருஞ்சரீரமும் அதனால்வருந் துக்கமும் அத்தியா  
 சத்தினாலா ரோபிதமானதென்று சந்தேகவிபரீதமறஉள் ளங்கை  
 நெல்லிக்கனிபோல அனுபவமாயெடுத்தறிவிப்பார் அப்படியறிவி  
 த்தவிடத்தில் அவன் சமுசாரத்திலிருந்து விடுபட்டுச் சீக்கிரமாக  
 சீவன் முத்திசுகத்தைப் பெறுவானென்று சகலசுருதுஸ்மிருதி  
 யிதிகாசுபுராணிகளிலுஞ் சொல்லப்படுகின்றது இதிற் சம்சய  
 மில்லை சித்தம்,

இராகத்துவேஷ்நிருபகம் - முற்றிற்று.

எட்டாவது.

**ஆத்மா ஞாத்மவிசாரநிருபகம்.**

- ச-கை- ஆத்மா ஞாத்மவிசாரம் பண்ணவேண்டுமென்று சுருதியா  
 திகளிற் சொல்லுகின்றபடியால் ஆத்மாவாவதென்னில்,  
 உ-ம்- சரீரத்திரயத்திற்கும் பஞ்சகோசத்திற்கு மன்னியமாய் அவல்  
 தாத்திரயத்திற்குச் சாட்சியாயிருக்கிற சச்சிதானந்த சொருப  
 மேயாத்மாவென்று சொல்லப்படும்,  
 ச-கை- அஞ்ஞாத்மாவாவதென்னில்-

உ-ம்- சமவீடிவியவீடியாதிடகமாகியசரீரத்திரயங்களையஞ்சுத்மா  
வென்றுசொல்லப்படும்.

ச-கை. அதற்கு லட்சணமெதென்னில்.

உ-ம்- அசத்து சடம் துக்கமென்றுசொல்லப்படும்.

ச-கை- சமவீடிவியவீடியாவதெதென்னில்.

உ-ம். திருவீடாந்தத்தில் வெகுஜனமென்பது சமவீடி ஒருபு  
ருஷென்பது வியவீடி தோப்பென்கிறதுசமவீடி ஒருவிரு  
ட்சமென்கிறது வியவீடி கிராமமென்பது சமவீடி ஒருகிரக  
மென்பது வியவீடி இப்படியேயேனகபதார்த்தங்கள் கூடின  
து சமவீடி ஒருபதார்த்தமென்பது வியவீடி அப்படிபோல்  
தாவீடாந்தத்திலும் சமவீடிபிராணிகளுடையசரீரங்கள் சமவீ  
டி ஒருபிராணியுடையசரீரம்வியவீடி அதுகளும் ஸ்தூலரூட்ச  
மகாரணமென்றுமூன்றுவிதமாயிருக்கும் அவற்றுள் சகலபிரா  
ணிகளுடையஸ்தூலசரீரம் சமவீடிஸ்தூலசரீரம், சகலபிராணிக  
ளுடையரூட்சம சரீரம் சமவீடிரூட்சம சரீரம், சகலபிராணிக  
ளுடையகாரணசரீரம்சமவீடிகாரணசரீரம், ஒவ்வொருபிராணி  
களுடையஸ்தூலரூட்சமகாரணசரீரம் வியவீடியென்று சொ  
ல்லப்படும்.

ச - கை. இப்படிசமவீடி வியவீடிகளாயேன் சொல்ல வேண்டு  
மென்னில்.

உ-ம்- ஆத்மாவுக்கு ஈஸ்வரத்துவமுஞ்சீவத்துவமுஞ் சொல்லுகிற  
நியதித்தியஞ்சொல்லவேண்டும்.

ச-கை- ஈஸ்வரத்துவமுஞ் சீவத்துவமும் இனிமேலாவரப்போகி  
றதென்னில்.

உ-ம். ஈஸ்வரத்துவமும்சீவத்துவமுமுபாநியிஞாலஞநியாய்வந்திருசீ  
கிறது ஆனமேடாநிலும் ஈஸ்வரத்துவமும் சீவத்துவமுமுபாநியிஞால்  
வந்ததென்றுளவருமநியாரிகள்.

ச-கை- பின்னை எப்படியநிகிரூர்களைன்னில்.

உ-ம்- ஈஸ்வரத்துவமுஞ்சீவத்துவமும் நியமென்றேயநிகிரூர்கள்.

ச-கை- அப்படியநிந்தால்தொஷமெதென்னில்.

உ-ம்- எந்தமட்டும் இப்படிநித்தியமென்றநிகிரூர்களோ அந்தம்  
ட்டும் அவர்களுக்கஞ்சமுசாரத்திலிருந்து நிவிந்திவராது ஆ  
கையிஞால்சர்வப்பிராணிகளுக்குந்தாயாயிருக்கப்பட்ட யிருதிசு  
வீஸ்வரத்துவமுஞ்சீவத்துவமுமுபாநியிஞால் வந்ததென்று சொல்

வகிற நிமித்தியம் சமஷ்டிவியஷ்டிகளாகப்பகுத்துச் சொல்லுகின்றது.

ச-கை. ஆனால் எந்தவுபாதியினால் ஸ்வரத்வமும் மெந்தவுபாதியினால் ஸ்வரத்வமும் வருகிறதென்னில்.

உ-ம். சமஷ்டிசரீரவுபாதித்திரயத்தினால் ஸ்வரத்துவமும் வியஷ்டிசரீரவுபாதித்திரயத்தினால் ஸ்வரத்துவமும் வருகின்றது.

ச-கை- ஸ்வரனுக்குச் சமஷ்டிகாரணசரீரமாத் திரயம்போதாதோ வென்னில்,

உ-ம். போதும்-

ச-கை- சமஷ்டிஸ்தூல சூட்சுமசரீரங்களேன் சொல்லவேண்டுமென்னில்,

உ-ம். உபாசனை நிமித்தியமாய்ச் சொல்லப்படுகின்றது,

ச-கை. அதெப்படியென்னில்,

உ-ம். முக்கிய அதிகாரியானவர்களுக்குச் சமஷ்டிகாரணசரீரவுபாசகரண ஆத்மாவையேயுபாசிக்கப்படுமென்று சொல்லப்படும் இவருக்கே ஸ்வரனென்றும் அந்தரியாமியென்றும் அவ்வியாகிருதென்றும் முன்றுபெயர்.

ச-கை. இவருக்குச் சமஷ்டிகாரணசரீரத்திலபிமான முண்டோவிலையோ வென்னில்,

உ-ம். அபிமானமகங்காரதர்மமானபடியினால் வஸ்தையிலகங்காரமில்லை ஆகையாலபிமானமுண்டென்று சொல்லக்கூடாது,

ச-கை- பின்னை எப்படியென்னில்.

உ-ம்- ஆத்மவுக்குச் சமஷ்டிகாரணசரீரவிசிட்டமாத் திரத்துவமே ஸ்வரத்வமென்று சொல்லவேண்டும் இந்த ஸ்வரனையுபாசிக்க வல்லமையில்லாதவர்களுக்கு அவ் ஸ்வரனுக்கந்தரீக்கதமான சமஷ்டிசூட்சும சரீரவுபாதிகளோ ஸ்வரனென்றுபாசிக்கும் படியாகுந் தி சொல்லுகின்றது, அவ் ஸ்வரனுக்கிரணியகரீப்பெனென்று குத்துத் திராத்மாவென்றும் பிராணனென்றுபெயர்,

ச-கை- இவருக்குச் சூட்சும சரீரிரத்திலபிமானமுண்டோ வில்லையோ வென்னில்,

உ-ம்- அபிமானத்திற்காகிரயமானஸ்தூல சரீரமில்லாதபடியினால் அபிமானமுண்டென்று சொல்லக்கூடாது.

ச-கை- பின்னை என்ன வென்னில்.

உ-ம்- சமஷ்டிசூட்சும சரீரவிசித்தமாத்நிரத்துவமே இரணியக  
ர்ப்பத்வமென்று சொல்லவேண்டும் இவரையுபாசிக்கவல்லமை  
யில்லாதவர்களுக்கு அந்த இஸ்வரனுக்க வஸ்தாந் தர்க்கதமான  
சமஷ்டிஸ் தூலசரீரவுபாசிகரோ யிஸ்வரனென்றுபாசிக்ஞும்படி  
சுருகிசொல்லுகின்றது, அந்த ஈஸ்வரனுக்கு விராட்டென்றும்  
வைஸ்வானரனென்றும்வைராசசனென்றுமுன்றுபெயர்.

ச-கை- இவருக்குச்சமஷ்டிஸ் தூலசரீரத்தி லபிமானமுண்டோவி  
ல்லையோவென்னில்,

உ-ம்- நிர்ணயமான ஒரு சரீரமில்லாதபடியினாலபிமானமுண்டெ  
ன்றுசொல்லப்படாது.

ச-கை- பின்னையெப்படியென்னில்.

உ-ம்- சமஷ்டிஸ் தூலசரீரவிசித்தமாத்நிரத்துவமே யீசுவரத்துவ  
மென்றுசொல்லப்படும் அந்த அந்தரியாமியே சாத்தவீராதி  
குணங்களிற்கூடி சிருஷ்டி திதி சங்காரகர்த்தவாய்பிரமலிஷ்ட  
னுருத்திரனென்று பெர்வந்தவிடத்திலும் தஷ்டிநிக்கிரகசிஷ்ட  
டபரிபாலன நிமித்தியமாய் ராமகிருஷ்ணாவதாரங்க ளெடுக்குமி  
டத்திலும் அந்த ஈஸ்வரனுக்கந்தந்தச்சரீரங்களிடத்திற் சிருஷ்டி  
டித்துவாரா அபிமானங்களுண்டு.

ச-கை- அவ்வபிமானமுமில்லையென்று சொல்லுவோமேயெனில்.

உ-ம்- அப்படியானுந்சிருஷ்டி திதி சங்காரங்கள் நடக்காது ஆகைய  
யால் அபிமானமுண்டென்றே சொல்லவேண்டும்.

ச-கை- ஆனந்தீவர்ணுக்குமீஸ்வரனுக்கும்பேதலக்ஷணமேதெனில்.

உ-ம்- ஜீவர்களுக்குத் தானென்றவபிமானவக முண்டாயிருக்கிறப  
டியினாலும் சுயசரீரங்களிலபிமான மிருக்கிறபடியினாலும் ஈஸ்  
வரனுக்கிப்படிப்பட்டவபிமான மில்லாதபடியினாலும் லோக  
சம்ராட்சணர்த்தமாகவே யபிமானமிருக்கிறபடியினாலும் சீவர்  
களுக்குமீஸ்வரனுக்கும் பேதலட்சணமுண்டு இந்த ஈஸ்வரனை  
யேபிரதமாதிகளிடத்திலுபாசிக்கப்படுமென்று வேதஞ்சொல்  
லுகின்றது.

ச-கை- அப்படியேன்சொல்லவேண்டுமென்னில்

உ-ம்- விராட்டையுபாசிக்கப் பக்குவமில்லாதவர்கள் திரிமூர்த்திக்  
ளையுபாசிக்கவேண்டும் அந்தத் திரிமூர்த்திகளையுபாசிக்கப்பக்  
குவமில்லாதவர்கள் ராமகிருஷ்ணாவதாரங்களையுபாசிக்கவேண்டு  
மென்றுசுருதியாதிகள் சொல்லுகின்றது சர்வஜனங்களுமுள்ள

ந்தெந்தமூர்த்திகளை யுபாசிக்கின்றாரீர்களோ அந்தந்த மூர்த்தி வழியாக அந்தரியாமியான ஈஸ்வரனையேயுபாசிப்பதாலும்.

ச-கை - இந்தமூர்த்திகளையுபாசிக்க வேண்டுமென்று சொல்லுகிற சுருதிக்குத் ததாற்பரியமெதென்னில்.

உ-ம். துவாராத்துவாரா அந்தரியாமியானசொரூபத்தை யேயறிய வேண்டுமென்றுதாற்பரியம் இப்படியேயாத்மாவுக்குச்சமட்டிசரீரத்திரயவுபாதியினால் ஈஸ்வரத்துவமும்வியட்டி சரீரத்திரயவுபாதியினால் சீவத்துவமும்வந்தது,

ச-கை. சீவத்துவத்துக்குச்சரீரத்திரயம்வேண்டுமாவென்னில்,

உ-ம். வேண்டும்சீவன் அந்தக் கரணபிரதிவிம்பனாகையினால் சூட்சுமசரீரவேண்டும்ஸ் தூலசரீரமில்லாவிட்டாலகர்த்துருத்வங்கூடாதபடியினால் ஸ்தூலசரீரம்வேண்டும்காரியமான ஸ்தூலசூட்சுமசரீரங்கள்காரணத்தை விட்டிராதபடியினால் இவ்விரண்டும்க்குக் காரணமானகாரணசரீரமும்வேண்டும்,

ச-கை. சீவனுக்குச்சரீரத்திரயத்திலபிமானமுண்டோ வில்லையோ, வென்னில்,

உ-ம்- அபிமானமில்லாமற்கர்த்துருத்வங்கூடாதபடியினால்உண்டு,

ச-கை. ஆனால்இந்தச்சீவனுக்கெத்தனைபேரென்னில்,

உ-ம்- சாட்சிராவஸ்தையில் 'வியட்டிடிஸ் தூலசரீரத்தி லபிமானகர்த்தாவானசீவனுக்கு விசுவன் வியவகாரிகன் சிதாபாசனென்றுமூன்றுபெயர். சொப்பனாவஸ்தையில்வியட்டி சூட்சுமசரீரத்திலபிமானகர்த்தாவானசீவனுக்குத்தைசதன்பிராதிபாதிகன் சொப்பனகற்பிதனென்றுமூன்றுபெயர். சுழுத்தியவஸ்தையில்வியட்டிகாரணசரீரத்திலபிமானகர்த்தாவான சீவனுக்குப்பிராஞ்ஞன்பாரமார்த்திகன் அவிச்சின்னென்றுமூன்றுபெயர்,

ச-கை. ஒருஆத்மாவுக்கேயீஸ்வரத்வமென்றுஞ் சீவத்துவமென்று ம்இரண்டுரூபமெப்படி கூடுமென்னில்

உ-ம். கூடும்திருஷ்டாந்தத்தில்ஒரு தேவதத்தனுக்கே புத்திரனையபேட்சித்துத்தகப்பெனன்றும் பேரனையபேட்சித்துப்பாட்டெனன்றும்வந்ததுபோலஒரு ஆத்மாவுக்கே வியட்டியுபாதியையேயேட்சித்துச்சீவனென்றுஞ்சமட்டியுபாதியையே பேட்சித்து ஈஸ்வரனென்றுஞ்சொல்லப்படும்.

ச-கை. தகப்பன்பாட்டெனன்றுசொல்லுகிற தர்மத்தையுடைய தேவதத்தனிடத்திற்குஞ்சிக்குத்வசர்வக்குத்வ வுபாதிகள்காணு

ம்ஜீவத்வவிஸ்வரத்வதர்மங்களுடன் கூடியிருக்கிற ஆத்மாவின்  
 த்தில் கிஞ்சிக்ஞாத்வசர்வக்ஞாத்வவுபாதிகள் காணப்படுகிறபடியி  
 னால் அந்தத்திருஷ்டாந்தமெப்படி கூடுமென்னில்-

உ-ம்- ஒரு ஆத்மாவுக்கே யிரண்டுபாதியினால் விஸ்வரத்வமுஞ் சீவ  
 த்துவமும் வருமென்பதற்காகத் தேவதத்திருஷ்டாந்தஞ்சொ  
 ன்னோம் இனி மகத்வவுபாதியினால் ஆத்மாவுக்குச் சர்வக்ஞாத்  
 வமும் அணுத்வவுபாதியினால் கிஞ்சிக்ஞாத்வமும் வரலாமென்  
 பதற்கு வெருருநிருஷ்டாந்தஞ்சொல்லுகிடுமும்.

ச-கை. அதெப்படியென்னில்,

உ-ம்- விஸ்தாரமான ஜெலத்திற்கு ஏரியென்றவுபாதியினாலேனக்  
 தானியமுதலான துகளை விளைவிப்பதற்கும் சமஸ்தபிராணிக  
 ளுக்கும் ஸ்நானபாஸூதிக்கிரியைகளைச் செய்விப்பதற்குஞ்சா  
 மர்த்தியமுண்டி அற்பமான ஜெலத்திற்குக்கட மென்றவுபாதி  
 யினால்தாகபாகாதி முதலான கிரியைகளுக்கும் மாத்திரம் உபயோ  
 கப்படுஞ்சாமர்த்தியமுண்டி, பின்னும் ஒரு அக்கினிக்கே தீவட்  
 டியென்றவுபாதியினால் தூரமாயிருக்கிறபதார்த்தங்களைத் தெ  
 ரியச்செய்கிறசாமர்த்தியமும் விளக்கென்றவுபாதியினால் சமீப  
 த்திலிருக்கிற பதார்த்தங்களைத் தெரியச் செய்கிறசாமர்த்தியமு  
 ண்டி அதுகளைப்பொல ஒரு ஆத்மாவுக்கே மகத்வமாகியசம  
 டீசர்வவுபாதியினால் சர்வக்ஞாத்வமும் அணுத்வமாகியவிஷ்  
 டீசர்வவுபாதியினால் கிஞ்சிக்ஞாத்வமும்வரும் அதனால் விஸ்வரத்வ  
 ம்ஜீவத்வமென்று பேதம்வந்தது, பாரமார்த்தீகத்தில்தீவஸ்வ  
 ராளுக்கு அபேதமேயன்றிப் பேதமில்லையென்று சுருதியாதிக  
 ளிற்சொல்லுகின்றது.

ச-கை. விருத்ததர்மத்திற்கு கூடியிருக்கிற சீவஸ்வராளுக் கெப்படி  
 யபேதங்கூடுமென்னில்.

உ-ம். கூடும், பூர்வநிருஷ்டாந்தத்தில் விருத்ததர்மத்துடன் கூடிய  
 ஏரியென்றவுபாதியோடு சர்ந்திருக்கிற ஜெலத்திற்குங்கட மெ  
 ன்றவுபாதியோடு சர்ந்திருக்கிற ஜெலத்திற்கும் விருத்தாமி  
 சைகளான ஏரிகடமென்றவுபாதிகளைவிட்டு அவிருத்தாமிசைக  
 ளான ஜெலத்தினால் ஏகத்துவஞானம்வருகிறதுபோலும், விருத்  
 ததர்மத்துடன் கூடிய தீவட்டியென்றவுபாதியோடு சர்ந்திரு  
 க்கிற அக்கினிக்கும் விளக்கென்றவுபாதியோடு சர்ந்திருக்கிற  
 அக்கினிக்கும் விருத்தாமிசைகளான பெரியவத்தி சின்னவத்தி  
 யென்றவுபாதிகளைவிட்டு அவிருத்தாமிசைகளான அக்கினிமா



த்திரத்தினால் ஏகத்துவஞானம் வருகிறதுபோலும் விருத்தநர்  
மமானசர்வக்ஞத்வாதிகளுடன் கூடியிருக்கிற ஸ்வரணக்ஞம் வி  
ருத்தநர்மமானகிஞ்சிக்ஞத்வாதிகளுடன் கூடியிருக்கிற சீவனக்  
ஞம் விருத்தாமிசைகளான சர்வக்ஞத்வ கிஞ்சிக்ஞத்வ'வுபாதிக  
ளைவிட்டு அவிருத்தாமிசைகளான சைதன்ய மாத்திரத்தினற்கு ஏ  
கத்துவஞானங்களும், இந்த அர்த்தமே சகலசாஸ்திரங்களிலும்  
சுயந்தேவதத்தகாளன்கிற திருஷ்டாந்தபூர்வகமாய் மகாவாக்கிய  
த்திற்கு ஜகர்லட்சணை அஜகர்லட்சணை ஜகதஜகர்லட்சணை களரல்ச  
ருதியாதிகளிலர்த்தஞ்சொல்லப்படுகின்றது, ஆதலால் இந்தப் ப  
டிசொப்பிரகாசமே திருமேனியான சற்குருவினால் விசாரித்து  
நானே பிரமமென்றும் நானே ஸ்வரணென்றும் சம்சயமில்லா  
மலும் உபாதியான வகம்பாவமில்லாமலும் எவரநிகிரர்களைவ  
வர்களே சீவன் முத்தொன்றுசுருதிஸ்மிருதியாதிகளின் சொல்லப்  
படுகின்றது இதற்கு சம்சயமில்லை சித்தம்,

ஆத்மாஞ்சம்மவிசாரநிருபகம் - முற்றிற்று.

ஒன்பதாவது.

### சரீரத்திரயவிலக்ஷணநிருபகம்

ச-கை. ஆத்மா சரீரத்திரயவிலக்ஷணென்றுசுருதிகளின் சொல்  
லுகிறபடி, சரீரத்திரயவிலக்ஷணஞான ஆத்மாவைச் சரீரத்திரயங்  
களையறியாமல் அறியப்படாது ஆகையினால் சரீரத்திரயசொரு  
பமே தென்னில்.

உ-ம்- ஸ்தூல சூட்சும காரணமென மூன்றுசரீரங்களாய்,

ச-கை- இவற்றுள் ஸ்தூலசரீரமாவதென்னில்,

உ-ம்- கரசரணவயவங்களாய் ஸ்தம்பம்போற்றேற்றப்பட்டது.

ச-கை- சூட்சுமசரீரமாவதென்னில்,

உ-ம்- பதினேழுஅவயவங்களுடன் கூடியிருக்கப்பட்டது.

ச-கை. காரணசரீரமாவதென்னில்,

உ-ம், அஞ்ஞானமே காரணசரீரம்,

ச-கை- இதுகளுக்குச் சரீரமென்று பெயரொதினால்வந்த தென்னில்,

உ-ம்- சீரணித்துப்போகிறபடியினால் சரீரமென்று பெயர்வந்தது.

ச-கை. சீரணித்துப்போகின்றதாவென்னில்,

உ-ம்- போகின்றது அதைவிருத்திபூர்வகமாய்ச் சொல்லவேண்டும்,

ச-கை- அதெப்படியென்னில்,

உ-ம்- ஓர் கஸ் தூலசரீரம் இளமையினாலும் நோயின் மையினாலும் அன்னஞ்சமமானதினாலும் விருத்தியாகின்றது அன்னமில்லாமையினாலும் அன்னமநிகமானதினாலும் வியாதியினாலும் முதுமையினாலும் சீரணமாகின்றது,

ச-கை- சூட்சுமசரீரமெப்படியென்னில்,

உ-ம்- ராசகீதுவெவ்வாகாரமாய்ப்பரிணமிக்கிறது விருத்தி-அவற்றின் சங்கோசமே சீரணத்துவம்,

ச-கை- ஆனால் காரணசரீரமெப்படியென்னில்,

உ-ம்- அகமமதாதி யானெனதென்கிறவபிமானத்தினால் பரிணமிக்கிறது விருத்தி-அவற்றின் சங்கோசமே சீரணத்துவம்,

ச-கை- சூட்சுமகாரணசரீரத்திற்கு விருத்தி சீரணத்துவம் எங்கே காணப்படுகிறதென்னில்,

உ-ம்- அஞ்ஞானிகளிடத்தில் விருத்தியும் முடிபட்சங்களிடத்திற்கு சங்கோசமங்காணப்படுகின்றது ஆகையினாலிதுகளுக்கு சரீரமென்றுபேர்வந்தது,

ச-கை- தேகமென்று பெயர் ஏன் வந்ததென்னில்.

உ-ம்- தெகிக்கப்படுகின்றபடியினால் தேகமென்றுபேர்வந்தது,

ச-கை, தெகிக்கப்படுகின்றதாவென்னில்,

உ-ம்- தெகிக்கப்படுகின்றது,

ச-கை, எப்படியென்னில்,

உ-ம். அக்கினியில் பஸ்மாகாரமாகத் தெகிக்கப்படுகின்றது,

ச-கை- சிறிது சரீரமல்லவோ தெகிக்கப்படுகின்றது ஆனாலும் சூட்சுமகாரணசரீரங்கள் தெகிக்கப்படுகின்றதாவென்னில்,

உ-ம்- அதுகளுந்தெகிக்கப்படுகிறது.

ச-கை- அதெப்படியென்னில்-

உ-ம்- சர்வதா-தாபத்திரயங்களினால் தெகிக்கப்படுகிறது சூட்சுமகாரணசரீரம் ஞானாக்கினியினால் தெகிக்கப்படுகின்றது ஆகையினாலும் முன்னுசரீரத்திற்குத் தேகமென்று பெயர் வந்தது.

ச-கை- முன்னுசரீரத்திற்கு ஸ்தூலசரீரமென்றுபேர் ஏன் வந்ததென்னில்

உ-ம்-மயிர்தோல்நரம்புதசைலும்புகொழுப்புஇந்தஆறுமீல்கிழ  
பம்மீபாற்பிரத்தியட்சத்தில் தூலமாய்த் தோற்றுகிறபடியினால்  
தூலசரீரமென்றுபெயர்வந்தது,

ச-கை- மத்தியசரீரத்திற்குச்சூட்சுமசரீரமென்றுபேர் ஏன்வந்த  
தென்னில்,

உ-ம்- பூர்வசரீரம்போல் தூலமாய்த்தோற்றுதபடியினால் சூட்சும  
சரீரமென்றுபேர்வந்தது,

ச-கை- இதற்குலிங்கசரீரமென்றுபேர்ஏன்வந்ததென்னில்,

உ-ம்- ஈனமானசத்தாதிவிஷயங்களை யறியப்பண்ணுகிறபடியினால்  
லும்ஆத்மாவைலட்சணத்தினால்றியப்பண்ணுகிறபடியினாலும்  
லிங்கசரீரமென்றுபேர்வந்தது,

ச-கை- பச்சிமசரீரத்திற்குக் காரண சரீரமென்றுபேர்ஏன்வந்த  
தென்னில்,

உ-ம், இவ்விரண்டிசரீரங்களையும் பிறப்பிக்கிறபடினால்தற்குக்கார  
ணசரீரமென்றுபேர்வந்தது,

ச-கை, தூலசரீரம் பிரத்தியட்சமாய்த்தொகிறபடியினால்உண்டெ  
ன்று சொல்லலாம்அதுபோல்சூட்சுமசரீரம் பிரத்தியட்சமாய்த்  
தொகிறபடியினால் ஸ்தூலத்திற்கன்னியமான சூட்சுமசரீரத்  
தைதளப்படியுண்டென்றுசொல்லுகிறதென்னில்,

உ-ம்- பதினேழுவிதமானகாரியத்தைக்குறித்துச் சூட்சுமசரீரமு  
முண்டென்றுசொல்லலாம்,

ச-கை- இந்தப்பதினேழுவிதமான காரியங்களுந் தூலசரீரத்தினால்  
லேயேசெய்யப்படுகிறதென்றுசொல்லுவோமென்னில்,

உ-ம்- சூட்சுமசரீரம்சைமரணம்வந்தபோதுஇந்தஸ் தூலசரீரத்தி  
னாற்பதினேழுவிதகாரியமும்பண்ணவேண்டிம்பண்ணாதபடியி  
னால்தூலசரீரகாரியமென்றுசொல்லக்கூடாது,

ச-கை- மற்றெதினாடையகாரியமென்னில்,

உ-ம்- தூலத்திற்கன்னியமானசூட்சுமசரீரகாரியமென்றே சொல்ல  
வேண்டும்,

ச-கை- தூலத்தைவிட்டுச்சூட்சுமசரீரஞ் சுதந்தரமாயொருகாரிய  
முஞ்செய்யாதபடியினால்சூட்சுமசரீர காரியமென்றெப்படிய  
றிகிறதென்னில்

உ-ம்- அறியலாம்எப்படியென்றால்திருஷ்டாந்தத்தில் அக்கினியான  
துகட்டையையனு சரித்துச்சுட்டித்தன்னுருவமாக்கிக் கொண்டு

தாசபாகாதிக்கிரியைகளைப்பண்ணினாலும் அந்தத்தாகபாகாதிக்கிரியைகள் கட்டடையின்காரியமல்லா துபோல சூட்சுமசரீரமுந்தூலத்தையாசிரயித்துப் பதினே முவிதமானகாரியங்களைப்பண்ணினபோது மீக்கவலமான தூலத்திற்குன்னியமான சூட்சுமசரீரத்தின்காரியமென்றேயறியவேண்டும்

ச-கை. ஆனால்பதினே முவிதமானகாரியமெதென்னில்

உ-ம்- காரணமுன்னிலையாயறியவேண்டும்

ச-கை- காரணமாவதெதென்னில்

உ-ம். பதினே முவித அவயவங்களான சூட்சுமசரீரமேகாரணம்

ச-கை- அதெப்படியென்னில்

உ-ம்- ஞானேந்திரியபஞ்சகமுங்கண்மேந்திரிய பஞ்சகமும்பிராணதிபஞ்சகமுந் சித்தத்தோடுங் கூடினமனதும் ஆங்காரத்துடன் கூடினபுத்தியுமாகிய இந்தப்பதினே முங்கூட்சூட்சுமசரீரமென்னப்படும்

ச-கை- ஞானேந்திரியபஞ்சகமாவதெதென்னில்

உ-ம்- சரோத்திரம் தொக்கு சட்சு சிங்குவை ஆக்கிராணம் ஆகி

ச-கை. சரோத்திராதிக்கு ஞானேந்திரியமென்றுபேரென்வந்தெதென்னில்

உ-ம். சத்தாதி விஷயங்களைக்கிரகிக்கிறபடியினால் ஞானேந்திரியமெனப்பேர்வந்தது

ச-கை- இதற்கு ஞானேந்திரியப்படிவந்தெதென்னில்

உ-ம். சாத்துவிதகுணத்திலுற்பத்தியாகையினால் ஞானம்வந்தது

ச-கை- கன்மேந்திரியபஞ்சகமாவதெதென்னில்

உ-ம். வாக்கு பாதம் பாணி பாயுரு உபத்தம் ஆகி (க)

ச-கை. இதற்குக்கன்மேந்திரியமென்றுபேரென்வந்த தென்னில்

உ-ம். வசனாதிக்கிரியைகளைப்பிறப்பிக்கிறபடியினால் கன்மேந்திரியமென்னப்பட்டது

ச-கை. இதற்குக்கிரியாவற்பத்தியெப்படிவந்தெதென்னில்

உ-ம். ராசதகுணத்திலுற்பத்தியாகையினால்கிரியாவற்பத்திவந்தது

ச-கை- பிராணதிபஞ்சகமாவதெதென்னில்

உ-ம்- பிராணன் அபானன் வியானன் உதானன் சமானன் ஆகி (க)

ச-கை- இதற்குப்பிராணதியென்றுபேரென்வந்தெதென்னில்

உ-ம்- தூலசீரத்தைச் சீவிக்கப்பண் ணுகிறபடியால் பிராணாதிரயெ  
னட்பேர்வந்தது,

ச-கை- மனம்புத்தியாவதெதென்னில்,

உ-ம்- அந்தக்கரணவிருத்திவிசேஷங்களே மனம் புத்தியென்னப்  
படும்,

ச-கை- ஆறாற்குரோத்திரோந்திரியமெவ்வகைப்பட்டதென்னில்.

உ-ம்- சத்தங்களெல்லா மெதினாற்கிரகிக்கப்படுகிறதோ அதுவேசு  
ரோத்திரோந்திரியம்

ச-கை- அந்தச்சத்தமெத்தனைவகைப்படுமென்னில்,

உ-ம்- லௌகீகமவதிகமென்றிரண்டுவகைப்படும்,

ச-கை- லௌகீகமாவதெதென்னில்,

உ-ம்- பிராகிருதரூபமானபதினென்பாஷைகளும் லௌகீகம்,

ச-கை வைதீகமாவதெதென்னில்,

உ-ம்- அப்பிராகிருதரூபமானவேதசாத்திரங்களனை த்தும்வைதீகம்,

ச-கை- இந்த லௌகீகமெத்தனைவிதமென்னில்,

உ-ம்- அனந்தவிதமாயிருக்கும்,

ச-கை. வைதீகமெத்தனைவிதமென்னில்,

உ-ம், அதுவுமனந்தவிதமாயிருக்கும் அன்றியில் பஞ்சீகிருதபே  
தத்தில்சத்தமிருபத்தைந்நுவிதம் இத்தனைவிதசத்தங்களு மெ  
தினாற்கிரகிக்கப்படுகிறதோ அஃதே சரோத்திரோந்திரியம்,

ச-கை, இந்தச்சரோத்திரோந்திரியமெங்கேயிருக்கிறதென்னில்,

உ-ம், கர்ணஷ்டகுள்யவ்விச்சின்ன நபோதெசத்தைதயா சீரயத்தி  
ருக்கின்றது,

ச-கை- அந்தநபோதெசமேசரோத்திரோந்திரியமென்று சொல்ல  
லாமெயென்னில்,

உ-ம்- சமுத்திமூர்ச்சைமரணமடைந்தசீரங்களிலு மிருக்கிறந  
போதெசத்தினாலு ஞ்சத்தத்தைக்கிரகிக்கவேண்டும் அங்ஙனமி  
ல்லாதபடியினால் அந்தநபோதெசத்திற்கண்ணியமாய் சத்தக்கி  
ராகியசத்திமத்தாய் சூட்சுமமானஒருவஸ்து நபோதெசத்தை  
யாசிரயித்துக் கொண்டிருக்கிறது அதற்கே சரோத்திரோந்திரி  
யமென்றுபெயர். அதற்கதிட்டானதேவதை திக்கு அவ்வதிட்  
டானதேவதையினாற் பிரோிக்கப்பட்டசரோத்திரோந்திரியஞ்ச  
த்தமெல்லாமறிந்துபஞ்சீகிருதபேதசத்தமிருப்பதைபுமறிந்  
துக்கொண்டேயிருக்கும்,

ச-கை- தொக்கிந் திரியமாவதே தென்னில்,

உ-ம்- பரிசமெல்லாமெறினாற்கிரகிக்கப்படுகிறதோ அதுவேதொக்கிந் திரியம்,

ச-கை, அந்தப்பரிசமெத்தனைவிதமென்னில்,

உ-ம், சீத உளக்தண சீதோக்தண மிருது கடின மென்றைந் துவிதம் அவற்றுள் ஒவ்வொன்றைந் தவிதமாயிருக்கும்,

ச-கை, இந்தத்தொக்கிந் திரியமெங்கேயிருக்குமென்னில்,

உ-ம், தொக்கைகச்சர்வத்திராவியாபித்தூக்கொண்டிருக்கும்,

ச-கை- ஆனால்தொக்கையதொக்கிந் திரியமென்று சொல்லலாமெயென்னில்,

உ-ம்- சமுத்திரமூர்ச்சைமரண சரீரத்திலிருக்கிற தொக்கினுற்பரிசத்தைக்கிரகிக்கவேண்டும் அங்ஙனங்கிரகியாதபடியினால் அத்தத்தொக்குக்கன்ஸீயமான ஸ்பரிசக்கிரகியசத்திமத்தாய் சூட்சுமமான ஒருவாள் திரகநடுவில் நமோதெசத்திலிருந்திரண்டு கவராய்த் தொக்கைப்பரிசுத்தூக்கொண்டிருக்கிறது அதற்க்க தொக்கிந் திரியமென்றுபெயர். அதற்க்கூட்டானதேவதை வாய்வு அவ்வுட்பானதேவதையினுற்பிரோகிக்கப்பட்டதொக்கிந் திரியம்பரிசத்தைமெல்லாமறிந்து பஞ்சுகிருதபேதபரிசமிருப்பதையுமறிந்து கூக்கொண்டிருக்கும்,

ச-கை, சட்சுவிந் திரியமாவதே தென்னில்,

உ-ம்- ரூபமெல்லாமெறினாற்கிரகிக்கப்படுகிறதோ அஃதே சட்சுவிந் திரியம்,

ச-கை- அந்த ரூபமெத்தனைவகைப்படுமென்னில்,

உ-ம்- வெள்ளை கிவப்பு பச்சை மஞ்சள் கறுப்பு ஊதா மிசிரம் அகலம் நிகளம் உயர்ச்சி தாழ்ச்சி இவற்றுள் ஒவ்வொன்றனைகவிதமாயிருக்கும் இத்தனை ரூபங்களுமெறினால் தெரியப்படுகிறதோ அதுவேசட்சுவிந் திரியம்.

ச-கை- அதுளங்கேயிருக்குமென்னில்,

உ-ம்- கருவிழியையாசிரயிந் தூக்கொண்டிருக்கும்,

ச-கை. ஆனால்கருவிழியே சட்சுவிந் திரியமென்று சொல்லலாமெயென்னில்,

உ-ம். சமுத்திரமூர்ச்சைமரண சரீரங்களிலிருக்கிறகரு விழியினால் ரூபத்தைபறியவேண்டும் அங்ஙனமறியாதபடியினால் கருவிழிக்கன்ஸீயமான ரூபத்தைக்கிரகிக்கிறசத்திமத்தாய் சூட்சுமமாய்

ஒருவஸ்துகிரகநடுவெநபோதெசத்திலிருந்து இரண்டிகவராய்  
 க்குவளைமுன்னிலையிலந்தக்கரு விழியையாசிரயித்துக் கொண்  
 டிருக்கிறது, அதற்கே சட்சுவிந்திரியமென்றுபெயர். அதற்கதி  
 ட்டானதேவதை சூரியன் அவ்வதிட்டானதேவதையினூற்பிரோரி  
 க்கப்பட்டசட்சுவிந்திரியம் ஒருமெல்லாமறிந்துபஞ்சீகிருத  
 பேதருபமிருப்பதைபுங்கிரகத்தறிந்துக்கொண்டிருக்கும்,

ச-கை, சிங்நுவையிந்திரியமாவதெதென்னில்,

உ-ம், ரசமெல்லா மெதினூற்கிரகிக்கப்படுகிறதோ அதற்கே சிங்  
 குவையென்று பெயர்.

ச-கை, அந்த ரசமெத்தனைவிதமாயிருக்குமென்னில்,

உ-ம். உப்பு புளிப்பு கார்ப்பு கசப்பு துவர்ப்பு தித்திப்பு என்று  
 றுவிதம் அவற்று ளொவ்வொன்றனைகவிதமாயிருக்கும் இந்த  
 னையுமெதினூற்கிரகிக்கப்படுகிறதோ அதுவேசிங்குவேந்திரியம்

ச-கை, அது எங்கேயிருக்குமென்னில்,

உ-ம், நுனிநாவையாசிரயித்துக்கொண்டிருக்கும்,

ச-கை- ஆனால் நுனிநாவையேசிங்குவேந்திரியமென்று சொல்ல  
 லாமெயென்னில்,

உ-ம். சுழுத்திமூர்ச்சைமரண சரீரங்களிலிருக்கிற நுனிநாவினூல்  
 ரசங்களெல்லாங்கிரகிக்கவேண்டும் அப்படி கிரகிக்காதபடியினூ  
 ல்அந்த நுனிநாவுக்கன்னியமாய் ரசகிராஹ்யசத்திமத்தாய்கூட்  
 சுமமாய்ஒருவஸ்துகபாலநடுவில்நபோதெசத்திலிருந்து இரண்  
 டிகவராய்தந்ததாலேஹ்டத்தைப்பற்றி அந்தநுனிநாவையாசிர  
 யித்துக் கொண்டிருக்கும் அதற்கேசிங்குவேந்திரிய மென்று  
 பெயர். அதற்கதிட்டானதேவதை வருணன் அவ்வதிஹ்டான  
 தேவதையினூற் பிரோரிக்கப்பட்டசிங்குவேந்திரியம் ரசங்களை  
 யெல்லாமறிந்துபஞ்சீகிருதபேதசரங்களைபுங்கிரகித்துக் கொ  
 ண்டிருக்கும்,

ச-கை- ஆக்கிராணேந்திரியமாவதெதென்னில்,

உ-ம். சுகந்ததுர்க்கந்த மெல்லாமெதினூற்கிரகிக்கப் படுகிறதோ  
 அதற்கே ஆக்கிராணேந்திரியமென்றுபெயர்.

ச-கை- அது எத்தனைவிதமாயிருக்குமென்னில்,

உ-ம், சுகந்த துர்க்கந்த மிசிரகந்தமென மூன்றுவிதம் அவற்று  
 ளொவ்வொன்றனைகவிதமாயிருக்கும் இத்தனைபுமெதினூற்கிர  
 கிக்கப்படுகிறதோ அதுவேஆக்கிராணேந்திரியம்,

ச-கை, அது எங்கேயிருக்குமென்னில்,

உ-ம், நுனிமூக்கைகயாசிரயித்தூக்கொண்டிருக்கும்,  
 ச-கை, ஆனால் நுனிமூக்கையேகிராணேந்திரியமென்று சொல்ல  
 வாமேயென்னில்,

உ-ம்- சமுத்திரமூர்ச்சைமரணசரீரங்களிலிருக்கிற நுனிமூக்கினு  
 ற்கந்தமறியவேண்டுமாயின் அந்நவமநியாதபடியினால் நுனிமூக்குக்  
 கன்னியமாய்கந்தகிராஷ்டயசத்திமத்தாய்கூட்சமமாய் ஒருவன் து  
 கபாலத்திலிருந்து முகாரவிந்தவழியாய் இரண்டுகவராய்மூக்கு  
 த்தண்டெனும்பைப்பற்றி அந்த நுனிமூக்கை யாசிரயித்தூக்  
 கொண்டிருக்கும் அதற்கே ஆக்கிராணேந்திரிய மென்றுபெயர்  
 அதற்கறிவீடானதேவதை அசுவினி அவ்வறிவீடானதேவதையா  
 ற்பிரோரிக்கப்பட்ட ஆக்கிராணேந்திரியமுகந்தங்களை யெல்லாங்  
 கிரகித்து பஞ்சீகிருதபேத கந்தங்களுயுமறிந்துக் கொண்டிரு  
 ந்தும்,

ச-கை, கண்டேந்திரியங்களில் வாக்கிந்திரியமாவதென்னில்,  
 உ-ம்- சத்தமெல்லாமென்று னுச்சரிக்கப்படுகிறதோ அதுவேவா  
 க்கிந்திரியம்,

ச-கை- அது எங்கேயிருக்கிறதென்னில்,  
 உ-ம்- நுனிநா தாலுமூலம்மேலுதடுகீழுதடு பல் கண்டம் இருதய  
 ம்பிரமரந்திரமென்கிற அஷ்டதானங்களுயுமாசிரயித்தூக்கொ  
 ண்டிருக்கும்,

ச - கை - ஆனால் அஷ்டதானங்களுயேவாக்கிந்திரிய மென்று  
 சொல்லலாமென்னில்-

உ-ம். சமுத்திரமூர்ச்சைமரணசரீரங்களிலிருக்கிற அஷ்டதானங்  
 களினுற்சத்தங்களுச் சரிக்கப்பட்டவேண்டும் அந்நவமநியாதபடி  
 யினால் அவ்வஷ்டதானங்களுக்கூட்கன்னியமாய்சத்த முச்சரிக்கிற  
 சத்திமத்தாய் கூட்சமமாய் ஒருவன் து முகார விந்தத்திலிருந்து  
 அஷ்டதானங்களுயுமா சிரயித்தூக்கொண்டிருக்கும் அதற்கே  
 வாக்கிந்திரியமென்றுபெயர். அதற்கறிவீடானதேவதை அக்கி  
 னி அவ்வறிவீடானதேவதையினுற்பிரோரிக்கப்பட்டவாக்கிந்திரி  
 யஞ்சத்தமெல்லாமுச்சரித்தூக்கொண்டிருக்கும்,

ச-கை, பாணீந்திரியமாவதென்னில்,  
 உ-ம். கொடுக்கல்வாங்கல்முதலானகிரிகைகளெது னுற்செய்யப்படுகி  
 றதோ அதற்குப்பாணீந்திரியமென்றுபெயர்.

ச-கை, அது எங்கேயிருக்காமென்னில்,  
 (யசு)



உ-ம்- உள்ளங்கையிலாசிரயித்துக்கொண்டிருக்கும்,

ச-கை. ஆனால் உள்ளங்கையேபாணிந்திரியமென்னலாமேயெனில்.

உ-ம்- சுழுத்திமூர்ச்சைமரணசரீரங்களிலிருக்கிற உள்ளங்கையினு  
லுந்தானுதிக்கிரியைகளைப்பண்ணவேண்டும் பண்ணுதுருக்கிற  
படியால் உள்ளங்கைக்கன்னியமாய்தானுதிக்கிரியாசத்தமத்தாய்  
சூட்சுமமாய் ஒருவஸ்து முகாரவிந்தத்திலிருந்து உள்ளங்கை  
யையாசிரயித்துக்கொண்டிருக்கும் அதற்கேபாணிந்திரியமெ  
ன்றுபெயர் அதற்கதிஷ்டானதேவதை இந்திரன் அவ்வதிஷ்டா  
னதேவதையினுற் பிரோரிக்கப்பட்டபாணிந்திரியங் கொடுக்கல்  
வாங்கலாகிறகிரியைகளைச்செய்யும்,

ச-கை. பா தேந்திரியமாகிறதேதென்னில்,

உ-ம். கமனாதிக்கிரியையையெறிஞ்செய்யப்படுகிறதோ அதற்கு  
ப்பாதேந்திரியமென்றுபெயர்.

ச-கை. அது எங்கேயிருக்குமென்னில்,

உ-ம், உள்ளங்காலையாசிரயித்துக்கொண்டிருக்கும் அதுவேபாதே  
ந்திரியம்,

ச-கை, ஆனால் உள்ளங்காலையே பாதேந்திரியமென்று சொல்லலா  
மேயென்னில்,

உ-கை, சுழுத்திமூர்ச்சைமரணசரீரங்களிலிருக்கிற உள்ளங்காலி  
னால்கமனாதிக்கிரியைகளைப்பண்ணவேண்டும்பண்ணாதபடியினு  
ல் உள்ளங்காலுக்கன்னியமாய்கமனாதிக்கிரியாசத்தமத்தாய் சூட்  
சுமமாய் ஒருவஸ்து முகாரவிந்தத்திலிருந்திரண்டு கவராய் உள்ள  
ங்காலையாசிரயித்துக்கொண்டிருக்கும் அதற்கே பாதேந்திரிய  
மென்றுபெயர் அதற்கதிஷ்டானதேவதைஉபேந்திரன் அவ்வதி  
ஷ்டானதேவதையினுற் பிரோரிக்கப்பட்டபாதேந்திரியங்கமனா  
திக்கிரியைகளைப்பண்ணும்,

ச-கை, பாயுரிந்திரியமாவதேதென்னில்,

உ-ம்-மலவிசர்க்கனாதிக்கிரியைகளெறிஞ்செய்யப்படுகின்றதோ  
அதற்குப்பாயுரிந்திரியமென்று பெயர்.

ச-கை, அது எங்கேயிருக்குமென்னில்,

உ-ம்- குதத்தையாசிரயித்துக்கொண்டிருக்கும் அதுவேபாயுரிந்  
திரியம்,

ச-கை - ஆனால் குதத்தையேபாயுரிந்திரிய மென்னலாமேயெனில்.

உ-ம்- சுழுத்திமூர்ச்சைமரணசரீரங்களிலிருக்கிறகுதத்தினாலும்  
விசர்க்கனாதிக்கிரியைகளைச்செய்யவேண்டும் அப்படிக்கில்லாத

படியினால் சூதத்திற்கண்ணியமாய்மலவிசர்க்கனாதுக்கிரியாசத்தி  
மத்தாய்ஞடீசமமாய் ஒருவஸ்துமுதாரவிந்தத்திலிருந்து சூதத்  
தையாசிரயித்தூக்கொண்டிருக்கும் அதற்கேபாயுரித்திரியமெ  
ன்றுபெயர். அதற்கறிவீடானதேவதைமிருத்திவு அவ்வறிவீ  
டானதேவதையினுற் பிரோரிக்கப்பட்டருதேந்திரியமலவிசர்க்  
கனாதுக்கிரியைகளைப்பண்ணும்,

ச-கை- உபஸ்தேந்திரியமாவதேதென்னில்,

உ-ம்-சுக்கிலமூத்திரவிசர்க்கனாதுக்கிரியைகளினுற்செய்யப்படு  
கிறதோ அதற்கு உபஸ்தேந்திரியமென்றுபெயர்.

ச-கை- அது எங்கேயிருக்கும்ென்னில்,

உ-ம்- யோனிவிங்கங்களையாசிரயித்தூக்கொண்டிருக்கும் அதுவே  
புபஸ்தேந்திரியம்,

ச-கை- யோனிவிங்கங்களையே புபஸ்தேந்திரியமென்று சொல்ல  
லாமென்னில்,

உ-ம்-சுமூத்திரமூர்ச்சைமரணசரீரங்களிலிருக்கிறதேயோனிவிங்கங்களி  
னாலும்குக்கிலமூத்திரவிசர்க்கனாதுக்கிரியைகள் பண்ண வேண்டும்த  
பண்ணாதபடியினாலேயோனிவிங்கங்களுக்கண்ணியமாய்சுக்கிலமூத்  
திரவிசர்க்கனாதுக்கிரியாசத்திமத்தாய்ஞடீசமமாய் ஒருவஸ்துமு  
தாரவிந்தத்திலிருந்துயோனிவிங்கங்களையாசிரயித்தூக் கொண்  
டிருக்கும் அதற்கு உபஸ்தேந்திரிய மென்று பெயர் அதற்கறிவீ  
டானதேவதைபிரஜாபதி அவ்வறிவீடானதேவதையினுற் பிரோரி  
க்கப்பட்ட உபஸ்தேந்திரியம்சுக்கிலமூத்திரவிசர்க்கனாதுக்கிரியை  
களைப்பண்ணும்,

ச-கை- பிரானாதுபஞ்சகத்தில்பிராணவாயுவாவதேதென்னில்,

உ-ம்- உசுவாசமெதினாற்பண்ணப்படுகின்றதோ அதற்குப்பிராண  
வாய்வென்றுபெயர் அதற்குஸ்தானம் இருதயம் அதற்கறிவீடா  
னதேவதைவிசிடீடண அவ்வறிவீடானதேவதையினுற் பிரோரிக்க  
ப்பட்டபிராணவாய்வு உசுவாசம்பண்ணிக்கொண்டிருக்கும்,

ச-கை- அபானவாயுவாவதேதென்னில்,

உ-ம்- நிகுவாசமெதினாற்பண்ணப்படுகிறதோ அதற்குபானவாயுவெ  
ன்றுபெயர் அதற்குஸ்தானங்குதம் அதற்கறிவீடானதேவதைவி  
சுவகர்த்தா அவ்வறிவீடானதேவதையினுற் பிரோரிக்கப்பட்டஅ  
பானவாய்வு நிகுவாசம்பண்ணிக்கொண்டிருக்கும்,

ச-கை, வியானவாயுவாவதேதென்னில்,

உ-ம்- சரீரத்தைப்பலப்படநிறுத்தியிந்திரியங்களுக்குப் பலனைக்

கொடுத்திக் கொண்டிருக்கிறதெனினோ அதற்குவியானவாயு வென்றுபெயர். அதற்குஸ்தானம் சர்வசரீரம் அதற்கதிஷ்டான தேவதைவிசுவயோனி அவ்வதிஷ்டானதேவதையினுற் பிரோரிக்கப்பட்டவியானவாய்வு இந்நிரியங்களுக்குப் பலனைக்கொடுத்திச்சரீரமெல்லாம்வியாபித்திருக்கும்,

ச-கை, உதானவாயுவாவதென்னில்,

உ-ம்- சமுத்திகாலம்வந்தபோதுசகலவிந்நிரியங்களைபுமொடுக்கிக்கொண்டு தனக்குக்காரணமான அஞ்ஞானத்திலெனது லபிக்கப்பண்ணுகிறதோ,சாக்கிராவஸ்தையில்நந்தந்தஇந்நிரியங்களையந்தந்தவிடத்திலெனதுநிறுத்துகிறதோ,மரணகாலம்வந்தபோதுசகல விந்நிரியங்களைபுங்கிரகித்துக்கொண்டு லோகாந்தரத்திற்கெதுபோகிறதோ,அஃத்யுதானவாய்வு,அதற்குஸ்தானங்கண்டம் அதற்கதிஷ்டானதேவதை பிரமதேவன் அவ்வதிஷ்டானதேவதையினுற்பிரோரிக்கப்பட்ட உதானவாய்வு இத்தியாதிதொழில்களைநடத்தும்,

ச-கை, சமானவாயுவாவதென்னில்,

உ-ம்- உண்டல் குடித்தல் உறிஞ்சல் நக்கலென்கிறநாலு விதவுண்டுகளைச்சாடராக்கினியோடுகூடியுபசமனம் பண்ணிச்சரீரத்திற்கெதுபுஷ்டிசெய்விக்கிறதோ அதற்குச்சமானவாயு வென்றுபெயர். அதற்குஸ்தானம்நாபி அகற்கதிஷ்டான தேவதைசுஷ்யன் அவ்வதிஷ்டானதேவதையினுற்பிரோரிக்கப்பட்ட சமானவாயுவுமேற்சொல்லியகிரியைகளைச்செய்யும்இதுவன்றி உபவாயுக்களைந்நும் இதற்குள்அந்தர்ப்புதமாயிருக்கின்றது. தொழில்மாத்திரம்வறு அதுதேவதையும்ஸ்தானமுமொன்றாகவிருக்கும்,

ச-கை, அந்தவாயுவுகளாவதென்னில்,

உ-ம்- நாகன் கூர்மன் கிரிகரன் தேவதத்தன் தனஞ்சயன் என்றுபஞ்சவாயுக்கள் அவற்றுள் வாந்திசெய்விப்பது நாகன் விக்கல் ஏப்பம்இமைப்புவிழிப்புக்களைச்செய்விப்பது கூர்மன் சூம்மலிருமலைச்செய்விப்பதுகிரிகரன் கிரித்தல் வசனித்தலைச் செய்விப்பதுதேவதத்தன் சூர்க்கந்தமாக்கிச்சரீரம் வீங்கப் பண்ணித்தலைவெடிக்கச் செய்வதுதனஞ்செயன் என்றுசொல்லப்படும்,

ச-கை- அந்தக்கரணசதுஷ்டயத்தில்மனமாவதென்னில்,

உ-ம்-சங்கற்பவிகற்பமெதினாற்பண்ணப்படுகிறதோஅதுவேமனம்

ச-கை- அது எங்கேயிருக்குமென்னில்,

உ-ம்- கண்டத்தின்கீழ்நிருக்ஞம் அதற்கறிவீடானதேவதை சந்திரன் அவ்வுதிவீடானதேவதையினுற்பிரோரிக்கப் பட்டமனஞ்சங்கற்பவிகற்பம்பண்ணிக்கொண்டிருக்கும்,

ச-கை- புத்தியாவதேதென்னில்,

உ-ம்- நிச்சயமெல்லாமெதினாற்பண்ணப்படுகிறதோ அதுவேபுத்தி

ச-கை- அது எங்கேயிருக்கமுமென்னில்,

உ-ம்- முகத்திலிருக்கும் அதற்கறிவீடானதேவதைசூர்முகன் அவ்வுதிவீடானதேவதையினுற்பிரோரிக்கப்பட்டபுத்தி நிச்சயமெல்லாம்பண்ணிக்கொண்டிருக்கும்,

ச-கை- அகங்காரமாவதேதென்னில்,

உ-ம்- அபிமானமெல்லாமெதினாற்செய்யப்படுகிறதோ அதுவேயகங்காரம்,

ச-கை, அதுஎங்கேயிருக்கமுமென்னில்,

உ-ம், இருதயத்திலிருக்கும் அதற்கறிவீடானதேவதை ருத்திரன் அவ்வுதிவீடானதேவதையினுற்பிரோரிக்கப்பட்ட அகங்காரம் அபிமானமெல்லாம்பண்ணிக்கொண்டிருக்கும்,

ச-கை- சித்தமாவதேதென்னில்,

உ-ம்- சிந்தனையெல்லாமெதினாற்செய்யப்படுகிறதோ அதுவே சித்தம்,

ச-கை. அது எங்கேயிருக்கமுமென்னில்,

உ-ம்- நாபிப்பிரதேசத்திலிருக்கும் அதற்கறிவீடானதேவதை விஷ்ணு அவ்வுதிவீடானதேவதையினுற்பிரோரிக்கப்பட்டசித்தம் சிந்தனையெல்லாம்பண்ணிக்கொண்டிருக்கும் அதுவுமன்றி இந்தலிங்கசரீரம் ஷோடசாத்மகமென்று ஒருசுருதியிற் சொல்லுகிறது, அந்தப்பட்டசத்தில் அந்தக்கரணமஞ்சுளொன்றுமாதிரி மேயாகும்-பதினெழன்று ஒருசுருதியிற் சொல்லுகின்றது-அந்தப்பட்டசத்தில்தமனமுஞ்சித்தமும் ஒன்றென்றும் புத்தியுமகங்காரமுமொன்றென்றும், பத்தொன்பதென்று ஒருசுருதியிற் சொல்லுகிறது-அந்தப்பட்டசத்திலந்தக்கரணங்கள் நாலையுஞ்சொல்லுவதாகும், அப்படிஎத்தனை விதமாகச் சொன்னாலும்வினோதமில்லை இப்படிபதினெழுவிதகாரியங்களினுற்பதினெழு அவயவமானலிங்கசரீரமுண்டென்று நிச்சயிக்கப்பட்டது,

ச-கை. காரணசரீரமுண்டென்படியறிகிறதென்னில்,

உ-ம்- காரியமானஸ்தூலரூட்சுமமாகிய இரண்டுசரீரங்கள் காண்பீ

படுகிறபடியினால் இதுகளுக்குக் காரணமொன்றுண்டென்று யுத்திபண்ணவேண்டியது,

ச-கை. காரியத்தினால் காரணத்தை யுகித்தறியலாமாவென்னில்,

உ-ம்-காரியமானபுகையினற்காரணமான அக்கினியுண்டென்று யுகித்தறிவதுபோலக்காரியமான ஸ்தூலசூட்சும சீரங்கனி னற்காரணமான சீரமுண்டென்று யுகித்தறியலாம் அல்லாமலும் அசூட்சுமானியென்று பிரத்தியட்சமாயனுபவிக்கிறபடியினற்காரண சீரமுண்டென்று நிச்சயிக்கலாம் இப்படி நிச்சயம்பண்ணபிறகு ஆத்மாவுக்குச் சீரத்திரய விலட்சணத்துவமெப்படியென்று விசாரிக்கவேண்டும்,

ச-கை. ஆத்மாவுக்குச் சீரத்திரய விலட்சணமாவதென்னில்,

உ-ம்- ஆத்மலட்சணஞ்சீரத்திரயத்திலும் சீரத்திரயலட்சணமாத்மாவிலும் லாதிருக்கிறதே சீரத்திரயவிலட்சணம்,

ச-கை- ஆனால் ஆத்மலட்சணமேதென்னில்,

உ-ம்- சத்துசித்து ஆனந்தமேயாத்மலட்சணம்,

ச-கை- அனாத்மலட்சணமேதென்னில்,

உ-ம்- அசத்துசடம் துக்கமேயானாத்மலட்சணம்,

ச-கை. இந்தலட்சணங்களுக்கன்னியோன்னிய விலட்சணமுண்டோவென்னில்,

உ-ம், உண்டு, திருஷ்டாந்தத்தில் ஸீரலட்சணம்புருஷீனிடத்திலும் புருஷீலட்சணம் ஸீரீயினிடத்திலும் மில்லாதுபோற் சத்துலட்சணமசத்திலும் அசத்துலட்சணஞ்சத்திலும் மில்லை - பிரகாசலட்சணம் அந்தகாரத்திலும் அந்தகாரலட்சணம்பிரகாசத்திலும் மில்லாதுபோல சத்துலட்சணஞ்சடத்திலும் சடலட்சணஞ்சித்திலும் மில்லை சந்திரலட்சணஞ்சூரியனிலும் சூரியலட்சணஞ்சந்திரனிலும் மில்லாதுபோல ஆனந்தலட்சணந் துக்கத்திலும் துக்கலட்சணமானந்தத்திலும் மில்லை, இப்படி சச்சிதானந்தத்துக்கும் அசத்துசடந் துக்கத்துக்கும் அன்னியோன்னிய விலட்சணத்துவமாகச் சத்துலட்சணமும் அசத்துலட்சணமும் சித்துலட்சணமுஞ்சடலட்சணமும் ஆனந்தலட்சணமுந் துக்கலட்சணமுமுண்டு இதுகளை விசாரித்தறியாமல் ஆத்மாவின் அன்னியோன்னியவிலட்சணத்துவமறியக்கூடாது,

ச-கை- சத்துலட்சணமாவதென்னில்,

உ-ம். ஒன்றினாலும் வாதிக்கப்படாமல் பூதபவுஷீபவர்த்தமானகாலத்திலும் ஏகரூபமாயிருக்கிறதே துவோ அதுவே சத்துலட்சணம்,

ச-கை, அசத்தூலட்சணமாவதெதென்னில்,

உ-ம்- காலத்திரயத்திலுடில்லாததாயிருந்தனந்தோற்றிக் கொண்டு ஒன்றினால் வாதிக்கப்பட்டிப்போகிறதெதுவோ அதுவே அசத்தூலட்சணம்,

ச-கை- இதற்குத்திருவீடாந்தமுண்டோவென்னில்,

உ-ம்- உண்டு,

ச-கை- அது எப்படியென்னில்,

உ-ம்- பழுதையுடையபழுதையினிடத்தா ரோடுக்கப்பட்டபாம்புமே திருவீடாந்தம்,

ச-கை- பழுதையினிடத்தில் சத்தூலட்சணமும் அசத்தூலட்சண முமுண்டோவென்னில்,

உ-ம்- உண்டு,

ச-கை- அது எப்படியென்னில்,

உ-ம்- பழுதையினிடத்திலாரோடுக்கப்பட்டசரீர்ப்பழுதலானபய பிதிசளாகிற ஒன்றினாலும் அந்தப்பழுதவாதிக்கப்படாமல் பிராந்திகாலத்திலும் பிராந்திக்ருப்பூர்வகாலத்திலும் பிராந்தி போனபிற காலத்திலும் எனகருபமாயிருந்ததே சத்தூலட்சணம் தனில்லாதிருந்தனந்தோற்றிக் கொண்டு ஒன்றினால்வாதிக்கப்பட்டிப்போகிறதே அசத்தூலட்சணம் இது சரீர்ப்பத்தினிடத்திலுமு ண்டி-பழுதலட்சணம்பாம்பினிடத்திலல்லாதபடியினாலும் பா ம்புலட்சணம்பழுதையினிடத்திலல்லாதபடியினாலும் அந்தப்பா ம்பு பழுதானகருந்தூச்சத்தத்தினாலும் அரித்தத்தினாலும் லட்ச ணத்தினாலும் உபமானத்தினாலும்விவகாரத்தினாலும் பேதலட் சணமுண்டாயிருப்பது போலச்சத்தூலட்சணம்தேகந்கிரியா திப்பிரபஞ்சத்தினிடத்திலல்லாதபடியினாலும் அசத்தூலட்சண ன்சத்தான ஆதமாவினிடத்திலல்லாத படியினாலும்சத்துக்கூம் அசத்தூலட்சணம்சத்தத்தினாலும் அரித்தத்தினாலும் லட்சணத்தினாலு ம் உபமானத்தினாலும்விவகாரத்தினாலும்பேதமுண்டு,

ச-கை, இதனென்னென்கித்திரிக் கொன்னில்,

உ-ம். சத்தென்ற சத்தம் அசத்தென்றசத்தமாகாது அசத்தென்ற சத்தம் சத்தென்றசத்தமாகாது, சத்தினுடையசத்தார்த்தம் அச த்தினுடைய சத்தார்த்தமாகாது, அசத்தினுடைய சத்தார்த்தம் சத்தினுடையசத்தார்த்தமாகாது, சத்தினுடையலட்சணம் அச த்தினுடையலட்சணமல்ல- அசத்தினுடையலட்சணம் சத்தினு டையலட்சணமல்ல-சத்தினுடையவுபமானம் அசத்தினுடைய

வுபமானமல்ல - அசத்தினுடையவுபமானம் சத்தினுடையவுப  
 மானமல்ல சத்தினுடையவிவகாரம் அசத்தினுடையவிவகாரம  
 ல்ல - அசத்தினுடையவிவகாரஞ்சத்தினுடைய விவகாரமல்ல - ஆ  
 கையினால்சத்துருபமான ஆத்மாவுக்கும் அசத்துருபமான தே  
 கேந்திரியா திப்பிரபஞ்சத்திற்கும் பழுதையும் பாம்பும் போ  
 ல ஐந் துவகையினாலுங் காலத்திரயத்திலும் அன்னியோன்னிய  
 பேதலட்சணஞ்சித்திச்சுது,

ச-கை, சித்துலட்சணமெதென்னில்,

உ-ம்- ஒருசாதனமு மபேட்சியாமல்தானுந் தோற்றிக்கொண்டு  
 தன்னிடத்திலாரோபிக்கப்பட்டபதார்த்தங் களையுந்தோற்றிவை  
 க்கிறதெதுவோ அதுவே சித்துலட்சணம்,

ச-கை- சடலட்சணமெதென்னில்,

உ-ம்- தானுந்தோற்றாமல் அன்னியவல் துவையுந் தோற்றிவைவா  
 மலிருக்கிறதெதுவோ அதுவே சடலட்சணம்,

ச-கை- இதற்குத்திருஷ்டாந்தமுண்டோவென்னில்,

உ-ம்- உண்டு.

ச-கை- அதெப்படியென்னில்,

உ-ம் - சூரியப்பிரகாசத்தினால் விளங்குகிறகடங்களும் சூரியப்பி  
 ரகாசமுந்திருஷ்டாந்தம்,

ச-கை- ஆதித்தனிடத்திற்சித்துலட்சணமுண்டோவென்னில்,

உ-ம். திருஷ்டாந்த மெல்லாமெகதேசமாகையினால் ஏகதேசதிரு  
 ஷ்டாந்தமான ஆதித்தனிடத்திற்சித்துலட்சணமுண்டு,

ச-கை- அதெப்படியென்னில்,

உ-ம். ஆதித்தன்பிரகாசாந்தரங்களையபேக்ஷியாமல்தானுந் தோற்றி  
 க்கொண்டு தற்பிரகாசத்தைச்சம்பந்தித்திருக்கிற கடங்களையுந்  
 தோற்றிவைக்கிறபடியாலாதித்தனிடத்திற்சித்துலட்சணமுண்டு

ச-கை- கடத்தினிடத்திற்சடலட்சணமுண்டோவென்னில்,

உ-ம், உண்டு,

ச-கை, அதெப்படியென்னில்,

உ-ம்- தானுந்தோற்றாமல் அன்னியவல் துவையுந் தோற்றிவைக்க  
 மாட்டாதபடியினால் சடலட்சணமுண்டு ஆகையால் ஆதித்தலட்ச  
 ணங்கடத்திலில்லாதபடியினாலுங் கடலட்சணம் ஆதித்தனில்  
 லாதபடியினாலும் ஆதித்தனுக்குங் கடத்துக்குஞ்சத்தம் அர்த்த  
 மலட்சணம் உபமானம் விவகாரமென்கிற ஐவகையினாலும் பேத

லட்சணமுண்டானதுபோலச்சித்தாலட்சணம்சடமானதேகந்  
திரியாதிப்பிரபஞ்சத்தினிடத்திலும்சடலட்சணம்சித்தாகிறஆக்  
மாவினிடத்திலுமில்லைஆனபடியினால்சித்தாக்கும்சடத்துக்கும்  
முன்சொன்னஐவகையினாலும்பேதலட்சணமுண்டு,

ச-கை, இதனாலென்னசித்திச்சித்தென்னில்,

உ-ம். அப்பிரகாசகாசபாவமானசடவிகாரத்தினால்சொப்பிரகாசமா  
னசித்தாகியவாத்மாவுக்குக்காலந்நிரயத்திலும்சம்பந்தமில்லை  
யென்றுஅன்னியோன்னியபேதலட்சணஞ்சித்திச்சித்தா

ச-கை. அதெப்படியென்னில்,

உ-ம், பிரகாசத்தினால்விளங்கப்பட்டகடசபாவமானவிகாரங்க  
ளாகிறசித்திரஆசித்திரத்தினாலும்நந்தலட்சணமுலும்உற்பத்  
திஅனுற்பத்தியினாலும்அற்புதம்அனற்புதத்தினாலும்பிரத்தி  
வாயஅப்பிரத்திவாயங்களினாலும்உத்தமமத்திமங்களினாலும்இ  
ன்பதுன்பத்தினாலும்சடமானம்அசமானத்தினாலும்அநிசயம்அ  
னநிசயத்தினாலும்பிரகாசானஆதித்தனையெப்படிபரிசிக்கவி  
ல்லையோஅப்படியேபாலஅப்பிரகாசதேகசபாவமானவிகாரங்க  
ளும்சுணதர்மசாதிநாமவரினாசாமாதிக்கிரியைகளும்சரீரத்திர  
வபோக்குருத்வங்களும்காமக்குரோதங்களந்தேகேந்திரியாதி  
களும்கேயல்லாமல்சரீரப்பிரகாசனாப்தேகந்திரியாதிகளுக்கு  
ச்சாட்சியாட்சித்திரபுணஆத்மாவைலேசமும்பரிசிக்கவில்  
லையென்றுசித்திச்சித்தா,

ச-கை- ஆனால்ஆனந்தலட்சணமேதென்னில்,

உ-ம்- நிருபாதிசமாய்நிசநிசயமாய்நித்தியமானசகசொருபமே  
யானந்தலட்சணம்,

ச-கை. தூக்கலட்சணமேதென்னில்,

உ-ம்- தாபத்திரயாத்மகமேதூக்கலட்சணம்,

ச-கை. இதற்குத்திருஷ்டாந்தமுண்டேரவென்னில்,

உ-ம். உண்டு,

ச-கை- அதெப்படியென்னில்

உ-ம். புதுப்பானையிலிருக்கிறகுளிர்ந்தஜலமும்வெங்கலப்பாணீ  
யிலிருக்கிறபுளியிறொட்புமேதிருஷ்டாந்தம்

ச-கை. ஜலத்திலானந்தலட்சணமிருக்கின்றதாவென்னில்,

உ-ம். இருக்கின்றது,

ச-கை- அதெப்படியென்னில்,



உ-ம். வெய்யிலிலடிபட்டுத்தபிக்கப்பட்டபுருஷன் அந்தக்ஞானிர்  
 ந்தநீர்ப்பாணையைத் தொட்டுக்கண்ணிலொற்றிக் கொண்டமாத்  
 திரத்தில் அவனுடையதாபம்நிவிர்த்தியாகின்றது அதுசாட்சா  
 த்ஜலமல்ல அந்தஜலத்தின் ஆவேசமாத் திரத்துக்கேதாப நிவிர்த்  
 தியிருப்பது பிரத்தியட்சமாகக்கண்டோம் அந்தஜலத்தையே  
 பானம்பண்ணி னாற்சகலதாப சுகருட்போமென்பதற்சந்தேகமி  
 ல்லை ஆகையினால் அந்தஜலத்தினிடத்திலானந்தலட்சணமுண்டு,

ச-கை- புளியநெருப்பில் துக்கலட்சணமுண்டோவென்னில்,

உ-ம், உண்டு,

ச-கை- அ.தெப்படியென்னில்,

உ-ம். தாகதாபாதி களில்லாதவன் புளியநெருப்போடு கூடியிருக்  
 கிறவெங்கலப்பாணையைத் தொட்டமாத் திரத்தில் அந்தப்பாணை  
 யின் உணர்ஷணம் சுபாவத்தினால் அதைத் தொட்டவனுக்குத் தாபா  
 திகளைக்கொடுத்துக் கையெல்லாங்கொப்புளிக்கச்செய்கின்றது  
 அதுசாட்சாத்நெருப்பல்ல நெருப்பினுடைய ஆவேசமாத் திர  
 ரமே தாபாதி களைக்கொடுக்கின்றதென்று பிரத்தியட்சமாகக்க  
 ண்டோம் அந்தநெருப்பையே தொட்டாற்சமஸ்தத்தையுட்பல்  
 மமாக்குமென்பதற்குச் சர்வானுபவசித்தமாகையினால் அந்த  
 ப்புளியநெருப்பினிடத்தில் துக்கலட்சணமுண்டு இதுவுமன்றி  
 யில்வேறுதிருஷ்டாந்தமுமிருக்கின்றது,

ச-கை, அ.தெப்படியென்னில்.

உ-ம். அமிர்தமுங்காளகூடவிஷ்முமேதிருஷ்டாந்தம்,

ச-கை, அமிர்தத்திலானந்தலட்சணமுண்டோவென்னில்,

உ-ம்- தான்சுகசொருபமாயிருந்துக் கொண்டிதன்னைப்பானம்ப  
 ண்ணவர்களுக்கு நிரதிசயமானசுகத்தைக் கொடுக்கிறபடியினால்  
 லமிர்தத்தினிடத்தில் ஆனந்தலட்சணமுண்டு,

ச-கை. காளகூடவிஷ்த்தில் துக்கலட்சணமுண்டோவென்னில்,

உ-ம்- தான்தாபாத்மகமாயிருந்துக்கொண்டு தன்சமீபத்தில்வந்த  
 வர்களை மிகுந்ததுக்கருபமானபிராணவறாணிசெய்கிறபடியினால்  
 ல்காளகூடவிஷ்த்தினிடத்தில் துக்கலட்சணமுண்டு அமிர்தலட்ச  
 ணங்காளகூடவிஷ்த்திலில்லாதபடியினாலும் காளகூடவிஷ்லட்ச  
 ணம் அமிர்தத்திலில்லாதபடியினாலும் அமிர்தத்திற்குங்காளகூ  
 டவிஷ்த்திற்கும் முன்சொன்ன ஐந்துவிதலட்சணத்தினாலும்  
 பேதலட்சணமிருக்கிறதபோலும் ஜலலட்சணம் நெருப்பினி  
 டத்தில்லாதபடியினாலும் நெருப்புலட்சணம் ஜலத்தினிடத்திலி  
 ல்லாதபடியினாலும் ஜலத்துக்கும் நெருப்புக்கும் முன்சொன்

னஜவகைகலட்சணத்தினாலும்பேதலட்சணமிருக்கிற துபோலும் ஆனந்தலட்சணம் துக்காத்மகமானதேகேந்திரியாதிபுத்திரபா ரியாதிப்பிரபஞ்சத்தினிடத்திலில்லாதபடியினாலும் துக்கலட்ச ணம்சுகசொரூபமான ஆத்மாவினிடத்திலில்லாதபடியினாலு ம்ஆனந்தத்திற்குந் துக்கத்திற்கும்முன் சொன்ன ஜவகையினாலு ம்பேதலட்சணமுண்டு,

ச-கை- இதினாலென்னசித்திச்சுகுதென்னில்,

உ-ம்- காளகூடசுபாவமானதாபங்களமிர்த்தைதப்பரிசியாது போ லும் அக்கினிசுபாவமானதாபங்கள் ஜெலத்தைதப்பரிசியாதுபோ லும் தேகேந்திரியாதிப்பிரபஞ்ச சுபாவமானதாபத்திரயங்கள் சுகசொரூபமான ஆத்மாவைப்பரிசிக்கவில்லை யென்றன்னியோ ன்னியபேதலட்சணஞ்சித்திச்சுகுது,

ச-கை, ஆனந்தவிசாரத்திற்குப்பலமேதென்னில்,

உ-ம், பழுதையைப்போற்சத்துரூபனும் ஆதித்தனைப்போற்சித் துரூபனும்ஜலமிர்த்தத்தைப்போலானந்த சொரூபனுமானதா ன்பாம்பைப்போல் அனூர்தமும்கடத்தைப் போற்சடமும்அ க்கினிகாளகூடவிஷ்த்தைப்போல் துக்க சொரூபமுமானதேகே ந்திரியாதிப்பிரபஞ்சத்திற்கு விலட்சணென்ற நிகிறமேத பல ம் இதுவல்லாமல்முன் சொன்ன சரீரத்திரயத்தினிடத்தில் ஈசுவ ரனிருந்து கன்மத்தையசைப்பிக்கிறவிதமுந்தெரிந்து தன்னு டைய அஞ்ஞானத்தையும் போக்கடித்து அருளேதிருமேணி யாயெழுந்தருளியசற்குருவினூல்சுகலவுபாதிசுளையுங்கழித்துத் தன்னையெப்போ தும்நிருமலனாப்சர்வோபாதிசுகிதனாய்சுகலவு பாதிசுகுஞ்சாட்சிமாத்திரமாய்வன்வி சாரித்தநிகிருமேனா அவனேசீவன்முத்தெனன்றும்பரமுத்தெனன்றும் சுகலசுருதி ஸ்மிருதியிதிகாசபுராணுகமங்களிற் சொல்லப்படுகின்றது இதி ன்சம்சயமில்லைசித்தம்

சரீரத்திரயவிலக்ஷணநிருபகம் - முற்றிற்று.

பத்தாவது,

**அவஸ்தாத்திரயசாட்சித்வநிருபகம்.**

—————

ச-கை, ஆத்மா அவஸ்தாத்திரயசாட்சியென்றுசுருதிகளிற் சொல் லுகிறபடியினால் அவஸ்தாத்திரயத்தையறியாமல் அவஸ்தாத் திரயசாட்சியையறியக்கூடாது ஆகையினால் அவஸ்தாத்திரயமா லுதேதென்னில்,

உ-ம், சாக்கிர சொப்பனசுபூத்தியென்றுமுன்றவஸ்தைகளாகும்,

ச-கை- சாக்கிராவஸ்தையாவதெதென்னில்,

உ-ம்- சகலவிந்திரியங்களிலும் கர்த்தருத்வபோக்த்தருத்வபாகியார்த்த  
நூனமெம்மட்டிருக்கிறதோ அம்மட்டுஞ்சாக்கிரமென்றுபெயர்.

ச-கை- சொப்பனாவஸ்தையாவதெதென்னில்,

உ-ம்- இந்திரியங்களினால் பாகியார்த்தநூனம்வராமல் மனதேவி  
ஷ்யாகாரமாகப்பரிணமித்துக்கர்த்தருத்வாகாரமாயெந்தமட்டுந்  
தோற்றுக்கிறதோ அந்தமட்டுஞ்சொப்பனமென்றுபெயர்.

ச-கை, சுபூத்தியவஸ்தையாவதெதென்னில்,

உ-ம்- இந்திரியங்களினால் பாகியார்த்தநூனமும் வராமல்மனது  
கர்த்தருத்வாகாரமாய்ப்பரிணமித்து விஷ்யாகாரமாய்த் தோற்  
றாமல்புத்திகாரணாத்மகமாயெந்தமட்டுமிருக்கிறதோ அந்தமட்  
டுஞ்சுபூத்தியென்றுபெயர்,

ச-கை- ஆத்மாவுக்கவஸ்தாத்திரய சாட்சித்வமாவதெப்படியெனில்,

உ-ம்- அவஸ்தாத்திரயங்களிற்கூடியிருந்துங்கூடாமலும் அவஸ்தா  
த்திரயத்தையும் அவஸ்தாத்திரயவியாபாரத்தையும் அவஸ்தா  
வாசனாயுமறிந்துக்கொண்டிருப்பதேசாட்சித்வம்,

ச-கை, இந்தச்சாட்சித்வத்திற்கித்தனைவிசேஷம்வேண்டிமாவெனில்

உ-ம், வேண்டும்,

ச-கை- இதுளங்கெகண்டோமென்னில்,

உ-ம்- திருஷ்டாந்தத்திற்கண்டோம்,

ச-கை- அதெப்படியெனில்,

உ-ம்- ஸ்தலமடாதுகோயிலீற்செயம்பண்ணிக் கொண்டிருப்பவரு  
டைய சந்நிதானத்தில்கடன்கொடுத்தவாங்கிக்கொண்டபுருஷீரி  
ருவரும்வந்து ஒருமுருர்த்தஞ்செயம்பண்ணிக் கொண்டிருந்து  
பிற்பாடு சந்நிறங்கழித்து அவ்விருவரில்கடன்கொடுத்தவன்  
வாங்கினவனைக்கேட்க அவன்காலாந்தரங்கொடுக்கிறேனென்று  
சொல்லிப்படியன்னியோன்னியமாயொருமுருர்த்தமட்டுஞ்  
சம்வாதம்பண்ணி பிற்பாடு அந்தக்கடன்கொடுத்தவன் வாங்கி  
னவனைக்கடினமாய்க்கேட்க அவனில்லையென்று சொல்லிப்படி  
யொருமுருர்த்தமட்டு மன்னியோன்னிய கலகம்பண்ணிப்பிற்  
பாடு அவர்களிருவருமாயரசனிடத்திற் போய்க்கடன்கேட்டால்  
டித்தானென்றுபிரியாது சொல்ல அவனையடித்தானென்றுகட  
ன்வாங்கினவன் சொல்ல இந்தவன்னியோன்னிய வெதுருத்தவாக்

கியங்களையரசன்கேட்டு இசற்குச்சாட்சியுண்டோவென்றும் இ  
வரிருவர்சம்வாதத்திற்கெவன்சாட்சியாயிருந்தானாவவனாவர்  
கள்சம்வாதம்வெளிப்படுமென்றங்கண்டிருந்ததுபோல் பூர்வ  
ஞ்சொல்லப்பட்ட சாட்சித்வ லட்சணமிருக்கின்றது

ச-கை- அதெப்படியென்னில்,

உ-ம்- அந்தச்சம்வாதுகளிருவரு மெந்தமட்டுமவனமாயிருந்தார்  
களோஅந்தமட்டுஞ்சமுத்தியவஸ்தைக்குத்திருஷ்டாந்தம் அவ்  
வவஸ்தையில் வியாபாரத்திரயங்களில்லை மெளனமாயிருந்த  
விருவரும்அவஸ்தாவாசிகளா யெந்தமட்டுஞ்சவுசன்னியமாய்ச  
ம்வாதம்பண்ணாரீகளோஅந்தமட்டுஞ் சொப்பனாவஸ்தைக்குத்  
திருஷ்டாந்தம்அவ்வஸ்தையில்வியாபாரத்திரயங்களுண்டு,

ச-கை- வியாபாரத்திரயமாவதென்னில்,

உ-ம்- அவஸ்தைவாசிகளவியாபாரம், அன்னியோன்னிய சம்பா  
ஷணைவாசகவியாபாரம்,உத்தரப்பிரத்யுத்தர சிந்தனைமேயமான  
சவியாபாரம்,மிருதுபாஷிகளாகிய விருவருமேயவஸ்தாவாசிக  
ள் இவர்களுந்தமட்டுங்கலகம் பண்ணிக் கொண்டிருந்தார்க  
ளோஅந்தமட்டுமேசொப்பனாவஸ்தை,

ச-கை,ஆனந்தசாக்குராவஸ்தைக்குத்திருஷ்டாந்தமேதென்னில்,

உ-ம். அன்னியோன்னியவடிகள் காயகவியாபாரம், அன்னியோ  
ன்னியபவருஷ்வசனங்கள் வாசகவியாபாரம், அன்னியோன்னி  
யமர்மசிற்தகள்மானசவியாபாரம்,இப்படி கலகம் பண்ணின  
விருவருமேயவஸ்தாவாசிகளமத்தியஸ்தனாகியதேவதத்தனிவந்  
த்கலகத்தைப்பார்த்துக்கொண்டிருந்தவனாகயால் அவஸ்தா  
த்திரயங்களுடன் கூடியுங்கூடாமலிருந்துக்கொண்டு அவஸ்தாத்  
திரயத்தையும் அவஸ்தாத்திரயவியாபாரத்தையும் அவஸ்தாத்திர  
யவாசராயுமறிநிறபடியால் அந்தமத்தியஸ்ததேவதத்தனிடத்  
திற்காட்சித்வமிருக்கின்றது.

ச-கை. சாட்சித்வத்திற்குத்தனைவிசேஷம்மேவண்டுமாவென்னில்,

உ-ம். வெண்டும்.

ச-கை. ஆனந்தாஷ்டாந்தத்தில் சாட்சியானவாத்மாவினிடத்திலு  
மித்தனைவிசேடமுண்டோவென்னில்,

உ-ம். உண்டு,

ச-கை. அதெப்படியென்னில்,

உ-ம், அவஸ்தாத்திரயத்துடன் கூடியுங்கூடாமலிருப்பதும் அவ்

ஸ்தாத்திரயவியாபாரமும் அவஸ்தாத்திரயவாசராயநிந்திருப்  
யதுமாகியவிசேடம்சாட்சியாகிய ஆத்மாவினிடத்திலிருக்கின்றது,

ச-கை, தா ஶ்டாந்தத்திலவஸ்தாத்திரயமேதென்னில்,

உ-ம்- சாக்கிரசொப்பனசமுத்திகளேயவஸ்தாத்திரயம்,

ச-கை- சாக்கிரமாவதேதென்னில்,

உ-ம். நித்திராவிட்டெழுந்ததுமுதல்நித்திரா வருகிறபரியந்தமு

ஞ்சாக்கிரமென்றுசொல்லப்படும்,

ச-கை- இதற்குத்திருஷ்டாந்தமுண்டோவென்னில்,

உ-ம்- உண்டு,

ச-கை- அதெப்படியென்னில்,

உ-ம். விசாலமாகிய பட்டணத்தைப்போற்சாக்கிராவஸ்தை அந்  
தப்பட்டணத்திற்பிரமக்ஷத்திரியவைசியசூத்திரவீதிகள்போற்  
காயகவாசகமானசவியாபாரங்கள் அப்பட்டணத்தில்வரப்பட்ட  
டஆனிவிருத்திகளுக்கு அபிமானியாகிய பிரபுவைப்போற்சுக்  
சூககத்திற்பிக்கின்றசாக்கிராவஸ்தாவாசனானவிசுவன்,

ச-கை, சொப்பனமாவதேதென்னில்,

உ-ம், நித்திராகாலத்திற்குச்சாக்கிரவாசனைமாயமாகியமனதினற்கற்பிக்  
கப்பட்டபிரபஞ்சத்தினிடத்திற்பிரதிபாதிச சீவனெய்மட்டும்  
விவகரித்திரானே அம்மட்டிஞ்சொப்பனமென்னப்படும்

ச-கை- இதற்குத்திருஷ்டாந்தமெப்படியென்னில்,

உ-ம்-மேற்சொல்லியபட்டணத்திலிருக்குங் கோட்டையைப்போ  
ற்சொப்பனம் அக்கோட்டையிலிருக்கும் பிரமக்ஷத்திரியவை  
சியசூத்திரவீதிகள் போல்காயகவாசகமானசவியாபாரம் அக்  
கோட்டையில்வரப்பட்ட ஆனிவிருத்திகளுக்கபிமானியாகியபிர  
புவைப்போல்சுக்ஷுக்கத்திற்பிக்கின்றசொப்பனாவஸ்தாவாச  
னாகிய தைசதன்,

ச-கை. சமுத்தியாவதேதென்னில்,

உ-ம்- பாகியவியாபாரமும் அந்தர்வியாபாரமுந்தே கேந்திரிய  
வியாபாரபிரஞ்ஞையுமில்லாமல் சீவன்நிர்ச்சே ஶ்டிததனாகியெ  
ந்தமட்டும் நித்திராசெய்கிறானே அந்தமட்டிஞ்சமுத்தியவஸ்த  
தையென்றுசொல்லப்படும்,

ச-கை- இதற்குத்திருஷ்டாந்தமுண்டோவென்னில்,

உ-ம்- உண்டு,

ச-கை- அதெப்படியென்னில்,

உ-ம்- கோட்டையிலிருக்கிற வீட்டைப்போற் சமுத்தியவஸ்தை அந்தவீட்டில்பிரமகூத்திரியாதிவீதிகளெப்படியில்லையோ அப்படிபோல் காயகவாசகமானசவியாபாரங்களில்லை அந்தவீட்டிலவருகிற ஆனிவிருத்திகளுக்கபிமானியாகிய பிரபுவைப்போல் நிரானந்தததையனுபவிக்கப்பட்ட சமுத்தியவஸ்தாவாசனாகியபிராஞ்ஞன்,

ச-கை, ஆனாலிவ்வஸ்தைகளைக்குறித்து ஆத்மாவுக்குச் சாட்சித்துவமெப்படியென்னில்,

உ-ம்- நேற்றைய ஜாக்கிராவஸ்தையும் அதிற்செய்யுங்காயக வாசகமானசவியாபாரங்களும் அவ்வஸ்தாவாசனையும் நேற்றைய சொப்பனாவஸ்தையும் அதிற்செய்யுங்காயக வாசகமானசவியாபாரங்களும் அவ்வஸ்தாவாசனையும் நேற்றைய சமுத்தியவஸ்தையும் அதிற்சர்வாத்மனையொருவியாபாரமும் பண்ணவில்லையென்பதும் அவ்வஸ்தாவாசனையும் இன்றைக்கு நாம்காணுகிறபடியினால் ஆத்மாவுக்குச்சாட்சித்வமுண்டென்பதற் சந்தேகமில்லை,

ச-கை- ஆனாலிது ஸ்மரணையோ அல்லது அனுபவமோ வென்னில்,

உ-ம்- ஸ்மரணையென்றே சொல்லவேண்டும் ,

ச-கை, அனுபவமென்று சொல்லக்கூடாதோ வென்னில்,

உ-ம்- இப்போதந்தவிஷயஜன்னீகரிஷ்ணமில்லாதபடியினால் அனுபவமென்று சொல்லக்கூடாது ஸ்மரணையென்றே சொல்லவேண்டும்

ச-கை- ஆனால் இந்தஸ்மரணை அனுபூதவஸ்துவிஷயமாய் வருகிறதோ அனனுபூதவஸ்துவிஷயமாய்வருகிறதோ வென்னில்,

உ-ம்- அனுபூதவஸ்துவிஷயமாகவே வருகிறது,

ச-கை- அனனுபூதவஸ்து விஷயமாய்வருகிற தென்னலாமேயென்னில்,

உ-ம்- பிரபஞ்சவியாபாரமெல்லாம் நம்மாலேயேஸ் மரிக்கப்பட்டவேண்டும் அங்ஙனமில்லாமையினால் ஸ்மரணையெல்லாம் அனுபூதவஸ்துவிஷயமென்றே சொல்லவேண்டும்,

ச-கை- ஆனாலிது ஆராலனுபவிக்கப்படுகிறதென்னில்-

உ-ம்- நம்மாலனுபவிக்கப்படுகிறது-

ச-கை- ஆனால் நாம்கூடியிருந்தனுபவித்தோமோ கூடாதிருந்தனுபவித்தோமோ வென்னில்-

உ-ம்- கூடியிருந்தேயனுபவித்தோம்-

ச-கை- கூடாதிருந்தனுபவித்தோமென்னலாமேயென்னில்,

உ-ம்- சொர்க்காதிகளிலிருக்கும்விஷயத்தையும் நாமெப்போதும்  
 னுபவிக்கவேண்டும் அங்ஙனமில்லாதபடியால் அப்படிசொல்லக்  
 கூடாது கூடியிருந்தேயவஸ்தைகளையும் அவஸ்தாவிபாரங்க  
 களையும் அவஸ்தாவாசராய மனுபவித்தோமென்றே சொல்ல  
 வேண்டும்,

ச-கை- ஆனந்தகூடாமலிருப்பதெப்படியென்னில்,

உ-ம்- நேற்றையஜாக்கிரசொப்பனசமுத்திகளும் அவ்வவ்வஸ்தா  
 விபாரங்களும் அவஸ்தாவாசிகளும் நசித்துப்போயும்நாம்  
 ருப்பதினால் நாம்அவ்வவஸ்தைகளிற் கூடவில்லை-கூடவே  
 யானால் நாமும்நசித்துப்போகவேண்டும்-

ச-கை, கூடியிருந்தால் நசித்துப்போகவேண்டுமென்றே நியம  
 முண்டோவென்னில்,

உ-ம்- உண்டு.

ச-கை- அதெப்படியென்னில்,

உ-ம்- வஸ்திராதிகளிற்கூடியிருக்கிற சித்திராதிகள்வஸ்திராதிகள்  
 நசித்துப்போனார் சித்திராதிகளும் நசித்துப்போவதுபோல  
 நாமுங்கூடியிருந்தால் நசித்துப்போகவேண்டும் ஆகையால்  
 நாமவஸ்தாத்திரயங்களுடன் கூடாமலிருந்து அவ்வவஸ்தைகளையு  
 மும் அவஸ்தாவிபாரங்களையும் அவஸ்தாவாசிகளையும்அறிவி  
 ரேமும் ஆதலால்சாஷித்துவம்நம்மிடத்திலிருக்கின்றது,

ச-கை- ஆனால்நாமேயவஸ்தாத்திரயங்களுக்குச்சாட்சியானால்தேவ  
 ரீர்வாக்கியப்படியே யவஸ்தாதிகளையறிகிறவன் சாட்சியாபே  
 அவஸ்தாவாசனல்லவோ அவஸ்தாதிகளையுமவஸ்தாவிபாரங்  
 களையுமறிகிறான் ஆதலால்வவஸ்தாவாசனுக்கே சாட்சித்வஞ்சி  
 த்தித்திருக்கிறது, இப்படியிருக்க, அவஸ்தாவாசனுக்குச்சாட்சி  
 வமில்லை அவனுக்கன்னியவெதிருத்தனுக்கேசாட்சித்வமுண்டெ  
 ன்றெப்படிசொல்லலாமென்னில்,

உ-ம்- அவஸ்தாவாசனுக்குச்சாட்சித்வமின்றென்பதும்அவனுக்  
 ன்னியமானவாத்மாவுக்கேசாட்சித்வமுண்டென்பதுமேகூடும்

ச-கை- அதெப்படியென்னில்-

உ-ம்- பாகியமானவிரூட்சாதிகளைப்போலும்-அந்தரான தேகாதிக  
 களைப்போலும் அவஸ்தாவாசன்விகாரியாயிருக்கிறான் ஆதல  
 ல்விருகூடாதிகளுக்குந் தேகாதிகளுக்கு மன்னியபதார்த்தஅ

பாசகருபமாகியசாட்சித் துவமில்லாததுபோல- விகாரியாகிய அவஸ்தாவாசனுக்கும்தவஸ்தைக்கும்தவஸ்தாவியாபாரங்களுக்கும்அவபாசகருபமானசாட்சித்வமில்லை-

ச-கை- ஆனாலிவன்விகாரியாயிருக்கிறானென்றால்-

உ-ம். ஆம்-விகாரியாகவே நற்றைக்கெந்தசுகதுக்கத்துடன் தபித்தானே அப்படியேயின்று நைக்கிராமல் அதைப்பார்க்கிலும் அதி கங்குறைச்சலாகியசுகதுக்கங்களுடன் கூடித்தபிக்கிறானென்றால் விகாரத்துவமிருக்கிறதேயன்றிச் சாட்சித்வமில்லை,

ச-கை, இவனுக்கன்றியமான சாட்சியென்றென்றை யுட்கானே மே எப்படியென்றென்றறிகிறதென்றால்

உ-ம், அறியலாம்-

ச-கை, அதைப்படியென்றால்-

உ-ம்- இந்தவவஸ்தாவாசனே நற்றைக்கெந்தசுகதுடன் கூடியிருந்தானே அப்படியிராமல் இன்று நானாகமாகியசுகதுக்கத்துடன் கூடியனுபவித்தானென்று எவன் அந்த அவஸ்தாவாசன விகாரங்களை யறிகிறானே அவனே அவஸ்தாவாசனுக்கன்றியமான சாட்சியென்றறியலாம்.

ச-கை- ஆனால் நிர்விகாரனாகிய ஆத்மா நான் சாட்சியென்றறியவில்லை யேவிகாரியான அவஸ்தாவாசனல்லவோ வறிகிறான் ஆதலால் நிர்விகாரனாகிய ஆத்மாவே சாட்சியென்றென்படியறிகிறதென்றால்-

உ-ம். திருஷ்டாந்தமாகக்கேள் கண்ணாடியிற்பார்க்கிறபோது சுவாமமாகியமுகம் அதிற்பிரதிபிம்பித்து அந்தப் பிரதிபிம்பவழியாகவே தனதுசுவாமுகத்தின்சுவந்தரியருபாகளை யறிவதுபோல நிர்விகாரமாகிய ஆத்மாவும் அந்தக்கரணத்திற்பிரதிபலத்து அந்தப்பிரதிபலனவழியாகவே கர்த்தாவாயிருந்துகருதுகாஸ்திராதிவிசாரம்பண்ணி விகாரமாகியபிரதிபலனந்தானல்லவென்று நிச்சயித்து அந்தப்பிரதிபலனவழியே தானிருவிகாரனாகியபரிபூரணென்றும்தான் பிரமமென்றும்தான் சாட்சியென்றும்தனதுவிலட்சணாகளை யறிகிறான், இந்தத்திருஷ்டாந்தத்திற்பிரதிபலனமான கண்ணாடியும்திற்பிரதிபலனமாய்ப் பிரதிபலித்தஆபாசமுகமும்சுவாமுகத்தின்சுவந்தரியருபாகளை எப்படியறியவில்லை யோ அதுபோல திரிசயவிகாரமான அந்தக்கரணமும் அதிற்பிரதிபலித்த திரிசயவிகாரியாகிய சிதாபானுந்தனது சொருபமான அதிஷ்டானவாத்மசுவாமசாட்சித்வநிர்விகாரபரிபூரணத்வசொருபத்தை யறியவில்லை, ஆகையினால் நிர்விகாரவாத்மா



சுதாவாய் நான்சாட்சியென்றநியா திருந்தபோ தும்விகாரவவஸ்  
தாவாசன்நான்சாட்சியென்றநிந்தவனைப்போன்றிருந்தபோ து  
ம்விகாரியாகிய வவஸ்தாவாசனுக்குச்சாட்சித்வங்கூடா துநிர்வி  
காரவாத்வாவுக்கேசாட்சித்வங்கூடும்அந்தச்சாட்சித்வலட்சணம்  
நம்மிடத்திருப்பதால்நாம்சாட்சியென்பதற்சந்தேகமேயில்லை

ச-கை- நமக்குஇந்தச்சாட்சித்வம்பூர்வமே சித்திச்சிருக்கிறதோஇ  
ப்போ துசாதனங்களினுற்சித்திச்சுதோ வென்னில்,

உ-ம். பூர்வம்விவாதகர்த்தாக்களுக்கூச்சாட்சியாயிருந்தவருடைய  
சாட்சித்வம்சாதனங்களினுற்சித்தியாமற்பூர்வமே சித்தித்திருப்  
பதுபோலநம்மிடத்திலிருக்கப்பட்டவருடையசாட்சித்வமுஞ்  
சாதனங்களாற்சித்திச்சதல்ல,பூர்வமேசித்தித்திருக்கிறது,

ச-கை- ஆனால் ஏன்தோற்றவில்லையென்னில்,

உ-ம், விசாரியாமையினால்தோற்றவில்லைஆகையினுற் சிரவணமே  
முக்கிய மென்றுபநிஷ்தார்த்தங்களிற் சொல்லுகின்றது,மலப  
நிபாகத்தெல்லையிற்றொளிந்தசற்குருவினால் விசாரித்தபோ துந  
மதுசாட்சாத்காரவனுபவத்திற்கும் நாமேசாட்சித்வமென்றுநி  
த்தியமாயிருக்கின்றது அப்படிக்கு 'நித்தியமாயிருப்பதுசுவா  
னுபவத்திற்குச்சித்திவராமல்விபரீதசந்தேகமிருக்குமானால் அ  
ந்தக்கரணநிருமலமாய்எகாக்கிரசித்தம்வரப்பண்ணிச்சாட்சாத்  
காரசாட்சித்வம்வரப்பயிற்றுவிக்கவேண்டும்,

ச-கை- இந்தவிசாரத்திற்குப்பலமேதென்னில்,

உ-ம்- பூர்வவிவாதகர்த்தருடைய சாட்சியாகிய தேவதத்தனுக்கு  
அன்யமானவிவாதிகளுடையவவஸ்தைகளும் அவஸ்தாவியாபா  
ரங்களும்வஸ்தாவியார்பாரிகத்வமுமவனையெப்படிபரிசிக்கவில்  
லையோஅவன்இவ்வவஸ்தாதிகளை யெல்லாமுதாசினமாகப்பார்த்  
துக்கொண்டேயிருந்தவ்வவஸ்தாதிகளுக்கூச்சாட்சியா யெப்ப  
டியிருக்கிறானோஅ துபோலநமக்கன்னியமானஅகங்காராதியவ  
ஸ்தாத்திரயங்களும்அவஸ்தாவியாபாரங்களும் அவஸ்தாவாசிரய  
ங்களும்நமக்கில்லை இவ்வவஸ்தாவிகாராதிகள் சாட்சியாகியநம்  
மைப்பரிசிக்கவில்லை இந்தவவஸ்தாதிகளை யெல்லாம்நாமுதாசி  
னமாகப்பார்த்துக்கொண்டிகாலத்திரயத்திலும்இந்தவவஸ்தாதி  
களுக்கூச்சாட்சியாயிருக்கிறோமென்றநிகறமேத இந்தவிசாரத்தி  
ற்குப்பலம்ஆகையினால்,ஆனந்தமேதிருமேனியாகிய ஸ்ரீசற்கு  
ருவினால்நன்றாய்விசாரித்துத்தானேசாட்சியென்றெவனறிகிறு  
தே அவனைகிருதகிருத்தியனாகிய சீவன்முத்தெனன்றுசுருதி  
யாதிகளிற் சொல்லப்படுகின்றது இதற்சம்சயமில்லை சித்தம்,

அவஸ்தாத்திரயசாட்சித்வநிருபகம் - முற்றிற்று.

பதினேராவது.

## பஞ்சகோசவிலட்சணநிருபகம்.



ச-கை- ஆத்மாபஞ்சகோசத்துக்கன்னியமென்று சருதிசொல்லுகி  
றபடி பஞ்சகோசங்களையறியாமலவைக்கன்னியமாகியசொரு  
பத்தையறியக் கூடாதாகையினால்பஞ்சகோசமாவதெதெனில்,

உ-ம்- அன்னமயம் பிராணமயம் மனோமயம் விஞ்ஞானமயம்ஆ  
னந்தமயமென்றைந் துகோசங்களாகும்,

ச-கை, அன்னமயகோசமாவதெதென்னில்-

உ-ம். அன்னத்தினுற் பிறப்பாய்ஸ்தம்பம் போல்தூலமாய்கரசா  
ணவவயவாகாரமாய்ஷீட்பாவிகாரமத்தாய் ஷீட்கோசத்துவமா  
ய்தோற்றப்படுகிற தூலசரீரமேயன்னமயகோசம்,

ச-கை- பிராணமயகோசமாவதெதென்னில்,

உ-ம்- கர்மேந்திரியபஞ்சகமும்பிராணதுபஞ்சகமுங்கூடினதுபி  
ராணமயகோசம்

ச-கை- மனமயகோசமாவதெதென்னில்,

உ-ம். மனதும் ஞானேந்திரியபஞ்சகமுங்கூடினது மனோமய  
கோசம்,

ச-கை. விஞ்ஞானமயகோசமாவதெதென்னில்,

உ-ம்- புத்தியும்ஞானேந்திரியபஞ்சகமுங்கூடினதுவிஞ்ஞானமய  
கோசம்,

ச-கை. ஆனந்தமயகோசமாவதெதென்னில்,

உ-ம்- பிரியமமோதம்பிரமோதமாகியவிருத்திமத்தாய்ப்பிரதான  
மாகிய அஞ்ஞானமானந்தமயகோசம்,

ச-கை- பிரியமமோதப்பிரமோதமாவதெதென்னில்,

உ-ம். இஷ்டமான வஸ்துவைப்பார்த்தமாத்நிரம் வருகிறசந்தோ  
ஷித்திற்குப்பிரிய மென்றும் அந்தவஸ்து லபித்தபிறகுவருகிற  
சந்தோஷித்திற்குமோதமென்றும் அந்தவஸ்துவையனு பவித்  
தபிறகுவருகிறசந்தோஷித்திற்குப்பிரமோதமென்றும்பெயர்.

ச-கை- இதுகளுக்க்கோசமென்றுபெயரோவந்த தென்னில்,

உ-ம். கோசம்போலவேயாத்மாவையறிய வெட்டாமல் மறைக்கிற  
படியாற்கோசமென்றுபேர்வந்தது,

ச-கை- அதெப்படியென்னில்,

உ-ம், திருஷ்டாந்தமாகக்கீகள் உறையான துகத்தியைமூடிக்கொண்டதுபோலும் கௌசினையான து வீணையைமூடிக்கொண்டதுபோலும்பசரிக்காய்பையான து புழுவைமூடிக்கொண்டதுபோலும்புளியமோடான துபழத்தைமூடிக்கொண்டதுபோலும் சட்டையான துபுருஷினை மூடிக்கொண்டதுபோலும் பஞ்சகோசங்களுக்கும் ஆத்மாவைமூடிக்கொண்டிருக்கிறபடியினால்துகளுக்கீகோசமென்றே சொல்லப்படும்,

ச-கை. திருஷ்டாந்தத்திலுறையுங்கத்தியும் கௌசினையும் வீணையும்காய்புழுவும்குளியமோடும்பழமும் சட்டையும்குருஷினுமாகிய இதுகள் பரிச்சின்னமாகையினாலென்றையொன்று உபசீவித்துக்கொண்டிருக்கவில்லை ஆன தால் உறையமுதலியபதாபந்தங்கள் கத்திமுதலியபதார்த்தங்களை மூடுகிறத்தகுக்குச் சாமர்த்தியமுண்டு தாஷ்டாந்தத்தில் சமானசத்தல்லாதபடியினால் ஆத்மசத்தையையுபசீவித்துக்கொண்டேதோற்றப்பட்டபஞ்சகோசங்களுக்கவ்வாத்மாவைமூடும்படிக்கெப்படி சாமர்த்தியமுண்டென்னில்,

உ-ம், உண்டு,

ச-கை. அதெப்படியென்னில்,

உ-ம்- ஆதித்தகிரணபரிணாமவிசேஷாத்மிமேகங்கள் அவ்வாதித்தன்சத்தையையுபசீவித்துக்கொண்டேதோற்றினபோதும் அவ்வாதித்தனைமூடிக்கொள்வதுபோலும் அக்கினியினுடையசத்தையையுபசீவித்துக்கொண்டேதோற்றப்பட்டபுகை அவ்வக்கினியைமூடிக்கொள்வதுபோலும்பழுதையின்சத்தையையுபசீவித்துக்கொண்டேதோற்றப்பட்டபாம்பு அந்தப்பழுதையைமூடிக்கொள்வதுபோலும்மண்ணின் சத்தையையுபசீவித்துக்கொண்டேதோற்றப்பட்டகடம்பு அந்தமண்ணைமூடிக்கொள்வதுபோலும் பொன்னின்சத்தையையுபசீவித்துக்கொண்டேதோற்றப்பட்டவாபரணம் பொன்னை மூடிக்கொள்வதுபோலும் ஆத்மசத்தையையுபசீவித்துக்கொண்டேதோற்றப்பட்டபஞ்சகோசங்களுக்கும் ஆத்மாவைமூடும்படியானசாமர்த்தியமுண்டு.

ச.கை. ஆனால் தமாவுக்குப்பஞ்சகோசவெதுருத்வமெப்படியெனில்

உ-ம்- பூர்வதிஷ்டாந்தத்திற்கத்தியமுறையும் கவுசினையும் வீணையும்காய்புழுவும்குளியமோடும்பழமும் புருஷினுஞ்சட்டையுமாகிய இதுகளைகமாய் விவகரிக்கப்படத்தேற்றினாலு

ம் அந்தக்கத்தி முதலான தும் உறை முதலான துகளுக்கேவெறாகத்  
தோற்று வது போல ஆத்மாவும்பஞ்சகோசங்களுமே கமாய்விவக  
ரிக்கப்படத்தோற்றினாலும் அந்த ஆத்மகாலத்திரயத்திலும் பஞ்ச  
கோசங்களுக்கனிவியமாகத்தோற்றப்பட்டதெவ்விருத்வம்

ச-கை- பஞ்சகோசங்களுடன் சேர்ந்திருக்குமா த்மாவுக் கல்லவோ  
வெதிருத்வஞ்சொல்லவேண்டும் அப்படியாத்மாவுக்குப் பஞ்ச  
கோசங்களுடன் கூட்டரவுண்டோவென்னில்-

உ-ம். உண்டு,

ச-கை, அந்தக்கூட்டரவெதிருவந்ததென்னில்.

உ-ம்- அன்னியொன்னியவத்தியாசத்தினால்வந்தது,

ச-கை- அந்த அன்னியொன்னியவத்தியாசமாவதென்னில்,

உ-ம். இந்தவஸ் துவின் தர்மம் அந்தவஸ் துவினிடத்தும் அந்தவஸ்  
துவின் தர்மமிந்தவஸ் துவினிடத்து மாகத்தோற்றப்பட்டதே  
யன்னியொன்னியவத்தியாசமென்று சொல்லப்படும்,

ச-கை- இந்த அன்னியொன்னியவத்தியாசங்களினாலாத்மாவுக்கு  
பஞ்சகோசங்களுக்கூங்கூட்டரவுண்டோவென்னில்.

உ-ம், உண்டு,

ச-கை, அதெப்படியென்னில்,

உ-ம், சம்ஷேபமாகக்கேள், அன்னம்யகோசத்திற்குமாத்மாவுக்கு  
ஞ்சீவத்துவாராசாமானியஜாதித்துவாராவிகாசத்துவாரா அங்க  
த்துவாரா வர்ணத்துவாராவிகேசஜாதித்துவாரா ஆசிரமத்துவா  
ரா நாமத்துவாரா சமஸ்காரத்துவாரா வேஷத்துவாரா கிரியை  
யாதித்துவாரா கூட்டரவுவந்தது,

ச-கை, அதெப்படியென்னில்,

உ-ம், நான்சீவன்மனுஷெனென்பது சீவத்துவாராசாமானியவத்தியா  
சம், நான்பிறந்தேன் இருக்கிறேன் வளர்ந்தேன்பருத்தேன் இளை  
த்தேன் நசித்துப்போகிறேன் என்பது விகாசத்துவாராவிகேசஜ  
அத்தியாசம், நான்புருஷன் நான்ஸ்திரீ நான் அலியென்பது அங்  
கத்துவாரா அத்தியாசம், நான்பிராமணன் கூடத் திரியன்வைசிய  
ன்சூத்திரெனென்பது வர்ணத்துவாரா அத்தியாசம், நான் தெலுங்  
கன் தமிழ்கணக்கன் நான்வேலி நாட்டி வேகி நாட்டி முழுக்கு  
நாட்டி காசல நாட்டி நான்யோகி குச்சிலியன் மாறூஷ்டகன்  
காசிபகோத்திரன் பரத்துவாசகோத்திரன் ஆஸ்லாய சூத்திரன்

ஆபஸ்தம்ப சூத்திரன்போதாயனசூத்திரன் காத்தியாயன சூத்  
 திரன் என்பது விசேஷசாதித்துவாரா அத்தியாசம், நான் பிர  
 மசாரி கிரகஸ்தன்வானப்பிரஸ்தன் சந்நியாசியென்பது ஆசிர  
 மத்துவாரா அத்தியாசம், நான்கிருஷ்ணன் ராமன் எல்லா பட்  
 டன் திப்பாபட்டன்கறுப்பன் சிவப்பன் என்பது நாமத்துவா  
 ரா அத்தியாசம், நான் தீட்சதன்சோமயாகி நான்மகாவிரதயாகி  
 நான் பவுண்டரீகயாகி என்பது சமஸ்காசத்துவாரா அத்தியாசம்,  
 நான்மாயாவா துத்துவாகி பாகவதன் சைவன் நான் வீரசைவன்  
 சாஸ்திரி புராணிகள் யோகீசுவரன் என்பது வேஷத்துவாரா அ  
 த்தியாசம், நான் உபாத்தியாயன் சீஷன்பத்தன் சரோத்திரிகள்  
 ஞானி கலியாணமாப்பிள்ளை தச்சன் சுருமான் தட்டான் சூசவ  
 ன் அடிபட்டன் வண்ணன் கூலிக்காரன் இடையன் குதிராக்கா  
 ரன் மணியக்காரன் கணக்கப்பிள்ளை டென்பது கிரியாத்துவா  
 ரா அத்தியாசம், இதுமுதலான அன்னமயகோச சுபாவதர்மங்க  
 ள் ஆத்மாவினிடத்திலும் ஆத்மாவினுடைய சச்சிதானந்த சுபா  
 வதர்மமானது, என் தூல்சரீரமென்றைக்கு மிருப்பதுபோல  
 நன்னாயத்தோற்றுகிற தென்றும் இன்பமாயிருக்கிற தென்  
 ம் அன்னமய கோசத்தினிடத்தூற்றோற்றப்படுவதால் இந்த அ  
 ன்னியோன்னியவத்தியாசத்தினால் அன்னமய கோசத்திற்கு  
 த்மாவுக்குமித்தியாத்தியாசக்கூட்டரவு வந்தது,

ச-கை- பிராணமயகோசத்திற்குமாத்மாவுக்குங்கூட்டரவெப்படி  
 யென்னில்,

உ-ம்- அத்தியாசபூர்வகமாய் நான் பசியையுடைத்தானவன் தாகமு  
 ண்டான்வன் சத்தியுண்டானவன் வீரியமுண்டானவன் பெலமு  
 ண்டானவன் கிரியையுண்டானவன் வாயுண்டானவன் நான் தா தா  
 நான் ஊமைகையில்லாதவன் சப்பாணி கூனன் காலுண்டான  
 வன் என்கிற இதுமுதலான பிராணமய கோசதர்மங்களாத்ம  
 பாவமாகவும், ஆத்மசுபாவமாகிய சச்சிதானந்தங்கள் என்புரா  
 ணனன்னாயத்தோற்றப்படுகிற தென்று பிராணமயசுபாவமாகவு  
 ற்றோற்றுகிறபடியினாலாத்மாவுக்கும் பிராணமயகோசத்திற்கு  
 ம் அன்னியோன்னியாத்தியாசத்தினால் இதராத்தியாசக் கூட்டர  
 வு வந்தது,

ச-கை- மனோமயகோசத்திற்குமாத்மாவுக்குங்கூட்டர வெப்படி  
 யென்னில்,

உ-ம்- நான் சங்கற்பவான் விகற்பவான் நான்சோகி மோகிரோகி நான்  
 போகி குரோதி துவேஷி இச்சாவந்தன் நான் பிரஷ்டன் சந்நி

ன் கிராதகன் செவிடன் குருடன் என்கிற இதுமுதலானமே  
மயகோசசபாவங்களான சங்கற்பாதிதர்மங்கள் ஆத்மாவினி  
தம் ஆத்மதர்மமாகியசச்சிதானந்தங்கள் என்மனநுநன்  
தேற்றப்படுகிறதென்றுமேமயகோசத்தினிடத்திலுந்  
தேற்றப்படுகிறதென்றுமேமயகோசத்திற்கும் ஆத்மாவுக்கு  
மன்னியோன்னியாத்தியாசத்தினால் இதோதராத்தியாசக  
கூட்டர  
வுவந்தது,

ச-கை, விஞ்ஞானமயகோசத்திற்கும் ஆத்மாவுக்குக் கூட்டர  
வெப்படியென்னில்,

உ-ம்- நான்கர்த்தா நிச்சயவான் புத்திவான் யுத்திபுத்திசா  
தூரியமுண்டானவன் யோகசாதகன் நான்விரதன்பண்டிதன்  
லோகாந்தரத்திற்குட்போகிவறென்கிறஇதுமுதலான விஞ்ஞான  
மயகோசசபாவதர்மங்கள் ஆத்மசபாவமாகவும் ஆத்மதர்ம  
மானசச்சிதானந்தங்கள்என்புத்திநன்ருய்த் தேற்றப்படு  
கிறதென்றுவிஞ்ஞானமயகோசதர்மமகவுந்தேற்றுகிறபடியி  
னால்விஞ்ஞானமயகோசத்துக்குமாத்மாவுக்கும்முன் போ  
வே இதோதராத்தியாசக்கூட்டரவுவந்தது,

ச-கை- ஆனந்தமயகோசத்திற்குமாத்மாவுக்குக் கூட்டர  
வெப்படியென்னில்

உ-ம்- நான்போக்தன் சந்நுருஷ்டன் நான்ககி சாந்தன்  
ராசதன் தாமதன் சடன் அனூர்தன் துக்கன் அசந்நுருஷ்டன்  
முடன் அஞ்ஞானி துஷ்டன் குண்டன் மோகிதன் விவெகி  
பிராந்தென்கிறஇதுமுதலான அஞ்ஞானசபாவதர்மங்கள்  
ஆத்மாவினிதத்திலும் ஆத்மசபாவதர்மமானசச்சிதானந்த  
ங்கள்என்அஞ்ஞானம்நன்ருய்த்தேற்றப்படுகிறதென்று  
ஆனந்தமயகோசசபாவமாகவும் தேற்றுகிறபடியி  
னால் ஆனந்தமயகோசத்துக்குமாத்மாவுக்கு மன்னி  
யோன்னிய வத்தியாசத்தினால் சத்தியாத்தியாசக்கூட்டர  
வுவந்தது ஆகையினால்பஞ்சகோசங்களுக்கென்னியமா  
யாத்மாவைவேறுபடுத்தியறியவேண்டியது,

ச-கை- வேறுபடுத்தியறியும்விதமெப்படியென்னில்,

உ-ம்- திருஷ்டாந்தத்தில்என்பக என்கன்றுஎன்பிள்  
ளை என்பெண்சாதினென்று தன்னைச்சம்பந்தித்துக்கொண்டு  
தேற்றப்பட்டபகமுதலானதுகள் தானல்லாதபோலத்தா  
ஷ்டாந்தத்திலும் என்சரீரம் என்பிராணன் என்மனம்  
என்புத்திஎன்அஞ்ஞானமென்று தன்னைச்சம்பந்தித்துக்  
கொண்டுதேற்றுகிறபஞ்சகோசங்களுந்தானல்ல, அந்தப்ப  
ஞ்சகோசங்களுக்க

குவிலட்சணமான ஆத்மாவே தானென்றறியலாம், இன்னமும் பசுவரத்திருக்கிறதென்றும் கன்றுஇளைத்துப்போச்சென்று ம்பிழைக்கமாட்டாதென்றும்பிள்ளை தூர்ப்பலென்றும் சொற்படிக்கேட்கவில்லையென்றும்குமாரத்தி மூடமாயிருக்கிறுளென்றும் தெண்டித்தாலசல்வீட்டுக்குப்போகிறுளென்றும்என்பிள்ளை யெங்குட்டி என்வீடு என்னுடைமையென்னுப்பரிசைகையென்றும்,என்பெண்சாதிவீட்டுக்குச்சுதந்தரமுடையவளாயிருக்கவில்லையென்றும் பத்திரமாயொன்றுஞ்சிலவழிக்காமலிருவென்றுசொன்னுங்கேட்கவில்லையென்றும் எனக்கிதமாயொருகாரியமுஞ்செய்யவில்லையென்றுஞ்சொல்வதுபோலவே அன்னமயகோசமாகிய ஸ்தூலதேகவிகாரங்களும்பிராணமயகோசசுபாவமாகியபசிதாகவிகாரங்களும்மேனமயகோசமானசங்கற்பாதிவிகாரங்களும்விஞ்ஞானமயகோசமான கர்த்ருத்வாதிவிகாரங்களும்ஆனந்தமயகோசசுபாவமாகிய போக்த்ருத்வாதிவிகாரங்களும்உண்டாகின்றதுஆதலால் இந்தப் பஞ்சகோசதர்மங்களும்சாட்சியாகியநம்மைப் பரிசிக்கவில்லையென்று வேறுபடுத்தியறிகிறதேபஞ்சகோசவெந்ருத்வஞானம்,

**ச-கை-** ஆனால் திருஷ்டாந்தத்திற் பசுவாதிகள் தன்னுடன் கூடாமல் தனக்கன்னியமாயிருப்பதுனால் அப் பசுவாதிகளுக்குத்தான் வேறென்று வெதிருத்தஞானம்வரலாம் தாஷ்டாந்தத்திற் பஞ்சகோசங்கள் தன்னுடன் கூடியிருப்பதால் பஞ்சகோசங்களுக்குத்தான் அன்னியெனன்று வெதிருத்தஞானம் எப்படி வருமென்றில்,

**உ-ம்-** திருஷ்டாந்தத்தில் அத்தியயனகாலத்தில் அத்தியயனம்பண்ணப்பட்ட புருஷீர்களாலுச்சரிக்கப்பட்டிக் கூடிப்பிறந்தசுப்தங்களினுற்கேட்பி இதுஇன்னசப்தம் இதுஇன்றூர்சப்தமென்று பிரத்தியேகிக்கவசமில்லாதிருந்த போதிலும் விசாரித்துவிடவேகயுத்தமாகியபுத்தியினாலிதுஇன்னசப்தம் இதுஇன்றூர்சப்தமென்று பிரத்தியேகித்தறிவதுபோலும் சலத்தோடுங்கூடியிருக்கிற சுபிகையைப்பகுக்க வசமில்லாமற் போனாலும் தொக்கிந்திரியத்தினுற் பரிசுத்து விவேகயுத்தமாகிய புத்தியினால் சலத்தைதயும் ஊஷ்ணத்தைதயும்பிரத்தியேகித்தறிவதுபோலும் சுவரிஸெழுதியிருக்கிறசித்திரங்கள் கறுப்பு வெள்ளைசிவப்பு ரூபத்தினுற்பகுக்கவசமில்லாமற் போனாலுங் கண்ணினுற் பார்த்து விவேகயுத்தமாகிய புத்தியினாலிதுசுவர் இதுசித்திரம் இது கறுப்பு இதுவெருப்பு இதுசிவப்பென்று பிரத்தியேகித்தறிவதுபோலும் ஜெலத்திற்கலந்திருக்குந்தித்திப்பு முதலானருசி

பைப்பகுக் கவசமில்லா நிருந்தோ நிறும் ரசேந் திரியத்தினால்  
 னுபவித்து விவேகமாகியபுத்தபுத்தியினாலி துதித்திப்பு புளிப்  
 புகசப்பு துவர்ப்பு கார்ப்பு உவர்ப்பென்று பிரத்தியேகித்த  
 நிவதுபோலும் வஸ் திரத்தையாகியித்திருக்ருங்கெந்தவிசேஷ  
 ங்களைப்பகுக்கவசமில்லா நிருந்தோ நிறும் கிரானே ந் திரியத்  
 தாலாக்கிராணித் துவிவேகபுத்தியினாலி து துரீகந்தம் நந்தந்  
 மிசிரகந்தமென்று பிரத்தியேகித்த நிவதுபோலும் தாகீடாந்த  
 த்தில் பஞ்சகோசங்களையும் பஞ்சகோசங்களுடன் கூடியிருக்  
 குமாத்மாவையும் பகுக்கவசமில்லா நிருந்தோ நிறும் நன் னுர்ப்பிசா  
 ரித்தநிந் துவிவேகபுத்தமாகியபுத்தியினால் அனுபூதிவிசாரமுடன்  
 ளுழீசற்குருசந் தி தானத்தில் பஞ்சகோசங்களுடையிப்படிப்ப  
 ட்டெதென்று ஆத்மசொரூபமிப்படிப்பட்டெதென்று பஞ்ச  
 கோசங்களுக்கும் ஆத்மாவுக்கும்குமபந்தமில்லையென்று ப் பிரத்  
 தியேகமாய்ப்பகுத்த நியலாம் இந் தமட்டும்கிவகா ர நிமித்தியமா  
 கப்பஞ்சகோசங்களை யொரு பொருட்படுத்தி ஆத்மாவைப்பஞ்  
 சகோசங்களுக்கென்றிமென்றுவிவேகித்த நியம்படிசொல்லீ  
 ம் இனிவஸ்துவாகவே விசாரிக்கும்போது அபுருதையினிடத்திலா  
 ரோபித்தசர்ப்பாதி கள்பமுதையன் றிவேநிலலாத துடோல ஆத்  
 மாவினிடத்திலாரோபித்தபஞ்சகோசங்களும் அதுகீடானமாயி  
 ய ஆத்மாவையன் றிவேநிலலை,

ச-கை- திருகீடாந்தத்திந் பமுதையென்றானம்வந்த பிறகுசர்ப்ப  
 பாதிபுபா திகள்தோற்றமுத துடோலத்தாகீடாந்தத்தி னும் ஆத்ம  
 னானம்வந்தபிறகுபஞ்சகோசங்களின் பிரவர்த்திவராமற்குடோல  
 வேண்டும் அப்படிடோகாதபடியினால் ஆரோபமான பஞ்ச  
 கோசங்கள் அது கீடானமான ஆத்மாவையன் றிவேநிலலை யென்  
 றெப்படிபுத்தியிலேறுமென்றிமென்று,

உம்- கானலினிடத்திந் ஜலப் பிராந் திவந்தபிறகு அந்தர்சலத்தில்  
 ஸ்நானபா னுதிக்கிரிசைகபண்ணை வேண்டியெமென்றுடோலபுருஷ  
 ன்விசாரித்தது இது ஜலமல்லவேநாம்கான லென்றநியாமல்பிரபித்  
 தோமேயென்று னானம்வந்தபின்பும் அந்த ஜலப்பிரவர்த்தியே  
 காணப்படுவதுபோல ஆத்மாவினிடத்தாரோபிந்நப்பட்ட பஞ்  
 சகோசங்களுமறி கீடானமாயிகாத்மாவையன் றிவேநிலலை யெ  
 ன்றநிந்தோ நிறும் பஞ்சகோசங்களின் பிரவர்த்திவரலாம்,

ச-கை- திருகீடாந்தமானகானலினிடத்திந் செலப்பிரவர்த்திதோ  
 ற்றமாத் திரமேயன் றிஸ்நானபா னுதிக்கிரிசைககள் காணும் தாகீ  
 டாந்தத்தில் அது கீடானமான ஆத்மாவையன் றிப்பஞ்சகோசங்




களில்லையென்றறிந்தபோதிலும் பிறகு பஞ்சகோசங்களின்பி  
ரவர்த்தியும் அவற்றின்விவகாரங்களும்வருகிறபடியால் அதிஷ்ட  
டானமாகியவாத்மாவையன்றிப் பஞ்சகோசங்களில்லையென்ற  
ஞானம்புத்தியிலெப்படியேறுமென்னில்,

உ-ம். ஏறும், எப்படியென்றால் மிருத்திகையிலாரோபிக்குங்கடம்  
மண்ணையன்றிவேறில்லையென்றறிந்தபின் னுங்கடாதி சுருடைய  
பிரவர்த்தியும் விவகாரங்களும் வருகிறபோதும், சுவர்ணத்தி  
ராலாரோபிக்குங்கடமருடாதிபரணங்கள் சுவர்ணத்திற்கண்  
னியமில்லையென்றறிந்தபின்னும் ஆபரணங்களின்பிரவர்த்தியு  
ம்விவகாரங்களும்வருகிறபோதும், ஆத்மா வினிடத்திலாரோ  
பிக்கும் பஞ்சகோசங்களிஷ்டானமாகியவாத்மாவையன்றிவே  
றில்லையென்றறிந்தபோதிலும் பஞ்சகோசங்களின்பிரவர்த்தி  
யும்விவகாரங்களும்வரலாம், அல்லாமலும் திருஷ்டாந்தத்திற்க  
டமுதலான துதோற்றிக்கொண்டேவிவகாரத்திற்குவந்த போதி  
லுஞ்சூட்சுமபுத்தியுடையவர்களுக்கு மண்ணையன்றி யன்னிய  
மாய்க்கடாதிகளில்லையென்றுபுத்தியிலேறுவதுபோல, தாஷ்டா  
ந்தத்திலும் பஞ்சகோசங்கள் தோற்றிக் கொண்டேவிவகாரத்திற்  
குவந்தபோதிலும்சூட்சுமபுத்தியுடையவர்களுக்கு இந்தப்பஞ்  
சகோசங்களாத்மாவுக்குவெதிருத்த மாயில்லையென்று புத்தியி  
லும்புத்தியிலுமேறும் இந்தப்படிபிரத்தியேகித்தறிவ தேபஞ்  
சகோசவிலட்சணஞானமென்றுசொல்லப்படும்,

ச-கை. இந்தவிசாரத்திற்குப்பலமெதென்னில்,

உ-ம்-ஆத்மா அவஸ்தாத்திரயத்திலனுசுதனாயிருக்கிறான் பஞ்சகோ  
சங்களவஸ்தாத்திரயத்திலனுசுதமாயிருக்கவில்லை, வியாவிருத்  
தங்களாகியபஞ்சகோசங்கள் தோற்றிக்கொண்டேவிவகாரத்திற்  
குவந்தபோதிலும் இந்தப்பஞ்சகோசங்களாத்மாவுக் கன்னிய  
மாயில்லையென்றறிவதேயிந்த விசாரத்திற்குப்பலம் இப்படி  
யாத்மாவையும் பஞ்சகோசங்களையும்அபின்னமாய் அதினதின்  
றொழில்களைப்பகுத்து விசாரித்தறிந்தபிறகு பஞ்சகோசங்கள்  
தோற்றினாலுமாத்மாவுக்கன்னியமல்லவென்று ஆசாரியரறிவிக்  
கவெவனறிகிறானேவனேகிருதார்த்தனாகிய சீவன்முத்த னெ  
ன்றுசுருதிஸ்மிருதியிதிகாச புராணகமங்களிற் சொல்லப்படுகி  
ன்றது இதற்சம்சயமில்லை சித்தம்,

பஞ்சகோசவிலட்சணநிருபகம் - முற்றிற்று.



பனி ரண்டாவது.

## சச்சிதானந்தலட்சணநிருபகம்.



- ச-கை- சுருதியாதிகள் ஆத்மாவுக்குச்சச்சிதானந்தசொருபமென்பதில் சத்துருபமாவதெப்படியென்னில்.
- உ-ம். எந்தவஸ்துவொன்றினாலும் வாதிக்கப்படாமற்காலத்திரயத்திலுமேகருபமாயிருக்கிறதோ அதுவேசத்துருபம்,
- ச-கை- அது ஆத்மாவினிடத்திலுண்டோவென்னில்,
- உ-ம்- காலத்திரயத்திலுமொன்றினாலும் வாதிக்கப்படாமலிருக்கிறபடியால் ஆத்மாவினிடத்தில் சத்ருபத்வமுண்டு,
- ச-கை, ஆனால்காலத்திரயத்திலு மாத்மாவுண்டென்பதற்குப்பிரமாணம்தென்னில்,
- உ-ம், சர்வஜனங்களுடையவனுபவமேபிரமாணம்,
- ச-கை-சர்வஜனங்களாவதா ஒன்னில்.
- உ-ம்- தரித்திரன்மகராஜன் கர்மிபக்தன்முமூட்சுஇவர்களேயாம்,
- ச-கை- இவர்களுனுபவமேதென்னில்,
- உ-ம்- தரித்திரன்நான் சென்மாந்தரத்தில் யாருக்குமொன்றுங்கொடாமற்போனபடியால் இந்தஜன்மத்திற்றரித்திரத்தையனுபவிக்கிறேன் இந்தச்சன்மத்திலுங்கொடுப்பதற்குவகையில்லாதபடியினால் மேல்வருஞ் ஜென்மத்திலுந்தரித்திரகைவே பிறப்பேனென்கிறவசனத்தினாலும், மகராஜனும் நான்சென்மாந்தரத்திற்சென்றபரிசீலார்களுக்கூபகாரம்பண்ணினபடியினால் இந்தச்சென்மத்தில் ஐசுவரியமேயனுபவிக்கிறேன் இந்தச்சன்மத்திலுமொருவருக்குபகாரம்பண்ணு வேனாகில் மேல்வருஞ்சன்மத்திலுமகராஜனுய்ப் பிறப்பேனென்கிறவசனத்தினாலும், கர்மியும் நான் அனேகஜென்மத்திற்சற்கருமமே செய்தபடியினால் அந்தச்சற்கருமவாசனையாலிந்தச்சென்மத்திலும் சற்கருமமேசெய்யும்படிவந்தது இந்தச்சற்கருமத்தினால் மேல்வருஞ்சன்மத்திலும்பரலோகமுண்டென்கிறவசனத்தினாலும், பக்தனும்நான் அனேகஜென்மத்திற்சற்கருமவாணையுபாசித்தவனாகையால் அந்தவாசனவழியே இந்தச்சன்மத்திலும்நிரதிசயமான பக்தியுண்டாயிருக்கிறது இதனால் மேலைக்குப்பகவத்கடாட்ச முண்டாகுமென்கிறவசனத்தினாலும், முமூட்சுவுமநான் அனேகஜென்மத்திலிவ்வார்ப்புணமாகச்சற்கர்மங்களைச் செய்தபடியினால் இந்தச்

சன்மத்திற்சித்தசத்தியும்சற்குருலாபமும்சிரவணாதிக்கியமுமு  
ண்டாயிற்றுநானேகிருதார்த்தன் எனக்கினிமேற்செனனமில்லை  
யென்கிறவசனத்தினாலும்திடவிவேகமுடையவர்களுக்குஆத்மா  
காலத்திரயத்திலுமிருக்கிறுனென்றேயனுபவம், மேலும்சமஸ்த  
ஜனங்களும்இந்தஜவகைக்குள் அந்தர்ப்பூதமாயடங்கியபடியி  
னால்இவர்களுடையவனுபவப்பிரமாணத்தினாலாத்மாவுக்குச்சத்  
ரூபஞ்சித்தச்சிநுக்கின்றது நாமும்இவர்களுக்கூள் அந்தர்ப்பூத  
மாகையால்நமக்குஞ்சித்திச்சது,

ச-கை- அனுபவத்தினால் நமக்குச்சத்தரூபஞ்சித்திச்சது இனியுத்  
தியினுலெப்படியென்னில்,

உ-ம். நாம்முன்றுகாலத்திலுமிருக்கிறபடியினால் நமக்குயுத்தியி  
னாலுஞ்சத்தரூபஞ்சித்திச்சது,

ச-கை. அந்த யுத்தியாவதென்னில்,

உ-ம்- பகுத்துவிசாரிப்பதே யுத்தியாகும்,

ச-கை- நாயிப்போதிருக்கிறேமோவிலையேயாவென்னில்,

உ-ம். இருக்கிறேம்,

ச-கை-சரீரியாயிருக்கிறேமோவசரீரியாயிருக்கிறேமோவெனில்,

உ-ம்- அசரீரியாயிருப்பவனுக்கு விவகாரங்கூடாததலால்நாம் இ  
ப்போதுவிவகரிக்கிறபடியினாற்சரீரியாகவேயிருக்கிறேம்?

ச-கை. நமக்கிந்தச்சரீரமெதினால்வந்ததென்னில்,

உ-ம்- கன்மத்தினால்வந்தது,

ச-கை. ஆர்செய்தகன்மத்தினால்வந்ததென்னில்,

உ-ம். நாம்செய்தகன்மத்தினால்வந்தது,

ச-கை. ஒருவன்செய்தகன்மத்தினால் வந்ததென்று சொல்லுவோ  
மேயென்னில்,

உ-ம்- அன்னியன்செய்தசோதிஷ்டோமயாகாதிபலன்களும் நமக்  
குவரவேண்டும்வராதபடியினாலொருவன்செய்தகன்மத்தினாற்  
சரீரம்வந்ததென்று சொல்லக்கூடாது நாம்செய்தகன்மத்தினா  
லேயேநமக்குச்சரீரம்வந்ததென்றுசொல்லவேண்டும்,

ச-கை. ஆனாலிந்தச்சன்மத்திற்செய்தகன்மத்தினாற்சரீரம்வந்ததே  
சென்மாந்தரத்திற்செய்தகன்மத்தினாற்சரீரம்வந்ததோவெனில்

உ-ம், சென்மாந்தரத்திற்செய்தகன்மத்தினாலேயேசரீரம்வந்தது.

ச-கை, இந்தச் சென்மத்திற் செய்த கன்மத்தினால் சரீரம் வந்ததென் றுசொல்லுவோமெயெண்ணிள்,

உ-ம். அப்படி சொல்லப்படாது, விருட்சத்தை யுண்டாக்கப்பட்ட பிஜந்தனக் குக்காசனமா கியவிருட்சத்தை யெப்படி ஜெனிப்பி க்கமாட்டா தோ அப்படி போல இந்தச் சரீரத்தினால் செய்யப்பட் டகன்மம்மேலேக் குச்சரீரங்கொடுக்காமன்றி இந்தச் சரீரத்தைப் பிறப்பிக்கமாட்டாது ஆகையாலிந்தச் சன்மத்திற் செய்த கன்ம த்தினால் சரீரம்வந்த தென்று சொல்லக்கூடாது,

ச-கை- பின்னையெப்படியெண்ணிள்.

உ-ம், பூர்வஜன்மந்தரத்திற் செய்த கன்மத்தினால் நமக்குச்சரீர ம்வந்ததென்றே சொல்லவேண்டும்,

ச-கை. சென்மந்தரத்தில் சரீரியாயிருந்த கன்மஞ்செய்தோமோ அசரீரியாயிருந்த கன்மஞ்செய்தோமோ யெண்ணிள்,

உ-ம்- அசரீரியாயிருந்த கன்மஞ்செய்யக்கூடா தபடியினால் சரீரி யாயிருந்தே கன்மஞ்செய்தோம்,

ச-கை. அந்தச் சரீரமெதுவால் வந்த தெண்ணிள்,

உ-ம்- அதற்குப் பூர்வஜன்மத்திற் செய்த கன்மத்தினால் வந்ததென் னிறயுத்தியினால் நா முமனைகங்கொடி கற்பகாலத்திலிருந்து சரீ ரத்துடன் ணைககர்மங்களைச் செய்து அந்தக் கர்மத்தினால் வரப் பட்ட அனைகசரீரமுந்தரித்து அந்தந்தச் சரீரசபாவமான சக துக்கங்கள் னுபவித்து அனைக கொடி கற்பாந்தரத்திலுஞ் சரீரி யாயிருந்ததாகவே தோற்றுகின்றது இந்த யுத்தியினால் பூதகால த்திலுமிருந்தோமென்பது சித்திச்சுது,

ச-கை- ஆனால் நமக்குப்பலபுதியகாலத்தில் வித்தியமானத்வமெப் படியெண்ணிள்,

உ-ம்- இந்தச் சன்மத்திலிப்போது சிவணமனை நிருத்தியாசனாக னோப்பண்ணினான த்தைச் சம் பாறுக்காவிட்டாற் பூர்வஜன்ம கர் மத்துக்குப்பலபூதமாகிய இந்தச் சரீரம்வந்ததுபோல இந்தச் ச ரீரத்திற் செய்கிற கர்மபலபூதமாகிய அனைகசரீரங்களினிமேலு ம்வரும், இந்தச் சரீரத்தைத்தரித்துக் கொண்டபோதனை கவி தகர்மங்களை எப்படி செய்கிறோமோ அப்படியேமேல்வருகிற ச ரீரத்தையுந்தரித்துக் கொண்டு அனைகவிதகர்மங்களைச் செய்யப் போகிறோம், அந்தக் கர்மங்களுக்குப்பல பூதமாகிய சரீரங்களும்

வரப்போகின்றது அதுகளையும் நாம்தரித்துக்கொண்டு அனைவரின்  
 விதகர்மங்களைச் செய்து அந்தந்தக்கர்மங்களுக்குப்பல பூதமா  
 கியசகதுக்கங்களையனுபவித்துக்கொண்டு அனைக்கோடிகற்ப  
 ங்களி லுமிருப்போமென்பது யுத்தியினாலறிகின்ற படியால்நா  
 ம் காலத்திரயத்திலுமிருக்கிறோமென்கிற அபுத்தியினால் சித்தி  
 ச்சுது, பிரளயங்களில்ஜகத்து வாதிக்கப்பட்டாலும் நாம் வாதி  
 க்கப்படவில்லை அன்றியும் நமக்கு உற்பத்தியாதிவிசாரங் களி  
 லாதபடியினால் சத்ருபஞ்சித்திச்சுது இப்படிப்பட்ட சத்ருப  
 ம் நம்மிடத்திலிருப்பதால் சத்துலட்சணஞ்சித்திச்சுது,

ச-கை- ஆனால் சித்தருபமாவதென்னில்

உ-ம்- எந்தவஸ்து ஒரு சாதனந்தரங்களையபேட்சியாமல்தானுந்தோ  
 ற்றிக்கொண்டு தன்னிடத்திலுள்ளோபிக்கின்ற சர்வபதார்த்தங்களை  
 யுந்தோற்றுவிக்கின்றதோ அதுவே சித்தென்று சொல்லப்படும்,

ச-கை- இந்தச்சித்தருபம் ஆத்மாவினிடத்திலுண்டோ வென்னில்,

உ-ம்- நம்மிடத்தில் பாலியமுதலி துவையிலு மெந்தெந்தவியா  
 பாரஞ்செய்யப்பட்டதோ அந்தந்தவியாபாரத்துக்குள் சிறிது  
 தோற்றமற்றபோனாலும் மற்றையவியாபாரங்களெல்லாம் பிரகா  
 சசாதனங்களாகிய ஆதித்த சந்திர அக்கினி நட்சத்திர மின்ன  
 ல் நேத்திரமென்கிற இதுகளிலொருசாதனமும பேட்சியாமல்  
 காடாந்தகாரத்திலும் மூலையில் முக்காடிட்டுப்படுத்திருந்தாலு  
 ம் எல்லாருக்குந்தோற்றுகின்றது, ஆனபடியால் ஆத்மசொருப  
 மாகிய நம்மிடத்திலுஞ்சித்தருபமிருக்கின்றது,

ச-கை- பாலியமுதலி துவையிலுள்ளோபிக்கப்பட்டசர்வ பதார்த்த  
 ங்களின்சிறிதுதோற்றப்படுகின்றதன்றிச் சமஸ்தபதார்த்தங்க  
 ளுந்தோற்றவில்லை ஆகையினால் சர்வபதார்த்த அவபாசகத் வமா  
 கியசித்தருபத்வம் நமக்கெப்படி கூடுமென்னில்.

உ-ம்- அந்தர்ப்பிரபஞ்சமும் பாகியப்பிரபஞ்சமுஞ்சர்வபதார்த்த  
 மென்று சொல்லப்படும் இவ்விரண்பிரபஞ்சமும் நம்மாலேயே  
 தோற்றப்படுகின்றது,

ச-கை- இவ்விரண்டினுள் பாகியப்பிரபஞ்சம் நம்மாலெப்படிதோ  
 ற்றுகிறதென்னில்,

உ-ம்- பிருதீவு அப்புதேய்வவாய்வு ஆகாயமென்று ம்சத்தபரிசுருப  
 ரசகந்தமென்று ம்பஞ்சிகுருத பூதமென்றும் பிரமாண்டமென்  
 ம்சதார்த்தசபுவனமென்றும் சதூர்வித பூதகிராமங்களென்றும்  
 இதுகளுக்குக்காரணம்மாயென்றும் அனைநாம ரூபகுண

தவிகாரசத்தியாசிரமமாகிய பாகியப்பிரபஞ்ச மெல்லாம்நம்  
மாலறியப்படுகின்றது.

ச-கை- இப்படி நம்மா லறியப்படுகின்றதோ அல்லது நாம்பாகிய  
ப்பிரபஞ்சத்தினால் நாமறியப்படுகிறோமோ வென்னில்.

உ-ம்- பாகியப்பிரபஞ்சத்திற்கு நாமறியப்படாதபடியினால் நம்  
மாலையே பாகியமாகிய சமஸ்த பிரபஞ்சங்களுமறியப்படுகிறப  
டியினால் பாகியப்பிரபஞ்சத்தை யறிந் துக்கொண்டிருக்கிறந  
மக்குப்பாகியமாகிய சர்வபதார்த்த அவபாசகத்வஞ்சித்திச்சுது-

ச-கை- இவியந்தர்பதார்த்த அவபாசகத்வ மெப்படியென்னில்.

உ-ம்- அஞ்ஞானமென் றும் அன்னமயம் பிராணமயம் மனோமயம்  
விஞ்ஞானமயம் ஆனந்தமயமேகாசமென்றும் தூலசூட்சுமகார  
ணசரீரமென் றும் கட்டபாவனிகாரமென் றும் சட்கோசமென் றும்  
ஷ்டிரமியென் றும் ஞானேந்திரியகன்மேந்திரிய மென் றும் பிரா  
ணபஞ்சகமென் றும் அந்தக்கரணச தூஷ்டய மென் றும் சங்க  
ற்பவிகற்பபுறியபிமான தாரணையென் றும் சாக்கிர சொப்பனச  
முத்தியென் றும் அவஸ்தாவாகியபாரங்கொன் றும் அவஸ்தாவாகி  
கொன் றும் சபாதிமுர்ச்சையென் றும் மனோவாக்ஷக்காயங்கொ  
ன் றும் காமக்ருமோதமேலாபமோகமதமாச்சரி யாதிகொன் றும் ப  
யித்திரிகருணைமுத்தியையேபேட்சகொன் றும் இயமநியமஆச  
னபிராணாயாம பிரத்தியாகார நியான தாரணைசமா தூஷ்டாங்க  
யோகங்கொன் றும் பிரத்தியட்சம் அனுமானம் ஆகமமருத்தா  
பந்தி உபமானம் அபாவம் ஐதீகம் சம்பவமாகிய எட்டிப்பிரமா  
ணங்கொன் றும் கோகஜோக்கியமென் றும் விவித நாமரூபகு  
ணதர்மவிகாரசத்தியாசிரமமாகிய அந்தர்ப் பிரபஞ்சமெல்லா  
ம்நம்மாலறியப்படுகின்றது.

ச-கை- இப்படி நம்மாலறியப்படுகின்றதோ அல்லது அந்தர்ப்பிரப  
ஞ்சத்தினால் நாமறியப்படுகிறோமோ வென்னில்,

உ-ம்- அந்தர்ப்பிரபஞ்சத்தினால் நாமறியப்படவில்லை நாமேயந்  
தர்ப்பிரபஞ்சமாகிய சர்வபதார்த்தங்களையுமறிகிறோ மாகையா  
வ்நமக்கு அந்தராகிய சர்வபதார்த்த அவபாசகத்வஞ்சித்திச்சுது  
அன்றியும் நம்மிடத்திலாரோபிக்கப்பட்ட சர்வபதார்த்த அவபா  
சகத்வம் ஒருசாதனந் தரங்கையு மபேட்சிக்காமல் நமக்குச்சித்தி  
ச்சிருக்கின்றது.

ச-கை- ஆனால் மனத்தினால்லவோ சர்வமறியப்படுகின்றது நா  
முமனத்தினால்லவோ மறியப்படுகிறோம் ஆதலால் சாதனந்

தரநிரபேட்சயாகிய சொப்பிரகாசத்வமும்சர்வபதார்த்த அவபாசகத்வமும்நமக் கெப்படி கூடுமென்னில்,

உ-ம்- மனமானதுஉற்பத்திநாசவத்தாய்சரவயமாய்பரிச்சின்னம் ய்திரிசியமாய்கடத்தைப்போலவே பூதகாரியமாயிருக்கிற படியினால் அந்தமனம்சடத்வமேயன்றிச்சேதனத்வமன்று, ஆதலால்நதச்சடமானமனம் ஒருபதார்த்தத்தையுத் தோற்றுவிக்கமாட்டாதுஎனினில்ஆத்மாவினாலேயேதோற்றப்பட்டமனம்ஆத்மாவைத்தோற்றுவிக்கமாட்டாதென்பதற்கந்தேகமில்லை,

ச-கை- ஆனந்தபின்னொன்னவென்னில்,

உ-ம்- ஆத்மாவேமனத்தையுஞ்சர்வபதார்த்தங்களையுந்தோற்றுவிக்கின்றதுஆகையினால்மனதுஉபாதிமாத்நிரமேயாசும்,

ச-கை- அதெப்படியென்னில்,

உ-ம்- அகலிலிருக்குமென்னெனயினால் நனைக்கப்பட்டவத்திதானுந்தோற்றாமலந்தளண்ணெய்ப்முதலானதுகளையுந்தோற்றுவிக்கவில்லைஅதில்அக்கினியென்கிறதேஜகதிரியென்றவுபாதிபுடன் கூடிக்கொண்டுசாதனந்தரங்களையுட்கியாமல்தானுந்தோற்றிஅந்தத்திரிதயிலங்கலசமென்கிறபதார்த்தங்களையுந்தோற்றுவிக்கிறது,அதுபோலஅகலென்றதூலசர்வத்தில்தயிலமாகியகர்மத்தினால்தாபிதமாகியதிரியென்னுமனதுதான் தோற்றாமலுமிருந்துக்கொண்டன்னியபதார்த்தங்களையுந்தோற்றுவிக்கமாட்டாதுஆத்மாஅந்தமனதுடன்கூடிச்சாதனந்தரங்களையுட்கியாமல்தானும்விசேஷமாகத்தோற்றிக்கொண்டுஅந்தமனத்தையுந்தேசுந்நிரியங்களையும்அந்தர்ப்பாகியமாகியசர்வபதார்த்தங்களையுந்தோற்றுவிக்கின்றது,அந்தக்கரணமும்அந்தக்கரணவிருத்திகளையறியுமிடத்தில்ஆத்மாவேநிருபாதிகமாயிருந்தறிகின்றது,அந்தஆத்மசொரூபமேநாமாகையினால்சாதனந்தரநிரபேட்சையாய்கவயம் பிரகாசமாயிருக்கப்பட்டநமக்கேசர்வபதார்த்த அவபாசகத்வஞ்சித்திச்சுது ஆதலால்நாமே சித்ரூபமென்பதற்கந்தேகமில்லை,

ச-கை- ஆனால்ஆனந்தரூபமாவதெப்படியென்னில்,

உ-ம்- நித்தியமாய்நிருபாதிகமாய்நிரதிசயமாகியசுசொரூபமேயானந்தரூபம்.

ச-கை- இந்தஆனந்தரூபம்ஆத்மாவினிடத்திலுண்டோவென்னில்,

உ-ம்- சந்தந்தனாதிகளைப்பரிசிக்கூடும் புத்திக் குச்சர்வோக்கிருஷ்டமாய்சர்வதுக்கநிவர்த்தகமாய் நித்தியமாகியசுசொரூபமேயானந்தம்எ

நீதவானந்தஞ்சமஸ்தமான்டோர்களிஞ்ஞுஞ்சமுத்திகாலத்தில்து  
னுபவிக்கப்படுகின்றதோவாவானந்தத்திலுமிந்த லட்சணமி  
ருக்கின்றது,

ச-கை- சுமுத்திகாலத்திலந்தவானந்தமிருக்குமாளு லவ்வானந்தத்  
திலுமிந்த லட்சணங்களுண்டுண்டுசொல்லலாம் துக்காபாவ  
மாத்திரமேயல்லியானந்தமில்லையே இப்படியில்லாநிருக்குமா  
னந்தத்திற்கு நிருபாதிசயமுமம் நிரதிசயசக சொருபத்வ  
முமெப்படிவந்ததென்னில்,

உ-ம்- சுமுத்தியிற் புருஷனுளவன் சுகமனுபவியாவிட்டால் அவ்  
வவஸ்தையைவிட்டெழுந்தபிறகு நான்சுகமாய்நித்திரை செய்  
தெனென்றுசொல்லாநிருக்கவேண்டும் துக்காதிசயமிருந்துநித்  
திரைசெய்தெனென்று சொல்லவேண்டும் அந்நவமில்லாதபடி  
யினுக்கமுத்தியவஸ்தையிற் சமஸ்தமான்டோர்களா லுமனுபவி  
க்கப்படுகிறவானந்தத்தில் நித்தியமாய்நிருபாதிசயமாய்நிரதிசய  
மானசுகசொருபத்வலட்சணமிருக்கின்றது,

ச-கை- அந்தசுகத்திற்கு நிருபாதிசயத்வமெப்படியென்னில்,

உ-ம்- சுகஜென்னியமாயிசுகந்தநுதிவிஷயங்கள்சுமுத்தியவஸ்  
தைபிலில்லாநிருந்தபோதும் சமஸ்தமான்டோர்களுஞ் சுகமனு  
பவிக்கிறபடியால் அதற்குநிருபாதிசயமுண்டு,

ச-கை, அதற்குநிரதிசயத்வமெப்படியென்னில்,

உ-ம்- சமஸ்தவிஷய ஜென்னியமாயிசுகங்களிலும் உக்குஷ்டஸ்திரீ  
சம்போகசுகத்திலும் நிரசம்பிறந்து சமஸ்தபிராணிகளுமந்த  
ச்சுகங்களைவிட்டுப்பிரதிநினைமும் இந்தச் சமுத்திசுகத்தையேய  
பேட்சிந்து அந்தசுகத்திற்குவிக்கினம் பண்ணினவர்களைத்தெ  
ண்டித்து அந்தசுகத்தைமேலும்விரும் புகிறபடியி  
னும்அதற்குநிரதிசயத்வமுண்டு, இதுமாத்திரமல்ல, சாக்கிர  
சொப்பனங்களிற்கேற்றப்பட்ட ஆதியாதீகம் ஆதிதெய்வீக  
ம் ஆதிபவநீகமாயிதாபத்திரயதுக்கங்களையும்போக்கினபடி  
யாலும்நிரதிசயத்வமுண்டு,

ச-கை, அதற்கு நித்தியத்துவமெப்படியென்னில்,

உ-ம். சாக்கிரசொப்பனங்களிலனுபவிக்கப்பட்டசமஸ்தவிஷயசு  
கங்களையேனகவிதருபமாயனுபவியாமல் பிரதிநினைஞ்சமஸ்த  
மானடோர்களுமேருபமாகவேயனுபவிப்பதாலதற்கு நித்தி  
யத்துவமுண்டு,



ச-கை. சுழுத்திசுகம் நித்தியமென்றால் சாக்கிரசொப்பனங்களிலு  
ந்தோற்ற வேண்டிமே அங்ஙனந்தோற்றாதசுழுத்தி சுகத்திற்கு  
நித்தியத்துவமெப்படியென்னில்,

உ-ம். சுழுத்திசுகம் நித்தியமாயிருந்தபோதிலும் அக்கொருபமாகி  
யதேகேந்திரியாதிகூட்டரவினால் திரோதானப்பட்டிருக்கிறப  
டியால் தோற்றவில்லை,

ச-கை. ஆத்மகாரியங்களாகியதேகேந்திரியங்களினூற்காரணபூதமா  
கிய ஆத்மசுகத்திற்குத்திரோதானமெப்படி கூடுமென்னில்,

உ-ம்- அக்கினிக்குப்பிரகாசம் சுதசித்தமாயிருந்தாலுஞ்சுயகாரிய  
மாகியதாமசம்பிரசத்தினால் திரோதானம் வருகிறதுபோலும் ஆ  
தித்தனுக்குப்பிரகாசம் சுதசித்தமாயிருந்தாலும் சுயகாரியமா  
கியமேகாதிகளால் அவ்வாதித்தப்பிரகாசத்திரோதானம் வருகிற  
துபோலும் ஆத்மாவுக்குஞ்சார்வதா சுகொருபம் சுதசித்தமா  
யிருந்தாலும் ஆத்மகாரியமாகியதேகேந்திரியாதிகூட்டரவினால்  
சாக்கிரசொப்பனங்களிலந்தச் சுகத்திற்குத்திரோதானம் வ  
ரும், பகிர்முகமானவனுக்கு இந்தச்சுகம் ஆத்மசுகமென்று சா  
க்கிர சொப்பனங்களிற்றோற்றாமற் போனாலும் அந்தர்முகமா  
னவனுக்குச்சார்வதாதோற்றிக்கொண்டிருக்கும் ஆதலாலிந்தச்  
சுழுத்தி சுகமேகாலத்திரயத்திலுமிருக்கிறபடியால் இதற்கேநி  
த்தியத்துவமும் நிருபாதிகத்துவமும் நிரதிசயத்துவமுமாகிய  
சுகொருபஞ்சித்திச்சிருக்கின்றது இப்படியேசாக்கிர சொப்  
பனசுழுத்திகளிலும் விஷயகாலங்களிலும் ஆத்மானந்தமேபிர  
திபலித்துவிளங்குகின்றது இதைச்சற்குருவினால் விசாரித்துத்  
தெளிந்தறியவேண்டும்,

ச-கை- இப்படிதெளிந்தவிசாரத்திற்குப்பலமேதென்னில்.

உ-ம்- இப்போது சொல்லியசத்ருபத்வமுஞ்சித்ருபத்வமுமானந்  
தருபத்வமும் நம்மிடத்திற்குத்தித்திருக்கிறபடியால் அந்தச்ச  
ச்சிானந்தஸ்வரூபமாகியவாத்மாநர்மெயென்கிற திடப்பிர  
ஞ்ஞைவருகிறதே இந்தவிசாரத்திற்குப்பலமென்றுசுகலசுருதிஸ்  
மிருதியிதிகாசபுராணகமங்களிற் சொல்லப்படுகின்றது இதற்கு  
ம்சயமில்லை சித்தம்.

சச்சிதானந்தலட்சணநிருபகம் முற்றிற்று.



பதினமூன்றாவது.

# அகண்டத்வநிருபகம்.



ச-கை- சச்சிநானந்தசொருபமாகிய ஆத்மாவுக்கு அகண்டத்வமாவதெதென்னில்.

உ-ம்- தேசத்தினாலுங்காலத்தினாலும்வஸ் துவினாலும் அபரிச்சின்னத்தனுவமேயகண்டத்தனுவம்.

ச-கை- அகண்டத்வத்தனுகந்தமூன்றுவிசேஷமுமேன் சொல்லவேண்டும் ஒருவிசேஷமாகிய லுமிரண்டுவிசேஷமாகியும் போதாவென்னில்.

உ-ம்- போதானு

ச-கை- ஆத்மாவுக்குத்தேசத்தினாலவருகிற அபரிச்சின்னத்வமேயகண்டத்வமெனச் சொல்லுவோமேயென்னில்,

உ-ம்- ஆகாசமுமவியாபகமாயிருக்கிறபடியால் அவ்வாகாசத்திற்க்கண்டத்வம்வரும் ஆதலால்வாகாசத்திற்கு அகண்டத்வநிராகரிக்கிறநிமித்தமாய்காலத்தினாலும் அபரிச்சின்னத்வமேயகண்டத்வமென்றுஞ்சொன்னேனும்,

ச-கை- ஆகாசத்திற்குக்காலத்தினாலபரிச்சின்னத்வமில்லையானில்;

உ-ம்- ஆகாசம் உற்பத்திநாசவஸ்தாயிருக்கிறபடியால் அதற்குக்காலத்தினாலபரிச்சின்னத்வஞ்சொல்லக்கூடாது ஆனபடியினால்காலத்தினாலமபரிச்சின்னத்வமென்றிரண்டாம் விசேஷமுஞ்சொல்லவேண்டிற்று,

ச-கை, இவ்விரண்டுவிசேஷமுமபோதுமேயென்னில்,

உ-ம்- காலம்விபுவாய்தேசத்தினாலும் ஆகாசத்தினாலும் அபரிச்சின்னமாயிருக்கிறபடியினாலும் தனக்குப்பரிச்சேதங்கூடாதிருப்பதினாலும் அபரிச்சின்னத்வமாய் அகண்டத்வம்வரும் ஆதலால் காலத்திற்க்கண்டத்வநிராகரிக்கிறநிமித்தம்வஸ்து அபரிச்சின்னத்வமென்றுமூன்றுவிசேஷமுஞ்சொல்லவேண்டிற்று,

ச-கை- காலத்திற்குவஸ் துவினால அபரிச்சின்னத்வமில்லையானில்;

உ-ம். காலம் ஆகாசாநிகளல்லாதபடியினால் அதற்குவஸ் துவினால அபரிச்சின்னத்வமுண்டானாலும் ஆத்மாவையன்றிக்காலாநிகளுக்குத்திரிவிதபரிச்சேதஞ்சூனியருபமாகியவகண்டத்வங்கூடாது;

ச-கை- ஆனால் நானிந்தத்தேசத்திலிருக்கிறேன் இந்தத்தேசத்திலில்லையென்று தேசத்திலுமும் நான்முன்வருஷத்திற் பிறந்தேன் கொஞ்சநாளாக்ருப்பின்பில்லாமற் போகிறேனென்று காலத்திலுமும்பிருதிவியாதிகளல்லவென்று வஸ்துவிலுமும் அபரிச்சின்னத்வமாகிய ஆத்மாவுக்குப்பரிச்சின்னத்வமுண்டாயிருக்கத்திரிவிதபரிச்சேதஞ்சூனியமெப்படி கூடுமென்னில்,

உ-ம், நானிந்தத்தேசத்திலிருக்கிறேன் இந்தக்காலத்திற் பிறந்தேன் இந்தவஸ்துநானல்லவென்கிறதிரிவிதபரிச்சேதமும் அத்தியாசமாய்தேகத்தைபேட்சித்துக் கொண்டேவருகிறபடியால் அத்தேகத்திற்கண்ணியமானவாத்மாவுக்குத்தேசகாலவஸ்துக்களிலுமும் அபரிச்சின்னத்வமுண்டு!

ச-கை- ஆனால் த்மாவுக்குத்தேசத்திலு லபரிச்சின்னத்வமெப்படியென்னில்,

உ-ம்- கடஜ்னமடஜனகுட்டியஜனகுசுவுலஜனபிருதீவுசதி அப்புசுதிதேயுசதிவாய்வுசதி ஆகாசசதியென்றும்பூத பௌதிகமாகியசமஸ்தபிரபஞ்சத்திலுஞ்சத்ருபனாகிய ஆத்மாவுக்கனுவிர்த்தியிருக்கிறபடியால் ஆத்மாவியாகனாயிருக்கிறான் அப்படிவியாகனாயிருக்கிற ஆத்மாவுக்குத்தேசத்திலுமும் அபரிச்சின்னத்வமிருக்கின்றது,

ச-கை, ஆனால் த்மாவுக்குக்காலத்திலு லபரிச்சின்னத்வ மெப்படியென்னில்.

உ-ம்- ஆத்மா அனாதியாயிருக்கிறபடியினால் பூதகாலத்திலுமும் தீயனாயிருக்கிறபடியினால் பவுஷ்டியகாலத்திலுமும் தேகத்திலெதிருத்தனாயிருக்கிறபடியினால் வர்த்தமானகாலத்திலுமும் பரிச்சின்னமில்லாதபடியால் த்மாவுக்குக்காலத்திலுமும் அபரிச்சின்னத்வமிருக்கின்றது,

ச-கை, ஆனால் த்மாவுக்கு வஸ்துவிலு லபரிச்சின்னத்வமெப்படியென்னில்,

உ-ம்- சர்வாத்மனாயிருக்கிறபடியால் த்மாவுக்குவஸ்துவிலுமும் பரிச்சின்னமில்லை,

ச-கை- வஸ்துவாவதென்னில்,

உ-ம்- சுசாதிகவிசாதிகளவகதபேதமெனமுன்று விதமாயிருக்கும்

ச-கை, முன்றுவிதஜாதிபேதங்களேதென்னில்,

உ-ம்- திருஷ்டாந்தத்தில்விருட்சத்திற்குவிருட்சாந்தரம்சுசாதிகம் பாஷாணாதிகள்விசாதிகம்பத்திரபுஷ்பபலாதிகள் கவகதபேதமெ

ன்றுசொல்லப்படுமிஹ்ந்ரமூன்றுபேதமு மில்லாதபடியினால்  
ஆத்மாசகாநிகவிசாநிகசுவகதபேதா கிதமென்றுசுருதியிற்சொ  
ல்லப்படுகின்றது,

ச-கை- கடஜனமடஜனரூட்டியஜனரூசுவலஜனதேவதத்த யெக்கி  
யதத்தசயித்திராத்தமாமயித்திராத்தமாஎன்கிற சசாநிகமும்கசாநி  
கபேதமும்த,பிரூதிவிஅப்பதேயவாயுஆகாசகடமடரூட்டியரூசு  
வலவென்கிறவிசாநிகமும்கவிசாநிகபேதமும்த,இச்சாதுவேஷ்கு  
துக்கசத்துவராசததாமசமென்கிற சுவகதமும்த சுவகதபேதமு  
மாத்தமாவும் சுருத்திறபடியினால் சசாநிகவிசாநிகசுவகத பேதா  
கிதமென்றெப்படியெல்லாமென்னில்,

உ-ம்- ஆத்மாவுக்குச்சசாநிகாநிபேதங்கள்உபாநியினால் வந்ததேய  
ல்லாமல்பாரமார்த்தநீகமாய் விசாரிக்ருமிடத்திலையென்றெசொ  
ல்லென்கிறது,

ச-கை, இலலைவென்றுசொல்லுகிறதெப்படியென்னில்,

உ-ம்- நிருஷ்டிராந்தத்திலுருஆகாசமே கடமடரூட்டியரூசுவலவ  
னவிருஷ்டிராயுபாநியினாலகடாகாசமடாகாசரூட்டியபாகாசரூசு  
வலாகாசவரூகாசவிருஷ்டிராகாசமென்றேனகமாகவிவகரிக்கப்படு  
கிறதுபோல்ஆத்மாவும் நாமரூபக்கிரிகை முன்னிலைபாநிகளாகி  
யசீரவுபாநிகளினால் தேவதத்தயெக்கியதத்த விஷ்ணுமித்திரகி  
ருஷ்டிராமென்றேனகமாய்விவகரிக்கப்படுகின்றது,பாரமா  
ர்த்தநீகமாய்விசாரிக்ருமிடத்திலில் அவ்வாகாசத்தைப்போலுமா  
மாவுக்குச்சசாநிகமும்கசாநிகபேதமுமில்லை,

ச-கை- விசாநிகபேதமில்லையென்பதெப்படியென்னில்,

உ-ம்- சத்ரூபனாயவாத்மாவைக்குவிசாநிகமாகிய பிரபஞ்சமெல்  
லாம்சசனிஷ்டாணவந்துயாபுத்திரககரூரவிந்தம்போல்அசத்தாயி  
ருக்கிறபடியினால்விசாநிகமும்கவிசாநிகபேதமுமில்லை,

ச-கை- சுவகதபேதமில்லையென்பதெப்படியென்னில்,

உ-ம்- இச்சைதுவேஷி சகதுக்காநிகளெல்லாம் அந்தக்கரணசு  
பாவமன்றியாத்மசுபாவமல்லாதபடியினால் சுவகதமும்கசுவகத  
பேதமுமில்லை,

ச-கை. ஆனந்தபின்னமாகியசச்சிதானந்தத்தினாலாத்மாவுக்குப்பே  
தமில்லையாவென்னில்,

உ-ம்- சச்சிதானந்தங்கள்அன்னியோன்னியமும்த பின்னமுமாகு  
மாநூற்பேதமுண்டு அங்ஙனமில்லாதபடியினால்பேதமில்லை,

ச-கை. ஆனால் சத்தி சித்து ஆனந்தமென்று சப்தபேதமும் அர்த்த  
பேதமும் இருப்பதினாலும் அஸ்தகர பாணி சப்தத்தைப் போற்ப  
ரியாய சப்தமல்லாமற்போனபடியினாலும் சச்சிதானந்தத்திற்  
கெப்படியே கார்த்தங்கூடு மென்னில்,

உ-ம், திருஷ்டாந்தத்தில், தீபமான துசிவப்புணர்ணம் பிரகாசமெ  
ன்று சப்தத்தினாலும் அர்த்தத்தினாலும் பின்னம் போலவிவகரி  
க்கப்பட்டாலும் அஸ்தகர பாணி சப்தம்போலும் பரியாய சப்த  
மல்லாதபடியினாலும் ரோகிதோஷ்ணப்பிரகாசம் தீபத்திற்கு  
ஸ்வரூபமாயிருக்கிறபடியினாலும் பரஸ்பர பின்ன மின்றியே  
கார்த்தங்கூடுவது போலத்தாஷ்டாந்தத்திற் சச்சிதானந்தங்கள்  
சப்தத்தினாலும் அர்த்தத்தினாலும் பின்னம் போலவிவகரிக்கப்ப  
ட்டாலும் ஆத்மசபாவமாயிருக்கிறபடியால் பரஸ்பர பின்னமி  
ன்றி கார்த்தங்கூடும்,

ச-கை- அப்படிபேதமில்லாவிட்டால் சுருதியாதிகள் ஆத்மாசத்ரூ  
பெனன்று ஒன்றுமாத்திரஞ்சொல்லவேண்டும் அப்படியில்லாம  
ற்சித்ரூபெனன்றுமானந்தரூபெனன்று மெதைப்பற்றிச் சொ  
ல்லுகின்றது, பேதமில்லாவிட்டாலிப்படி சொல்லுமா வெனில்,

உ-ம்- சுருதியாதிகள் சச்சிதானந்தங்களுக்குப் பேதஞ் சொல்லுமி  
டத்தில்தாற்பரியமேயில்லை,

ச-கை- பின்னையெப்படி தாற்பரியமென்னில்,

உ-ம்- ஆத்மசபாவமாகிய சத்து அசத்தாகிய ஜெகசபாவமாகவும் ஆத்  
ம்சபாவமாகிய சித்து ஜடமாகிய புத்தியாதி சபாவமாகவும் ஆத்  
மசபாவமாகிய ஆனந்தம் துக்கரூபமாகிய புத்திரபாரியாதி சபா  
வமாகவுந்தோற்றிக்கொண்டி ஜெகசபாவமாகிய அசத்ரூபமும்  
புத்தியாதி சபாவமாகிய ஜடரூபமும் புத்திரபாரியாதி சபாவமா  
கிய துக்கரூபமும் நான்செத்துப்போகிறேன் நான்சடன்நா  
ன் துக்கியென்ற ஆத்மசபாவமாய்த்தோற்றுகிற இந்தவிபரீதபிரா  
ந்தியை நிராகரிக்கு நிமித்தம் ஆத்மாசத்ரூபன்சித்து ரூபன் ஆன  
ந்தரூபெனன்று சுருதியாதிகள் சொல்லுகிற தாற்பரியமென்றி ஆ  
த்மசொரூபமாகிய சச்சிதானந்தத்திற்கு அன்னியோன்னியபே  
தஞ்சொல்லுமிடத்தில்தாற்பரியமேயில்லை, இன்னமும் சிலசமயி  
கள் ஆத்மா ஜட ரூபெனன்றங்கீகரித்து அவனுக்குச் சத்துதர்ம  
மென்றுஞ்சிற்சுகங்கள் குணங்களென்றுஞ்சொல்லுகிறபடியால்  
வர்களை நிராகரிக்கு நிமித்தமுமாத்மாசச்சிதானந்தசொரூபமெ  
ன்று சுருதியாதிகள் சொல்லுகின்றது, ஆகையால் சத்தேசித்துசித்  
தேயானந்தமென்று சுருதி தாற்பரியம் தீர்க்கமாகச்சித்தித்தது,

ச-கை, சநுநியிஸூற்சித்தித்த துபோல்புத்தியிஸூலுஞ்சித்திக்கவில்  
லையென்னில்,

உ-ம்- யுத்தியிஸூலுஞ்சித்தித்திருக்கின்றது,

ச-கை- அபெப்படி, சத்தானது தானேதோற்றுக்கின்றதா, மற்ரு  
ன்றினுல்தோற்றுவிக்கப்பட்டித்தேதோற்றுக்கின்றதாவென்னில்,

உ-ம்- தானேதோற்றப்படுகிறதென்றே சொல்லவேண்டும் அப்ப  
டிசொன்னால் சத்தேசித்தென்றுயுத்தியிஸூலும்கித்திகின்றது  
மற்ருன்றினுல்தோற்றுவிக்கப்பட்டித்தேதோற்றுக்கிற தென்று  
சொல்லுவோமானால், சத்துவிலட்சணத்தினால் தோற்றுவிக்க  
ப்பட்டித்தேதோற்றுக்கின்றதா, சத்தந்தரத்தினுல்தோற்றுவிக்கப்பட்  
டித்தேதோற்றுக்கிறதாவென்றுசங்கவரும்.

ச-கை, சத்துவிலட்சணத்தினால் தோற்றுவிக்கப்பட்டித்தேதோற்று  
கிறதென்றுசொல்லலாமாவென்னில்,

உ-ம்- அப்படியானால் சத்துவிலட்சணம் அசத்தானபடியினால் அ  
வ்வசத்தான சத்துவிலட்சணத்தினால் சத்துதோற்றப்படுகிறதெ  
ன்றுசொல்லக் கூடாது, அப்படிசொன்னால் அசத்தாகிய சசவி  
ஷ்ணிகளாலும் சத்தாகியகடாநுகள் தோற்றவேண்டும் அப்  
படிதோற்றபடியினால் சத்துவிலட்சணமாகியவசத்தினால் சத்  
துதோற்றுக்கிறதென்றுசொல்லவேகூடாது,

ச-கை- ஆனால் சத்தந்தரத்தினுலையே சத்து தோற்றுவிக்கப்படுகி  
றதென்றுசொல்லலாமாவென்னில்,

உ-ம். சொல்லலாம்,

ச-கை. அந்தச்சத்தந்தரம் தானுந்தோற்றிக்கொண்டு சத்தைத்தோ  
ற்றுவிக்கின்றதா, தான்தோன்றாமற்சத்தைத்தோற்றுவிக்கின்ற  
தாவென்னில்,

உ-ம்- சத்தந்தரம், சதாவாகத்தோற்றியிருந்துக்கொண்டு அந்தச்ச  
த்தைத்தோற்றுவிக்கிறதென்றுசொல்லவாமானால் அந்தச்சத்தெ  
தினால்தோற்றப்படுகிறதென்று அனவஸ்தாதோஷம்வரும், ஆ  
தலால் சத்தந்தரம்தன்சதாவாகவே தோற்றாமல்தோற்றிக்கொண்  
டிருந்து அந்தச்சத்தைத்தோற்றுவிக்கிறதென்று சொல்லவே  
ண்டும், மேலும் வேதாந்தபட்சத்திலிரண்பிசத்து இல்லாதப  
டியினால் எந்தச்சத்துசதாவாகத்தோற்றப்படுகின்றதோ அதற்  
கே சத்துத்வமென்று யுத்தியிஸூலுஞ்சித்தித்தது,

ச-கை, ஆனால் சத்தாகியசத்துக்கு ஆனந்தத்வஞ்சித்திப்பதெப்  
படியென்னில்,

உ-ம். சத்விதியத்தினாலானந்தமுஞ்சித்தித்திருக்கின்றது,  
 ச-கை, சித்தாகிய சத்துக்குச் சதந்தரத்தினால் சத்விதியத்வம்வருகி  
 ன்றதா, சத்துவிலட்சணத்தினால் வருகின்றதாவென்னில்  
 உ-ம்-சதந்தரத்தினால் வருகின்றதென்று சொல்லக்கூடாது  
 ச-கை- ஏனென்னில்,  
 உ-ம்-சத்துக்குச் சதந்தரத்வமுபாதிமாத்நிரமன்றிச்சதாவாயில்லை,  
 ச-கை- சத்விதியவிலட்சணத்தினால் சத்துக்குச் சத்விதியத்வம்வரு  
 கிறதென்று சொல்லுவோமெயென்னில்,  
 உ-ம்- சத்விதியவிலட்சணமும் ரச்சசரீர்ப்பத்தைப்போல சத்தான  
 படியினால் அவ்வசத்தான சத்விதியவிலட்சணத்தினால் சித்தாகிய  
 சத்துக்குச் சத்விதியத்வம்வருகிறதென்று சொல்லக்கூடாது, ஆ  
 கையினால் அந்தச்சத்துக்குச் சதந்தரமும் சத்விதியவிலட்சண  
 மும் சத்விதியத்வஞ்சம்பாதிக்கப்பட்டபதார்த்தங்களாயில்லாத  
 படியினால் அந்தச்சத்விதியத்துக்கு அத்விதியத்வஞ்சித்தித்தது,  
 அந்த அத்வைதமேயானந்தரூபத்வமானபடியால் எப்போது அ  
 த்வைதஞ்சித்தித்ததோ அப்போதே ஆனந்தரூபத்வமுஞ்சித்தி  
 த்தது, இந்தப்படியுத்தியினாலும் சத்தேசித்து சித்தேயானந்த  
 மென்றுஞ்சித்தித்தது,  
 ச-கை- சுருதியுத்திகளினால்லவோ சித்தித்தது-அனுபவத்தினால்  
 த்திக்கவில்லையெயென்னில்,  
 உ-ம், அனுபவத்தினாலுஞ்சித்தித்திருக்கின்றது,  
 ச-கை- அதெப்படியென்னில்,  
 உ-ம்- சுழுத்தியிற்சர்வப்பிராணிகளாலும் அனுபவிக்கப்பட்டதா  
 ய் ஒருகூகந்தோற்றுகின்றதே அந்தச்சுக்ஞ சாக்கிரசொப்பனத்  
 திற்ப்புற்றப்பட்டசுகம் பொலநானுரூபமாயிருக்காமல் சர்வ  
 ப்பிராணிகளுடைய சுழுத்தியிலும் ஏகரூபமாயிருக்கிறபடியி  
 னால் அந்தச்சுழுத்திகளமே சத்தாச்சுது,  
 ச-கை, அந்தச்சத்தாகிய சுழுத்திகளத்திற்குச் சித்துத்வ மெப்படி  
 யென்னில்,  
 உ-ம், தானுந்தோற்றிக்கொண்டுதன்னிடத்திலா ரோபிக்கப்பட்டசர்  
 வபதார்த்தங்களையுந்தோற்றுவிக்கிறபடியினால் சித்துத்வமுமுண்டி  
 ச-கை- அதெப்படியென்னில்,  
 உ-ம் - சுழுத்தியிலிருந்தெழுந்தபுருஷனால் நான் சுகமாய் நித்தினா  
 செய்தென் ஓன்றையுமறியாதுருந்தேனென்று ஒருசுகமும் அஞ்

ஞானமுந்தோற்றப்படுகின்றது இந்தநினைவு அனுபவமில்லாமல் வராதாகையினால் இந்தச் சுகமும் அஞ்ஞானமும் சமுத்திகாலத்தில் அனுபவிப்பதாகத்தோற்று கின்றது அந்தச் சுகம் சுவரூபமான படியினால் சுகமனுபவிக்கப்படுகிற தென்பதுமோகமே, அஞ்ஞானமாத்திரமேயனுபவிக்கப்படுகின்றது,

ச-கை- இப்படியனுபவிக்கப்பட்ட அஞ்ஞானம் எவரால்தோற்றப்படுகிறதென்னில்,

உ-ம்- சமுத்தியவத்தையிலிபிரகாசசாதனங்களாகிய ஆதித்தசந்திரநட்சத்திரமின்னல் அக்கினிசட்சுவாதுகளில்லாமற் சுகமாத்திரந்தோற்றிக்கொண்டிருக்கிறபடியால் அந்தச் சுகத்தினால் அஞ்ஞானம் தோற்றப்படுகிறதென்றே சொல்லவேண்டும்,

ச-கை- அஞ்ஞானத்தினால் சுகந்தோற்றப்படுகிறதென்று சொல்லுவோமெயென்னில்,

உ-ம், அஞ்ஞானஞ்சுடமாகையினால் அதனால் ந்தச்சுகந்தோற்றப்படுகிறதென்று சொல்லப்படாது,

ச-கை- அந்தச்சுகம்தான்தோற்றிக்கொண்ட அஞ்ஞானத்தை யுந்தோற்றுவிக்கின்றதோ, தானே மூன்றாமல அஞ்ஞானத்தைத்தோற்றுவிக்கின்றதோ வென்னில்,

உ-ம்- தான்தோற்றாமல அஞ்ஞானத்தை யுந்தோற்றுவிக்கமாட்டாது ஆகையால்தான்தோற்றிக்கொண்டேய அஞ்ஞானத்தை யுந்தோற்றுவிக்கின்றது, அவ்வ அஞ்ஞானத்தினால் சமஸ்தபிரபஞ்சமுமலினமாயிருக்கிறபடியினாலும் அஞ்ஞானத்தை யுந்தோற்றுவிக்கின்றபடியினாலும் அந்தச்சுகத்திற்கே, சுகலபதார்த்த அவபாசகத்வஞ்சித்தித்தது இதுவேயாத்மாவுக்குச்சர்வக்ருத்வமாகையினால் சமுத்தியவத்தையிற் சத்தாகிய சுகத்திற்குச்சித்ரூபத்வமுஞ்சித்தித்தது,

ச-கை- இதற்கு ஆனந்தரூபத்வமெப்படியென்னில்,

உ-ம்- இந்தச் சமுத்தி சுகத்திற்குநிருபாதிக நிரதிசயசுகசொரூபத்வமிருக்கிறபடியாலானந்தரூபத்வமுஞ்சித்தித்தது ஆதலாலனுபவத்தினாலுஞ்சத்தேசித்துசித்தேதயானந்தமென்றுசித்தித்தது இந்தப்பிரகாரத்தினால் த்மாவுக்குச்சித்தானந்தங்கள் சுவரூபமாகையினால் சுவகதபேதமும், விசாதிகமாகியவ'ரூத்மா அசத்தாமாகையினால் விசாதிகபேதமும், ஆத்மாந்தர மில்லாதபடியினால் சாதிகபேதமுமில்லை, இப்படிச் சர்வாத்மையிருக்கிறவாத்மாவுக்குச்சித்தாகிய விசாதிக சுவகதபேதரூபமாகியவஸ்துவினாற்பரிச்சே



தமேயில்லைமேலும் ஆத்மாவிபுவா யிருக்கிறபடியால் தேசத்தினு  
லும் நித்தியரூயிருக்கிறபடியால்காலத்தினாலும் சர்வாத்மரூயிரு  
க்கிறபடியினால்வஸ்துவினாலும் பரிச்சேதமில்லா திருக்கின்றப  
டியினால்சச்சிதானந்தசொரூபமாகியவாத்மாவுக்கு அகண்டத்வ  
ஞ்சித்தித்த தூஇவ்வகண்டத்வசொரூபமாகியசச்சிதானந்தலட்ச  
ணத்தைத்தெளிந்தசுவானுபவ ஞானசாரியரிடத்தில் விசாரித்த  
றியவேண்டும்,

ச-கை, இந்தவிசாரத்திற்குப்பலமேதென்னில்,

உ-ம்- சமஸ்தபிராணிகளுந் தேகமேநானென்று திடப்பிரக்ஷை  
யாயிருப்பதுபோலத்தேகத்தினிடத்தில்நானென்கிற ஆத்மபுந்  
திவராமல் அகண்டசச்சிதானந்த சொரூபமாகியஆத்மாவேநா  
னென்கிற திடப்பிரக்ஷைபெறுவதே இந்த விசாரத்திற்குப்பல  
ம்இப்படிசற்குருமுன்னிலையில்விசாரித்து ஆத்மசுவரூபமேநா  
னென்றநிகிறவனெவனோ அவனே சர்வசமுசாரத்திலுமிருந்து  
விடுபட்டவனும்தரிபூரணஞானியுமென்று சுருதிஸ்மிருதியாதி  
களிற்சொல்லப்படுகின்றது இதற்கம்சயமில்லைசித்தம்,

அகண்டத்வநிருபகம் - முற்றிற்று.

பதினான்காவது.

## அஞ்ஞானசொரூபநிருபகம்.



ச-கை- எந்தஅஞ்ஞானத்தினால்சமஸ்தபிராணிகளும் சென்னமா  
ண தூக்கபரம்பரையைப்பெறுகிறார்கள் அந்த அஞ்ஞானசொ  
ரூபமேதென்னில்,

உ-ம்- தன்னைத்தானறியாதிருக்கிறதேயஞ்ஞானம்,

ச-கை- எவர்களுந் தன்னைத்தானறியார்களாவென்னில்,

உ-ம்- அறியார்கள்!

ச-கை- யாருந் தன்னைத்தானறியாதிருக்கிறார்களென்று சொல்லலா  
மாவென்னில்,

உ-ம்- அப்படியிருக்கிறபடியினால்சொல்லலாம்

ச-கை- ஆனால் தன்னை மற்றெப்படியறிகிறார்களென்னில்,

உ-ம்- நான்மனுஷன் நான் ஸ்திரீ நான்புருஷன் பிராமணன் க்ஷ  
த்திரியன்வைசியன் சூத்திரன் பிரமசாரி கிரகஸ்தன்வானப்பிரஸ்

தன்சந்நியாகி நான்மூரிகநாட்டான் வேலிநாட்டான்வேரிநாட்  
டான் நான்யோகி தேலுங்கன்சமிழன் கர்னாடன் மாராஷ்டக  
ன் தந்நுவாநி வைஷ்ணவன் சைவன் வீரசைவன் பாகவதன் ப  
த்தன்புராணிகன் சாஸ்திரி கிருஷ்ணன் ராமன் நாராயணன்நா  
னின்னாநுக்ருத்தகப்பன் இன்னாநுக்ருப்பிள்ளை யென்றிப்ப  
டியநிகிரூர்களையல்லாமல்வேறில்லை,

ச-கை, எவர்களுந் தங்களைத் தாங்களநியார்களைன்று முன்னெசொ  
ல்லிஇப்போது இப்படியநிகிரூர்களைன்றுசொன்னால்பூர்வ  
வசனத்திற்சூப்பிந் தவசனத்திற்சூப்பிவோத மில்லையாவெனில்,

உ-ம்- இல்லை, தான்மனுஷன்ல்லாத்நினால் தன்னைமனுஷி எனன்ற  
நிந்தனும் தான்ஸ்திரியல்லாத்நினால் ஸ்திரியென்றநிந்தனும் பு  
ருஷன்ல்லாத்நினால் புருஷனைன்றநிந்தனும் பிராமணன்ல்லாத்  
நினால்பிராமணனைன்றநிந்தனும் தன்னையநிந்ததல்லவே யாகை  
யினாலெவர்களுந் தன்னைத்தானநியார்களைன்று சொல்லலாம்,

ச-கை- மனுஷிநுகிய தன்னைமனுஷினைன்றநிந்தானேயன்றி எரு  
தென்றநிபவிலலை, ஸ்திரியாகியதன்னை ஸ்திரியென்றநிந்தானே  
யன்றிப்புருஷனைன்றநியவிலலை, புருஷனுகியதன்னைப்புருஷ  
னைன்றநிந்தானே யன்றிப்பசாசென்றநியவிலலை, பிராமண  
னுகியதன்னைப்பிராமணனைன்றநிந்தானன்றிச் சூத்திரனைன்ற  
நியவிலலை, இர்த்தப்படிசமஸ்தமானபேர்களும்தார்த்தமாய், த  
ங்களைத்தாங்களநிந்திருக்கிறமேபாது யாருந்தங்களைத்தாங்களநி  
யார்களைன்றெப்படியெசொல்லுகிறதென்னில்,

உ-ம். சொல்லலாம், தாங்கள்மனுஷரேயானாற் பூர்வஜன்மத்தில் ம  
னுஷினுகவேயிருக்கவேண்டும் இனிவருகிறஜன்மத்திலுமனுஷி  
னுகவே பிறக்கவேண்டும், அப்படியில்லையெ, பூர்வஜன்மத்தில்  
தான் பக்ஷேனாதவதையோ கந்தருவனாதபரமோ பசாசோ  
எருதோ கடாவோ நாயோநரியோவென்றநியப்படவிலலையே  
தனக்ருமனுஷித்வஞ்சுதசித்தமானால்மேல்க்ருத்தேவாநி சீரம்  
பெறவேண்டுமென்றநிந்தச்சீரத்திலிவிரும்பி யாகோபாசனாகி  
க்கிரியைகள்பண்ணுகிருக்கவேண்டும் பண்ணுகிறபடியால்தன்  
னைமனுஷினைன்றநிந்ததறிவல்ல-இந்தப்பிரகாரமே பிரமக்ஷத்  
திரியவைசிய சூத்திரராகிளைன்றுதங்களையநிந்ததறிவல்லவெ  
ன்றேயநியவேண்டும்,

ச-கை, எல்லாருமிந்தப்பிரகாரமநியார்களாவென்னில்.  
உ-ம்- சிலபேர்களில்லெனக்கமானவர்கள் சீவனைன்றநிவார்கள் ஆ

நீதச்சீவசொரூபமேதென்றுகேட்டால் அதையறிந்து சொல்ல  
த்தெரியாது ஆகையாலிவர்களுமறிந்தவர்களல்ல;

ச-கை- எப்படியறிந்தவர்களல்லவென்னில்,

உ-ம்- மனுஷ்யனல்லாத தன்னைமனுஷ்யென்றறிந்தவென்படிய  
றிந்தவனல்லவோ அதுபோலச்சீவனல்லாத தன்னைச்சீவெனன்  
றறிந்ததுமறிவல்ல,

ச-கை- சிலபேர்களிற்சாஸ்திரிகளானவர்களறியார்களாவென்னில்;

உ-ம்- அவர்களுமறியாதவர்களே,

ச-கை, சாஸ்திரிகள் ஆத்மசொரூபமின்னதென்று நிச்சயித்துக்  
கொண்டிருக்க அவர்களுமறியார்களென்று சொல்லுவதெப்படி  
யென்னில்,

உ-ம்-சாஸ்திரிகளிற்சாருவாகர் அனாத்மரூபமாகிய தூலதேகத்தை  
யேயாத்மாவென்றும் பிரானோபாசகர் பிரானனை யேயாத்மா  
வென்றும் பவுத்தரிற்சிலர் அனாத்மாவாகிய நாசமாகிறபுத்தியை  
யேயாத்மாவென்றும்சிலமுடர் சசவிஷ்ணுமாத்மாயுனியத்தை  
யேயாத்மாவென்றுஞ் சொல்லுகிறார்கள் அவர்கள் சாஸ்திரிகளா  
னாலுந்தன்னையறிந்தவர்களல்லஇன்னமும் மீமாஞ்சரும்கைசவர்  
களும்காமாணுஜரும்காமாத்மவரும்கரிபூரணமாகியவாத்மாவைய  
னுப்பிரமாணமென்றுசொல்லுகிறார்கள் இன்னுந்தார்க்கீகர்  
ஆத்மாவைவிபுத்தவமென்றங்கீகரித்தபோதிலும் அவர்களும்கீகர்  
மாவையறிந்தவர்களல்லவென்றேசொல்லவேண்டும்,

ச-கை, அதென்னென்னில்,

உ-ம்- தார்க்கீகர் ஆத்மவுக்கு விபுத்தவமங்கீகரித்தபோதிலும் ஆத்  
மா அனைமென்றுஞ்சடமென்றும் சடமாகிய வாத்மவுக்குச்  
சிற்குணமென்றும் அந்த ஆத்மவுக்கு இச்சையாதுருணங்களு  
ண்டென்றும் திருக்காகியவாத்மாவைத்திரிசியமாயங் கீகரித்தப  
டியிலுலவர்கள் சாஸ்திரிகளானாலுமாத்மாவையறிந்தவர்களல்ல,

ச-கை- சாங்கியயோகிகளுமாத்மாவையறியார்களாவென்னில்,

உ-ம், அவர்களிற் பேதமாகியசிலபட்சத்தார் ஆத்மவுக்கு விபுத்  
வமும் சச்சிதானந்தசொரூபத்வமும் அசங்கத்வமுமங்கீகரித்த  
போதிலும் ஆத்மாவை நானுவாகவும்ஜகத்து நித்தியமென்று  
ம் சீவேஸ்வராதிகளுக்கூட்பேதமுமங்கீகரித்தபடியிலுலவர்க  
ள் சாஸ்திரிகளானாலுமாத்மாவையறிந்தவர்களல்ல,

ச-கை- ஆலுல்லிந்தச்சாஸ்திரிகளெல்லாமறியாமற்போலுபோகட்டி

மீம் வேதாந்தசாஸ்திரிகளாகிலு மா த்மாவையநியார்களாவெனில்,  
உ-ம்- அவர்களில் அமுமூட்சுவென்றும் முமூட்சு வென்றுமிரண்  
டுவிதம் அவற்றுள் முமூட்சுக்களிரண்டுவிதமும் அமுமூட்சுக்  
கள்நாலுவிதமுமாயிருப்பார்கள்,

ச-கை- அந்தநாலுவிதமானவர்களானெனில்,

உ-ம்- திரவியாதிவிஷயப்பிரயோசனநிமித்தம் வேதாந்தம்படித்  
தபேர்களும், பிரதித்திநிமித்தம்படித்தபேர்களும், தமக்குப்பூ  
ஜார்த்தவந்தனமரியாதைநிமித்தம் படித்தபேர்களும், இதரமத  
த்திலிருந்துக்கொண்டு பிரதிஷ்டையாகவேதாந்த சாஸ்திரத்தி  
ன்மர்மத்தையறிந்து தூஷிக்கவேண்டுமென்றுபடித்த பேர்க  
ளுமாய் இவர்கள்வேதாந்தசாஸ்திரிகளானாலுமா த்மாவையநிந்  
தவர்களல்ல,

ச-கை- ஆனால் இந்தநாலுவகையானவர்களுக்கும்பலமேதென்னில்

உ-ம்- வேதாந்தத்தைத் தூஷிக்கவேண்டிப்படித்தவனுக்கு நரகமு  
மிருகாதிஜெந்துபிராப்தியும்உண்டு, மற்றமூவர்களுக்கோவென்  
றால்இந்தச்சரீரத்தில்திரவியாதிக்கீர்த்தியாதி பூஜாதிபலமும்தே  
காந்தத்திற்பக்குவத்துக்கீடாய்சொர்க்காதிமேலாகப்பிராப்திபல  
மும்வரும்,

ச-கை- இனிமுமூட்சுக்களிலிரண்டுவகையெப்படியென்னில்,

உ-ம்- பிரதிபந்தநீக்கிப்படித்தவர்கள் பிரதிபந்தத்துடன் கூடிப்ப  
டித்தவர்களென்றிரண்டுவிதமாயிருப்பார்கள்,

ச-கை. பிரதிபந்தமாவதெதென்னில்.

உ-ம். பூர்வகாரியமும்இனிமேல்நடக்குங் காரியமுமிப்போதுந  
டக்குங்காரியமும்பூர்வாதிபழக்கம்விடாமற் சிந்தனைவருகிறதே  
பிரதிபந்தம்இதமேஐயுகூடிவேதாந்தம்படித்தால்காலாந்தரத்தி  
ற்பிரதிபந்தந்தீர்ந்தபிறகுஆத்மசொரூபத்தையறிந்துமுத்தரா  
வார்கள், பிரதிபந்தமின்றிவேதாந்தம்படித்தவர்களிந்தச்சரீரத்  
திற்புணையாத்மசொரூபத்தையறிந்துமுத்தியடைவார்கள்,

ச-கை, பூர்வம்யாருந்தனைத்தானநியார்களென்று சொல்லிஇப்  
போதுபிரதிபந்தமின்றிப்படித்தவர்களாத்மாவையநிவார்களெ  
ன்றுஞ்சொன்னால்பூர்வவணசத்திற்புமிந்தவசனத்திற்புமிவினோ  
தமில்லையாவென்னில்

உ-ம். பிரதிபந்தநீக்கிப்படித்து ஆத்மாவையநிந்தவர்கள் ஆத்மா

வேயாகையினால்யாருமாத்மாவையறியார்களென்று சொன்னதி  
ல்வினோதமில்லை,

ச-கை. பூர்வம்தன்னைத்தானறியார்க ளென்று சொல்லிப்பிறகு ஆத்  
மாவையறியார்களென்று சொன்னதற்கு வினோதமில்லையாயெனில்,

உ-ம். தானையாத்மாவாகியபடியினால்யாருந் தன்னைத்தானறியார்  
களென்று சொன்னதற்கும் ஆத்மாவை யாருமறியார்களென்று  
சொன்னதற்கும் வினோதமில்லை,

ச-கை. ஆனால் தன்னை யறியாமலிருக்கப்பட்ட வஞ்ஞானமெதினும்  
போமென்னில்,

உ-ம், ஆத்மஞானத்தினால்ன்றிமற்றொன்றினாலும்போகாது,

ச-கை- கர்மத்தினும்போமென்று சொல்லுவோமெயென்னில்,

உ-ம்- கர்மம் அஞ்ஞானவினோதியல்லாதபடியினால் அஞ்ஞானத்தை  
ப்போக்கமாட்டாது,

ச-கை. அதெப்படியென்னில்,

உ-ம், திருஷ்டாந்தத்தில் கடம் கடாந்தரத்திற்கு வினோதமில்லாத  
படியினால் கடத்தைக் கடாந்தரமெப்படி போக்கமாட்டாதோ  
அப்படிபோல, கர்மமும் அஞ்ஞானத்திற்கு வினோதமல்லாதப  
டியால் அஞ்ஞானத்தைப்போக்கமாட்டாமல்மேலும்விருத்  
தியேசெய்விக்கும்.

ச-கை, அதெப்படியென்னில்,

உ-ம், அமாவாசை நிகியிருட்டில்வந்த மேகாவரணம் அவ்வமாவா  
சைநிகியிருட்டுக்கு வினோதமல்லாதபடியினால் அவ்விருட்டை  
ப்போக்காமல்பின்னும்விருத்திசெய்விப்பது போலக்கன்மமு  
ம் அஞ்ஞானத்தைப்போக்காமல்பின்னும்விருத்தியே செய்விக்க  
வும் அல்லாமலும் அமாவாசைநிகியிருளில்மார்க்க மறிந்துசெ  
ல்லும் புருஷனுக்கெதோ யொருமனுஷின் வந்தால் அவன்பி  
ராமணனென்றுஞ்சூத்திர நென்றுந்தோற்றமல்லாரோபுருஷ  
ன்வருகியுனென்றுசாமானியமாகத்தோற்றப்படுகிற துபோலும்  
ஒருமாதெதிர்ப்பட்டால் ரிஷிபம் எருமை பசுவெனத்தோற்ற  
து சாமானியமாகத்தோற்றப்படுகிற துபோலும் அந்தச்சமய  
த்தில்மேகாவரணமுமுண்டானால் அவ்வந்தகாரத்திற்குஅதிகவி  
ருத்தியுண்டாக்கிச்சாமானியமாகத்தோற்றியமனுஷானிகளையும்  
பரிச்சிதந்தோற்றவாட்டாமற்செய்கிற துபோலக் கர்மமுமஞ்  
ஞானவிருத்திசெய்துஆத்மாவைப்பரிச்சிதந் தோற்றவாட்டா  
மற்செய்விக்கும்.

ச-கை- திருவிடாந்தத்தில் மேகாவரணமுடந்தகாரவிருத்திசெய்வித்துமணலிசுகளைப் பரிசுகிதந்தேநாற்றமுடற்செய்வதுபிரத்தியட்சமாதககண்மேடாம் தாவிடாந்தத்தில் கண்மம் அஞ்ஞானவிருத்திசெய்வித்து நித்தியமாய்வித்திருக்கிற ஆத்மாவைஎப்படி தெரியவொட்டாமற்செய்யுமென்னில்,

உ-ம்- அஞ்ஞானமான இருளுடன் கண்மமானமேகமுங் கூடினால் முடிபட்ட அந்தகாரத்தில் ரத்தினம் பத்தகம்சாளக்கிராமம்உருத்திராட்சமுதலிய பதார்த்தங்கள் கையிலகப் பட்டிருந்தாலும் இதுவளையற்கலமேலா-ரத்தினமேலா இதுவேதமேலா-சாஸ்திரமேலா இது சீதாராமமேலா லட்சுமிநாராயணமேலா இது சண்முகமேலா வென்றுள்ளபடியிருந்ததையறியக் கூடாமல்மறைப்பிக்கிறது போல அந்தகாரமததோடுங்கூடிய அஞ்ஞானமும் நித்தியமாய்வித்திருக்கிறவாத்தமாவைத்தேற்றவொட்டாமற்செய்விக்கும்,

ச-கை, அந்தகாரத்தில் கையிலகப்பட்ட ரத்தினங்களுடைய யதார்த்தஞானம்எப்படிவருமென்னில்,

உ-ம்- சூரியோதயமாய் அந்தகாரநகித்தபிறகு கையிலிருக்கிற-ரத்தினங்களுடைய யதார்த்தஞானந்தேநாற்றப்படுகிறதுபோல, தாவிடாந்தத்தில் இம் கண்மத்தினால் விருத்தியாகிய ஆவரணமானவஞ்ஞானசத்தாவரணமுஞ்சித்தாவரணமும் பிரமஞானவிசாரஞானியாதயத்தினால் நகித்தபிறகு ஆத்மாயதார்த்தமாகத்தேற்றும்,

ச-கை, திருவிடாந்தத்தில் சூரியோதயத்தினால் போனபொருளை அது இருக்கிறபொருளை அதுவென்னில்,

உ-ம்- சூரியோதயத்தினால் ரத்தினங்களுடையதைத் தெரியாதமறைத்த அந்தகாரமாத்திர நகித்துப்போய்மேகாவரணமாத்திரமிருக்கும்

ச-கை- அந்தமேகாவரணமென்ன செய்யுமென்னில்,  
உ-ம்- சிலருக்களுக்கமுஞ்சிலருக்குத்தூக்கமுஞ்செய்விக்கும்?

ச-கை- யாருக்களுக்கமுமாயாருக்குத்தூக்கமுஞ்செய்விக்குமெனில்

உ-ம்- வழிநடப்போர்கிருஷிபண்ணுகிறவர்களாகிய இவர்களுக்கு ச்சுகமுடநெல்லுலர்த்துகிறவர், வைக்கோலுலர்த்துகிறவர், ஸ்நானம்பண்ணினவர், வாய்வுசீரக்காரர்களாகியவிவர்களுக்குத்தூக்கமுஞ்செய்விக்கும்-

ச-கை- தாவிடாந்தத்திற் போகிறதெது இருக்கிறதெது வென்னில்:  
உ-ம்- ஞானேதயத்தினால் அஞ்ஞானநகித்துப்போய் அஞ்ஞானகாரியமாகியதேகந்திரியாதிகளிருக்கும்,

ச-கை; அப்படியிருக்கப்பட்டதேகேந் திரியாதிகளஞ்ஞானிகளுக்கென்னசெய்விக்ருமென்னில்,

உ-ம்- சுகதுக்கங்களைக்கொடுத்திக்கொண்டிருக்கும்;

ச-கை. மேகாவரணமந்தகாரகாரியமல்லாதபடியினாலந்தகாரநகித்தூமிருக்கலாம்தேகேந் திரியாதிகளஞ்ஞானகாரியமாகையினால் காரணமான அஞ்ஞான நகித்தபிறகுமெப்படியிருக்குமெனில்,

உ-ம்- திருஷ்டாந்தத்தில்கற்றாழையுட்புகையும் அம்புவேகமுமிருப்பதுபோலிருக்கும்;

ச-கை- அதெப்படியென்னில்,

உ-ம். கற்றாழையின்காரணமான வேர்போயும் காரியமாகியகற்றாழையிருப்பதுபோலும், காரணமான அக்கினிபோயும் காரியமாகியபுகையிருப்பதுபோலும், காரணமான வில்லொடிந் தும்அதனால்விடிபட்ட காரியமாகிய அம்புவேகமிருப்பதுபோலும், தேகேந் திரியாதிகளின்காரணமான அஞ்ஞான நகித்தூப்போலும் காரியமாகிய தேகேந் திரியாதிகளிருக்கும்,

ச-கை. தேகேந் திரியாதிகளுக்கெப்போதுநாசம்வருமென்னில்

உ-ம்-மேகாவரணத்தினுசத்திற் கொருநியமமில்லாதுபோலத்தேகேந் திரியாதிகளுடையநாசத்திற் கொருநியமமில்லை பிராரத்தநாசத்தில்தேகேந் திரியாதிகளும்நாசப்படும்,

ச-கை- மேகாவரணம்அந்தகாரவிருத்திபண்ணுவிக்கிற துபிரத்தியட்சமாதக்கண்டோம்கன்மம்அஞ்ஞான விருத்திபண்ணுவிக்கிற துபிரத்தியட்சமாதக்காணமெயென்னில்,

உ-ம்- திரிவிதகரணங்களினுற்செய்யப்படுகிற கன்மம்அகர்த்தாவாகியவாத்மாவக்கர்த்தாவாகவும் அபோக்தாவாகியவாத்மாவைப்போக்தாவாகவும்சுகதுக்கமின்றிய வாத்மாவைச் சுகதுக்கியாகவும்செய்கிறபடியால்அஞ்ஞானவிருத்தி பண்ணுகிறதென்றுபிரத்தியட்சமாய்க்காணலாம்இந்தக்கன்மம்அஞ்ஞான த்தைதப்போக்கமாட்டாது.

ச-கை - பின்னையெதினாற்போமென்னில்.

உ-ம் - ஆத்மஞானத்தினால் தான்போகவேண்டுமல்லாமல்வேறொன்றினாலும்போகாது,

ச-கை- இந்தஆத்மஞானமெதினால்வருமென்னில்,

உ-ம்- விசரணையினால்வரவேண்டும்,

ச-கை- அப்படியேன்சொல்லவேண்டும் திருஷ்டாந்தத்தில்கற்றாழையுட்புகையும் அம்புவேகமுமிருப்பதுபோலிருக்கும்;

னியானதுபசியைப்போக்காமல் விருத்திபண்ணினபோதிலும் அரிசியை யன்னொகாரமாய்ப் பரிணமிக்கப்பண்ணி பசியைப் போக்கடிப்பதுபோலத்தாழீடாந்தத்தில் கன்மமானது அஞ்ஞானத்தைப்போக்காமல்விருத்தி பண்ணினபோதிலும் சித்தவிருத்தியாகியவஞ்ஞானத்தைப்போக்கிற ஞானொகாரமாய்ப்பரிணமிக்கப்பண்ணியஞ்ஞானத்தைப்போக்குமென்று சொல்லலாமெயென்னில்,

உ-ம்- ஆனால் அக்கினியானது அரிசியை யன்னொகாரமாகப்பரிணமிக்கப்பண்ணிபசியைப்போக்குமென்பது பிரத்தியட்சமாகக்கண்டோம், தாழீடந்தத்தில் கன்மமானது அஞ்ஞானநிவிர்த்தியாகிற ஞானத்தையுண்டிபண்ணி அந்தவழியினாலஞ்ஞானத்தைப்போக்குமென்பது கூடாது, ஏனென்றால் சித்தவிருத்தியைக்கர்த்தவாகாரமாகப்பரிணமிக்கப்பண்ணுகிறகன்மம் அஞ்ஞானத்தைப்போக்கிச்சித்தவிருத்தியை அகர்த்தவாகாரமாகப்பரிணமிக்கப்பண்ணுகிற ஞானத்தைக்கொடுக்கமாட்டாது ஆதலால்கன்மத்தினாலஞ்ஞானம்வராது விசாரணையினாலேயேவரவேண்டும்,

ச-க, எந்தவிசாரணையினால்வரவேண்டிமென்னில்,

உ-ம்- ஆத்மாஐத்மவிசாரணையினாலேயேவரவேண்டும்,

ச-க, அதற்குத்திருஷீடாந்தமெப்படியென்னில்,

உ-ம், அர்த்தத்துடன் கூடியிருக்குங்காயத்திரியைப்புருஷராலுச்சரித்தாலும் அதனருத்தம் விசாரிக்காமையினால் தெரியவில்லை அந்த அர்த்தத்தெரியவேண்டிச்சேதுஸ்நானமும் கெங்காசாகரத்தினிலாயிரம்வருஷம் அகமருஷணஸ்நானமும் லட்சம்பிராமணபோஜனமுதலானதுகளுஞ்செய்தாலும் பஞ்சாக்கினிமத்தியினிருந்துபதினாயிரம்வருஷந்தபசுபண்ணினாலும் நூறு அசுவமேதயாகம் லட்சங்காயத்திரிஜபம் இதுமுதலானதுகளை அனேகநாள்செய்தாலும் அந்தக்காயத்திரிக்கர்த்தத்தெரியாது, அந்த அர்த்தம் அறிந்தவர்களிடத்திற்றோபி அவர்களைவழிபட்டு விசாரிக்க அவர்கள்மனமிரங்கி அதனருத்தமின்னதென்று சொல்ல அதைக்கேட்டு மனநினால் யுகித்தால் தெரியவரும் அதுபோலத்தாழீடாந்தத்தில் மிருத்திகாஸ்நானமுதலானகர்மங்கள் பண்ணினாலும் ஆசாரநியமநிஷ்டைகளினாலும் ஆத்மஞானம் வராது ஆத்மாஐத்மவிசாரணையினாலேயேவரவேண்டும்,

ச-க- இதற்கணுபவமுண்டோவென்னில்,



உ-ம்- சர்வானுபவசுதசித்தமாயுண்டாயிருப்பதைக் கர்மத்துவாரா  
 வித்துச்சொல்லுகிறோம்;

ச-கை, அந்தக்கர்மமாவதென்னில்,

உ-ம்-ஸ்நானசந்தியாவந்தன அனுஷ்டானஜபதபாதிபாசனைகளு  
 ம்தேவபூசை அதிதிபூசார்ச்சனைகளும் வைசுவதேவதீர்த்தஸ்நா  
 நமுதலான துகளுங்கர்மமென்று சொல்லப்படும் இந்தக்கன்ம  
 ங்களில் இதுவரைக்கும் நாமெம்மாத்திராமானுஷ்டசெய்துகொ  
 ண்டிவந்தோமல்லவா அப்படிசெய்துவந்தகன்மங்களினால் இது  
 வரையில் நமதுஸ்வரூபந் தெரியாதபடியினால் எவர்களுக்கும்  
 கன்மத்தினாலாத்மஞானம்வரமாட்டா துவிசாரஞானத்தினாலேயே  
 யாத்மஞானம்வரவேண்டியது;

ச-கை- அதெப்படியென்னில்,

உ-ம்- ஒருபுருஷனொருவனை இன்றைக்குத்திவிவார நட்சத்திரயோ  
 ககரணங் கொன்னவென்றுகேட்டால் அவன்விசாரித்திருந்தால்  
 இன்றைக்கின்னவாரம் இன்னதிதிஇன்ன நட்சத்திரம் இன்ன  
 யோகம் இன்னகரணமென்று சொல்லுவான்விசாரியாதிருந்தா  
 ல் நான்விசாரிக்கவில்லை ஆதலால் நானறியேனென்று சொல்லுவா  
 னேயல்லாமல் நான்ஸ்நானம்பண்ணவில்லை சந்தியா வந்தனம்ப  
 ண்ணவில்லையாசார மாயிருக்கவில்லை காஷாயந்தரிக்கவில்லை பூ  
 சைபண்ணவில்லை யாகையால் நானறியேனென்று சொல்லமாட்  
 டான்மேலும்கோவிலில் தேவதைகளுக்குப்பூசைநிவேதனமாச  
 சுதாவென்றுகேட்டால் அவன்விசாரித்திருந்தால் ஆச்சு ஆக  
 வில்லையென்று சொல்லுவான் இல்லாவிட்டால் வெனக்குத்தெரி  
 யாது நான்விசாரிக்கவில்லையென்று சொல்லுவானேயல்லாமல்  
 நான்ஸ்நானசந்தியாவந்தன அனுஷ்டானஜபதபங்கல்பண்ணாத  
 படியினாலறியேனென்று சொல்லமாட்டான் இப்படியே உலக  
 த்திலுள்ள சர்வப்பிராணிகளினாலும் ஏந்தெந்தவஸ்து விசாரிக்க  
 ப்படுகின்றதோ அந்தந்தவஸ்துஞானம்வருமன்றி விசாரியாத  
 வஸ்துஞானம் வரமாட்டாது அதுபோலத்தா லீடாந்தத்திலும்  
 ஆத்மஞானம்சமஸ்தபிராணிகளுக்கும் அனுபவசொரூபமாகிய  
 ஆசாரியர்முகமாய்விசாரித்தறிவதனால்வரவேண்டிமன்றிக் கர்ம  
 வுபாசனைகளினால்வரமாட்டாது;

ச-கை- கன்மத்தினால்ஞானம்வருமென்று சுருதியாதிகள் சொல்லி  
 யிருக்க அந்தச்சுருதியாதிகளுக்கு வினோதமாய் கன்மத்தினால்  
 ஞானம்வராதென்றப்படி சொல்லலாமென்னில்;

உ-ம்- ஏகதேசமாகிய நிஷிகாமகர்மமே ஞானத்திற்குப்பரம்ப பரா

சாதனமன்றி நானுவிதகன்மமுஞ் சாதனமாகாது ஆகையினால்  
அப்படிசொன்னசுருதியாதிகளுக்கும்வினோதமில்லை,

ச-கை- ஆனால்கன்மமெத்தனைவிதமென்னில்,

உ-ம்- லௌகீகமென்றுமீ லௌகீகமென்றுமிரண்டிவிதம் இவ்விர  
ண்டினுள் லௌகீககர்மஞ் சீவனத்துக்கேதுவாதமன்றிபதனால்  
ஞானம்பிறவாதுஏனையவைகீககர்மமுமெந் துவிதமாயிருக்கும்

ச-கை- அது எப்படியென்னில்,

உ-ம்- நித்திய நைமித்திய காழிய நிஷித்த பிராச்சித்த மென்றை  
ந்துவிதம் அவற்றுள் காழியகன்மத்தினால் ஞானம் வராது சொர்  
க்கமாத் திரம் வரும் நிஷித்தகன்மத்தினால் கால சூத்திராதிநாகங்  
கள்வரும் பிராச்சித்தகன்மத்தினால் புருஷனுக்கீககர்மத்தில்கி  
காரத்துவமுண்டாக்கிப் பிரத்தியவாயத்தையும் போக்கடிக்கும்  
ஆதலாலிம்மூன்றுகன்மமும் ஞானசாதகமல்லாமற்போச்சுது,

ச-கை- நித்திய நைமித்தியகன்மங்களோ வென்னில்,

உ-ம்- அதுகளும் சாத்துவித ராசந தாமதமெனமுன்று விதகன்  
மங்களாயிருக்கும் அவற்றுள் ராசந தாமதகர்மங்களிரண்டுஞ்செ  
ன்பசென்மங்களையுந் துக்ககங்களையுங்கொடுக்கும்ன்றியவ்விர  
ண்டினால் ஞானம்வராது, சாத்துவிதகர்மமாத் திரத்தினால் சித்  
தகத்திவரும் அந்தசித்தகத்தித்துவாரா ஞானத்திற்குப்பரம்ப  
ராசாதனமென்று சொல்லப்படும் இதுவே சுருதியாதிகளின்சம்  
மதமுமென்றறியவேண்டியது

ச-கை- அதெப்படியென்னில்,

உ-ம்- நித்திய நைமித்திய ரூபமாகிய சாத்துவிதகர்மத்தினால் தன்  
னைவிசாரிக்கச்சித்தகத்திவரும் சித்தகத்தித்துவாரா நித்தியாநி  
த்தியவஸ் துவிவேகம்வரும் நித்தியாநித்தியவஸ் துவிவேகத்து  
வாரா இகமுத்திரார்த்தபலபோகவிராகம்வரும் இகமுத்திரார்த்  
தபலபோகவிராகத்துவாரா சமாதிஷ்டீகசம்பத்திவரும் சமாதி  
ஷ்டீகசம்பத்தித்துவாரா முழுமீசுவம்வரும் முழுமீசுவத்  
துவாரா சற்குருலாபமுண்டாம்சற்குருலாபத்துவாரா சிரவண  
மும் சிரவணத்துவாரா மனனமும் மனனத்துவாரா நிருத்தி  
யாசனமும் நிருத்தியாசனத்துவாரா உள்ளபடியிருக்கிற ஆத்ம  
ஞானமும்வரும் இந்தப்படி ஏகதேசமானகன்மம் ஞானத்திற்  
குப்பரம்பராசாதனமென்றுமீசாரமுண்டாவதுவே சாட்சா  
த்சாதனமென்றுஞ் சொல்லவேண்டியது,

ச-கை- இந்தத்திருஷ்டாந்தத்திற்கு னுபவமுண்டோ வென்னில்,

உ-ம். பசித்தவர்களுடையபசியைப்போக்கித்திருப்பியாக்ஞவதற்கு  
 ப்பக்ஞவமாகிய அன்னமேசாட்சாத்தசாதனமும் உழவுமுதலியப  
 யிர்களேபரம் பராசாதனமுமாயிருப்பதுபோல அஞ்ஞானத்  
 தைப்போக்கி யாத்மானுபவநிருப்பியாக்ஞவதற்கு நிஷ்காமக  
 ன்மமே பரம்பராசாதனமும் விசாரஞானமேசாட்சாத்தசாதன  
 முமாயிருக்கின்றது இந்தப்படி அஞ்ஞானசொருபத்தை அரு  
 ளேதிருமேனியானவாசிரியர் முன்னிலையிற் சந்தேகவிபரீதமற  
 விசாரித்தறிசுறவனெவ் னாவனகிருத கிருத்தியனாகியபிரம  
 வித்தென்றுசுருதிஸ்மிருதி யாதிகளிற்சொல்லப்படுகின்றது இ  
 திற்சம்சயமிலே சித்தம்,

அஞ்ஞானசொருபநிருபகம் - முற்றிற்று.

பதினைந்தாவது.

ஞானஞ்ஞானசொருபநிருபகம்.

ச-கை- ஞானஞ்ஞானசொருபத்தைவிசாரிக்கவென்றிமென்று ச  
 ருதியாதிகள் சொல்லுகின்றபடியால் ஞானமாவதேது அஞ்ஞா  
 னமாவதெதென்னில்,

உ-ம்- தன்னை யதார்த்தமாயறிகிறதே ஞானம் தன்னை யதார்த்த  
 மாயறியாததேயஞ்ஞானம் இன்னமும் நானே பிரமமென்றறி  
 கிறதே ஞானம் நான்மனுஷ்யென்றறிகிறதேயஞ்ஞானம் இன்  
 னமும் அத்துவிதியனாகியவாத்மாவைத்துவிதியனாகவும் அபரிச்  
 சின்னனாகியவாத்மாவைப் பரிச்சின்னனாகவும் அசங்கனாகியவா  
 த்மாவைச்சங்கனாகவும் அகர்த்தாஅபோக்தாவாகிய வாத்மாவை  
 க்கர்த்தாபோக்தாவாகவுந்தோற்றுவிக்கிறதே அஞ்ஞானம், அத்  
 விதியனாகியவாத்மாவையத்விதியனாகவும் அபரிச்சின்னனாகிய  
 வாத்மாவையபரிச்சின்னனாகவும் அசங்கனாகியவாத்மாவையசங்  
 கனாகவும் அகர்த்தா அபோக்தாவாகிய ஆத்மாவை அகர்த்தா அ  
 போக்தாவாகவும் தன்னை யுள்ளபடி தோற்றுவிக்கிறதே ஞானம்,

ச-கை, அத்விதியனாகியவாத்மாவைத் தொய்தனாகத்தோற்றுவிக்கி  
 றது அஞ்ஞானமென்றால் ஆத்மாதொய்தனாகத்தோற்றுவிக்கிறதோ  
 வென்னில்,

உ-ம்- நீ நான் அவன் இவன் தேவதத்தன் எக்கியதத்தன் விஷ்ணு  
 மித்திரென்றிப்படியெனகவிதமாகத் தோற்றப்படுகின்றது,

ச-கை- அபரிச்சின்னனாகியவாத்மாவைப்பரிச்சின்னனாகத்தோற்

றுவிக்கிற து அஞ்ஞானமென் றால் ஆத்மாபரிச் சின்னஞ்சுத்தே தா ற்றுகின்றதே தா வென்னில்

உ-ம்- இந்தவீட்டிலிருந்து மிந்தவீட்டிலில்லை இந்ததேசத்திலிரு ந்துமிந்ததேசத்திலில்லை வியன்றிப்படியேனக விதமாகத்தே தா ற்றப்படுகின்றது,

ச-கை- அசங்கனாகியவா த்மாவைச் சங்கனாகத்தே தா ற்றுவிக்கிற து அ ஞ்ஞானமென் றால் ஆத்மாசங்கனாகத்தே தா ற்றுகின்றதே தா வென்னில்

உ-ம்- அவர்களுடன் கூடிக் கொண் டிருந்தேன் இவர்களுடன் கூடிக் கொண் டிருந்தேன் தாயுடன் கூடிக் கொண் டிருந்தேன் தகப்ப னுடன் கூடிக் கொண் டிருந்தேன் தமையன் தம்பியுடன் கூடிக் கொண் டிருந்தேன் என்று நிப்படியேனக விதமாகத்தே தா ற்றப்படு கின்றது,

ச-கை- அகர்த்தாவாகியவா த்மாவைக்கர்த்தாவாகத்தே தா ற்றுவிக்கிற து அஞ்ஞான மென் றால் ஆத்மா கர்த்தாவாகத்தே தா ற்றுகின்றதே தா வென்னில்,

உ-ம்- நான் ஸநானம்பண்ணி மென் னான் சந்நியாவந்தனம் பண்ணி மென் னன் அவபாசனம்பண்ணி மென் னன் அக்கினி வீடுடாமம் பண்ணி மென் னன் நிப்படியேனக விதமாகத்தே தா ற்றப்படுகின்றது,

ச-கை- அபோக்தாவாகியவா த்மாவைப்போக்தாவாகத் தே தா ற்றுவி க்கிற து அஞ்ஞானமென் றால் ஆத்மாபோக்தாவாகத்தே தா ற்றுகி ன்றதே தா வென்னில்,

உ-ம்- நான் போசனம் பண்ணி மென் னன் பால்புசித்தேன் வாழைப்ப ழஞ்சாப்பிடேன் மாம்பழம்பட்சித் தேனென் நிப்படியேன கவிதமாகத்தே தா ற்றப்படுகின்றது,

ச-கை- அத்துவிதனாகியவா த்மாவை அத்விதியாகத்தே தா ற்றுவிக்கி ற து ஞானமென் றால் படியத்ததுவிதியாகத்தே தா ற்றுகின்றதே தா வென்னில்,

உ-ம்-தே தா ற்றுகின்ற து, ஆனாலும் ஆத்மாவக்கு அத்விதியமறிந்தால் ல்வோ அத்விதியாகத்தே தா ற்றுகிறதென்பதறியலாம்,

ச-கை- ஆனால் அத்துவிதியமாவதெனினில்,

உ-ம்- சசாதிகவிசா திகசவகதபேதரகிதத்வமே அத்துவிதியம்,

ச-கை- அதற்குத்திருஷ்டாந்தமெப்படியென்னில்,

உ-ம்- விருட்சத்திற்கு விருட்சாந்தரம்சாதிகம், சிலாதிகள் விசா

திசும், பத்திரபுஷ்பபலம் சுவகதம் ஆகிய இம்முன்று விதமுஞ்  
செகசொரூபமாகியபதாஃத்தங்களுக்கெல்லா முண்டு, தாஃப்டாந்  
தமாகிய ஆத்மாவினிடத்தில் இம்முன்றுபேதங்களுமில்லை யென்  
று சுருதியாதிகள் சொல்லுகின்றது,

ச-கை- ஆத்மாவினிடத்தில் சசாதிகவிசாதிகசுவகதமும் அதின்பே  
தமும் பிரசுத்தியாய்த்தோற்றப்பட்டாலல்லவோ ஆத்மாசசாதி  
கவிசாதிகசுவகதபேதரகிதமென்று சுருதியாதிகள் சொல்லலாம்  
அப்படிபிரசுத்தியாய்த்தோற்றுக்கின்றதாவென்றில்,

உ-ம்-வஸ்துத்வசாமானியத்தினால் பிரசுத்தியாய்த்தோற்றுக்கின்றது!

ச-கை- வஸ்துத்வசாமானியமாவதென்றில்,

உ-ம்- ஒருவஸ்து இருக்கிறதென்பதும் ஒருவஸ்து வென்றுதோ  
ற்றப்படுவதுமே, வஸ்துத்வசாமானியம்.

ச-கை- ஆனால் அனாத்மவஸ்துவினிடத்தில் சசாதிகவிசாதிக சுவக  
தமும் அதின் பேதமுங்கண்டோம் அப்படியே ஆத்மாவும் ஒரு  
வஸ்துவாகையினால் அவ்வாத்மாவினிடத்திலும் சசாதிகவிசாதிக  
சுவகதமும் அதின் பேதமுமுண்டென்று பிரசுத்தியாசசுதி, ஆத்  
மாவ்சசாதிக விசாதிகசுவகதபேதரகிதமென்று சுருதிகள் சொன்  
னமாத்மாத்வினாலந்த அர்த்தம் நமக்குப்பத்தியிலேறுவதென்ப  
டி யென்றில்,

உ-ம்- விசாரித்தாலேறும்,

ச-கை- அதெப்படியென்றில்,

உ-ம்- ஆத்மா சத்ரூபம் அப்படி சத்ரூபமாகிய வாத்மாவுக்குச் ச  
தந்தரமில்லை யல்லவா ஆகையினால் சசாதிகவிசாதிக சுவகதபேத  
ரகிதமென்றுபத்தியில் யுகித்தறிந்தாலேறும்,

ச-கை- அதெப்படி, நீ நான் அவன் இவன் தேவதத்தன், எக்கியதத்  
தன் ராமன்கிருஷ்ணனென்கிறவிவர்களிருக்கிறார்களென்றும் பி  
ருதிவுசதி அப்புசதி வாய்வுசதி தேய்வுசதி ஆகாசசதியென்றும்  
சத்துக்களைக பேதங்காணப்படுகிறபடியினால் ஆத்மா சசாதி  
கவிசாதிகசுவகதபேதரகிதமென் றெப்படியறிவாமென்றில்

உ-ம்- எல்லாவற்றிலும் சதிசதியென்றும் சத்து ஏகரூபமாய்க்காணப்  
படுகிறபடியினால் ஆத்மாசசாதிகவிசாதிக சுவகதபேதரகித  
மென்றே சொல்லலாம்-

ச-கை- அப்படி சொல்லப்படாது, பூர்வம் சத்து ஏகரூபமாயிருக்  
கிறபடியால் தற்குப்பேதமில்லையென்று சொல்லியபடி, கட  
துவென்கிற துமேகரூபமாயிருக்கிறபடியால் அங்கும்பேதமி

ல்லாமற்போகவேண்டும் அதற்குப்பேதமிருப்பதால் சத்துக்கு  
எகருபத்தினுற்சசா திகமுஞ்சசா திகபேதமு மில்லையென்பது  
கூடாதெயென்னில்-

உ-ம்- அந்நக்கடா திகளிவிடத்தில் ஆகாரவைலட்சணியமிருக்கிறப  
டியினால் அங்கேசசா திகமுஞ்சசா திகபேதமுமிருக்கின்றது, சத்  
தினிடத்தில் ஆகாரவைலட்சணியமில்லாதபடியினால் சசா திகமு  
ஞ்சசா திகபேதமுமில்லை ஆதலாற்சத்தாகியவாத்மாவுக்குச்சசா  
திகமுஞ்சசா திகபேதமுமில்லையென்றுசுத்திச்சது

ச-கை- சத்தாகியவாத்மாவுக்கு விசாதிகமுமும் விசாதிகபேதமுமு  
ண்டோவிலையோவென்னில்-

உ-ம்- சந்ருபநுசையாலில்லை-

ச-கை- ஆத்மாவுக்குவிசாதிகமாவதென்னில்-

உ-ம்- அசத்தாகியபிரபஞ்சமேவிசாதிகம் இவ்வசத்தாகியபிரபஞ்  
சம்சத்தாகியவாத்மாவுக்குத்தொய்தபட்சஞ்சம்பாதிக்கமாட்டாது,

ச-கை- அதெப்படியென்னில்-

உ-ம்- திருஷ்டாந்தத்தில் அசத்தானமலடிபிள்ளைதாயைப்பத்திரவ  
தியாக்காதனூடோல அசத்தானபிரபஞ்சமுமாத்மாவுக்குத் தொ  
ய்தபட்சஞ்சம்பாதிக்கமாட்டாது ஆதலால் சத்தாகியவாத்மாவுக்  
குவிசாதிகமுமவிசாதிகபேதமுமில்லையென்றுசுத்திச்சது-

ச-கை- சச்சிதானந்தத்தினால் த்மாவுக்குச்சவகதமும்கவகதபேத  
முமுண்டோவிலையோவென்னில்-

உ-ம்- திருஷ்டாந்தத்தில்விருட்சத்திற்குப் பத்திரபுஷ்பபலாதிக  
ளிணல்வரப்பட்டசவகதமுமும் சவகதபேதமுமெப்படியிருக்கி  
ன்றதோ அப்படியேயாத்மாவுக்குச்சச்சிதானந்தத்தினுஞ்சவகத  
முஞ்சவகதபேதமுமில்லை-

ச-கை- அதெப்படியென்னில்-

உ-ம்- விருட்சத்திற்குப்பத்திரபுஷ்பபலாதிகளிணல்சவகதமும்க  
வகதபேதமுமபிரத்தியட்சமாகத்தோற்றுக்கிறதினாலுண்டு, சச்சி  
தானந்தங்கள் ஆக்டாவினிடத்தில்சவருபமாதையினால் சப்தமா  
த்திரத்திற்குப்பேதந்தோற்றினாலும்பிரத்தியட்சத்திற்குப் பேதந்தோ  
ற்றப்படவில்லை ஆதலாற்சச்சிதானந்தத்தினால் த்மாவுக்குச்சவக  
தமுஞ்சவகதபேதமுமில்லையென்பதுகூடும்-

ச-கை- அப்படிசொல்லுவதுகூடாது, ஏனெனில்சப்தபேதமிருப்  
பதினாலும் அஃதகரடாணிசப்தத்தைப்போற்பரியாயநாமசப்த

மல்லாதபடியினாலும் சப்தபேதத்தினால் அர்த்தபேதமுண்டான  
படியினாலும் சச்சிதானந்தத்தினால் தமாவக்ஞ்ச்சுவகதமுங் சுவக  
தபேதமுமுண்டென்று சொல்லலாமெயென்னில்,

உ-ம்- சச்சிதானந்தத்தில் சப்தபேதம் அர்த்தபேதமுண்டாயிருந்  
தாலும் அது பதமல்ல,

ச-கை, எப்படியென்னில்,

உ-ம்- திருஷ்டாந்தத்தில் அக்கினியினிடத்தில் சிவப்பு ஊஷ்ணம்பி  
ரகாசமிருக்கின்ற அஹிம் முவிதமான சப்தபேதமும அர்த்தபேத  
முந்தோற்றினாலும் அஸ்தகர பாணிசப்தத்தைப் போற்பரியாய  
நாம சப்தமாகாமல் ஏகார்த்தமா ள்விளங்குவது போல சச்சிதான  
ந்தமும ஏகார்த்தமாகியவாத்ம சொரூபமாகப் பிரகாசிக்கின்றது,

ச-கை- அக்கினிக்ஞ்ச்சொரூபமாகிய றோகிதோஷ்ணம்பிரகாசத்  
திற்கொருசமயத்திற் பிரதீபியட்சமாய் பிரதிபந்தங்காணப்ப  
டுகிறபடியினாலெப்படி சுவரூபமாகுமென்னில்,

உ-ம்- அதுகளுக்கூத்தர்மத்வமும் குணத்வமும சொன்னாலுஞ்சொ  
ல்லலாம் ஆதமாவினிடத்தில் சச்சிதானந்தத்திற்குச்சர்வாத்மரூப  
ப்பேதஞ்சொல்லக்கூடாது,

ச-கை- எதினாற் சொல்லக்கூடா தென்னில்,

உ-ம்- சுருதிக்குவினோதம் வருகிறபடியினாலும் ஆக்மா நிரவயவன  
கையாலுஞ்சொல்லக்கூடாது ஆதலாற் சச்சிதானந்தங்கள் அகண்  
டமே அகண்டமாகியினால் அத்வைதமேயாகும்,

ச-கை- அதெப்படியென்னில்,

உ-ம்- சத்தேசுவயந்தோற்றுகிறபடியினாற் சித்தாச்சு அந் தச்சித்  
தாயசத்தேயிரண்டாய்வஸ்துவல்லாதபடியினாலதுவேயாணந்  
தமாச்சு ஆதலாற் சச்சிதானந்தத்திற்குப் பேதமின்றியாத்மா  
வுகருஅத்விநியத்வஞ்சித்திச்சுது,

ச-கை, யுத்தியுத்தமாகியவனுபவமின்றியிப்போது சொன்னவசன  
மாத்திரத்தினாலாத்மா அத்விநியனென்பது யுத்தியிலெப்படியே  
யுமென்னில்,

உ-ம்- விசாரிக்குமிடத்திற் புத்தியிலேறும்,

ச-கை- அதெப்படியென்னில்,

உ-ம், இல்லாதவஸ்து இருக்கிறதென்று சொல்லக்கூடாது ஆகையி  
னால்தத்து இருக்கிறதென்பதற் சந்தேகமில்லை,

ச-கை- அசத்தினோற்றப்படுகிறதேயென்னில்,

உ-ம்- தோற்றுவதவஸ்து இருக்கிறதென்பதுவிவேகித்தால் விஷய  
மாகாதபடியினால்சத்துதோற்றுக்கிறதென்றேசொல்லவேண்டும்

ச-கை- அப்படிதோற்றிக்கொண்டிருக்கிறசத்து-தானேதோற்று  
கிறதா-மற்றொன்றினன்றோற்றுக்கிறதாவென்னில்,

உ-ம்- தானேதோற்றப்படுகிறதென்றேசொல்லவேண்டும் அப்ப  
டிசொன்னால்சத்தேகித்தாகச்சித்திச்சது அன்னியத்தினால்தோ  
ற்றுக்கிறதென்றுசொன்னால்சதந்தரத்தினால் தோற்றுவிக்கப்பட்  
டுத்தோற்றுக்கின்றதா,சத்துவிலட்சணத்தினால்தோற்றுக்கிறதாவெ  
ன்றுசங்கிக்கவரும்,

ச-கை- அதெப்படியென்னில்,

உ-ம்- சுதந்தரமென்றால் அந்தச்சுதந்தரம் நிக்ருஷ்டமாயிருந்து  
க்கொண்டு அந்தச்சத்தைத்தோற்றுவிக்கின்றதா அல்லது சமா  
னமாயிருந்துக் கொண்டுதோற்றுவிக்கின்றதா அல்லது ஒன்றி  
னொன்றிப்பிரகாசவதிசயம் பெற்றுத்தோற்றுவிக்கின்றதா அல்ல  
து தானேதோற்றிக்கொண்டு அந்தச்சத்தைபுந்தோற்றுவிக்கி  
ன்றதாவென்று விசாரிக்கவரும்,

ச-கை- ஆனால்ஆத்மசொருபமாகியசத்தைத்தோற்றுவித்துக்கொ  
ண்டிருக்கிறசுதந்தரம் நிக்ருஷ்டமாயிருந்துக் கொண்டுதோற்  
றுவிக்கிறதென்றுசொல்லுவோமேயென்னில்,

உ-ம். சூரியப்பிரகாசத்திற்கு நிக்ருஷ்டமாகியதீபமுஞ் சூரியனைத்  
தோற்றுவிக்கவேண்டும் அங்ஙனமில்லாதபடியினால்அந்தச்சத்து  
க்குச்சுதந்தரம் நிக்ருஷ்டமாயிருந்துக்கொண்டு சத்தைத்தோற்  
றுவிக்கிறதென்றுசொல்லக்கூடாது,

ச-கை. சுதந்தரம் சத்துக்குச்சமானமாயிருந்துக் கொண்டுசத்தை  
த்தோற்றுவிக்கிறதென்றுசொல்லலாமேயென்னில்,

உ-ம், தீபத்திற்குச்சமானமாகிய தீபந்தரமுமந்தத் தீபத்தைத்  
தோற்றுவிக்கவேண்டும் அங்ஙனமில்லாமையால் சுதந்தரஞ்சு  
மானமாயிருந்துக்கொண்டுசத்தைத்தோற்றுவிக்கிறதென்பது  
கூடாது,

ச-கை- ஒன்றினுல்தான்பிரகாசவதிசயம்பெற்றுக்கொண்டுசத்தை  
த்தோற்றுவிக்கிறதென்றுசொல்லுவோமேயென்னில்,

உ-ம்- அந்தச்சுதந்தரத்திற்குப்பிரகாசவதிசயங்களைச்சம் பாதிக்க  
கிறவஸ்துசத்தோவசத்தோவென்று நிருபிக்கக்கூடாது அன்றி



யம்சத்தென்றால்சொப்பிரகாசமோ அப்பிரகாசமோ வென்று  
நிருபிக்கக்கூடாது,

ச-கை. சொப்பிரகாசமென்றுசொல்லலாமேயென்னில்,  
உ-ம், சொப்பிரகாசமாகியசத்தேசித்தகியபடி சத்துக்குச்சொ  
ப்பிரகாசத்வமும் அத்விதியத்வமும்வேதாந்திகளுக்கன்னியரா  
லங்கீகரிக்கப்படவில்லை அதலால்ஆத்மசொருபமாகிய சத்தைத்  
தோற்றுவிக்கிறசுதந்தரத்திற்குப்பிரகாசவதிசயமுஞ்சம் பாதி  
க்கிறசத்து சொப்பிரகாசமென்பதுகூடாது,

ச-கை, அப்பிரகாசமென்றுசொல்லுவோமேயென்னில்,  
உ-ம்- அப்பிரகாசமாகியவஸ்து பிரகாசமாகிய வஸ்துவுக்குப்பிர  
காசவதிசயத்தைச்சம்பாதிக்கக்காணாமையால்அப்பிரகாச  
மென்பதுகூடாது,

ச-கை. சுதந்தரம் அன்னியவஸ்துவினாலதிசயத்தப் பெற்றுஆத்  
மாவைத்தோற்றுவிக்கிறதென்றுசொல்லுவோமேயென்னில்,

உ-ம்- அன்னியவஸ்து அசத்தாகையினால்படியுஞ் சொல்லக்கூ  
டாது-ஆத்ம சொருபமாகியசத்துக்குப்பிரகாசவதிசயங்களைச்  
சம்பாதிக்கிறசுதந்தரத்திற்குப் பிரகாசவதிசயங்களைச்சம்பாதி  
க்கிறசத்து வேறென்றுண்டென்றுசொல்லவரும்,

ச-கை. அப்படிசொல்லலாமேயென்னில்,

உ-ம். அப்படிசொன்னால்அதற்கொன்றுண்டென்றும் அதற்கொ  
ன்றுண்டென்றும் இந்தப்படியனவஸ்தாதோஷமும் சத்துக்கு  
அப்பிரகாசத்வமுத்தொய்தத்வமும், சொல்லுகிறவர்களுக்கு அ  
பரிசாரமாகஇடிவிழுவதுபோலச்சங்கையுமவரும்மேலும்உலக  
த்தில்ஒன்றுக்கதிசயங்களைச்சம்பாதிக்கிறவஸ்து தானதிசயமா  
யில்லாநிருப்பதுகாணும்,

ச-கை, பின்னையெப்படியென்னில்,

உ-ம். அவ்வஸ்து, தானும்அதிசயமாகியவஸ்துவாயிருந்துக்கொண்  
டுமற்றொருவஸ்துவுக்கு அதிசயங்களைச்சம்பாதிக்கு மென்பது  
அக்கினியாதிகளிடத்திற்கண்டோம்ஆதலால்முற்சொன்னபட்ச  
த்திரயங்களுங்கூடாதபடியினால்சத்தைத்தோற்றுவிக்கிறசுதந்த  
ரந்தானே சொப்பிரகாசமாயிருந்துக்கொண்டு தோற்றுவிக்கி  
றதென்றேசொல்லவேண்டும் இப்படிசொன்னால்சொப்பிரகாச  
மாகியசுதந்தரமேசித்தாச்சித்தித்தது,

ச-கை, ஆனாலுலகத்திலாகாசாதிகளைப்போலவுபாதிவினாவாய் சத்  
தாத்விதியமும் நிருபிக்கக்கூடாதேயென்னில்,

உ-ம்- நிருபாகமாகிய சத்தேயத் திதியமென்று சருநீயாதி களிற்  
சொல்லுகிறபடியினால் சத்து பிரகாசமாகிய சதந்தரத்தினால்  
தோற்றப்படுகிற தென்று சொல்லக்கூடாது ஆத்மசொரூபமா  
கிய சத்தே தபிரகாசமாயிருக்கிறபடியினால் அதுவே சித்தென்று  
சொல்லலாம்.

ச-கை. கடா திகளுக்கொவிலட்சணமாகிய தீபாதி களி னால் கடாதிகள்  
தோற்று கிற தென்பது போலச் சத்துக்கு விலட்சணமாகிய வஸ்து  
வினாற் சத்து தோற்றப்படுகிற தென்று சொல்லுவோமே யெனில்

உ-ம்- கடாதிகளுந் தீபாதிகளும் சமானசத்தாகார மாயிருக்கிறப  
டியால் அந்தக் கடாதிகளைப்பார்க்கிலுந்தீபாதிகள் கடாதிகளுக்  
குப்பிரகாசங்கள் பிரத்தியட்சமாய்க்கொடுத்துக் காண்பிக்கிறத்  
தினால் தீபாதிகளினுற்கடாதிகள்தோற்றலாம், தாழ்ந்தத்தி  
ல் சத்துக்கு விலட்சணமான வஸ்து அசத்தானபடியினால் வஸ்து  
துத்வமாயிருந்து விளக்கிற தீமஞ் சொல்லக்கூடாது ஆதலாற் ச  
த்துவிலட்சணமாகிய அசத்தினுற் சத்து தோற்று கிற தென்பது  
கூடாது, அகலிலிடத்திலே யென்கிற தீபாதிகளினு லும் பிராந்தி  
களாற்றேற்றுகிற வுபாதிகள் அனைகமான தினாலும் கடாதிகள்  
தோற்றப்படுகிற தென்று சொல்லக் கூடாது போலச் சத்துவிலட்ச  
ணமாகிய வசத்தினால் சத்து தோற்று கிற தென்று சொல்லக் கூடா  
து-மேலும் சத்தைத் தோற்றுவிக்கிறபதார்த்தங்க ளொன்றாகிலு  
மில்லை, சமஸ்தபதார்த்தங்க ளுஞ்சத்திலாரோபிக்கப் படுகிறபடி  
யினாலும் அந்தப்பதார்த்தங்களனைத்துஞ்சத்தையுப சிவித்துக்  
கொண்டிதோற்று கிறபடியினாலும் சத்து சொப்பிரகாசமே-அ  
ந்தச்சத்தே தித்து- அந்தச்சத்தான சத்துக்கு திரிசியமாயிருக்க  
ப்பட்டவஸ்து அசத்தாயிருக்கிறபடியினாலும் அந்தச்சத்தேயி  
ரண்டாம்வஸ்து வண்டாகிற தில்லாமற்போன தினாலும் அந்தச்சி  
த்தான சத்தேயானந்தரூபமாச்சுது,

ச-கை- உலகத்திலிரண்டாம்வஸ்து வண்டாகிற தில்லாமற் போனவ  
ஸ்துவே யானந்தமாயிருக்கிற துண்டாவென்னில்,

உ-ம்-சமுத்தியில் இரண்டாம்வஸ்துவில்லாதபடியினால் துவேயான  
ந்தமாச்சுது-சாக்கிரசொப்பனத்திலிரண்டாம்வஸ்துவிருக்கிறப  
டியினால் துக்கமே தோற்று கிற து-சாக்கிரத்திலுமே காந்தமாயிரு  
க்கிறசமயத்தில் இரண்டாம்வஸ்து வையனுசந்திக்காதபோது ச  
மஸ்தபிராணிகளுக்கானந்தமாய் தோற்றப்படுகின்ற து-சகாந்  
தமாயிருக்கிறபுருஷன் இரண்டாம்வஸ்துவை ஸ்மரிக்காமற்சு  
மாயிருந்தாலும் அவசியமாய்ஸ்மரிக்கப்பண்ணுகிற ஒருசப்தசிர

வணத்தினாலும்புறநாடுகளிலும் எழுந்தபோது பயன்புரியுமாறு  
 மாய்த்துக்கொண்டுபோய்து, இரண்டாம்வஸ்துதோற்றினால்  
 ஐயமுண்டென்றேசுருதிகள்சொல்லுகிறபடியால்இரண்டாம்வ  
 னத்துதோற்றத்தகமுத்தியிலானந்தமாச்சு, அவ்வானந்தத்தில்க  
 ற்பனைபிறந்தபடியினால்சுவாசுகளிற்கற்பிக்கப்பட்டசரீர்ப்பா  
 துகளைப்போலஅவ்வானந்தத்திற்குவெறுநுத்தமில்லைஆகலாலாத்  
 தமாவகாலத்திரயத்திலுமிருக்கிறபடியால்சத்தென்றும்சொப்  
 பிரகாசமாயிருக்கிறபடியானசத்தென்றும்இரண்டாம்வஸ்துஉ  
 ண்டாகிறதிலலாமற்போகிறபடியாலானந்தமென்றும் சொல்ல  
 ப்படும், ஆதலால்சத்தொருகியஆத்மாவுக்குச் சதந்தரமின்மை  
 யானசாதிகமும்குசாதிகபேதமும் விசாதியாகியஅசத்திலலாத  
 படியினால்விசாதிகமும்குசாதிகபேதமும்சத்தே சித்துசித்தே  
 யானந்தமானபடியினால்சுவகதமும் சுவகதபேதமுமில்லை,இத  
 னால்ஆத்மாஅத்விதியென்கிறசுருதிவாக்கியப்படியுத்தியனுபவ  
 முஞ்சித்தித்ததுஇந்தப்படிமுழுமுகவானவர்கள் அத்விதியொ  
 கியஆத்மாவேநானென்றறிந்துஅனுபவிக்கத்தக்கது,

ச-கை- ஆத்மாஅத்விதியென்றுசுருதிசொல்லுகிறதுபோலவே  
 பரிபூரணென்றுஞ்சொல்லுகின்றதே ஆத்மாவுக்குப் பரிபூர  
 ணத்வமெப்படியென்னில்,

உ-ம், பரிபூரணத்வமென்றுசாமானியமாகச் சொன்னால்வியாபக  
 த்வமோ-விபுத்த்வமோஅபரிச்சின்னத்வமோ பரிபூரணத்வமென்  
 றுவிசாரிக்கவரும்அவற்றுள்அபரிச்சின்னத்வமே பரிபூரணத்வ  
 மென்றுசொல்லவேண்டும்,

ச-கை- அப்படியேன்சொல்லவேண்டும் வியாபகத்வமேபரிபூர  
 ணத்வமென்றுசொல்லலாமேயென்னில்,

உ-ம்- சுவயகாரியவனுசுத்த்வமல்லவோவியாபகத்வம் அதுபிறி  
 தியாதிகளுக்குமிருக்கிறபடியினால்அப்படியுங்கூடாது,

ச-கை- ஆனால்விபுத்த்வமே பரிபூரணத்வமென்று சொல்லலாமே  
 யென்னில்,

உ-ம்- சர்வமூர்த்திரவியசையோகத்வமல்லவோ விபுத்த்வம்அதுஆ  
 காசாதிகளுக்குமிருக்கிறபடியினால்அப்படியுங்கூடாதுஅபரிச்  
 சின்னத்வமேபரிபூரணத்வமென்று சொல்லவேண்டும்இந்த  
 பரிச்சின்னத்வம்பரிச்சின்னமானவாகாசாதிகளுக்குமில்லைஆத்மா  
 வுக்கேகாவென்றால்வியாபகத்வம்விபுத்த்வம் அபரிச்சின்னத்வம  
 கியமுன்றுமுண்டு,

ச-கை- அதெப்படியென்னில்,

உ-ம்- பிருதிவியாதிசனாக்ஞ்ச்சுவயகாரியமனசு தூர்வித பூதக்கிரா  
கியத்தில் அனுசூதத்வமிருக்கிற துட்பாலஆத்மாவுக்குச்சுவயகாரி  
யமான பிரபஞ்சத்திலனுசூதத்வமிருக்கிறபடியால் வியாபகத்வ  
முட ஆகாசாதிசனாக்ஞ்ச்சர்வமூர்த்திர வியசையோகத்வமிருக்கி  
ற துட்பாலஆத்மாவுக்குஞ்சர்வமூர்த்திர வியசையோகமிருக்கிற  
படியால் விபுத்வமுமிருக்கின்றது,

ச-கை- ஆனால் வியாபகமானவனே யாத்மாவிபுவானவனே யாத்மா  
வென்று சொல்லலாமென்னில்,

உ-ம்- அப்படியென்னுமிடத்து ஆத்மாவுக்குத் துவிதந்தோற்று கிற  
படியால் நான் னங்கடாது அபரிச்சின்னத்வமே பரிபூரணத்வம்  
அத்விதியத்வமேயபரிச்சின்னத்வமேமும் அத்விதியத்வமேய  
பரிச்சின்னத்வமான போதினும் இன்னும் விசாரிக்கவேண்டும்,

ச-கை- அதெப்படியென்னில்,

உ-ம்- திரிவிதபரிச்சேதனாகியத்வமேயபரிச்சின்னத்வம்,

ச-கை- திரிவிதபரிச்சேதமாவதென்னில்,

உ-ம்- தேசகாலவஸ்து வதிரிவிதபரிச்சேதம்,

ச-கை, தேசகாலவஸ்து வினாலாத்மாவுக்குப்பரிச்சேதம் பிரசித்த  
மாச்சுதாவென்னில்,

உ-ம்- அனாதியாகிய பிராந்தியினுற்பிரசித்தமாச்சுது,

ச-கை, அதெப்படியென்னில்,

உ-ம்- நான் இந்தத்தேசத்திலிருந்தேன் அந்தத்தேசத்திலில்லையெ  
ன்று தேசத்தினாலும் இந்தவருஷத்திற்குப் பிறந்தேனினிமேல் நானி  
ல்லாமற் போகப்போகிறெனன்று காலத்தினாலும் இந்தவஸ்து  
துநான் அந்தவஸ்து நான் லவென்று வஸ்துவினாலும் ஆத்மா  
பிராந்தியினுற்பரிச்சேதமாகத்தோற்று கின்றது, அதை விசாரி  
க்குமிடத்திலில்லை,

ச-கை- அதெப்படியென்னில்,

உ-ம்- ஆத்மாவியாபகரூபமிருக்கிறபடியால் தேசத்தினாலும் நித்தி  
யரூபமிருக்கிறபடியால் காலத்தினாலும் சர்வாத்மரூபமிருக்கிறபடி  
யால்வஸ்துவினாலும் பரிச்சேதமில்லை,

ச-சை- திரிவிதபரிச்சேதமுனியமேயபரிச் சின்னத்வமென்றேன்  
சொல்லவேண்டும் தேசத்தினுற்பரிச்சேதரகிதமே அபரிச்சித்  
னத்வமென்று சொல்லலாகாது வெண்ணில்,

உ-ம்-தேசபரிச்சேதரகிதம் ஆகாயத்துக்கி ருப்பதால் அதற்கும் அப  
ரிச்சின்னத்வம்வரும் அதைநிராகரிக்கிற நிமித்தம் காலத்தினு  
ம் ஆத்மாபரிச்சேதரகிதமென்றங்கீகரிக்கவேண்டும்

ச-சை- ஆத்மாவாசத்திற் குக்காலபரிச்சேதமுண்டாவெண்ணில்,  
பரிச்சேதமுண்டாவாசத்திற் குக்காலபரிச்சேதமுண்டாவெண்ணில்  
தத்தினுள்வாசத்திற் குப்பரிச்சேதமுண்டாயி,

ச-சை- ஆத்மாவாசத்திற் குக்காலபரிச்சேதமுண்டாவெண்ணில்,  
பரிச்சேதமுண்டாவாசத்திற் குக்காலபரிச்சேதமுண்டாவெண்ணில்,  
தத்தினுள்வாசத்திற் குப்பரிச்சேதமுண்டாயி,

உ-ம்- அபரிச்சேதமுண்டாவாசத்திற் குக்காலபரிச்சேதமுண்டாவெண்ணில்,  
பரிச்சேதமுண்டாவாசத்திற் குக்காலபரிச்சேதமுண்டாவெண்ணில்,  
தத்தினுள்வாசத்திற் குப்பரிச்சேதமுண்டாயி,

ச-சை, ஆத்மாவாசத்திற் குக்காலபரிச்சேதமுண்டாவெண்ணில்

உ-ம்- காலம் ஆகாசாதிவஸ் துவல்லாதபடியால் காலத்திற் கு வஸ் து  
வினாற்பரிச்சேதமுண்டாயி,

ச-சை - அப்படியானால் ஆத்மாவாசத்திற் குக்காலபரிச்சேதமுண்டாவெண்ணில்,  
பரிச்சேதமுண்டாவாசத்திற் குக்காலபரிச்சேதமுண்டாவெண்ணில்,  
தத்தினுள்வாசத்திற் குப்பரிச்சேதமுண்டாயி,

உ-ம்- அதனாலுமா திவாசத்திற் குக்காலபரிச்சேதமுண்டாவெண்ணில்,

ச-சை- அப்படியானால் காலபரிச்சேதமுண்டாவெண்ணில்,

உ-ம்- ஆகாசகாலமே வாய்வுகாலமே தேய்வுகாலமே அப்புகாலமே  
பரிச்சேதமுண்டாவெண்ணில் விவகாரமின்மையால் காலத்தையுடைய  
விதத்துக்கொண்டி ஆகாசாதிவாசத்திற் குக்காலபரிச்சேதமுண்டாவெண்ணில்,  
பரிச்சேதமுண்டாவாசத்திற் குக்காலபரிச்சேதமுண்டாவெண்ணில்,  
தத்தினுள்வாசத்திற் குப்பரிச்சேதமுண்டாயி,

தமே ஆத்மாவோவென்றால் ஆகாசநிகளல்லாத வஸ்துவைப்  
 போற் றேற்றப்பட்டாலும் எப்போதுந் சத்தாமாத்திரமாயி  
 ருக்கின்றபடியாலும் அவ்வாத்மசொருபமாகியசத்தையுபசீவி  
 த்துக்கொண்டேயாகாசநி களிநுக்கிற படியினாலும் பமுதை  
 யினிடத்தானோ பிக்கப்பட்டபாம்பு அந்தப்பமுதையைபன்றி  
 யெப்படிபரிச்சேதமல்லவோ மிருத்துவினிடத்திற் றேற்றப்  
 பட்டகடாநிகள்மிருத்து வன்றியெப்படிபரிச் சேதமல்லவோ  
 அப்படிபோல ஆத்ம சொருபமாகிய சத்தினிடத்திற் றேற்ற  
 ப்பட்ட ஆகாசநிவஸ்துக்களும் ஆத்மசொருபமாகிய சத்  
 துக் கண்ணியமல்லாதபடியினால்த் தமாவக்குப்பரிச் சேதமல்ல  
 ஆதலாலாத்மாவக்கு வஸ்துவினாலும்பரிச் சேதமில்லை யென்ப  
 துயுத்தமே,

ச-கை. தேசமுங்காலமும் வஸ்துவாயிருக்கிறபடியினால் அந்தவ  
 ஸ்துவினாற் பரிச்சேதமாகித்தமேயாத்மாவக்கு அபரிச்சின்னத்வ  
 மென்றுசொன்னுற்போதாத்மாவென்னில்,

உ-ம்- போதும் ஆனாலுந் தேசகாலங்களுக்குஆகாசநிகளைப்போலவ  
 ஸ்துத்வப் பிரசித்தியின்மையினாலும் ஆத்மாவக்குச்சத்தித்த  
 மாகிய வியாபகத்வமும் அனாதியாகியவன் ஞானத்தினால் வந்த  
 தேகேந்திரியாதியத்தியாசத்தினால்தோற்றமுமற் போனபடியினா  
 லும் அந்தப்பிராந்தியைத்தள்ளுந்மித்தமித்தனையுந் சொல்ல  
 வேண்டிற்று, இந்தத்திரிவிதபரிச்சேதஞ்ஞானியத்வமே, யபரிச்சி  
 ன்னத்வம் அஃதேபரிபூரணத்வம் அஃதேயகண்டத்வம் அஃ  
 தேபத்திவிதியத்வம் என்றுசுருதியாதிகளிற் சொல்லுகிறபடி  
 சற்குருமுன்னிலையில்விசாரித்தறிந்தவனெழுத்தன்

ச-கை- ஆலாத்மாவக்கு அசங்கத்வமெப்படியென்னில்,

உ-ம்- சங்கத்வம் பிரசித்தமானல்லவோ அசங்கத்வம் விசாரிக்க  
 வேண்டும்,

ச-கை- விசாரத்தினால் தள்ளப்பட்டசங்கத்வம் ஆத்மாவக்குண்டேந்  
 வென்னில்,

உ-ம்- உண்டு,

ச-கை- அதெப்படியென்னில்,

உ-ம்- பிராந்தியினால் வந்ததேகேந்திரியாதியத்தியாசத்தினால் ஆத்  
 மாவக்குச் சங்கத்வந்தோற்றப்படுகின்றது இதுவுமன்றி அவர்க  
 ளுடன் கூடிக்கொண்டிருந்தேன் இவர்களுடன் கூடிக்கொண்டி  
 ருந்தேனென்று சங்கத்வந்தோற்றப்படுகின்றது ஆதலால் சுருதி

விசாரத்தினாலாத்மா அத்விதியென்றெப்போதறிகிறானே அப்  
போதிரண்டாம்வஸ்துவில்லாதபடியினாலாத்மாவுக்குச் சங்கத்வ  
ந்தள்ருபட்டது,

ச-கை- ஆனால் பரமாத்மா சீவாத்மா வென்பதின்றி அத்விதியின  
ய்அசங்கையிருந்தபோதிலும் விவகாரகாலத்திற்சங்கனைப்போ  
ற்றேற்றுவதாலாத்மாவுக்கு அசங்கத்வமெப்படி கூடுமென்னில்,

உ-ம்- திருஷ்டாந்தத்தில் பழுதையாதிகளிடத்திலாரோ பிக்கின்ற  
பாம்பாதிருடன்கூட அந்தப்பழுதையாதிகளுக்கெப்படி கா  
லத்திரயத்திலுஞ்சங்கமில்லையோ அப்படியே யாத்மாவினிட  
த்திலும் ஆரோபிதமாய்த்தோற்றுகின்றதேகந்திரியாதிப்பிரப  
ஞ்சத்துடன்கூடியும் ஆத்மாவுக்குக் காலத்திரயத்திலுஞ்சங்கமே  
யில்லை இதுவுமன்றி உலகத்தில்சரவயமாயிருக்கப்பட்டபதா  
ர்த்தங்களுக்கன்னியோன்னியசங்கங்கள் கண்டோம் நிரவயவமா  
யிருக்கப்பட்டபதார்த்தங்களுக்கஞ்சரவயமாயிருக்கப் பட்ட  
பதார்த்தங்களுடன்கூடியுங்காலத்திரயத்திலுஞ்சங்கங்காணும்,

ச-கை- அதெப்படி காணாமென்னில்,

உ-ம்- பரமார்த்தத்தில் நிரவயமென்று சம்மதமாயிருக்கப்பட்ட  
ஆகாசாதிகளுக்குப்பிருதிவியாதிகளுடன்கூடச் சங்கஞ்சொல்ல  
க்காணும் அப்படிசொன்னால் ஜலாநிசங்கத்தினால் வஸ்திராதிக  
ளுக்கஞ்சமுதலான துகள்வருவதுபோல் ஆகாசாதிகளுக்கும்பிரு  
திவியாதிகளுடன்கூடினசங்கத்தினால் அந்தப்பிருதிவியாதிகளி  
ன்விகாரம்வரவேண்டும் அங்ஙனமின்மையால் அவ்வாகாசாதிக  
ள்பிருதிவியாதிகளுடன்கூடக்கொண்டதுபோலத் தோற்றின  
லும் அவ்வாகாசாதிகளுக்குப்பிருதிவியாதிகளுடன்கூடியுமெப்  
படிசங்கமில்லையோ அப்படிபோல் ஆத்மாவும்பிராந்தியினால்  
ந்தத்தேகந்திரியாதிப்பிரபஞ்சத்துடன்கூடக்கொண்டிருக்கி  
றவனைப்போலத்தோற்றமாகத்தோற்றினாலும் ஆத்மா அசங்கனை  
அல்லாமலும் விவகாரகாலத்திற் பரமார்த்தத்தை யனுசரித்து ஆ  
காசாதிகளுக்கு நிரவயத்வமங்கீகரித்து இப்படிசொன்னோம் பர  
மார்த்தமாகவிசாரிக்குமிடத்தில் ஆகாசாதி சர்வபதார்த்த முப்பி  
ராந்தியினால் ஆத்மாவினிடத்திலாரோபிதமாகத் தோற்றியபடி  
யால் அவ்வாரோபிதபதார்த்தங்களும்பழுதையிற் றேற்றப்பட்ட  
பாம்பாதிருடன்கூடவே அதுஷ்டான ஆத்மசத்தேவ்வருப  
மாயிருக்கிறபடியினால் காலத்திரயத்திலும் அத்விதியனுகியவா  
த்தாவசங்கனைப்பதற்சந்தேகமில்லை,

ச-கை- ஆனாலாத்மாவுக்கு அகர்த்தத்வமெப்படியென்னில்,

உ-ம்-கர்த்தருத்வம்பிரசித்தமா னுலல்லவோ அகர்த்தருத்வம்விசாரிக்க வேண்டும்,

ச-கை- விசாரத்தினால் தள்ளுபட்டகர்த்தருத்வம் ஆத்மாவுக்குண்டோ வெண்ணில்.

உ-ம்- உண்டு,

ச-கை- அதெப்படியென்னில்,

உ-ம்- நான்ஸ்நானம்பண்ணி னென்ஸ்நானம் பண்ணப்போகிறேன் செபம்பண்ணி னென் செபம்பண்ணப்போகிறேன் அக்கினி கோத்திரம்பண்ணி னென் அக்கினிகோத்திரம் பண்ணப்போகிறேன் எக்கியம்பண்ணி னென் எக்கியம்பண்ணப்போகிறேன் என்கிறகர்த்தருத்வம் அத்தியாசத்தினால் ஆத்மசபாவமாகவே தாற்றப்படுகிறபடியால் அதைநிராகரிக்கா நிமித்தம்விசாரிக்கவந்தது,

ச-கை, ஆனால் அத்மாவுக்கு அகர்த்தருத்வமெப்படியென்னில்,

உ-ம்- உலகத்தில்கர்த்தருத்வமென்பது, கிரியைகள் முன்னிலையாய் நானென்றொசிரயித்துப்பரிச்சின்னமாய்சங்கமாய்சரவயவமாய் விகாரமாய்நந்தவஸ் துக்கமோயாசிரயித்துக்கொண்டிருப்பதாகக்கண்டோம் ஆத்மா அபரிச்சின்னமாய் அசங்கமாய்நிருவிசாரியாய்நிரவயமாயிருக்கிறபடியால் அவ்வாத்மாவுக்குக்கர்த்தருத்வஞ்சொல்வது கூடாது, ஆத்மா அகர்த்தாவென்றே சொல்லவேண்டும் ஆத்மாவுக்கு அந்விநியானத்தினால் அகர்த்தருத்வஞ்சித்திச்சது அப்படிசித்தித்தாலும் நன்றாயறியவேண்டி விசேஷமாகச் சொல்லுகிறேன் விவகாரத்தில்தான் நானுக்கிரியை யாசிரயத்வம் நானென்கிறவபிமானகர்த்தவியம் தேகாதிகளுக்கேகண்டோம் வியாபகத்வமாகியவாகாசாதிகளுக்காகவே ஆதலால் அபரிச்சின்னமாயியவாத்மாவுக்குக்கர்த்தருத்வமில்லையென்பது சொல்லவேண்டும், பிராந்தியினால்வந்ததேகந்திரியாதி யத்தியாசத்தினால் ஆத்மாகர்த்தாவைப்போற்றின போதிலும் விசாரிக்கிறபோதும் அனுபவத்திற்கும் அபரிச்சின்னமாயிருக்கிறபடியால் அகர்த்தாவென்பதற்குத் தேகமில்லை,

ச-கை- ஆனால் அத்மாவுக்கு அபொக்த்தருத்வமெப்படியென்னில்,

உ-ம்- அபொக்த்தருத்வம்பிரசித்தியானுலல்லவோ அபொக்த்தருத்வம்விசாரிக்கவேண்டும்,

ச-கை- விசாரத்தினால் தள்ளுபட்ட அபொக்த்தருத்வம் ஆத்மாவுக்குண்டோ வென்னில்,



உ-ம். உண்டு,

ச-கை- அபெப்படியென்னில்,

உ-ம், நான்போ ஜனம்பண்ணினேன் அனேகபோகங்க ளனுபவித்  
துக்கொண்டிருக்கிறேனென்று பிராந்தியினு லாத்மாவுக்குப்  
போக்த்ருத்வந்தோற்றப்படுகின்ற துவிசாரிக்கும்போ துசர்வாத்  
மனாயில்லை,

ச-கை- எப்படியில்லையென்னில்,

உ-ம், அத்விதியையிருக்கிறபடியால்போக்த்ருத்வஞ்சொல்லக்கூ  
டாது, ஆதலாலாத்மா அபோக்தாவென்பதற்சந் தேகமில்லை-மே  
லும்உலகத்தில்தேவதத்தா திகள் தங்களுக்கும்வெதிருத்வமானஅன்  
னதிகள்புதிக்கிறதாய்க்கண்டோம்அந்தத் தேவதத்தா திகள் தங்க  
ளுக்கும்த்தாங்களே போக்கியமாயிருப்பது எங்கேயுங்காணும்  
போக்கியவஸ் துவில்லாமற் போக்த்ருத்வமெங்கேயுங்காணாதப  
டியினுலத்விதியாகியவாத்மாவுக்கு அபோக்த்ருத்வஞ்சித்தித்த  
துஇந்தப்படியருளேதிருமேனியாகியபரமாசாரியர்முன்னிலை  
யில்ஐயந்திரிபின்றிவிசாரித்தறிந்து அத்விதியையுப் அபரிச்சின்  
னையு அசங்கரையு அகர்த்தாவாய் அபோக்தாவாகிய ஆத்மாவேநா  
னென்றெவனறிகிறானே அவனேகிருதகிருத்தியனாகிய சீவன்மு  
த்தனும்பரமுத்தனுமென்று சுருதிஸ்மிருதியிதிகாசுபராணுகம  
ங்களிற்சொல்லப்படுகின்ற துஇதற்சம்சயமில்லைசித்தம்,

ஞானஞானசொருபநிருபகம் - முற்றிற்று.

பதிலுரைவது.

சரீரத்திரயநிருபகம்.

ச-கை- பிரானிகளுக்குச்சரீரத்திரயம் விசாரிப்பதில்பிரசித்தியா  
வதேதுபிரயோசனமாவதென்னில்,

உ-ம்- ஸ்தூலசரீரமெல்லாருக்கும் பிரத்தியட்சமாய்த்தோற்றப்ப  
டுகின்றது, பின்னைஒன்றுந்தோற்றப்படவில்லை-இதுவுமல்லாம  
ல்வேதாந்தசாஸ்திரிகளுக்கன்னியரான வர்களுமெல்லாம்இந்திரிய  
ங்கள்தோற்றியபோதிலும்பிரத்தியட்சத்திற்காணுகிறசரீரமொ  
ன்றுமாத்நிரமேயன்றி வேறேயொரு சரீரமில்லை யென்றுசொ  
ல்லுகிறபடியினால் பிரசித்தியுண்டு, மேலும்இந்தவிசாரத்தினு  
லேயேசமஸ்தமான தேகாதிகளும்அந்தத் தேகசுபாவமாகியவி

காரங்களும்காலத்திரயத்திலும் ஆத்மாவைஸ்மரிக் கவிலையென்  
றுதோற்றப் படுகின்றது இப்படி தோற்றப்படுகிறதே இந்தவி  
சாரத்திற்குப் பலமாகிய பிரயோசனம்,

ச-கை, ஆளுலும் விசாரிப்போய்பிராணிகளுக்கெத்தனை சரீரமெனில்  
உ-ம். தூலசூட்சுமகாரணமென்று மூன்று சரீரம்,

ச-கை, தூலத்துக்குச் சரீரலட்சணமிருக்கிற படியாலிருக்கலாம்  
சூட்சுமகாரண சரீரங்களுக்குச் சரீரத்வமெப்படி கூடுமென்னில்

உ-ம்- அதுகளுக்குஞ்சீரணித்துப்போகிற லட்சணமிருக்கிறபடி  
யாற் சரீரத்வமுண்டு,

ச-கை. அதுகளுக்குஞ்சீரணத்வமெங்கே காணப்படுகிறதென்னில்,

உ-ம். சமுத்தியிலும் முழுட்சுக்களிடத்திலுங்காணப்படுகின்றது,

ச-கை, இந்தச் சூட்சுமகாரண சரீரங்களிரண்டுந் தூலத்தைப்போற்  
பிரத்தியட்சமாய்க்காணாதபடியினால் இல்லையென்று சொல்லு  
வோமெயென்னில்,

உ-ம்- அவ்விரண்டு சரீரமுஞ் சாஸ்திரங்களாலுண்டென்று சொல்  
லுகிறபடியினாலும் பெரியோர்களால் அங்கீகரிக்கப்பட்டபடியி  
னாலுமில்லையென்பது கூடாது,

ச-கை. ஒரு பிராணிக் குத்தூல சரீரமெத்தனை சூட்சுமகாரண சரீர  
மெத்தனெயென்னில்,

உ-ம்- தூல சரீரமொவென்றால் அனந்தம் சூட்சுமமும் காரணமு  
மொவ்வெவான்றேயாம்,

ச-கை- இம்முன்றுக்குஞ் சரீரத்வந் தூலமாயிருக்கத்தூல சரீரம  
னந்தமாகவும் சூட்சுமகாரண சரீர மொவ்வெவான்றாகவுமிருக்கிற  
தென்னென்னில்,

உ-ம்- சூட்சுமகாரண சரீரங்கள் கர்மஜன்னியமல்லாதபடியினால்து  
கொவ்வெவான்றாயிற்று,

ச-கை- அதுகளுக்குப்பிரகாராந்தரத்திலானாலுங்கர்ம ஜன்யத்வம  
ங்கீகரிக்கப்படுமெயென்னில்,

உ-ம். அப்படியகூடாது,

ச-கை- சூட்சுமகாரண சரீரங்களுக்குக் கர்மஜன்யத்வமங் கீகரிக்கா  
தபடியினாற் சரீரத்வமேயில்லாமற்போகின்றது, போனாற்போ  
கட்டுமென்றெண்ணுவோமானாற் பிராணிகளுக்கு மூன்று சரீர  
மென்று சொன்னதெடுபட்டுப்போச்சுதெயென்னில்,

உ-ம்- அப்படியல்ல, சூட்சும சரீரத்திற்குப்பிரகாராந்தரத்தினாலு

ந்பத்தியங்கீகரித்தேதாமாஹர்சீவணுக்கு அஹுதித்வமெடுபட்டுப்  
போகின்றது.

ச-கை- எந்நிலைமெடுபட்டுப்போகின்றதென்னில்;

உ-ம்- ஆத்மாவுக்குச்சீவத்வம் சூட்சுமசரீரமென்கிறவுடையினால்  
ல்லவாவந்துதென்று சொல்லுகிறார்கள் ஆகையினால் சீவனுக்கு  
உபாநியாகியசூட்சுமசரீரத்திற்குந்பத்தியங்கீகரித்தேதாமாஹர்சீவ  
ணுக்கு அஹுதித்வமெடுபடுகின்றது,

ச-கை- ஆனால் அவ்வஹுதித்வஞ்சித்திற்கு நிமித்தம் உந்பத்தியங்கீ  
கரிக்காமலிருப்போமெயென்னில்,

உ-ம்- அங்ஙனமாஹர்சுருதிகளுக்குவினோதமும் சூட்சுமசரீரத்திற்  
குநித்யத்வமும்வருகின்றது ஆத்மாவுக்கு அத்விநியத்வமுடையி  
பட்டுப்போகின்றது ஆதலால் சுருதிகளுக்கரித்தஞ் சித்தங்குடி  
மித்தமும் ஆத்மாவுக்கு அத்விநியத்வஞ்சித்திற்கு நிமித்தமும்  
சூட்சுமசரீரத்திற்குந்பத்தியங்கீகரித்தேதாமாஹர்சீவணுக்கருதி  
த்வமெடுபட்டுப்போகின்றது, இஹவன்றியும்உலகத்தி லெல்லா  
னியமாயிருக்கின்றதெவனதுக ளெல்லாங்கன்மத்தினுலுந் பத்தி  
யாச்சுதென்றுகண்டாம் ஆகையால் சூட்சுமசரீரத்தினுக்கு ஜன்  
னியத்வமங்கீகரிக்கிறபோது சூட்சுமசரீரங்கர்ம ஜென்னியமெ  
ன்றேயங்கீகரிக்கவேண்டாம் இல்லாவிட்டால்நிருஷ்டாந்நவீரோ  
தம்வரும்,

ச-கை- வந்தால்வரட்டுமெயென்னில்;

உ-ம்- அது யுத்தமல்ல, இந்நவீரோதங்களைப்பரிசுரிக்குநிமித்தம்  
சூட்சுமசரீரத்திற்குக்கர்மஜென்யத்வமங்கீகரித்தேதாமாஹர்சீவ  
ஜென்னியமாகிய தூலசரீரங்களுக்கனைகத்வங் கண்டதுபோல  
ஒருபிராணிக்ஞ்சு சூட்சுமசரீரமுமனைகத்வம்வர வேண்டி மென்  
றுசங்கைவரும்,

ச-கை- வந்தால்வரட்டுமெயென்னில்;

உ-ம்- அப்போது ஒவ்வொருபிராணிக்ஞ ஒவ்வொருசூட்சுமசரீர  
மென்றுசொன்னதெடுபட்டுப்போகின்றது,

ச-கை. போஹர்போகட்டுமெயென்னில்;

உ-ம்- பூர்வமொன்றென்று சொல்லிஇப்போதனைகமென்றுசொ  
ல்லதற்கும் பூர்வங்கர்மஜென்னிய மல்லவென்று சொல்லிஇப்  
போதுகர்மஜென்னியமென்பதற்கும் வினோதமாய் த்தேதாந்நப்  
படுகின்றது இப்படிஒருதேதாஷித்தைப்பரிசுரிக்கப் போஹர்  
ந்நொருந்நேதாஷித்வமவருகின்றது,



ச-கை. அபெப்படியென்னில்,

உ-ம், பிரளயத்திலுஞ்சூட்சுமசரீரங்காரணத்தமகமா யிருக்கிறபடியினாலும் உபாதிக்கே துவாகியசேவசம்ஸ்காரமு மிருக்கிறபடியினாலும் சீவனுக்கு அனாதித்வபங்கமில்லை,

ச-கை. இந்தப்படிசூட்சுமசரீரப்பிரளயத்திலிருந்தா லதற்குற்பத்திசொல்லக்கூடாதேயென்னில்,

உ-ம்- அப்படிசொல்வதுபுத்தமல்ல,

ச-கை- உலகத்தில்மிருத்தாதிகளிடத்தில் இல்லாதகடத்துக்கேயுற்பத்திகண்டோம்இருக்கிறமிருத்தாதிகளுக்குற்பத்திகாணாமேயென்னில்,

உ-ம்- அப்படிசொல்லக்கூடாது,

ச-கை- ஏன்சொல்லக்கூடாதென்னில்,

உ-ம்- இல்லாதவஸ்து அசத்து அவ்வசத்துக்குற்பத்திசொன்னால்சகவிஷ்ணுநாயுப்பிறக்கவேண்டும்அங்ஙனமின்மையால் அசத்துக்குற்பத்திசொல்லக்கூடாது,

ச-கை- பின்னையெப்படியென்னில்,

உ-ம்- இருக்கிறவஸ்துசத்து அதற்கேயுற்பத்திசொல்லவேண்டும் என்பதுஉலகத்திற்கண்டோம்,

ச-கை- அபெப்படியென்னில்,

உ-ம்- கடம்பண்ணவேண்டிப் பிரவர்த்திக்கிற புருஷின்மிருத்திகையெயித்துவருகிறான் புடவைநெய்யவேண்டின உன்நூலைக்கொண்டிவருகிறான் தயிர்வெண்ணெய்வேண்டுமென்றவன்பால்சம்பாதிக்கிறான்எண்ணெய்வேண்டினவன்எள்ளுசம்பாதிக்கிறான்இந்தமிருத்தாதிகளிடத்திற்கூடாதிகளுண்டாகாமற்போலவனவன்அதுவதுகளை நியமமாயேன்சம்பாதிக்கிறான்இல்லாமற்சம்பாதியான்சம்பாதிக்கிறபடியினால் இருக்கிறவஸ்துவுக்குற்பத்திசொல்லவேண்டும்இல்லாதவஸ்துவுக்குற்பத்திசொன்னாலித்தக்காரியத்துக்கிதுவேகாரணமென்கிறநியம மில்லையாகின்றது அப்படியானால்நூலிறகடமும் மண்ணிற்புடவையும்தண்ணீரிற்றயிரும்கெண்ணெய்யும் மணலில் எண்ணெய்யுமுண்டாகவேண்டும்அப்படியுண்டாகாதபடியினால்அதுஅதுகளுக்குநியமிதமானகாரணத்தினாலேயேகாரிய முண்டாகிறதகண்டோம்ஆதலாலிருக்கிறவஸ்துவேபிறக்கிறதென்றுசொல்லவேண்டும்அந்தந்தக்காரியத்துக்குங்காரணமாயிருக்கிற வஸ்துவிருக்கிறபடியினால்அதுமிப்படியேபிறக்கிறதென்றுசொல்லக்கூடாது,

ச-கை. ஏன் சொல்லக்கூடா தென்னில்,

உ-ம்- அந்தக்காரணங்களுக்கு உற்பத்திபிரத்தியட்சமாய்க்கானாத படியினாலிந்தக்கடத்திற்கு உற்பத்திசொன்னதுபோலிதற்குக் காரணமாகியமிருத்துவாதுகளுக்குச்சொல்லப்படாது இத்தக்காரணமானமிருத்துவாதுகளுக்கோரொருதிக்கி உற்பத்திகண்டபோதிலும்பிருதிவியாதிகளுக்குச்சுருதியாதிகளினாலுற்பத்திகேட்டபோதிலும்சர்வகாரணமாகியவாத்மாவுக்குற்பத்தியுண்டென்பதற்குயாதொருபிரமாணமுமில்லாதபடியினாலும்அனவஸ்தாதோஷம்வருகிறபடியினாலும்சர்வகாரணமானவாத்மாவுக்குற்பத்திசொல்லக்கூடாதுஆனாலும்இருக்கிறவஸ்துவுக்கேயுற்பத்திசொல்லுகிறதுயுக்தியுக்தமல்லவென்று சொல்லக்கூடாது,

ச-கை- அதெப்படியென்னில்,

உ-ம்- இப்போதுசொன்னபுத்தியால்அசத்துக்குற்பத்திசொல்லக்கூடாமற்போனதினாற்சத்துக்கேயுற்பத்தி சொல்லவேண்டும்சத்தென்றாலிருக்கிறவஸ்துவேசத்துஅதற்கேயுற்பத்தி,

ச-கை- அசத்துக்கேன் சொல்லப்படாதென்னில்,

உ-ம்- பிரபஞ்சத்துக்குப்பூர்வந்தோற்றமின்றிப நாமரூபாத்மகம்காரணாத்மகமாய்பிஜாதிகளிடத்திருக்கிற விருட்சங்களுக்குநாமரூபமாய்த்தோற்றுக்கிறதுபோலப்பிரளயத்திலுந்தோற்றமலிருந்துநாமரூபாத்மகமாயிருக்கிறசூட்சுமசரீரங்களுக்குநாமரூபாத்மகமாய்த்தோற்றுக்கிறதேயுற்பத்தி,

ச-கை- ஆனாகாரணகாரியங்களுக்குப் பேதமெப்படியென்னில்,

உ-ம்- அனபிவியக்த நாமரூபகமாயிருக்கிறதுகாரணம் அபிவியக்த நாமரூபகமாயிருக்கிறது காரியம்இப்படியே காரியகாரணங்களுக்குப்பேதமுண்டு காரியங்காரணாத்மகமாயுண்டென்பதற்காலத்திரயத்திலுஞ்சந்தேகமில்லை இதுபோலுற்பத்திக்கும் அனபிவியக்த நாமரூபாத்மகமாயிருக்கிற காரணங்காரியமாய்த்தோற்றுக்கிறதற்குக் குலாலாத்விவியாபாரத்தையபேட்சிக்கிறது யுக்தமே,

ச-கை- அதெப்படியென்னில்,

உ-ம்- அசத்தானகாரியம்பிறக்கிறதென்னும்பட்சத்தில் குலாலாத்விவியாபாரத்திற்கு அசத்து ஆசிரயமில்லாதபடியினாலும் அன்னியம்ஆசிரயமானவியாபாரத்தினால்அன்னியத்துக்குற்பத்தி சொல்லும்போது அதிகப்பிரசங்கம்வருகிறபடியினாலும்குலாலாத்விவியாபாரம்வியர்த்தமாகின்றது, அந்தக்குலாலாத்விவியாபார

ரத்திற்கு வியர்த்தஞ்சொல்லக்கூடாது ஆனபடியினால் காரியங்  
 காரணத்தமகமாயிருந்தபோதிலும் குலாலாதி வியாபாரத்தைய  
 பேடகித்திறையுத்தமே ஆனால் பூர்வஞ்சொன்ன யுத்திகளினால்  
 காலத்திரயத்திலுங்காரியம் காரணத்தமகமாயிருக்கிறபடியால்  
 ரளயத்திலும் ஆத்மாவுக்குச் சீவத் துவத்திலுபாதிபூதமாகிய சூட்  
 சமசரீரங்காரணத்தமகமாயிருக்கிறதிலும் பிரளயத்திலும் ஆத்  
 மாவுக்குச் சீவத்வம் சமஸ்காராத்மகமாயிருக்கின்றதிலும் சீவனு  
 க்கும் அனாதித்வபங்கமில்லை, சூட்சுமசரீரத்தினுக்கு நாமரூபாத்மக  
 மாய்த் தோற்று கிறதேயுற்பத்தியென்றங்கீகரிக்கிறபடியினால்  
 ருதிகளுக்கும் விரோதமில்லை,

ச-கை- இந்தத்தோஷமிப்படியாகரித்தபோதிலும் உலகத்திலுள்ள  
 ன்னியமானவள் துகளுக்கூக்கர்ம ஜென்னியத்வமும் அனைகத்வ  
 முங்கண்டோம் ஆதலால் சூட்சுமசரீரமுள்ள ஜென்னியமாகிறபோ  
 து அதற்கூக்கர்ம ஜென்னியத்வமனைகத்வமும் வரவேண்டிமெ  
 ன்கிறதோஷம்பரிகரிக்கப்படவில்லையென்னில்,

உ-ம்- அதுவும் பரிகரிக்கிறோம்,

ச-கை- சூட்சுமசரீரத்திற்குக்கர்மஜென்யத் துவமும் அனைகத்வ  
 முமங்கீகரித்தாலல்லவா அந்தத்தோஷங்கள் பரிகரிக்கவேண்டு  
 ம் அப்படியங்கீகரித்தால் பூர்வஞ்சூட்சுமசரீரங்கர்ம ஜென்னியம  
 ல்லவென்றுமொன்றென்றுஞ்சொன்ன தற்குவிமோதம் வருகிற  
 தேயென்னில்,

உ-ம்- அந்தவிரோதங்களுமில்லாமல் பரிகரிக்கிறோம்,

ச-கை- அதெப்படியென்னில்,

உ-ம் - ஜென்னியமெல்லாங்கர்ம ஜென்னியமென்றேயங்கீகரிக்க  
 வேண்டும் ஆதலால் அதுசாமானியகர்ம ஜென்னிய மென்றும்  
 விசேஷ கர்மஜென்னியமென்றுமிரண்டிவிதம் இப்படியிருப்  
 பதினால் சூட்சுமசரீரத்திற்குச் சாமானியகர்மஜென்னியமங்கீகரி  
 த்தபடியினால் சென்னியமாத்திரத்திற்குக்கர்மஜென்யத்வம் நியம  
 பங்கமில்லை, சூட்சுமசரீரத்தினுக்குச் சாமானியகர்ம ஜென்யத்வமங்கீ  
 கரித்தபோதிலும் விசேஷகர்மஜென்யத்வமங்கீகரிக்காதபடியினால்  
 பூர்வஞ்சூட்சுமசரீரங்கர்மஜென்யமல்ல வென்று சொன்ன தற்கும்  
 விரோதமில்லை மேலும் சாமானியகர்மஜென்யமாகிய வஸ்துவக்கு  
 விவகாரத்திலேகத்வமும் விசேஷகர்மஜென்யமாகிய வஸ்துவக்கு  
 அனைகத்வமும் உலகத்திற்கண்டோம் ஆதலால் சூட்சும சரீரஞ்  
 சாமானியகர்மஜென்யமாயிருந்தபோதிலும் விசேஷகர்மஜென்ய  
 மல்லாதபடியினால் சூட்சுமசரீரமொன்றென்று சொன்ன தற்கு  
 விரோதமில்லை,

ச-கை- சாமாளியகர்மஜன்யமானவன் துவக்குளகத்வமுமவிசேஷி  
கர்மஜன்யமானவன் துவக்குளவேனகத்வமுமெங்கேயாகிலுங்கண்  
டதுண்டேடா வெண்ணில்,

உ-ம்- உலகத்திந்நிரநிவிபாநிகளிடத்திற்கண்டோம்,

ச-கை, பிரநிவிபாநிகளுக்கூக்கர்மஜன்யத்ததுவங்கானேமே யெப்  
படிசொல்லுகிறதென்னில்,

உ-ம்-செகத்தெல்லாநீஜன்யமானபடியாலும் சீவர்களுக்கூப்போ  
க்கியமானபடியினாலுஞ்செகத்து சாமாளிய கர்மஜன்யமென்  
றேசொல்லவேண்டியம்,

ச-கை- சீவர்களுக்கூப்போக்கியமானால் ஜெகத்துகர்மஜன்யமாக  
வெண்டிமேடா வெண்ணில்,

உ-ம்- ஆம், கர்மங்களுக்கெல்லாநீசுகதுக்கம்பலமாகையினால் அச்  
சுகதுக்கங்களானு கூலப்பிரநிகூலியவன் துக்களையவலம் பித்துக்  
கொண்டிருக்கின்றது அதுமனிற்சிலபதார்த்தஞ்சிலருக்கு அதுகூ  
லமாயிருந்து சுகமாகவும் சிலருக்குப்பிரநிகூலமாயிருந்து து  
க்கமாகவுமிருக்கிறபடியினாலும் சீவர்களுடைய கர்மங்கள் தங்க  
ளுக்கூப்பலமாகிய சுகதுக்கங்களுக்கூச்சாதனங்களாகியவாகாசா  
நிகளுக்கூற்பத்திகளைச்சம் பாதித்துக்கொண்டே சீவர்களுக்கூச்  
சுகதுக்கங்களைக்கொடுக்கிறபடியினாலும் செகத்தெல்லாங்கர்ம  
ஜன்யமென்றேசொல்லவேண்டியம்,

ச-கை- திதிகாலத்திலல்லவா சீவர்களையுமவர்கள் கர்மங்களையுங்கா  
ணுகேழும பிரளயத்திற் சீவர்களையும் அவர்கள் கர்மங்களையுங்  
கானேமே இப்படியிருக்கச்சீவர்களுகன்மத்தினாலாகாசாநி  
ஜெகத்துபிறங்குமென்றெப்படிசொல்லலாமென்னில்,

உ-ம்- பிரளயத்தினுஞ் சீவர்களெல்லாந் தங்கள் தங்களுபாநிகளுட  
ன்கூடச்சுழத்தியைப்போற்சம் ஸ்காராத்மகமாயிருக்கிறீர்கள்  
அவர்களதுகன்மங்களுஞ்சம் ஸ்காராத்மகமாயிருக்கின்றது அப்  
படிப்பட்டகர்மத்தினாலாகாசாநிஜெகத்து பிறங்குமென்பதுகூடு  
ம் அந்நானமங்கீகரிக்காவிட்டால் பூர்வகற்பத்திற் சீவர்களாற்செ  
ய்யப்பட்டகன்மத்துக்கும் இந்தக்கற்பத்திற் பலமில்லாமற்போ  
கவேண்டியபூர்வகற்பத்திற்செய்யாதகன்மத்திற்கிந்தக்கற்பத்தி  
ற்பலமாகவேண்டியது ஆனால்சுருதியாநிகளுக்கூவியர்த்தமும்வரும்  
அல்லாமலும் ஓரொருகாரணமுமின்றி ஜெகத்து பிறங்குமென்று  
சொல்லுமிடத்துமுத்திபுருஷானும் உற்பத்தியாகவேண்டியமே



வம்பெகத்தில்தேவார்திரியக்காதிகள் பிரமணத்திரியவை  
 சியசூத்திரர்க ளென்கிறவிவஸ்தைகளில்லாமற் போகவேண்டுப்  
 இந்தத்தோஷங்கள்வந்தாலும் வரட்டுமென்கிற துசிதமஸ்ச, ஆத்  
 லாற்பிரளயத்திலுஞ்சம்ஸ்காராத்மகமாயிருக்கிற சீவர்களை துகர்  
 மத்தினாலேயே ஆகாசாதிரெகத்துபிறக்கு மென்பதற்கந்தே  
 மில்லை இப்படியாகாசாதிகள்கர்மத்தினாற் பிறந்தபோதிலுமு  
 த்திரியந்தமுமொன்றாகவேயிருக்கின்றது அன்றியும் பிரளய  
 த்தில்லயித்திருந்து சிருஷ்டியில் ஆகாசமாகாசமாகவும் வாய்வ  
 வாய்வாகவும் தேய்வதேய்வாகவும் அப்புஅப்புவாகவும் பிருதி  
 வுபிருதீவாகவும்பிறக்கிற துஅ துபோலச்சூட்சுமசீரம்பிரளயத்  
 தில்லயித்திருந்தபோதிலுமந்தந்தச் சீவர்களை துகர்மத்தினாற்பு  
 ர்வகற்பத்திலிருக்கிற துபோற்பிரதிகற்பத்திலும் பிறக்கின்றது  
 இப்படிபிறந்தபோதிலுஞ்சுவகத விகாரமாயிருந்தபோதிலும்  
 சூட்சுமசீரம் ஒவ்வொருபிராணிக்கு முத்திரியந்தமுமொன்  
 றென்பதற்கந்தேமில்லை,

1-கை. இப்படிசொன்னால் முத்திக்குப்பிறகு சூட்சுமசீரங்கள்  
 னேகமாயிருக்குமென்றுதோற்றுவின்றதேயென்னில்,

2-ம். முத்திக்குப்பிறகுசூட்சுமசீரம் இல்லவேயில்லை ஆதலால்  
 தச்சங்கக்கவகாசமில்லை இந்தப்படிசூட்சுமசீரம் ஆகாசாத்  
 களைப்போல்சாமானியகர்மஜன்னியத்தினாற் பிறந்திருக்கற்படி  
 யினாலொவ்வொருபிராணிகளுக் கொவ்வொருசீரமென்றுசொ  
 ன்னது யுத்தமே,

3-கை , இப்படிசொல்லுகிறது விரோதமாகத்தோற்றுவின்றதே  
 யென்னில்,

உ-ம்- அதில்விரோதமேயில்லை,

4-கை, ஆகாசாதிகள்கர்வப் பிராணிகளுடையகர்மத்தினாற் பிறந்த  
 தாகையால்அவ்வாகாசாதிகளுக்குச் சாமானிய கர்மஜன்யதவமு  
 ம்பிரளயபரியந்தமொன்றாயிருக்கின்றதும் பிரதிகற்பத்திலு  
 மப்படியேபிறக்கிற தும்யுத்தமேஅந்தந்தப் பிராணிகளுடைய  
 சூட்சுமசீரம்சமஸ்தபிராணிகளை துகர்மத்தினாற் பிறந்ததல்ல  
 வேஆகையால்அ துக்குச்சாமானியகர்மஜன்னியதவமும்ஒவ்வொ  
 ருபிராணிகளுக்கொவ்வொன்றென்பதும்பிரதிகற்பத்திலப்படி  
 யப்படிபிறக்குமென்பதுமெப்படி கூடுமென்னில்,

உ-ம்- ஆகாசாதிகளைப்போலந்தப்பிராணிகளுடைய சூட்சுமசீர  
 ங்கள்சமஸ்தபிராணிகளுடையகர்மத்தினாற் பிறக்காமற்போது

லும் அந்தந்தப்பிராணிகளுக்குச் சிநுஷ்டிமுதற் பிரளயபரியந்  
 தமுட்தூலசரீரத்தூவாராசுகதுக்கங்களைக் கொடுக்கிறகன்மங்க  
 ளினாலேயே அந்தந்தப்பிராணிகளதுசூட்சும சரீரங்களைப்படிய  
 ப்படியேபிறக்கின்றன ஆதலாலந்தச்சூட்சுமசரீரத்திற்குச்சாமா  
 னியகர்மஜன்னிபத்வமுட்கூவ்வொருபிராணிக்கொவ்வொருசூட்சு  
 மசரீரமென்பதும்பிரதிகற்பத்திலப்படியப்படியேபிறக்கு  
 மென்பதும்முத்திபரியந்தம்றித்தியமென்பதுங்கூடும்,

ச-க- ஆனால்லீனமானவஸ்துகர்மத்தையேபேட்சித்தப்பிறக்கு  
 மென்பதற்கும்காமானியகர்மத்தினுற்பிறந்தவஸ்துஒன்றாயிரு  
 க்குமென்பதற்கும்கிசேஷிகன்மத்தினுற்பிறந்தவஸ்துநானொரு  
 பமாயனேகமாயிருக்குமென்பதற்குந் திருஷ்டாந்தமுண்டோ  
 வென்னில்,

உ-ம்- உண்டு, காஷ்டபாஷாணாதிகளிடத்தில் லீனமாயிருக்கிறஅ  
 க்கினிக்குமர்த்தனாதிருபமான கர்மத்தினாலெப்படியுற்பத்தி  
 யோஅப்படியே காரணருபமானசூட்சும சரீரத்திற்குக்காரிய  
 காரணமாகத்தோற்றுக்கிறகர்மத்தினாலேயே யுற்பத்திசொல்லப்  
 பட்டது, இதனாற்காரியம்அசத்தென்பதுகூடாது, மேலுக்குலா  
 லனால்நானாவிதபாண்டங்கள் பண்ணவேண்டிமென்றுசம்பாதிக்க  
 கப்பட்டமண்மொத்தையொன்றை அதுஅனேககர்மத்தினுற்ப  
 ண்ப்பட்டாலும் அக்கருமங்களெல்லாம் அந்தமிருத்தூபிண்  
 டத்தினுற்பிறந்தவனேசம்பாண்டங்களுக்கெல்லாஞ்சமானமாயி  
 ருக்கிறபடியினால் அம்மண்மொத்தையகர்மமானதால்  
 அந்தமிருத்தூபிண்டம் ஒன்றையாகும் மேலும்அம்மிருத்தூபி  
 ண்டத்தினுற்பண்ணப்ப்பட்டபாண்டங்களில் ஒருபாண்டம் ப  
 ண்ப்பட்டகர்மத்தினால் மற்றொருபாண்டம் பண்ணப்பட  
 வில்லை யாகையால் அந்தப்பாண்டங்களெல்லாம் விசேஷகர்மஜ  
 ன்னியமே, அந்தப்பாண்டங்கள் நானொருபமாகவும் அனேகமா  
 கவுமிருக்கமென்பதும் சர்வானுபவசித்தமே, இந்தப்படி சூ  
 ட்சும சரீரஞ்சாமானியகர்மஜன்னியமானபடியினாலொவ்வொ  
 ருபிராணிக்கொவ்வொரு சரீரமென்பதும் தூலசரீரம் விசேஷ  
 கர்மஜன்னியமானபடியினாலொவ்வொரு பிராணிக்கனந்தமென்  
 பதுங்கூடும்,

ச-க - இன்னம் இதற்குவிசேஷமான திருஷ்டாந்தமுண்டோ  
 வென்னில்,

உ-ம்- உண்டு, உலகத்தின் ஒருதேவதத்தனுக்குக்கர்மவசத்தினு  
 விதவஸ்திரங்கள்வருகின்றன அது அதுகொண்டோ லொன்றிடு

கீதவிலலை யப்படியேவிசேஷிகன்மத்தினுலெப்படி யெப்படி வருகின்றதோ அதுபோலத்தூலசரீரங்களுமொவ்வொருபிராணிக்ருவிசித்திரமாய் அனந்தமாகவும் வருகின்றதால் அந்தத்தூலசரீரங்களும்கிசேஷிகர்ம ஜன்னியமென்றறியத்தக்கது அந்தத்தேவதத்தனுக்கு அந்தந்தவிசேஷிகர்மத்தினுலெவரப் பட்டவஸ்திரங்கள்வந்து அவ்வஸ்திரங்களால் வருகிறகருணைகங்களுக்குச் சாதனபூதமாகியஸ்தூலசரீரமுமொன்றாயிருக்கிறபடியால் அவ்வஸ்திரங்களையபேட்சித்துஸ்தூலசரீரமெப்படியசாமானியகர்ம ஜன்னியமாச்சுதோ அப்படியேசூட்சுமசரீரமு மொவ்வொருபிராணிக்ருமொவ்வொன்றாயிருக்கிறபடியினால் அதுவும்காமானியகர்மஜன்னியமென்றேயறியவேண்டியும்,

ச-கை- இதனென்னசித்தித்ததென்னில்,

உ-ம்- சூட்சுமசரீரத்திற்கே தூலசரீரத்தைத்தரிக்கிறதூங் களைகிறதென்று சித்தித்தது,

ச-கை- அதெப்படியென்னில்,

உ-ம்- திருஷ்டாந்தத்தில் தூலசரீரங்களுக்கே வஸ்திரங்களைக்கிரகிக்கிறதூங்களைகிறதூம்பிரத்தியட்சமாய்க்கண்டதூபோலச்சூட்சுமசரீரத்திற்குத் தூலசரீரங்களுடையபரிக்கிரகமும் தியாகமுமென்று அறியத்தக்கது, இதனென்றசூட்சுமசரீரத்திற்குத் தூலசரீரத்தைத்தரிக்கிறதெ ஜெனனமென்றும் அத்துடன் கூடியினிமேற்சம்பந்தமின்றி விட்டுவிடுகிறதெமரணமென்றும் பிரசித்தியாச்சுது ஆதலாற்சூட்சும சரீரத்திற்கேபிரத்தியட்சத்திற்குன்னமரணங் களில்லையென்று தோற்றுகிறபடியால் ஆத்மாவுக்கும் ஜனனமரணங்களுக்கும் பிரசித்தியேயில்லை யென்றறியத்தக்கது,

ச,கை, இப்படிசொல்லுமிடத்தில் இந்தச்சூட்சும சரீரத்திற்குத் தூலசரீரமனந்தமென்று தோற்றப்படுகின்றது, தோற்றினுற்றேற்றட்டுமென்றுசொல்லு வீராகில் பூர்வம்பிராணிகளுக்குத் தூலசரீரமனந்தமென்றுசொல்லிஇப்போதுசூட்சுமசரீரத்திற்குத்தூலசரீரமனந்தமென்றுசொல்லால் முன்னொண்ணதற்குமிப்போதுசொல்வதற்கும் விருத்தமல்லவா ஆகையாலிந்தச்சூட்சுமசரீரமே பிராணிக்ருமத்திற்குத்தென்று சொல்லலாமெயென்னில்,

உ-ம், அப்படியெல்லக்கூடாது

ச-கை- ஏன்சொல்லக்கூடாதென்னில்,

உ-ம். பூர்வம் பிராணிகளுக்கூடே ஶ்ருட்டமசரீரமொன்றென்று சொல்லி இப்போது ஶ்ருட்டமசரீரமே பிராணிசப்தத்திற்குர்த்த மென்றெப்படி சொல்லலாம்,

ச-வை. ஆனாலிவ்விரண்டுவினோதமுந்தோற்றுகின்றதெயன்னை,

உ-ம். வினோதம்வராமற் சொல்லுகின்றும் பிராணிசப்தத்திற்கு ஆத்மாவையிந்தம் அவ்வாத்மாவுக்கே, காரணசரீரமென்றுபேருண்டாவிடவான்றானத்தினால்வந்த ஶ்ருட்டமசரீரவத்தியாசத்துவாராஅனந்தமாவது தூலசரீரங்கள்வருகிறதும் போகிறதும்மாகவும் அந்தத்தூலசரீரசபாவமாகிய ஜனனமரணங்கள்பிரசித்தமானதுபோலவந்தோற்றப்படுகின்றது,

ச-வை. அதெப்படி தோற்றப்படுகிறதென்னில்,

உ-ம். நிருத்திராநிந்தத்தில்தூலசரீரத்தினால் வஸ்நிரங்கிரகிக்கிறதும் விடுகிறதும்பிரத்தியட்சமாய்க்கண்டபோதிலும் அந்தத்தூலசரீரவெதிருத்தமாய்வாத்மாஅந்தத்தூலசரீரத்தின்வழியேவஸ்நிரங்கிரகணத்தியாகாதுகொளப்படிதோற்றுகிறதோ அப்படியேயன்றானத்தினால்வரப்பட்ட ஶ்ருட்டமசரீரத்தின்வழியே ஆத்மாவிற்கு அனந்தமாவது தூலசரீரங்கள்வருகிறதும் போலும் போகிறதும் போலும்மாகத்தினால் தோற்றப்படுகின்றது, விசாரிக்குமிடத்து ஆத்மாவைப்பிரசித்தியில்லாமல் தூலசரீரத்துக்கேபிரத்தியட்சமாய்க் காணப்படுகிறபடியால் ஶ்ருட்டமசரீரத்திற்குத் தூலசரீரத்துடனே கூட அத்தியாசம்வினாவாய் ஜனனமரணங்களில்லை, ஶ்ருட்டமசரீரத்திற்கே ஜனனமரணமில்லாமற்போனபடியால் த்மாவிற்குமோகமாத்நிரமல்லாமற் செனனமரணங்களில்லை யென்பதற்குநீதகமில்லை இந்தப்படிபிராணிகளுக்குத் தூலசரீரமனந்தமென்றதும் ஶ்ருட்டமசரீரமும் காரணசரீரமும் ஒன்றென்று சொன்னதுபுகுத்தமே,

ச-வை. இந்நிலைனை சித்தித்தென்னில்,

உ-ம். சரீரத்திரயமுப்பிராணிசப்தத்தினுற் சொல்லப்பட்டவாத்மாவல்லவென்பது சித்தித்தது,

ச-வை. அதெப்படி சித்தித்ததென்னில்,

உ-ம். உலகத்திலொருவன்மற்றொருவனைப்பார்த்து உனக்கு, நுத்திராட்சந்தாமவடமெத்தனை யென்றால் மூன்றென்கிறான் பூணூலெத்தனை யென்றால் மூன்றே யென்கிறான் தோவித்தியெத்தனை யென்றால் துவமூன்றே யென்கிறான் இப்படியே பிராணிகளுக்கு

தெத்தனைசரீரமென்றுவிசாரிக்கூமிடத்துமுன்றுசரீரமென்றே  
தோற்றுகின்றது,

ச-கை. இப்படிதோற்றுகிறதினாலென்னசித்தித்தென்னில்,

உ-ம்- திருஷ்டாந்தத்தில்அந்த உருத்திராட்சத்தாழ்வடமுதலான  
விதங்கள்த்தணையந்தரித்துக்கொண்டிருக்கிறவர்களைப்படியது  
களல்லவோ அந்தருத்திராட்சாநிசபாவமானவிகாரங்கள்அதை  
த்தரித்துக்கொண்டவர்களைப்படிபரிசிக்கவில்லையோ அப்  
படியேதாஷ்டாந்தத்திலும்நூலஞ்சமகாரணசரீரங்கள்பிரா  
ணிசப்தத்தினுற் சொல்லப்பட்டவாத்மாவல்லவென்றுமீ சரீரத்  
திராயசபாவமானவிகாரங்கள் அந்தப்பிராணிசப்தவாச்சியனாகிய  
வாத்மாவைப் பரிசிக்கவில்லையென்றுஞ்சித்தித்தது, உலகத்தில்  
அந்தத்தேவதத்தானுகளுக்கூகுகியென்றுமீஷத்திரெனென்று  
ம்புத்திரியென்றுந்தனியென்றுங்குண்டலியென்றுமீவிவகாரங்  
கள்கண்டோம்அதுபோலஆத்மாவுக்குஞ்சரீரியென்றுந்தேகி  
யென்றுமீபிராணியென்றுஞ்சொல்லப்பட்டவிவகாரமுமீலோ  
கத்திலும்வேதங்களிலுந்தோற்றப்படுகின்றது, அப்படிதோற்  
றப்பட்டதேவதத்தானுகளந்தக்கிரகாதிகளைப்படியல்லவோஅ  
துகளின்சபாவமானவிவகாரங்களவர்களைப்படியபரிசிக்கவி  
ல்லையோஅப்படிபோல்தேகிசரீரிபிராணியென்கிறவுபாதியினு  
ல்தோற்றுகிறவாத்மா அந்தத்தேகாதிகளல்லவென்றுமீ அந்தத்  
தேகாதிசபாவவிவகாரங்களும்ஆத்மாவைக்காலத்திரயத்திலும்ப  
ரிக்கவில்லையென்றுந்தோற்றப்படுகின்றது,

ச-கை- இந்தப்படிசரீரத்திரயமுமாத்மாவல்லாததாய்சரீரத்திரா  
யசபாவமானவிகாரங்களாத்மாவுக்கில்லாததா யிருந்தாலும்சா  
மானியமாய்த்தோற்றப்படுகிறபடியினாலும் விசேஷமாய்தூல  
சரீரம்போல்சூட்சுமகாரணசரீரந்தோற்றப்படாமையினாலும்ந  
ன்முப்பலபலவிதமாகவிசாரித்தபோதிலும்இந்தச்சரீரங்களா  
த்மாவல்லவென்றுதோற்றுகிறதுகடினமா யிருக்கிறபடியினாலு  
ம்சரீரமுன்றே, இந்தச்சரீரங்களாத்மாவல்ல, இந்தச்சரீரத்திரய  
சபாவமானவிகாரங்களாத்மாவைப் பரிசிக்கவில்லையென்றுதிட  
மாகத்தோற்றுப்படிவிசேஷியுத்தியுண்டாவென்னில்,

உ-ம்- உண்டு, தூலசரீரஞ்சமஸ்த பிராணிகளுக்கும்பிரத்தியட்ச  
மாகையினாலிந்தத்தூலசரீரமுண்டோவில்லையோவென்றுமிட  
த்தில்யாருக்குஞ்சம்சயமில்லை, சாருவாகபாமரானுக்கண்ணியரா  
னபேர்கள்இந்தத்தூல சரீரமாத்மாவல்லவென்றுமிடத்தில்சந்

தேகமில்லை அந்தச் சாரூவாகபாமராளுக்கு இந்தத்தூலசரீரமே  
யாத்மா வென்று சொல்லுகிற ஆட்சி தமல்ல,

ச-கை - அது எப்படியுசி தமல்ல வென்னில்,

உ-ம். சூட்சுமசரீரத்திலத்தியாசத்தினால் சீவரூபரூனவாத்மா சூட்  
காமசரீரத்தினவாரா தூலசரீரவத்தியாசத்தினால் வந்த புத்திராதிய  
பேட்டைசயினால் பி தூரா திசப்தஞ் சொல்லப்படுகின்ற இப்படி  
பி தூரா திசப்தத்தினால் சொல்லப்பட்டவன்போற்றேற்றுகிறவா  
த்மா தூலசரீரத்தினுக்கண்ணியனே அந்தப்பி தூரா திசப்தத்தினால்  
ந்தத்தூலசரீரஞ் சொல்லப்பட்டதனால் அந்தப்பி தூரா திகள்  
செத்தபிறமும் அந்தப்பி தூரா தி சப்தார்த்தமாய்சாரூவாகபாம  
ராளுக்குத் தூலசரீரமாத்மா வென்றங்கீகரிக்கப்பட்டால் தூலசரீ  
ரமிருக்கவேண்டும் அவர்கள் செத்துப்போனார்கள் என்று சொல்  
லாதிருக்கவேண்டும் அங்ஙனமின்மையால் இந்தத்தூலசரீரவெ  
திருத்தனையாத்மா வென்று சாரூவாகபாமராளுக்குமங்கீகரிக்க  
வேண்டும், இதுவல்லமந் பின்னும்புத்தியாந்தரத்தினாலும்  
தூலசரீரவெதிருத்தனையாத்மா வென்று தோற்றப்படுகின்றது

ச-கை - அதைப்படியென்னில்,

உ-ம் - பி தூரா திசப்தங்களுக்குத்தம்தோற்றப்பட்டதூலச  
ரீரஞ்செத்துக்கிடங்கும்தோ தூ அதைத்தமுவிமேயாலமிட்டமுதி  
றபுத்திராதிகள் அப்பா எங்களை அவாந்தரத்தில் விட்டுவிட்டுகட  
ன்கொடுத்திட்டுமுய்வாங்கினவிடமுஞ்சொல்லாமல் எங்கள்வா  
யில்மண்போட்டுவிட்டுப்போகலாமா, ஆதெய்வமேயென்றுகத  
றுகின்றார்கள். அல்லாமலும்பந் தூஜனங்கள்சினேகர்கள் அறிந்தவர்  
கள்வந் தூஜனையா இப்படியேயுந்தாயார்முதலானபேர்களெல்லா  
மிறந்து போனார்கள்ல்லவா உங்கள்சவரட்சணக்கு ஒருவருமில்  
லாமற்றேயாய்விட்டார்கள்என்று துக்கம்வினாவினால் அவர்க  
ளைக்கண் பிசுசாசென்றலநியாயிலடித்ததுக்கொண்டுப்படியே  
எங்களையருந்தவாய்விட்டுவிட்டு எல்லாரும்போய்விட்டார்கள்  
னிநாங்களைப்படியிழைக்கப்போகிறேமென்று பூமியில்விழு  
ந்தமுதிருர்கள், பின்னும்மேவெருருவன்வந்து அவன்மனைவியை  
அம்மா உன்புருஷினிறந்து போய்விட்டாரா வென்று துக்கம் வி  
னாவினால், ஆதெய்வமேமெகட்டெனென்று தலையில்மோதுக்கொ  
ண்டுதனையில் விழுந்தமுதிருள், பின்னும் ஒருவன் வந்து தகப்ப  
னை ஐயா உன்பிள்ளைபோய்விட்டானால் வெந்ததுக்கம் வினாவினா  
ல் ஐயா என்வாயில்மண்ணைப்போட்டு இறந்துபோய்விட்டான்  
அடாமகளை என்னையும்உன்சுட அழைத்துக்கொண்டுபோடா

நீ பிறந்தநாள்முதற் றுக்கமேயனுபவித்தே தன் உன்னுடன்கழு  
 பிள்ளைகளைக்கொன்றென் இன்னமுந்தெய்வமெங்களையேசோ  
 திக்கின்றது நான் இந்தத்துக்கத்தைச்சகிக்கமாட்டேன் நானும்  
 என்விட்டிலுள்ளவர்களுமாய் விஷத்தைத்தின் றுஎல்லாருமொ  
 ருமுஞர்த்தத்திலிறந்துபோகிறேன்மென்றழுகிறான்,

ஒருவித்துவானையுன்பெண்சாதியிறந்து போளுளாவென்று ஒரு  
 ருவந்துக்கம் வினாவவந்தால்அப்போது அவன்கற்றிருக்கிறபலக  
 ல்விசாமர்த்தியபுக்திகளையெல்லாமறந்து துக்காக்கிராந்தரூய்யு  
 என்பிராணானவள் என்வாயில்மண்போட்டுவிட்டுப்போளுள் அ  
 வள் ஸ்ரீ தேவியைப்பழித்தஅழகும் பூதேவியைப்பழித்த பொறு  
 மையும் அருந்ததியைப் பழித்தகற்பமுடையவள் அவளைப்பிற்  
 துநானெப்படியிருப்பேன் ஆ என்பிராணநாயகியே ஒருவார்த்  
 தைசொல்லடிஎனக்குத்திக்காரடி நானுன் கூடவருகிறேன் என்னை  
 யுமழைத்துக்கொண்டுபோடி எனக்குக்கஞ்சி தண்ணீர்வார்த்துடி  
 னியுண்ணைப் போலுபசரிக்கிறவராரடி தேவபூசை அபுபாசனம்ப  
 ண்ணவம்பெந்துக்கள்வந்தாலுபசாரம் பண்ணவும் உரித்தானவர்  
 களொருவரில்லையே ஆயிரம்பேர்வந்தாலும் நீ யாவார்களாவென்  
 றிப்படிபலபலவி தமாகப்பிரலாபித்தழுகிறான்.

ச-கை- இப்படியழுகிறவிதத்தினாலென்னதோற்றுகிறதென்னில்,

உ-ம்- ஊரிலிருந்து வந்தவுன்மாமன் முதலானவர்க ளொருக்குப்  
 போய்விட்டார்களாவென்று ஒருவனைக்கே கட்டால்அவர்களைங்க  
 ளுடன்சொல்லாமற்கட்டியிருந்ததோவித்து புடைவைகளையும்  
 விட்டுவிட்டுச்செவ்வையாய்ப்போய்விட்டார்களென்றுசொல்ல  
 துபோலிருக்கின்றது இந்தத்திருஷ்டாந்தத்தில் மாமன் முதலி  
 யோர்கள்கட்டியிருந்ததோவித்து புடைவைகளுடன்தோற்றப்ப  
 ட்டாலும்அ துகளைவிட்டுப்போனவர்களே மாமன் முதலானவர்  
 கள்சப்தத்திற்கர்த்தமானதுபோல் இந்தத்தூலசரீரத்தைவிட்டு  
 விட்டுக் கர்மானுசாரத்தினால் லோகாந்தரத்திற் றுப்போனவர்க  
 ளைபி தூராதிசப்தத்திற்கர்த்தமென்றும் தூலசரீரம் பி தூராதிச  
 ப்தத்திற்கர்த்தமல்லவென்றுந் தோற்றப்படுகின்றது ஆதலாலிந்  
 தத்தூலசரீரத்திலிருந்துவெளிப்பட்டுப்போனவர்களைபி தூரா  
 திசப்தத்துக்கர்த்தமேயன்றி வெளிப்படா முன்னுமிங்கிருந்த  
 சரீரம் பி தூராதிசப்தத்துக்கர்த்தமென்றுஞ்சொல்லக்கூடாது,

ச-கை- அப்படிசொல்லலாமேயென்னில்,

உ-ம், ஆனால்தோவித்திபுடைவைகளைவிட்டுப்போனமாமன்முதலி  
 யோர்கள்அ துகளைவிட்டுப் போகாமுன்னும்தோவித்திபுடை

களைமாமன் முதலியோராகவேண்டும்பின் னும் ஒரு வீட்டிலிருந்  
 து வெளிப்பட்டபுருஷன் அந்தக்கிரகத்திலிருந்து வெ  
 ளிப்படா முன் னும் அந்தக்கிரகமேயாகவேண்டும் அப்படிசொ  
 ல்க்கூடாமையினால் தோவித்திபுடவைகளுடன் கூடிக்கொண்  
 டிருந்தமாமன் முதலியோர் கூடியபோதும் விட்டபோதும் அ  
 நந்ததோவித்திபுடவைகளை வெப்படியவர்களல்லவோ, கிரகத்திலி  
 ருந்து வெளிப்பட்டபுருஷன் கிரகத்திலிருந்தபோதும் நீங்கி  
 வபோதும் அவன் அந்தக்கிரகசப்தமெப்படியல்லவோ அப்ப  
 டியேபி தூராதிசப்தங்களுக்கரித்தமாகிய பி தூராதிசப்தம் தூலசரீர  
 த்திருந்தபோதும் விட்டபுருஷன் போதும் அந்தப்பி தூராதி ச  
 ப்தத்திற்குள் தூல சரீரத்தை விட்டபுருஷன் போதும் யார்த்தமாகு  
 மன்றித் தூல சரீரமரித்தமல்ல, பின் னும் அந்தப்பி தூராதிசரீரமா  
 னுலென்ன, அதன்மரணத்திற்குமுன் பி தூராதிசப்தத்தின்க்கரித்  
 தமென்றென்னவையிருந்த இந்தச்சரீரத்தைக் குறித்து ஒருவர் உ  
 தாசினஞ் சொன்னபோதிலும் அந்தச்சரீரத்திற்கு பிராணவதை  
 சொத்தபோதினுமென்க நரகமுண்டாகுமென்று சாஸ்திரங்களி  
 ற் சொல்லக்கூடும் மரணமானபிறகு சரீரத்தைக்கொளுத்தி வி  
 யுக்கிரிகள்,

அந்தப்பி தூராதிசப்தத்தின்க்கரித்தத்தூலசரீரமேயரித்தமானுலி  
 தக்கொளுத்தியபுத்திராதிசப்தத்தின்க்கரித்தத்தூலசரீரமேயரித்தமானுலி  
 த்தியாதிதோஷம்வரவேண்டும் அங்ஙனம் வந்தால் அப்புத்திராதி  
 களுக்கணந்தங்கோடி நரகம்வரவேண்டும் அன்றியும் உலகத்திலவர்க  
 னைமா தூர்ஹத்திபி தூர் ஹத்தியுடையவர்களென்று எல்லாருந்தூ  
 ஷிக்கவேண்டும் அப்படியில்லாமையினாலும் பி தூராதிசரீரங்களை  
 க்கொளுத்தினவர்களுக்கு நரகமென்று சாஸ்திரஞ் சொல்லாமையி  
 னாலும் தூலசரீரம் பி தூராதிசப்தங்களுக்கரித்தமல்ல, மேலும் அந்த  
 சரீரத்தைப்பி தூராதி சப்தத்தின்க்கரித்தமாகவேண்ணிக் கொண்டு  
 பூஜை நடவடிக்கை ரபுசாரங்கள் செய்துவந்தாரர்களோ அந்தச்சம்பந்  
 தமான சரீரத்தைமரணத்திற்குறித்தபுருஷன் போதாவிட்டால் புத்தி  
 ராதிசப்தம் பி தூராதிசப்தம்வரவேண்டென்று சாஸ்திரங்களிற்  
 சொல்லுகின்றது.

புத்திராதிசப்தம் நந்ததேவத்திற்குத்தகளுக்கிரிகைகள் பண்ணினார்  
 களானால் அநிலிருந்து வெளிப்பட்டபுருஷன் காந்தரம்போனபி தூராதி  
 களுக்கூட்பிதோதத்தவரிமோசன ரூபமானவதிகசயமும்தற்கதியமு  
 ண்டி அதைத்தகளுதி செய்தபுத்திராதிசப்தங்களுக்கும் பிரத்திவாயதோ  
 ஷியில்லை யென்று சாஸ்திரங்கள் முறையிடுகின்றது.



ச-கை- அதெப்படியென்னில்,

உ-ம்- பாளயத்திலிருந்த ராஜன் வெளிப்பட்டுப்போனால் அவனுக்கு நல்லபாளயம்வரவேண்டுமென்றும் மிகுந்தசீவம் வரவேண்டுமென்றுங்கோருவார்கள் அப்படி கோராதவர்களை அவ்வரசனுக்குப்பாளயம் வந்தவுடனெப்படிசிகிச்சை பண்ணுவானோ அப்படியே செத்துக்கிடக்கிறபிதுர்க்கள் சரீரங்களைப்படுத்திராதிகள் சம்ஸ்காரஞ்செய்தால் அப்பிதுராதிகளுக்கநிசயமும் நற்கதியுமுண்டு அப்படிசெய்யாவிட்டால்புத்திராதிகளுக்கட்பிரத்திவாயதோஷமுண்டு இன்னமுட்கலகத்தில் செத்துக்கிடக்கும்பிதுராதிசரீரங்களைச்சம்ஸ்காராதிகள் பண்ணினபுத்திராதிகளைப்பார்த்து அப்பா,நீ நல்லகதியுண்டுபண்ணினாயென்றுகொண்டாடுகிறார்கள் அப்படிசெய்யாதவர்களைத் தூஷிக்கிறார்கள் இதலுப்பிதுராதிசப்தத்திற்குத்தூலசரீரத்திலிருந்து வெளிப்பட்டுலோகாந்தரம்போனவர்களேயர்த்தமெனத்தேற்றுகின்றது,

ச-கை- யுத்தியினாலிந்தப் பிதுராதிசப்தங்களுக்குத்தூல சரீரமர்த்தமல்லாமற்போனாலும் தூலசரீரத்தையேபிதுராதிகளென்றெண்ணி ஏன்பணிவிடைபண்ணுகிறார்களென்னில்,

உ-ம்- இந்தத்தூலசரீரத்தினுள்ளிருக்கிறவர்களுக்குப்பிரீதியாகப்பணிவிடைபண்ணுகிறார்களன்றித்தூலசரீரப்பிரீதிநிமித்தம்பணிவிடைபண்ணவில்லை,

ச-கை- அதெப்படியென்னில்,

உ-ம் - ஒருபட்டணத்தில் ராஜனிருக்கும்போது அந்தராஜப்பிரியநிமித்தம் அவ்வரமனைமேற்கட்டுமுதலியவலங்காரங்களெப்படிசெய்கிறார்களோ அவ்வரமனைமுதலானதுன்பிரியநிமித்தமெப்படிசெய்யவில்லையோ அப்படியே தூலசரீரத்திருக்கிறவர்கள் பிரியநிமித்தமல்லது தூலசரீரப்பிரியநிமித்தஞ்சிசுருஷிபண்ணவில்லை, மோகத்தினால் தூலசரீரப்பிதுராதிசப்தத்துக்கர்த்தம் போற்காணப்பட்டாலும் தூலசரீரத்திலிருக்கிறவனெப்பிதுராதிசப்தத்துக்கர்த்தம்,

உலகத்தில் கிராமாந்தரம்போனபிதாமுதலியோர்களின்வஸ்திரத்தைத்திருடன்பறித்துக்கொண்டு போனென்றுகேள்விப்பட்டபுத்திராதிகள்மறுவஸ்திரமனுப்புவதுபோல இறந்துலோகாந்தரம்போனபிதுராதிகள் அம்மணத்துடன்போனார்களென்றுசாஸ்திரஞ்சொல்லக்கேட்டு அவர்களைக்குறித்து இவிடத்தில் பிராமணர்களுக்குவஸ்திரங்கொடுத்தால் அவர்களுக்குப் போய்சேருமென்று

புத்திராதி கள் இப்போது ம்பிராமணர் சளுக்குவஸ்திரங் கொடுத்த  
வருகிமுள்ளவர் இதனாலும் இந்தத்தூலசரீரம் பிதூராதிசப்தத்துக்க  
ரீத்தமல்ல வென்றுதோற்றுவின்றது,

மேலும் கழலியிலே லைசெய்கிறவன் வெய்யிலிலடி பட்டுத்தாப்  
த்தினுள்வாழைப்புகிமுனைன்றுகட்டுக்கிரகத்திலிருக்கின்றவர்க  
ளன்னந் தண்ணீரனுப்புவதுபோலச் செத்துலோகாந்தரம்போன  
பிதூராதிசப்தத்துக்கூட்புகிதாகறிமித்தம் பிண்டநிலைதகங்கொடுக்க  
வேண்டிமென்றுசாஸ்திரஞ்சொல்லக்கேட்டுப்புத்திராதிசப்தத்துக்க  
ளக்குறித்துப்பிண்டநிலைதகங்கொடுக்கிமுள்ளவர், பின்னுந்தேசா  
ந்தரம்போக வேண்டிமென்றுபரஸ்தானம் பண்ணியிருக்கிறவர்க  
ளுக்குக்கட்டுச்சாதங்கொடுத்தனுப்புவது போற்செத்துலோகாந்  
தரம்போனபிதூராதிசப்தத்துக்கு இவிடத்தில் சொர்க்கபாத்தியங்கொ  
டுத்தாலவர்களுக்குத்திரப்தியாகுமென்றுசாஸ்திரங்களிற்சொல்லு  
கிறபடிசொர்க்கபாத்தியங்கொடுக்கிமுள்ளவர், மேலும் அபித்தயுரு  
க்குப்போகவேண்டிச் செலவுபெற்றுக்கொண்டிப்போனவர்கள் ஐ  
றுதாண்டிப்போகசெயினிதி பார்த்தங்கடையிலிருப்பதாய்க்கேள்  
விப்பட்டு விட்டிலிருக்கிறவர்கள் கட்டுமரந்தெப்பங் கட்டிக்கொ  
டுத்து அனுப்பிவைப்பதுபோலச் செத்துலோகாந்தரம் போனபி  
தூராதிசப்தத்துக்கூட்பிராப்தியைக்குறித்து விகாதமானவை  
தரணிநாயிருக்கிறதென்று சாஸ்திரஞ்சொல்லக்கேட்டு அதையவ  
ர்கள்தாண்டிப்போகிறநிமித்தம் இவிடத்தில் புத்திராதிசப்தத்துக்க  
ளிக்கொதானங்கொடுக்கிமுள்ளவர்,

மேலும் இறந்துபோனபிதூராதிசப்தத்துக்கூறித்து அவர்களிறந்த  
நாள்முதல்வருஷாப்தி கவலாக்குமாதமாதம்மாசியமும் புத்திராதி  
ருக்கிறபரியந்தம்வருஷாந்தரதிசப்தம்மத்தியமத்தியத்தில்அட்ட  
காதிசராரீத்தங்களுக்கும் புண்ணியக்கூத்திரங்களிற்சிராரீத்தங்களுஞ்  
செய்கிமுள்ளவர் இப்போதுசொல்லிவந்தஸ்தூலசரீரங்கள் பிதூராதி  
சப்தத்துக்கூட்கரீத்தமல்ல இதுகளிலிருந்துவெளிப்பட்டுலோகாந்தர  
ம்போனவர்களே பிதூராதிசப்தத்துக்கூட்கரீத்தமென்று சந்தேகமி  
ன்றியறியத்தக்கது,

ச-கை- இந்தபுத்திகளினால் தூலசரீரம் பிதூராதிசப்தத்துக்கூட்கரீத்த  
மாகாமற்போனாற்போகட்டும் இதனாற்கூட்கம சரீரத்திலுட்க  
கெதினாற்சித்தித்தெதன்னில்,

உ-ம்- தூலசரீரத்தைவிட்டுப்போட்டு எதுலோகாந்தரம்போகிற  
தோ அதுவெகுட்கமசரீரமென்றுநமக்குச்சித்தித்தது,

ச-கை - ஆனால் பிதூராதிசப்தத்தூக்கிந்தச்சூட்ம சரீரமேயர்த்த  
மென்று சொல்லலாமெயென்னில்,

உ-ம் - பிதூராதிசப்தம்சேதனம் சூட்சுமசரீரம் அசேதனம் இவ்  
வசேதனமான சூட்சுமசரீரம் பிதூராதிசப்தத்தூக் கெப்படியர்  
த்தமாமும்,

ச-கை - அப்படியேன் சொல்லவேண்டுமென்னில்,

உ-ம் - சேதனம்ஆத்மாஅவ்வாத்மா ஆகாசத்தைப்போல வியாபக  
மாகையாலவற்றகு லோகாந்தரகமனங்கூடாது, நிரவயவனா  
னபடியால்சரீரமாதிசம் ஸ்காராதுயாதிசயத்வங்கூடாது, சரீரமாதி  
சம்ஸ்காரத்தூக்காசிரயமாயிருந்து ஒன்றையங் கீகரிக்காமற்போ  
னால் கிருதஸூசாகிருதாப்பியாசமாதிதோஷம்வரும் ஆதலாலாத்  
மாவுக்குக்கரீரமாதி சம்ஸ்காரத்தூக்காசிரயமான சூட்சுமசரீரமே  
லோகாந்தரத்திற்குப் போகிறதும் வருகிறதும்மென்றங் கீகரிக்க  
வேண்டும்,

ச-கை, ஆனால்சாகிறதும்பிறக்கிறதும்லோகாந்தரங்களுக்குப்போ  
கிறதும்புண்ணியபாவங்கள்செய்கிறதும்சேதனதரீமமாயெப்  
படிதோற்றுக்கிறதென்னில்,

உ-ம்-வியாபகமான வாத்மாவுக்குச்சூட்சும சரீரப்பிரதானவையவ  
மான அந்தக்கரணபிரதிபிம்பத்தூவாராசூட்சும சரீரத்தூடன்  
அத்தியாசம்வந்தபடியினால் அக்கினியுடன் கூடியதாத்மியத்  
தினால் அயப்பிண்டம்எப்படியக்கினிபோற்றே னுற்றுக்கின்றதோ  
அப்படியே அந்தச்சூட்சுமசரீரமுஞ்சேதனம் போற்றே னுற்று  
கின்றது, இந்தச்சூட்சும சரீரதாத்மியத்தினால் தூலசரீரமு  
மோகத்தினுற்சேதனம்போற்றே னுற்றுக்கின்றது, ஆதலால் ஜனன  
மரணமுதலியகர்மங்களும் தூலசூட்சுமகாரணசரீரங்களும் அ  
ந்தக்கரணத்திலாத்மப்பிரதிபிம்பமும் அந்நிஷ்டான பூதஸைதன்  
னியமுமாகியவிதூகௌல்லாங் கூடிமோகத்திற் பிதூராதிசப்த  
த்தூக்குத்தூலசரீரமேயர்த்தமாகத்தோற்றுக்கின்றது, விசாரிக்கு  
மிடத்தில் இதுகௌல்லாம் அதற்குவாசக மானசப்தத்தினுற்  
சொல்லப்பட்டது,

ஆகையால்இந்தப்பிதூராதிசப்தத்தூக்குஇதற்கு ளொன்றாகிலு  
மர்த்தமாய்த்தோற்றப்படவில்லை ஜனனமரணங்களுமிந்தத்தூ  
லசரீரத்திற்கேபிரத்தியட்சமாய்க்காணப்படுகிற படியினாலும்கம  
னசூட்சுமத்தூக்கிரியா ஆசிரயத்வம் பரிச்சிஸன்னமாகியவஸ் தூவுக்கேபி  
ரத்தியட்சமாய்க்காணப்படுகிறபடியினாலும் புண்ணியபாவக்கிரி  
லையயாதிகௌன்கிறவிகாரா சிரயத்வமும்விகாரமாகிய வஸ்தூவுக்

கேசித்தித்திரருக்கிறபடியினாலும் திரை கீடுவென்பதே, நித்தியரூப  
வியாபகரூப சைநன்ஸிய சொரூபனாகியவாத்மாவுக்கு இப்படி  
சொன்ன சரீரமங்களுள் ஒன் றாகிலுமி லீலயென்றுதோற்றுகின்றது,  
இப்படி சொல் சொரூபமாகியவாத்மாவுக்குமோகத்தினால்வந்தசீவ  
ந்லமும் லீலாகாந்தரகமருகமனங்களும் பிதூராதி சபதவாச்சியத்  
வழுமெறிவிட்டத்திலந்தியாகத்தினுவாராவத்ததோ அதுவேஸ் தூலசரீ  
ரவெந்நிருத்திமானசூட்சுமசரீரமென்றறியப்பட்டது, மேலும்புத்  
தியினு லுந் தூலசரீரத்திற்சூச் சூட்சுமசரீரம் அன்னியமென்றே  
தோற்றுகின்றது,

ச-கை- அந்தயத்தியாவதேதென்னில்,

உ-ம்- விசித்திரானானதானுவிதவியாபாரங்க ளெந்நிசுந்செய்ய  
ப்படுகின்றதோ அதுவேசூட்சுமசரீர மென்றுபூ கித்தறியவே  
ண்டியது,

ச-கை- இவ்வியாபாரங்கள் தூலசரீரத்தினுந் செய்யப்படுகிறதெ  
ன்று சொல்லலாமெயென்னில்,

உ-ம்- அப்படியானுட்பிரோத சரீரத்தினுந் செய்யவேண்டும் அங்  
நவனமின்மையால் தூலந் துக்கன்ஸியமானசூட்சும சரீரத்தினு  
லேயே செய்யப்படுகின்றது,

ச-கை- அப்படியேன் சொல்லவேண்டும் ஆத்மாவே சகலகாரியங்க  
ளுந் செய்கிறதென்று சொல்லுவோமெயென்னில்,

உ-ம்- ஆத்மாவியாபகரூபிருக்கிறபடியால் அதுகூடாது, ஆகாசா  
திகளிடத்திலிருக்கப்பட்ட ஆத்மாவங்கர்மங்கள் செய்ய வேண்டு  
ம் அப்படி செய்யாதபடியினால் அங்நவனஞ்சொல்லப்படாது,

ச-கை- ஆகாசாதிகளிடத்திலிருக்கிறவாத்மா சரீரங்கள் செய்யாமற்  
போனாலேயாகட்டும் தூலசரீரத்தினுடன் கூடியிருக்கிற வாத்மா  
சரீரங்கள் செய்கின்றனென்று சொல்லுவோமெயென்னில்,

உ-ம்- பிரோதசரீரத்தினுடன் கூடியிருக்கிறவாத்மாவங்கர்மம் பண்ண  
வேண்டும் அங்நவனமின்மையால் அப்படி சொல்வதுகூடாது,

ச-கை- ஆத்மாவுடன் கூடியிருக்கிற தூலசரீரங்கர்மம்பண்ணுகிற  
தென்று சொல்லுவோமெயென்னில்,

உ-ம்- வியாபகரூப வாத்மாவுடன் கூடியிருக்கிறபிரோத சரீரத்தி  
னாலுங்கர்மம் பண்ணவேண்டும் அப்படி இல்லாமையாலதுவுங்  
கூடாது, இந்தப்பிரகாரத்திற்கேவலந் தூலசரீரமுங்கர்மம்பண்

ஊகிற துகாணும் கேவலஞ்சத்ரபனவாத்மாலினுலங்கர்மம்  
 பண் ஊகிற துகாணும் தூலசீரத்தூடன் கூடியிருக்கிறவாத்மா  
 வினா லங்கர்மம்பண் ஊகிற துகாணும்மேலும் ஆத்மாவுடன் கூ  
 டியிருக்கிற தூலசீர முங்கர்மம்பண் ஊகிற துகாணும்இப்படி  
 யிருந்தபோதிலும் விசித்திரமாய் நானாவிதமான கர்மங்கள் செ  
 ய்கிறதாய்க்காணப் படுகின்றபடியால் இந்தக்கர்மங்களெதிருந்  
 செய்யப்படுகின்றதோ அதுவே சூட்சுமசீரம்,

சத்ரபனாகியவாத்மா வியாபகனும் நிரவயவனும் நிர்விகாரியும்  
 அத்விதியனுமாயிருக்கிறபடியால் அவ்வாத்மாவொன்றுடனும் கூ  
 டவுமில்லை அவ்வாத்மாவுக்கு வெதிருத்தமாக வொருவஸ் துவயில்  
 லாதபடியினால் அவ்வாத்மாவுடன் ஒருவஸ் துவயில் இதைந்  
 கர்மங்க ளெல்லாங்கர்த்துருசா மேட்சையாயிருக்கிற படியினால்  
 ஆத்மாவொரு கர்மமாகிலும் பண்ணாதபோதிலும் இந்த ஆத்மாவி  
 ணிடத்திலுள்ள கற்பிதமான அவித்தை யென்னுமஞ்ஞானத்தினாலே  
 யேகற்பிக்கப்பட்ட அபஞ்சீகிருதபஞ்சமகாபூதத்துவாராகற்பிதப்  
 பட்டு, ஆத்மாவினுடைய சத்தினாலேயே சத்துப் போற்றேற்றப்  
 பட்ட சூட்சுமசீரம் தூலசீரத்தூடன் கூடக்கொண்டு சமஸ்தகர்  
 மங்களையும்கண் ணுகின்றது,

சு-கை- ஆனால் இந்தச் சூட்சுமசீரம் தூலசீரத்தைப்போலேன்மேதாந்  
 தவிலலைமேலும் சூட்சுமசீரம் தூலசீரத்தூடன் கூடக்கொண்டு  
 ஏன்கர்மம்பண்ணவேண்டும் தூலசீரத்தூடன் கூடச் சூட்சுமசீ  
 ரங்கர்மம் பண்ணப்போதிலும் அக்கர்மம் சூட்சும சீரத்தினு  
 லேயே செய்யப்படுகிறதென்றறிகிறதெப்படியெண்ணில்,

உ-ம்- சூட்சுமசீரஞ் சூட்சுமமானபடியினால் தூலசீரம்போற்  
 றேற்றவிலலை உலகத்திலெந்தெந்தவஸ் துக்கள்கர்மத் துக்கள்கர்  
 த்தாவாயிருக்கின்றதோ அந்தந்தவஸ் துக்கள் ஒன்றையொரயித்  
 துக்கர்மத்தைச் செய்கிறதாகவும் அப்படி கர்மத்தைச் செய்தபோ  
 திலும் எந்தெந்தவஸ் துவையொரயித் துக்கொண்டுகர்மஞ்செய்  
 கின்றதோ அந்தக்கர்மமும் ஆசிரயத்தினாலேயே செய்யப்பட்ட  
 தாகவுமக்கினியா திகளிடத்திற்கேற்றப்படுகின்றது அப்படியே  
 சூட்சுமசீரமுந் தூலசீரத்தை யொரயித் துக்கொண்டு சகலகர்  
 மங்களையும்கண்ணினப்போதிலும் அவ்வாசிரயமான சூட்சுமசீர  
 த்தினுடைய கர்மமே சமஸ்தகர்மங்களுமாதலால் இந்தக்கர்மத்தி  
 ன்வழியே தூலசீரம்போற் சூட்சுமசீரமென்றும் அஃது இந்  
 தத்தூல சீரத்துக்களினியமென்றும் விசாரிக்கப்பட்ட புருஷ  
 னுக்குத்தோற்றப்படுகின்றது இதுவல்லாமலும்,

என் கண் என் சரீரத்திரயமன்வாக்குளன் பிராணன்என் அந்தக்க  
 ரணமன் புத்தியென்கிற வனுபவத்தினால் தூலசரீரத்துக்கன்னிய  
 மாயொருசூட்சுமசரீரமுந் தோற்றப்படுகின்றது இப்படி காரிய  
 மானஸ் தூலசூட்சுமசரீரத்தினால் இதுகளுக்க்காரணமாய் ஆத்மா  
 வுக்குச் சிவத்துவத்தினாலும் ஈசுவரத்வத்தினாலும் ஜெகத்காரணத்தி  
 னாலுமுபாநியானவவயவங்களினால் அனீர்வசன்னியமென்றும்கரு  
 தியாதிகளினுற்பிரகிருதியென்றுமாயையென்றும அவித்தையெ  
 யென்றும்கொல்லப்படுகிறகாரணசரீர மொன்றுண்டென்று சொ  
 லப்படுகின்றதுமேலும்,

நான் அஞ்ஞானி நான் சடன் ஒன்றுமறியேனென்கிற வனுபவத்  
 தினாலுங்காரணசரீர மொன்றுண்டென்றுந் தோற்றப்படுகின்றது  
 இந்தப்பிரகாரத்தில்கமஸ்தபிராணிகளுக்கு மூன்றுசரீரமுண்டெ  
 ன்றுநிச்சயிக்கப்படுகின்றது இப்படியேயாதாவும் இம்மூன்றுச  
 ரீரத்தையறிகிறவராகியும் இம்மூன்றுடன் கூடியிருந்தபோதிலும்  
 ஆகாசத்தைப்போல ஒன்றிலுங்கூடாமலும் காலத்திரயத்திலுமிரு  
 க்கிறபடியால் சத்தொருபொருளும் சமவீடியியவீடி ஒருபமாகிய சரீரத்தி  
 ரயவாத்மகமான பிரபஞ்சசபாவ பதார்த்தங்களுக்குள் ஒருபதா  
 ர்த்தத்தினாலுந் தன்னையறியப்படாமல்கமஸ்த பதார்த்தங்களையுந்  
 தானையறியப்படுகிறபடியினால் சித்தொருபொருளும் பரமப்பிரிபம் ஆ  
 ல்பதொருபடியினால் ஆனந்தொருபொருளும் தோற்றுக்கின்றது இப்படி  
 ப்பட்ட ஆத்மொருபமே நானென்று முழுச்சுக்களால் நியத்  
 தக்கது,

சு-கை - காரியமானசரீரத்திரயமுங் காரணமான பிரதிவியாதியு  
 ம்பிரத்தியட்சமாய்த் தோற்றிக்கொண்டிருக்கச் சருதியாதிகளா  
 ற்சொல்லப்பட்ட அத்விநியத்வமும் பரிபூரணத்வமும் ஆத்மா  
 வுக்கெப்படி கூடுமென்னில்,

உ-ம். சமவீடி வியவீடி யாத்மகமாகிய சரீரத்திரயமென்கிறபிர  
 பஞ்சம் அவ்வாத்மாவினிடத்திலாரோபிதமாயிருக்கிறபடியால்  
 ஈசுவரினிடத்திலாரோபிக்கப்பட்டசரீரப்பாதிகளுக்கு ஈசுவரத்  
 திரமெப்படி சுவரொபமொ அப்படி போலவே ஆத்மாவினிடத்தி  
 லாரோபிக்கப்பட்ட பிரபஞ்சத்திற்குமாத்மாவே சுவரொபமன்றி  
 வஸ் துவாதிகளவேறில்லை ஆதலாலாத்மாவினுடையசத்தைப்போ  
 லவெறுநுத்தமானசத்துபதார்த்தமிந்ந் து பிரதிபத்திய மில்லா  
 தபடியினால் ஆத்மா அத்விநியமென்பதற் சந்தேகமில்லை எப்  
 போது ஆத்மாவுக்கு அத்விநியத்வஞ் சித்தித்ததோ அப்போதே  
 பரிபூரணத்வமுஞ்சித்தித்தது,

ச-கை- அத்தெப்படியென்னில்,

உ-ம்- ஆத்மாவுக்குப் பிராந்தியினால் பரிச்சேதம்போற் கண்டித்த  
 ம்போற் றேற்றப்பட்ட தேசகாலவஸ்துக்கள் ஆத்மாவுக்கன்னி  
 யமாயில்லாத படியினால் திரிவிதபரிச்சேத சூனியத்வசொரு  
 பமானபரிபூரணத்வஞ் சித்தித்ததுஇப்படியே யாத்மாநானெ  
 ன்றெவனறிகுறே னாவனதுக்குக் காலத்திரயத்திலும் பிரபஞ்ச  
 மில்லை ஆனாலும் பிராரத்தமுள்ளமட்டுமிந்தத் தேகேந்திரியாதி  
 பிரபஞ்சமித்தையா பூதமாய்த்தோற்றலாம் அப்படித்தோற்றின  
 னினால் சீவன்முத்திக்கு மித்தையாபூதமாய் ஆபாசகருபமாகிய  
 னகநுக்கப் பிரீதிகளேதாவது விவகித்தபிறகு தோற்றினாலும்  
 வாதையிலை,

ச-கை- மித்தையாவதென்னில்,

உ-ம்- ரச்சுசரீரம்போல அறிவீடானானத்தினால் வாதிக்க  
 ப்படுகிறதும்சொப்பனமே னாராச்சியம்போற் பார்த்துக்கொ  
 ண்டிருக்கும்போதே நசித்துப்போகிறதும் கானற்சலத்தைப்  
 போல் அனிர்வணன்னியமும் கடாதுகளைப்போற் சத்தாரகிதமு  
 மாய்த்தோற்று கிறதெய்தெயென்று சொல்லப்படும் இந்தமி  
 த்தையா த்மகலட்சணம்சமவீடியியவீடி யாத்மகமானதேகேந்  
 திரியாதிப்பிரபஞ்சத்திலிருக்கின்றது ஆதலால்பரமார்த்தஸ்வரூ  
 பரானவாத்மாவேபரதத்துவம்அன்றியும்,

ஆத்மாவையன்றிப்பேதம்போற் பிராந்தியினால் தோற்றப்படு  
 கிறவ ஜகத்துமித்தை யென்கிறதற்சந்தேகமில்லை ஆதலாலெந்தவ  
 ர்ணாசிரம தர்மங்களையுடையவனாய் ருந்தாலும் சாஸ்திரோக்தசாத  
 னசம்பன்னாசிரமார்த்தஅத்வைதபரி பூரணசச்சிதானந்தஸ்  
 ரூபமாகிய ஆத்மாவேநான் என்னைவிடஜகத்தில்லை அதவாஜக  
 த்துவெதிருத்தமாய்த் தோற்றினபோதிலும்சசவிஷ்ணும்போலமி  
 த்தையாபூதமானஜகத்தினாலெனக்குப் பரிசமேயில்லை யென்றுசம்  
 சயபாவணவிபரீதபாவணயின்றி அருளே திருமேனியாகிய ஆசாரி  
 யர்முன்னிலையி லெவனறிகுறே னாவன சீவன்முத்தெனன்றி  
 ருதுஸ்மிருதியிதிகாச புராணகமங்களிற் சொல்லப்படுகின்றதுஇந்  
 த்சம்சயமில்லைசித்தம்,

சரீரத்திரயநிருபகம் - முற்றிற்று.





பதினேழாவது.

# தாபத்திரயநிநுபகம்.



ச-கை- தாபத்திரயசொரூபத்தை விசாரிக்க வேண்டுமென்று சருதியாதிபதிகள் சொல்லுகின்றபடியினால் தாபத்திரயமாவதெதெனில்,  
உ-ம்- ஆதியாத்தீகம் ஆதிபௌதீகம் ஆதிதெய்வீகமெனமுன்று விதம்,

ச-கை- ஆதியாத்தீகமாவதெதெனினில்,

உ-ம்- சரீரத்தை யதித்தித்துக்கொண்டுவரப்பட்ட க்ஷயபோகம் சீதசரம் தாபசரம் சூன்மம் தலைநாப அதிசாரம் வெப்பம் சூலை முதலானவியாதிபதிகளும் மக்கள் மிருகங்கள் பேய்கள் திருடர்கள் இராசக்ஷத்தர்கள் முதலானவர்களாலுண்டாகின்ற துக்கங்களும் ஆதியாத்தீகமென்று சொல்லப்படும்,

ச-கை- ஆதிபௌதீகமாவதெதெனினில்,

உ-ம்- ஜெலம் வெய்யில் மழை காற்று இடி மின்னல் பனிகோவில்கோபுரங்கள் பிரகாரங்கள் மண்டபங்கள் சுவர்கள் இதுமுதலியவசேதனங்களாலுண்டாகப்பட்ட துக்கங்கள் ஆதிபௌதீகமென்று சொல்லப்படும்,

ச-கை- ஆதிதெய்வீகமாவதெதெனினில்,

உ-ம் - சருப்பந்தரித்தல் உண்டாதல் வளர்தல் நரை திரை அஞ்ஞானம் ஞர்மரணம் நாசம் ஜெனனமுதலிய துக்கங்களே ஆதிதெய்வீகமென்று சொல்லப்படும் இந்தத்தாபத்திரய துக்கஞ்சரீரத்திரயத்தீகையன்றிச்சாட்சியாகியவாத்மாவுக்கில்லை இந்தப்படி தாபத்திரயங்களுடைய சொரூபத்தை அருளே திருமேனியாகிய ஆசாரியர் முன்னிலையில் விசாரித்தறிந்து இந்தத்தாபத்திரயங்கள் தேகேந்நிரியாதிபதிகளுக்கல்லாமல் சாட்சியாகியவென்க்கில்லை யென்று சந்தேகவிபரீதமற வெவனறிகுறாவெனே சீவன்முத்தெனன்று சருதிஸ்மிருதியிதிகாச புராணகமங்களிற் சொல்லப்படுகின்றன,

ச-கை- ஆனால் சருதியாதிபதிகளில் தாபத்திரய காரணத்தையும் விசாரித்தறியவேண்டுமென்று சொல்லுகிறபடியால் தாபத்திரய காரணமாவதெதெனினில்,

உ-ம், ஆனால் துவும் சொல்லுகிறோம் சுமோத்திரம் ஆதியாத்தீகம்



சத்தம் ஆதிபூதம் ஆகாசம் ஆதிதெய்வீகம், தொக்கு ஆதியாத்  
 மீகம் பரிசம் ஆதிபூதம் வாய்வு ஆதிதெய்வீகம், சட்ச ஆதியாத்  
 மீகம் ரூபம் ஆதிபூதம் ஆதித்தன் ஆதிதெய்வீகம், நாக்கு ஆதி  
 யாத்மீகம் ரசம் ஆதிபூதம் வருணன் ஆதிதெய்வீகம், ஆக்கிரா  
 ணம் ஆதியாத்மீகம் கந்தம் ஆதிபூதம் அசுவனி ஆதிதெய்வீகம்,  
 வாக்கு ஆதியாத்மீகம் வசனம் ஆதிபூதம் அக்கினி ஆதிதெய்வீ  
 கம், பாணி ஆதியாத்மீகம் தானம் ஆதிபூதம் இந்திரன் ஆதிதெ  
 ய்வீகம்? பாதம் ஆதியாத்மீகம் கமனம் ஆதிபூதம் உடேந்திரன்  
 ஆதிதெய்வீகம், பாயுரு ஆதியாத்மீகம் விசர்க்கம் ஆதிபூதம்பி  
 ரசாபதி ஆதிதெய்வீகம், மனம் ஆதியாத்மீகம் சங்கற்பம் ஆதி  
 பூதம் சந்திரன் ஆதிதெய்வீகம், புத்தி ஆதியாத்மீகம் நிச்சயம்  
 ஆதிபூதம் சூர்முகன் ஆதிதெய்வீகம், அகங்காரம் ஆதியாத்மீ  
 கம் அபிமானம் ஆதிபூதம் உருத்திரன் ஆதிதெய்வீகம், சித்தம்  
 ஆதியாத்மீகம் தாரண ஆதிபூதம் க்ஷேத்திரக்ஞன் ஆதிதெய்  
 வீகம், தமசு ஆதியாத்மீகம் விகாரம் ஆதிபூதம் ஸ்வரன் ஆதிதெ  
 ய்வீகம் இதுகொள்ளல்லாங்கூ டிச்சாக்கிர சொப்பன சமுத்தியாகிய  
 அவஸ்தாத்திரயங்களாயிற்று; இந்த அவஸ்தாத்திரயங்களுக்கூச்  
 சாட்சியாய் நித்தியரூய் நிர்விகாரரூய் ஆனந்தசுவ ரூபரூகியவா  
 த்மாவேநானென்று ஸ்ரீசற்குருமுன்னிலையில் விசாரித்துளவன  
 நிகுருவேனவனென்கிருதார்த்தனென்று சருதிஸ்மிருதியிதிகாச  
 புராணங்களிற் சொல்லப்படுபின்றது இதற்கும்சய மில்லைத்தம்;

தாபத்திரயநிருபகம் - முற்றிற்று.

—————  
 பதினெட்டாவது,

**பிரதிபந்தத்திரயநிருபகம்.**

————— ❁ ❁ ❁ ❁ ❁ —————

- ச-கை- சருதியாகுகளிற் பிரதிபந்தத்திரயமும் அதனிவர்த்தியும்  
 விசாரித்தறியவேண்டுமென்று சொல்லுகிறபடியினால் பிரதிபந்  
 தத்திரயமாவதெதென்னில்,
- உ-ம்- பூதப்பிரதிபந்தம் வர்த்தமானப்பிரதிபந்தம் ஆகாமியப்பி  
 ரதிபந்தமெனமுன்னுவிதமாயிருக்கும்,
- ச-கை- ஆலைப்பூதப்பிரதிபந்தமாவதெதென்னில்,
- உ-ம்- பெரியகுடும்பியாகியவொருபிராமணன் சீவனார்த்தமாய் ஒரு  
 ருளுமையைச்சம்பாதித்து அவ்வொருமையினுடையபால் தயி  
 ர்தெய்முதலான துகளைவிற்பனைசெய்து அதனால் அவன்புத்திர

பாரியாதிகளையிரட்சிந் துக்கொண்டு அவ்வெருமைக்கும் வைக்  
 கோல்தவிடுமுதலான துகளுங்கொடுத்தவருகிறவுபசாரங்களிற்  
 குறைவில்லாமல் நடத்திக்கொண்டு வெகுநாள் தேகநிஷ்டரூப்  
 சீவனம் பண்ணிக்கொண்டிருந்தான் இப்படியிருக்கங்காலத்தி  
 ல் கர்மவசத்தினால் அவன்புத்திரபாரியாதிகளும்எருமையும் இ  
 றந்துபோய் அந்தப்பிராமணனொருவனுமேயிறவாமல் தனித்  
 திருந் துதுக்காக் கிராந்தரூப் விசனப்பட்டுஐயோ இந்தக்குடும்  
 பம்சத்தியமென்றிருந்தோமேசொப்பனம்போல் அசத்தியமா  
 ப்விட்டதெயென்றுமகாவருத்தமடைந்துநாம் இனியிந்தச்சமு  
 சாரத்திலிருக்கப்போகாதென்கிறவிரக்தியுடன் சுந்தியாசியாய்  
 ஓர்ஆசிரியரிடத்திற் போய்சேர்ந்துவேதாந்தசாஸ்திரசிரவணநி  
 களைச்செய்தான்,

அவ்வாசிரியரும் இவனுக்குச்சொல்லவேண்டியசாஸ்திரார்த்தங்  
 ளையெல்லாபு.பதேசித்து அந்தச்சீடனை மாமுமல் ஒருலட்சியத்  
 தைச்சிந்தித்திருக்கும்படிவைத்திருந்தார் அவனும்அந்தலட்சியத்  
 தையிடைவிடாமலனுஷ்டித்திக்கொண்டேயிருந்தான்,

அங்ஙனமிருக்கஒருநாள் அவ்வாசிரியர் அந்தச்சீடனையழைத்துஅ  
 ப்பாநீஇத்தனைநாளாய்சிந்தனையிற்பழகிவருகியே உன்னுடைய  
 சித்தம்,நிருமலமாச்சுதா கிருதகிருத்தியரூப்பிளங்கு கின்றாயாசுவா  
 னுபவத்தில் இன்னங்கர்த்தவிய முண்டாயிருப்பதாய்த் தோற்றப்  
 ப்புகிறதாவென்று வினாவ அந்தச்சீடன் அவ்வாசிரியருக்குநமஸ்கா  
 ராசிகள்செய்துசுவாமீளனக்குவேறென்றுந் தோற்றப்படவில்லை  
 பூர்வஆசிரமத்தி லெனக்கொரு எருமைஉண்டு அவ்வெருமைஅப்  
 போதையிறந்துவிட்டது அவ்வெருமைமாத்திரந்தான் சார்வதா  
 முன்னிட்டுச்சாட்சாத்காரமாய் நிற்கின்றதேயன்றி வேறென்றுங்  
 ளெண்ணென்றுதன்னுடையநிசானுபவத்தை மறைக்காமல்யதார்  
 த்தமாகச்சொன்னான் அது கேட்டவாசிரியர் இதுபூதப்பிரதிபந்த  
 மென்றுமவுனமாபிநுந்தார்,

சு.கை. ஆனால்ந் தப்பிரதிபந்தத்திற்குநிவிர்த்தியெப்படியெனில்  
 உம். பிற்பாடு அவ்வாசிரியர் அந்தப்பிரதிபந்த நிவிர்த்தியாகும்  
 பொருட்டுஅவ்வெருமையி ணிடத்திருக்கப்பட்டபிரியவாஞ்சை  
 யையனுசரித்து அந்தச்சீடனுக்குத்தத்துவவுபதேசஞ்செய்து  
 அம்மோகத்தைக்கெடுத்துகிருதகிருத்தியனாகச்செய்தருளினார்,


சு.கை, அதெப்படியென்னில்,

உம்-அந்தச்சாட்சாத்காரமானவெருமையேஅஸ்திபாதிப்பிரியநா  
 முருபமாகிய வைந்தவயங்களுடன் கூடியிருக்கிற தென்றும்அ

வந்நுள்நாம ஒருபடிகரைவை யுத்தன்கி ஆத்திரபதிப் பிரியமாத்  
திமன்ம உன்கொருபடிகரை வைந்நிபந்திக்குவன்கொருபடிகரைவை  
ஞா அதுகாலைகண் டொசாய்க்குவிஞ்சி அதுகுதற்கல ஆகையிப்படி  
யேயிரவலையி மாய்த்திரித்திரைபுகழ்வாழ்வநாம ஒருபடிகரைவை  
புத்தியுப்பிரதிபந்திப்பித்தமூலம் நாம ஒருபடிகரைவை அந்த  
வேதுமென்ன நாமநாத்திரைபுகழ்வாழ்வநாம ஒருபடிகரைவை அந்த  
ஆகுவினென்னு திருக்கலைதாய்வந்திரைபுகழ்வநாம ஒருபடிகரைவை  
வைமன்னுபித்திரையா என்னையவையிக்குமேயுத்திரைபுகழ்வநாம ஒருபடிகரைவை  
பிரதிபந்திபுத்திரைபுகழ்வநாம ஒருபடிகரைவை பிரதிபந்திபுகழ்வநாம ஒருபடிகரைவை  
காம மூலம் அந்நிலைபிரதிபந்திபுகழ்வநாம ஒருபடிகரைவை

- ச-கை - ஆளுவினிவர்த்தமாவைபிரதிபந்திப்பித்தமூலம்
- உ-ம் - விஷயாசத்தி பிரகிருவாந்தம்குத்திரைமீ கமம் விபரித்தமூலம்  
தம்கென்னுநாசொருபடிகரைவை
- ச-கை, விஷயாசத்திலட்சணமெதென்னி,
- உ-ம், சமஸ்தவிஷயங்களி ஒம்குடமாவை ஆசத்தியுக்கையிருக்கிறது
- ச-கை - பிரகிருவாந்தமாவைதெதென்னி,
- உ-ம் - ஒருவரிக்கொண்ண ஆர்த்தம்புத்தியிந்திரியாமலிருக்கிறது,
- ச-கை - குத்திரைமாவைதெதென்னி,
- உ-ம் - ஆசிரியர்சொண்ண ஆர்த்தந்திரிகுவிபரித்த ஆர்த்தங்கொருகொது
- ச-கை - விபரித்த அராகிருதமாவைதெதென்னி,
- உ-ம் - நால்பண்டந்தென் நான்வித்தவான்கீ நான்வித்ததென் நான்  
நியாசுநான் சடையையுடையவான் நான்நாசிராயந்திரித்ததென் நான்  
நந்தபுகழ்வென்று மேற்கேந்திரியாதின்கிரைபுகழ்வநாம ஒருபடிகரைவை  
அதுகிறது இதுவேவாந்தமாவைபிரதிபந்திப்பித்தமூலம் கொண்டு  
பபயம்,
- ச-கை. இதுகளுக்கூறிவிர்த்தியெப்படிவென்னி,
- உ-ம் - கமைதமையுபரித்திரைமீகைகளினால் விஷயாசத்தியுக்கிரை  
வைத்தினால் பிரகிருவாந்தமூலம் மனைத்திரைமீ குத்திரைமீ  
குத்திரையானத்தினால் நாமயிருக விபரித்தமூலம் தீர்ந்திரைமீ  
ப்படிபிரதிபந்தம் நாமப்படிமாவால் மூலம்கைகளுக்கூறிது  
மேயாதமல்கொருபடிகரைவை அந்திரிபுத்திரைமீ  
ச-கை - ஆகாமியப்பிரதிபந்தமாவைதெதென்னி,
- உ-ம் - எந்தவேளையிலெந்தக்கலைமம் வீருமொவென்பதுதெரியா  
ஆசுதுபுண்ணியபாவமிசிரகலைமந்திரைமீயென்னுது





பத்தொன்பதாவது,

### நவவிதசமுசாரநிருபகம்.



சு-கை - சுருதியாதிகளில் நவவிதசமுசாரங்களை விசாரித்தறிய வேண்டுமென்று சொல்லுகிறபடியால் நவவிதசமுசாரமாவதெதென்னில்,

உ-ம்- ஞானஞானஞாயம், போக்தா போக்தியபோகம், கரீத்தா கரீமக்கிரியையென்பெருபட்சஞ்சொல்லுவார்கள்,


சு-கை. ஆனால்பட்சார்தரமாவதெதென்னில்,

உ-ம். பஞ்சமகா புத்தங்கள் ஞானேந்திரியங்கள் கன்மேந்திரியங்கள் பிராணாதிபஞ்சகம் அந்தக்கரணசதுஷ்டயம் தூலசரீரம் அவஸ்தாத்திரயம் இதுகளுக்கக்காரணமாகிய அஞ்ஞானம் இதுகளை யெநவவிதசமுசாரமென்று நவவிதப்பிரபஞ்சமென்று சொல்லுவார்கள் இந்த நவவிதசமுசாரமுட்பிராந்தியினால் உத்திவை அகங்காரத்திற்கேயன்றிச்சாட்சியாகியவெனக்கில்லை யென்றும் ஞானேந்திரியங்கன்மேந்திரியம் மனாதிசதுஷ்டயம் பிராணாதிபஞ்சகம்விஷயாதிபஞ்சகம்காமம்கரீமம், அஞ்ஞானம் இதுகளேபுரியட்டக சரீரமென்றும் பஞ்சமேரு முன்னிலையிலெவன்சம்சாவிபரீதமில்லாமல் விசாரித்தறிசுருமேனாவென சீவன்முத்தெனன்று சுருதிஸ்மிருதியிதிகாசபராணாகமங்களிற் சொல்லப்படுகின்றது இதற்கம்சயமில்லை சித்தம்,

நவவிதசமுசாரநிருபகம் - முற்றிற்று,

இருபதாவது

### வயிராக்கியாதிநிருபகம்.



சு-கை - சுருதியாதிகளில் வைராக்கியவுபரதிஞானங்களையும் அவற்றின் தன்மைகளையும் விசாரித்தறியவேண்டுமென்று சொல்லுகிறபடியினால் அந்தவயிராக்கியாதிகள் எவர்களிடத்தி லிருக்குமென்னில்,

உ-ம்- இம் மூன்றும்கிவகுகளிடத்திற்குடையிருக்கும் கன்மவசத்தினாலில்லாதிருந்தாலுமிருக்கும்,

சு-கை, அவற்றின் தன்மைகளாவதெதென்னில்,

உ-ம்- ஏது சொரூபம் காரியம் அவதி பலம் இவ்வந் தும்அவந்நி  
ன்னைமகளைன் றுசொல்லப்படும்,

ச-கை- ஆனான் வாயிராக்கியத்திற்கு ஏதுவாவதெதென்னில்,

உ-ம்- சமஸ்தவிஷயத்திலுந் தோஷிநுஷ்டியுண்டுகின்றது,

ச-கை- சொரூபமாவதெதென்னில்,

உ-ம்- தேககாரணவெதிருத்தமானவிஷயங்கள்வந்தாலும் அந்தவி  
ஷயத்தில்தோஷிப்பிறந் துகக்கினசர் தத்தைப்போற்காண்பது,

ச-கை- காரியமாவதெதென்னில்,

உ-ம்- அந்தவிஷயங் களைப்புசிக்காமலேன் தள்ளிவிட்டோமென்  
றுதிரும்பவம்நினைபாதிருக்கிறது,

ச-கை- அவதியாவதெதென்னில்,

உ-ம், பிரமலோகாதிபரியந்தந்திரணீகரிக்கப்படுவது,

ச-கை- பலமாவதெதென்னில்,

உ-ம்- பிரமலோகம்,

ச-கை- ஆனானுபரநிக்கேதுவாவதெதென்னில்,

உ-ம்- இயமநியமாநியவீடாங்கயோகங்கள்,

ச-கை- சொரூபமாவதெதென்னில்,

உ-ம், சித்தநிரோதமுண்டாவது,

ச-கை- காரியமாவதெதென்னில்.

உ-ம்- சர்வவிகாரங்களுமற்றிருப்பது,

ச-கை- அவதியாவதெதென்னில்,

உ-ம்- சமுத்தியைப்போற் சாக்கிரத்திலுஞ் சமஸ்த விஷயங்களை  
யுமற்றிருப்பது,

ச-கை- பலமாவதெதென்னில்,

உ-ம்- பிரமலோகம்,

ச-கை- ஞானத்திற்கு ஏதுவாவதெதென்னில்,

உ-ம். சிவவணமனைநிருத்தியாசனம்,

ச-கை- சொரூபமாவதெதென்னில்,

உ-ம்- அந்தச்சிவவணிகளினால் தேகேந்திரியாதிப் பிரபஞ்சத்தி  
னிதத்திலாத்மசொரூபத்தைப் பிறித்து அந்த அத்விதியவாத்ம  
சொரூபமேதானென்றும், இந்தத்தேகாதிப்பிரபஞ்சம்நானல்  
லவென்றும் இந்தப்பிரபஞ்சங்கள் தோற்றின போதிலும்காலத்

நிரயத்திலு மில்லையென்று ம்பத்தியிற்றிட நிச்சயம் வருவதற்  
குச்சந்குருமுசுமாய் அனுகூலியிற் பிராந்திவிவேகத்தினிடமாய்தோ  
ற்றின விதமும்தம்போ தும் பிரபஞ்சமில்லாத விதத்துக்குப்பி  
ராந்திநிவிர்த்தியுமறிந்ததே சொரூபமென்று சொல்லப்படும்,

ச-கை- காரியமாவதே தென்னி ல்,

உ-ம்- இவ்வனாத்ம சொரூபமான வகங்காரக்கிரந்திமுதல் காரிய  
தேகேந்திரியா திகளும் மறுபடியும் நினை வில்வாரா திருப்பது,

ச-கை- அவதியாவதே தென்னி ல்,

உ-ம்- அஞ்ஞானகாலத்தில்தேக நானென்று உரப்புவந்தது போல்  
பிரம சொரூபமே நானென்று திடநிச்சயம் வருகிறது,

ச-கை- பலமாவதே தென்னி ல்,

உ-ம்- உபாதி ரகிதமான மோட்சமே பலம் இந்தப்படி ஒவ்வொன்  
றுக்கைந் துதன்மைகளும் அன்னியோ ன்னியசகங்காரியமில்லாத  
பிரகாரஞ்சொல்லப்படும்,

ச-கை- இந்தவைராக்கியா திகள்முன்றும் மோட்சத்திற்கே துவோ  
அல்லது இரண்பிர துவோ அல்லது ஒன்றே துவோ மென்னி ல்,

உ-ம், சாதஞ்ந்தரத்தைய பேட்சியாமல் பிரத்தியட்ச மோட்சம்  
வருகிறபடியால் ஞானமொன்றுமே பிரதானம், வயிராக்கியவுப  
ரதியிரண்டும் ஞானத்திற்குச்சாதனம் இந்தமுன்றுமொ ருபரு  
டனிடத்தி லிருந்தால்மகா தபோபலமாகும் அல்லது ஒருவனி  
டத்திற்கன்மத்துக்கீடாயொன்றிருந்தாலு மிருக்கும் இரண்டி  
ருந்தாலுமிருக்கும் சத்தமா யிரண்பிமில்லாமற் போனாலும்  
மேயாய் ஒருவனுக்குவயிராக்கிய வுபரதியிரண்டும் பூரணமாயி  
ருந்து ஞானமொன்றில்லாமற் போனாலவனுக்குமோட்சமில்லை,

ச-கை- ஆனால்வயிராக்கியவுபர திவியர்த்தமாய்ப் போமோளனி ல்,

உ-ம்- போகா து,

ச-கை- பின்பினையப்படியென்னி ல்,

உ-ம்- வயிராக்கிய வுபரதிகள் தபசாகியபடியினால் அதனற்புண்  
ணிய லோகங்கள் கிடைக்கும் ஒருவனுக்கு ஞானம்பூரணமாயி  
ருந்து வயிராக்கியவுபரதிக வில்லாமற் போனாலும் அவனுக்கு  
மோட்சம் வருமென்பதற் சந்தேகமில்லை,

ச-கை- இவ்வயிராக்கியவுபர திகளாற்பிரயோசனமென்னவெனி ல்,

உ-ம்- அதுகளில்லாவிட்டாற் பிரத்தியட்ச துக்கம் போகா து இது

வேளாண்வாயிராக்கியாவுடைய நிகளின்தாரதல் மியமென்றறியத்தக்  
 கது, பிராந்தநாளுவிதயாபாபடியினால் ஞானிகளுடையவிவகா  
 ரமும் நானுவிதயாயிருக்கும் விவேகிகள் ஞானிகளதுவிவகாச  
 தலதப்பார்த்துக்கொள்ளுமொருவிதமாய்ச் சொல்லியிருக்கஇ  
 வர்கள் நடைபெறப்படலாமா வென்று பிரமிக்க வேண்டியதி  
 ல்கை, அவர்களைப்பற்றி நூலவர்கள்நாளுவித விபாபாரத்  
 துடன் கூடியிருந்ததையினும் ஞானமும் ஞானபலமானமொ  
 டாமும் பெறவேண்டியவைபென்று பூர்வசற்குருவினற்றெளிந்து  
 நானேகயம் பிரகாசப்பிரமொருபமென்றெவனறிகுறேனா  
 வவனை சீவன்முத்தனும் அநிகரி ஞானமியமென்று கருதிஸ்மி  
 ருதியிநிகாசபுராணுகமங்களிற் சொல்லப்படுகின்றது இத்தம்  
 ம்சயமிலகேசித்தம்,

வாயிராக்கியாநிறுபகம் - முற்றிற்று.

—————

இருபத்தேதாராவது,

**வாசனாத்திராயநிறுபகம்.**

—————

ச-கை- கருதியாநிகளில் ஞானத்திற்குப் பிரதிபந்தமர்ன வாசனா  
 த்திராயங்களை விசாரித் ததியவேண்டியமென்று சொல்லுகிறபடி  
 யினால்வாசனாத்திராயமாகவேதென்னில்,

உ-ம்- லோகவாசனேதேகவாசனே சாஸ் திரவாசனை எனமுன்றுவிதம்

ச-கை- லோகவாசனையாகவேதென்னில்.

உ-ம்- உலகத்தில் சமஸ்தமானபேசுகளுந் தன்னைநிந் திக்காமலிருக்  
 கவேண்டியசார்வதா தன்னைபோதே த்திராயம் பண்ணவேண்டியம்  
 ன்று அபிமானபூர்வமாய்த் தோற்றுக்கிறதே யுலகவாசனையென்  
 னுசொல்லப்படும்,

ச-கை- ஆளுந்நப்பிரதிபந்தத்திற்குநிவிர்த்தி யெப்படியெனில்

உ-ம்- தன்னை ஒருவராலும்நிந் திக்கப்படாமலிருக்க வேண்டும் தன்  
 னையல்லாமும் புகழவேண்டியம்என்கிறது ஈஸ்வராதிகளுக்கும்  
 அசாத்திராயமான பிரயத்தினமாயிருக்கிற படியினால் அஞ்ஞா  
 னிகளானவர்கள் ஒருபாது நிந் திப்பார்கள் ஒருபாதுமேதாத்  
 திரமும் பண்ணுவார்கள் அதனால்தனக்கு ஷானியேது லாப  
 ம்மூலமுன்று விசாரித்தறிவதே அந்தப்பிரதி பந்தத்துக்குநிவி  
 ர்த்தியாமும்,



ச-கை- ஆனாலீஸ்வரனை நிந்தித்திறவர்களுண்டாவென்னில்,

உ-ம். உண்டு, சர்வலோகேஸ்வரனான சதுர்முகப் பிரமசிவனாலு  
ங்குமாரசுவாமியினாலுந்தண்டிக்கப்பட்டா னென்று நமது சிவ  
ன் நமது குமாரசுவாமியென்றபிமானமுடையவர்களாய்ப்பிரம  
தேவல்மகிமையறியாமல் சிவபாஷாண்டிகளும் வைணவனைவாஷா  
ண்டிகளும் நிந்திக்கிறார்கள் இதுவல்லாமல் சமஸ்தமானபேர்க  
ளும் ஞானசற்குருவாய்தோத்திரஞ் செய்யப்பட்டமகாதேவரு  
ம் தட்சப்பிரஜாபதிமுதலானவர்களால் நிந்திக்கப்பட்டா னென்  
றெண்ணி அவர்மகிமையறியாமல் வைணவனைவாஷாண்டிகள் மு  
தலியோர்களுந் நிந்திக்கின்றார்கள், நீர்ஸ்வரசாங்கியருஞ் சிவம்  
மாய்சரும் அந்தரியாமியில்லையென்று நிந்திக்கிறார்கள், இராமசி  
ருஷிணாதிசரும் சிசுபாலதந்தவக்ஷிராதிசளால் நிந்திக்கப்பட்  
டார்கள் ளென்றுபராணுதிகளிற் சொல்லப்படுகின்றது ஆதலால்  
பாமரராகியபகிர்முகமானபிரஜைகள் நம்மைநிந்திப்பார்களெ  
ன்பதிற்சந்தேகமேயில்லை,

ச-கை- ஆனால் அந்தநிந்தையாருக்கென்னில்,

உ-ம்- அத்விதியப்பிரமசொருபபரிபூணவாத்மாவையெவர்களா  
லும்நிந்தைபண்ணக்கூடாது,

ச-கை- ஏன்கூடாதென்னில்,

உ-ம்- அவ்வாத்மாசர்வப்பிராணிகளுக்கெஞ்சொருபமானபடியினால்  
தன்னைத்தானே நிந்தித்துக்கொண்டதாக்கும்,

ச-கை- ஆனாலாகட்டுமேயென்னில்,

உ-ம்- உலகத்தில் அன்னியன் அன்னியனை நிந்திக்கக்கண்டோமன்  
றிஒருவன்தன் சொருபத்தைத்தானே நிந்திக்கவில்லை அப்படி  
நிந்தித்தால்தனக்குலாபமேயன்றி ஆனியில்லை

ச-கை, ஆனால் தேகத்தை நிந்தித்தானென்று சொல்லுவோமேளனில்,

உ-ம்- அந்தத்தேகம் முழுட்குகளால்பூர்வமேநிந்திக்கப்பட்டப  
டியினால் அதைப்பிறர் நிந்திப்பார்களாகில் அந்தநிந்தைமுழு  
ட்குகளுக்கு லாபமேயன்றி அஃகும் ஆனியல்ல,

ச-கை- அதெப்படியென்னில்,

உ-ம்- ஒருவனுடையசத்துருவை அன்னியர் நிந்தித்தால் அப்படிநி  
ந்தித்தவன் அவனுக்கெப்படிபிரியமேன அப்படியே விவேகியா  
னவர்கள் தந்தேகத்தை நிந்தித்தவர்களை த்தனக்குப் பிரியனென்  
றேகாண்பார்கள் மேலும் இம்முன்று சரீரத்தினுள் தூலசரீர

மேநிந்திக்கப்படுகின்றது மற்ற இரண்டும் திரிசுபமல்லாதபடியினால் நிந்தைக்குவிஷயமல்லஇந்தச்சரீமேநிந்தைக்குவிஷயமல்லாமற்போனபடியினால்சர்சாதீதமாய் சமஸ்தமானபேர்களுக்கும்மாத்மசொரூபமாய்சாட்சிசொப்பிரகாசசொரூபனாகியநம்மை எந்தநிந்தையும்பரிசிக்கவில்லை யென்பது சொல்லவேண்டுமாவென்று விசாரித்தறிகிறவிவேகிகளுக்கலோகவாசனையாகிய பிரதிபந்தம்நசித்துப்போய் பிரபஞ்சாதீதமாய் பரமனந்த சொரூபமாயிருக்கப்பட்டநமக்கு உலகத்தில்வரும் நிந்தைஸ்ஸுதிகளால் பிஷயோசனமில்லையென்று அபிமானரகிதமாயிருக்கிறவிவேகிகளுக்கச்சந்தோஷ துக்கமானவிகாரங்களும் நசித்துப்போயென்பதற்கந்தேகமில்லை,

க- ஆனால் தேகவாசனையாவதென்னில்,

உ-ம்- ஆயசு ஆரோக்கியம் அழகு சம்பாதிக்கவேண்டுமென்றுவருகிறவபிமானமேதேகவாசனையென்று சொல்லப்படும்,

க- ஆயசாவதென்னில்,

உ-ம்- சீவித்திருக்கிறசரீரந்திரமாகவிருக்கவேண்டுமென்றுகொருகிறது அந்தத்தேகஸ்திதியுங்கர்மாதீனமாகையினால் புருஷியத்தினத்தினால்சம்பாதிக்கக்கூடாது,

க- அப்படியொன்றால்சிலர் யோகாப்பியாசம் பண்ணத்தீர்க்ககாலமாகிய ஆயசுசம்பாதிக்கி ஞர்களுண்டு புராணிகளிட்சொல்லுகின்றதென்னில்,

உ-ம், அந்தயோகாப்பியாசம் அனாத்மவிஷயமானபடியினால்நான்மவராமற்பண்ணும் ஆதலால் தேகம் வெகுசாலமிருக்கவேண்டுமென்பதில்பிரயத்தினஞ்செய்ய வேண்டியதில்லை யென்றுமுமூட்சுக்களுட்பேட்சிக்கத்தக்கது, இந்தக்கருத்தே சுருதிஸ்மிருதி புராணிகளிட்சொல்லப்படுகின்றது இப்படியேபுருஷராலாரோக்கியமுஞ்சம்பாதிக்கக்கூடாது,

க- அதெப்படியென்னில்,

உ-ம்- ஆரோக்கியமுங்கர்மாதீனமாகையால்அது புருஷியத்தினத்தினால்சித்திக்காது சித்தித்தபோதிலும் முமூட்சுவுக்கு அதனாலல்லாபமேது ஆனியேது, அவ்வாரோக்கியசித்தியினாலுண்டான சந்தோஷவிகாரமும்கித்திக்காமையினாலுண்டான துக்கவிகாரமும் அந்தக்கரணத்திற்கே, அதற்குச்சாட்சியாகியநமக்கு இவ்விகாரங்களில்லை யென்றுவிசாரித்தறிந்து அவ்வாரோக்கியசித்தியிலபிமானிக்காமல்விட்டுவிடவேண்டியதுமேலும்அழகாயிருக்க

கட்பட்டபுருஷேருங்காலந்தரத்திற்சுரூபியாகக்கண்டோம் ஆர  
லாலமுருவரவேண்டிமென் னுநாய்பிரயத்தினம்பண்ணவேபாதினும்  
ம்வியர்த்தமாய்ப்பீடானதுங்கண்டோம் அமுருசம்பாதிக்கவே  
ண்டிமென் னுகருகிற அபிமானமும்கமன் தாமானபரமார்த்தத்து  
க்சுய்வெள்ளைகபிரவிர்த்தினிசாதமாயிருந்து அனர்த்தபாம்பவோ  
யுண்டாகவேமாலைகயினால் அமுருசம்பாதிக்கவேண்டிமென் னுமடி  
மனமுமமுமுட்க்கமளிவரிச்சிக்கத்தக்கது,

ச-வை- ஆனால் சாஸ்திரவாசனையாவதென்னிலி,


உ-ம் - சாஸ்திரபாடத்தினும் சாஸ்திரார்த்தஞானத்தினும் சாஸ்திர  
ராணுகீடானத்தினும் விதனமுண்டாயிருப்பதே சாஸ்திரவாச  
னைஇதனால் தன் னுண்டையாகியவா தமவிசாரஞ்சம்பாதிக்கக்கூ  
டாது, அந்தவிதன்ம சாஸ்திரவிஷயமானவாசனாஞ்சொருபப்பி  
ரதுபந்தமென்றே சொல்லப்படும்

ச-வை- மேட்சசாதனவேறு வாகட்பட்டதைப் பிரதிபந்தமென்  
று சொல்லுவதென்படிபென்னிலி,

உ-ம்- பரத்துவாசரிநாரதர் முதலானவர்களுக்கேத சாஸ்திரங்களை  
யாதியந்தமாயறிந்து அப்பியாசிக்கவாரம்பித்துவினாதுக்கங்க  
ளையடைந்து அசாத்தியமென்று விட்டிவிட்டார்கள் இவ்  
துயாகுகளிற் கண்டிருப்பதாலும் வேதாந்த வெதிருத்தமான அ  
ன்னியசாஸ்திராப்பியாசம் ஆத்மவிசாரத்திற்கு விடாமாதமாயை  
யினாலும் பிரதிபந்தமென்று சொல்லப்படும் ஆதலால் சாஸ்திர  
பாடமுஞ்சாஸ்திரார்த்தஞானமும்க சாஸ்திராணுகீடானமும்க ஆ  
துயந்தமாய்ச்சம்பாதிக்கக்கூடாது ஆகையால் முமுட்க்கமளிசா  
ஸ்திராந்தங்களை ஆறியந்தமாய்விசாரிக்கவேண்டி மென் கிற அபி  
மானத்தைவிடத்தக்கது,

உலகத்தில்சாஸ்திராப்பியாசம் பண்ணினவனுக்குப் பூர்வம்கந்  
துப்பிறப்பாபிமறந்துகேடாகிறபடியினால் துக்கமேமே தாற்றுகின்றது  
தான்பிறருட்க்கனவாது செய் துசெய்ததேபாதுந் துக்கமேமேதாந்  
றுகின்றது ஆகலால் அன்னியசாஸ்திராப்பியாசம் சார்வதா அனர்த்  
தனதுவானபடியினால் முமுட்க்கமளிவிடத்தக்கது இத்தப்படிவே  
தாந்த சாஸ்திராப்பியாசம் பண்ணியனுபவஞ்சம்பா தித்தபிறகு  
வேதாந்த சாஸ்திரத்தினு முபரதிவருமாறால் அந்தச் சாஸ்திரவிஷ  
யவாசனாப் பிரதிபந்தமும்க தத்துப்பாடுமென் னுகருதிவ்மிருதி  
யாதுகவாந் சொல்லப்படுகின்றது இத்திற்சம்பயடில்லைத்தம்,

வாசனாத்திரயநிருபகம்-முற்றிற்று.



இருபத்திரண்டாவது,

# ஆசா வாசனாபிரதிபந்தநிருபகம்.

ச-வை- எருதியாதிசனில் ஆசா வாசனாபிரதிபந்தம் விசாரித்தநி யவேணயிமென் றுமென னுயிற் படியி னால் அஃதெனினில்,

உ-ம்- அது தலைவி யத்தில் இல்லாததாய்த் தோற்றினபோ திலும் ஒ வ்வொரு பாயத்திற் பிறகு லாய ஆசா த்தைப் பார்த்தபிறகு ஐ பீசடா யுகனா னுண்பா னுள் அது வெயாசா வாசனாபிரதிபந்த மென் றுவசால்வையிம்

ச-வை- அறிந் தபடியெனினில்,

உ-ம்- அடா பிரகீடா ஆசாரமிப்படியாபண்ணுகிற து நீபிரகீ டானுயிற் போனாற் றேதகமில்லை, அடா வுனக்குபதேசம்பண்ணி யாசா ரஞ் சொன்னாருவாரோ அவனும் பிரகீடெனன்பதிற் ச ற்தேகமில்லை அடா நானே முதல் நீ நம்மிடத்துக்கு வரவேண்டா ம்நீளமுந் துடையாடா இல்லாவிட்டால் நமதுபாத தீர்த்தகம்வாங்கிக் கொண்மியிலைந் துயி டோடாவென்று சொல்லிப் பின்னையுந் து ன்னின்பதனைந் துறிந் து அடா நீ நமக்குச் சிசுருவைஷி செய்வதைப் பார்த்திலும் வேதாந்தவிசாரத்தி லென்னபலனி ருக்கின்ற து நம் மையுபாசனை பண்ணு னுனக்குத்தீர்மா ர்த்தகா கியமோட்சமுட்ச கலஅயிஸ் வரியா பீகீடமுஞ்சித்திக்கும் ஆகலால்நீ இதுமுதனம் மையன் தியாருந் குஞ்சிசுரு வைபண்ண வேண்டாம் ஒருவரிடத்தி லும்போகவேண்டாம் போனாலவர்களை நீ நமஸ்கரிக்கவேண்டா ம் அவர் களை உண்பனை முன் பாக நமஸ்கரித்தால் பிறகு நீ நமஸ்கார ன்செய் மென்று பலவாகக் கொள்ளிப் பின்னும் ஒருவரிடத்திற் போனா ன் தன துவர்மம் வெளியாய்வி யிமென்று நினைத்து அப்பா நீயற்றொருபொரியவா னிடத்திற் போய்ப்பெரினும் அவர்களைவா ணங்கினு னுயிற் பிறகு நீ நம்முடையசந்நிதானத்தில்வரக்கூடா து இப்படியே ஒருவன் வெறுநாளாய் நம் மையடுத்தவனுபிருந் து பின்பு சட்டையெண்ணுமல் நம்மைக்கண் டெழுந்திரா திருந்தான் நாம் அதுமென்று உண்கநாயச இந்தமட்டுந்தான் என்றுசபித்தோ ம் அவனப்படியேயிற் றுபோனான்,

பின்னும் நம்மையறிந்த ஒருவன் ஐசவரிய கர்வத்தினால் நம்மை ப்பராமிக்காமற் போனான் அவனுக்கும் ஐசவரியமிந்தமட்டுந்தா னென்றுசபித்தோம் அவனுந்நரித்திரகுடியிருக்கிறான் ஒருவனை நீ நம்மிடத்திலுடையதேசம் பெற்றுக்கொண்மிம் நம்மைமதியாமலிரு

கீதபடியினால் நீ பஸ்பமாபீப் போகென நூபிதிநாமம் அவனு  
 மப்படியேபோனான் நீ நமதுமகிமை நன்முபதிந் தவநுலையாலு  
 ம் நல்லவனாகையாலும் உன்னைப்போலிலாததவர்களை திபவேண்மெ  
 ல்லது பின்னைபார்தான் அநியப்போல்கும்கள்,

நாம் புகபவாநியவரித்தமாதாநிதெவல்லாமறிவேயாம் நெதம் அ  
 னேகம்பீபர்களுக்கு உபேதசம்பலன்னிரட்டிநீநாமம் இப்போது  
 மனைகருக்குபேதசம்பலன்னிரட்டிநீநாமம் இப்போது  
 னிரட்டிமனுமனைகம்பீபனாச்சீஷிரககியிரட்டிநீநாமம் இப்போது  
 வரையில்தமது னையினால் அனைகநிரவியங்களைச் சம்பலாதததுப  
 நியவாளுக்கிரும் அநிநசனாகுநீநாமம் இப்போது  
 தப்பிரநிஷ்டைசெய்விநீநாமம் நமதுமனைது வலையகீகாருகின்ற  
 தோதுகளைல்லாம் உபவேணநீநாமம் இப்போது  
 மீதுவ்வளவுநிரவியங்களைப்போலிநீநாமம் இப்போது  
 நாமேபாதிநிரமன்றிமற்றொருவர்களைப்போலிநீநாமம் இப்போது  
 நீசெய்யத்தக்க தானதரிமங்களைல்லாம் நமதுமனைது உபவேண  
 னு, நீநமக்குஉடல்பொருளாவிழைந் துநீநாமம் இப்போது  
 பெற்றுக்கொண்டபிறகு நீ வேறுமுலமாய்ச்சிலவுபண்ணினான  
 க்குநரகமுண்டாரும்கு,

மேலும் அவன்தலைமீழாம்கிழிமுறான் இவன்தலைமீழாம்கிழிமு  
 றான் இன்னஞ்சிலம்பீபர்கள் தலைமீழாம்கிழிமுறான் இவர்களைப்போ  
 ல்லாம்பார்த்து நாம்சந்தேகிக்கற்பாமாய் நீவைத்தவர்களைக் கெட்  
 பிப்போவார்கள் அதுவுமீநீயோபினைஞ்சிலநாளில் தெரியப்போ  
 கிறாய்நாமேபுஸ்வரன்நாமேயோகிநாமேகித்தபநுஷீன் நமதுபாத  
 தீநிற்சரணம்பண்ணு நமதுசந்திநானந்திநீபவையகையாமற் கும்  
 மாவிருக்கீதநீமற்றொவர்களைத்தான் சாரவநா சரணமடைந் துமே  
 ட்சமடைபப்போகிரும்,


மேலும்இந்தமாலிடசரி ரங்கிடைப்பேதயானுமை இதுவிடைத்த  
 தற்குப்பெரியவாளைக் கண்டமாதநிரம்மனாகவருந் தப்பலிவிடை  
 செய்துஜெனனமரணவுபாதி யை நிக்கிக்கொள்ள வேண்டியநாமே  
 மகானுனி தம்போலிகள் உலகத்திலையாருட்கலை நமதுமனைது  
 கருந்தொரியும் நாமே யெக்கியங்களும்கிராமனை போஜனமும்க  
 யேஸ்வரபூசையும் தானங்களுக்கு செய்யத்தக்க போகியதைவகிந்நி  
 ருக்கீமும்தமதுசாமாந்தியவல்லபமும்குத்தியுத்திகளும்கமற்றிர  
 சித்தியும்போகசித்தியும்நியானசித்தியும்வாநித்தியும்போலளவி  
 டத்திலாகிலும் நீகண்டதுண்டாருந்தொல்லு, உணக்கினைவாவண்  
 டுமுமும் அதுநனைவியல்வாம் உபவேணநீநாமம் இப்போது  
 திம்கும்கு மனேலமாய்வரப்பண்ணுகீமும்தமக்குப்பலையாவி

பேரில் ஒருவற் றிரதிதை யுபாடலாம்பண்ணினால் அவனுடனே மரணமடைவான் நாம் ஒரு சீஷனாக் குடகுதகஞ் செய்நிரநந்தேதாம். அவன், அதுமாதலம் பகாபாங்கியவந்தனாயிருக்கினான் மற் றொருவன்சா கிலேய்விடுவான். இ ஒருவற் றிரதிதை யுபதேசித்தேதாம் அவன் அதைச் செய்கிறபொழுது அநா விநக் தூட்டாய் விட்டான் முன்பு நம்மையடு த்நிரநந்த ஒருவற் றிரநம் திரும்பிவிட்டு ஒருவனைவிடத்திற்தேபாய்ச்சேரிந் குடகுதகஞ் செய்து, இவர்களைக் காண்க. அது நமக்குத் தெரிந் து, அவனுக்கு நாம் வேறுபடற் செய்கு விட்டோம் பூர்வம் அநேகம் பெரியவா ளிருந்தார்கள். அவர்கள் விவரமாகும் நம்மடைபேபாற் பிரதி கீதையா ளுள்ளவர்கள்.

ஆசாசுவாசாஶுப்பிரதிபந்தநிரூபகம் என்பன விடை செய்கிறவனே திரு தாரத்தன் விவாதிக்கப்படாது. அநாநுங் கொல்லாம் நமக்கேக் கொடுக்கவே ள்ளியம் நம்மை மீய பூதிக்கீ விண்ணியும் நம்மையே சேவிக்கவேண் ணியம் நம்முடையபாசுநான் விநந் திரை கமே மேமட்சவீடாகும் நமது பாநேதா தமந் திரை பிரதிபிரிநோடி திருநுக் கொள்ளுகின்றவர்களைக் குதகிருத்தியர்கள். நமக்கிவ்வளவுமகிழையில்லாவிட்டால் ஒருவரு ம் நம்மையடைய இக்கமையீடார்கள். நாம்இன்ன முய்வெழு சீஷ்வர்க்க நங்களை மீய பாதிக் கீ விண்ணியிடுமன் தியீ பாதபிரதாபமாகச் சீசால்வி யவர்த்த ஒருபாபகரைப் பட்டகித்தனிருத்திக் கு ஆசாசுவாசாஶுப்பிர திபந்த வெள்ளு கொண்கபிடுங்கி இதுமகா அனர்த்தத்திற் கையே னவானபடியினாலும் அதுநமவிசியமா எனபடியினாலும் ஆகமனா னவினோ தமா எனபடியினாலும் விடுகவிதை விசாரித் து விட்டுவிட த்தகிக் கு, இந்நம்பிரதிபந்தத்தினுடன் சிரவணம் பண்ணினால்வர்க ளுக்கு அந் தம்மென்பதற் றில் ஞானம்வரா து,

ச-வை. ஆசாசுவாசாஶுப்பிரதிபந்தநிரூபகமாவெண்ணில்,  
உ-ம்- மேபாகா ஶு ஆசாசுவாசாஶுப்பிரதிபந்தநிரூபகம் பண்ணினவர்கள் பேரயடைகுற வேளாத் திற்தேபாபாடைந் து வந் குளி ஏமீ பாசங்களைப் பனுபவித்து ட்பிரதாச பிரதிபிரதிபந்தநிரூபகம் த் திற்பிறந் து சம்சா ரவசத்தாயிருந் து பூர்வஜன்மலா சஞ்சைத் திரை சிரவணத்திலவந் து நிற்பான் அ ப்பாதியில் தாபின் தனக்குப்பிரதிபந்தமுண்ணென்று தெரிந் து ஶ் சந்நிரூபமண் னிவையிற் தேபாங்கடித்து அந்தச் சந்நிரூபகடாட் சவிட்சுக் கியாப்பிரதாபவந்திரூபமனாம் பெற்றுமுத்தனவா ன் இந்நம்பிரதாரத்திற் பிரதிபந்தத்தைப் தேபாங்கடித்துச் சிரவ னநிகள் செய்நு ஞானம் பெற்றவனே சீவன் முத்தனென்று சந் தஸ்டிரிநியிடுகா சபரா ஞானமங்கனிற் செயல்படபடுகின்றது இ திற்சம்சயபிவை சிந்தம்,

ஆசாசுவாசாஶுப்பிரதிபந்தநிரூபகம் - முற்றிற்று.



இருபத்துமூன்றாவது.

### சிரவணாதித்திராயநிருபகம்.



ச-கை- சுருதியாதிகளிற்சிரவணாதிக்கள் செய்யவேண்டுமென்றுசொல்லுகிறபடியால்சிரவணமாவதெதென்னில்,

உ-ம்- சமஸ்தமானவெதாந்தங்களுக்குஞ் சட்விதலிங்கதாற் பரியத்தினால்பிரமசுவரூபமாகிய வாத்த்மாவிலிடத்திற் றுற்பரியமென்றுபுத்தியில்நிச்சயிப்பதேசிரவணம்,

ச-கை- மனனமாவதெதென்னில்,

உ-ம்- சுருதியர்த்தங்களைவிசாரித்துக்கேட்கப்பட்டஅர்த்தத்திற்குயுத்தியினாலேகவாக்கியம்பண்ணிச்சிந்திக்கிறதேமனனம்,

ச-கை, நிதித்தியாசனமாவதெதென்னில்,

உ-ம்- விசாதிக்கமானகாமக்குரோதாஞ்ஞானங்களை விட்டுவிட்டுச்சாதிகமானஅகம்பிரமாஸ்டியென்கிறநிரந்தர சிந்தையைப்பெறுவதேநிதித்தியாசனம்,

ச-கை- இதுகளாற்பிரயோசனமேதென்னில்,

உ-ம்- சார்வதாசிரவணம்பண்ணினால் சகலசம்சய பாவனைகளையும் சார்வதாமனனம்பண்ணினால் அசம்பாவனைகளையும் சார்வதாநிதித்தியாசனம் பண்ணினால் விபரீதபாவனைகளையும் போக்கடிக்கும் பிரதிபந்தஅழுத்தமுள்ளவர்கள் சார்வதா இந்தமூன்றுஞ் செய்யவேண்டும்அஃதில்லாதசூட்சுமபுத்தியுடையவர்களுக்குச்சிரவணகாலத்திற்றூனே மனன நிதித்தியாசனங்களுஞ்சித்திக்கும்,

ச-கை- அஃதெப்படியென்னில்,

உ-ம்.புத்திசாலியானவன்ஸ்ரீ சற்குருவினிடத்தில் பாடங்கேட்டுப்படித்தபோதேயுத்தியினால் வாக்கியார்த்த ஆலோசனை பண்ணி அவர்த்தத்திற்கேக வாக்கியம்பண்ணுவான் அதுவே மனனமும் அவனதுசித்தம் விஷயாகாரமாகச்செல்லாது சிரவணமனனத்தினாற்சம் சயரகிதமானசுவரூபத்தில்ஏகாக்கிரமாய்நிற்கும் அதுவேநிதித்தியாசனமுமென்றுசொல்லப்படுமென்றதமுடனானவன்பிரதிபந்தத்துடன் கூடியிருக்கிறானே அவன்சிரவணமனன நிதித்தியாசனங்களைத்திரும் பவும்நிரும்பவும்பண்ணவேண்டும் பிரதிபந்தமின்றிச்சூட்சுமபுத்தியுடையவராயிருக்கிற விவேகிக்ஞ்சிரவணகாலத்திற்றூனேமனனமும்நிதித்தியாசனமுஞ்சித்திக்கும் இந்தஅர்த்ததைஸ்ரீ சற்குருமுன்னிலையில்சங்கையறவிசாரித்துணர்ந்தவனே சீவன்முத்தெனன்று சுருதிஸ்டிரூதியிதிகாசுபராணாதிகளிற் சொல்லப்படுகின்றதுஇதற்கம்சயமில்லை சித்தம்

சிரவணாதித்திராயநிருபகம் - முற்றிற்று.

இருபத்துநான்காவது.

## பாவனாத்திரயநிருபகம்.



ச-கை- சுருதியாதிகளிற் பாவனாத்திரயங்களை விசாரித்து நீக்கவேண்  
டுமென்று சொல்லுகிறபடியால் பாவனாத்திரயமாவதெதனில்,

உ-ம்- சம்சயபாவனை அசம்பாவனை விபரீதபாவனையென்று மூன்  
றுவிதம்.

ச-கை, அவற்றுள் சம்சயபாவனை யாவதெதென்னில்,

உ-ம்- வஸ்துத்வயத்தைப் பற்றிக்கொண்டிருவதே சம்சயபாவனை.

ச-கை- அஃதெப்படியென்னில்,

உ-ம் - திருஷ்டாந்தத்தில் மார்க்கத்திற் போகிற வொருபுருஷனுக்  
கு உளர்த்தாகாரமாயிருக்கிற ஸ்தானுவம்பார்த்து இதுதானா  
வொருபுருஷனோ வென்று வருகிற சித்த விருத்திக்குச் சம்சயபா  
வனையென்று பெயர்,

ச-கை- அசம்பாவனையாவதெதென்னில்,

உ-ம்- இங்கே ஸ்தானாவரக்காரணமில்லையெஸ் தானாவராதேயென்  
று வருகிற சித்தவிருத்திக்கு அசம்பாவனையென்று பெயர்,

ச-கை- விபரீதபாவனையாவதெதென்னில்,

உ-ம்- இது சர்வாத்மஸூய் ஸ்தானாவல்லபுருடனெயென்று நிச்சய  
ருபமாய் வருகிற சித்தவிருத்திக்கு விபரீதபாவனையென்று பெ  
யர் இப்படியே தாஷ்டாந்தத்திலும் பிரமாணகதசம்சயம் பிர  
மாணகத அசம்பாவனை பிரமாணகத விபரீதம் பிரமேயகத சம்ச  
யம் பிரமேயகத அசம்பாவனை பிரமேயகத விபரீதம் என ஒவ்  
வொன்றிரண்டு விதமாயிருக்கும்,

ச-கை - ஆனால் பிரமாணகத சம்சய மாவதெதென்னில்,

உ-ம் - சுருதிப்பிரமாணமானது கன்மத்தைப் பிரதிபாதிக்கின்ற  
தோ அல்லது சித்தமாகிய பிரத்தியேகாத்ம பிரமத்தைப் பிர  
திபாதிக்கின்றதோ வென்று வருகிற சித்த விருத்திக்குப் பிரமாண  
கத சம்சயமென்று பெயர்.

ச-கை- பிரமாணகத அசம்பாவனை யாவதெதென்னில்,

உ-ம்- பிரமம் சித்த வஸ்துவானபடியினாலும் பிரமாணந்தரங்களி

(சுடு)



ஸூப்பிரதீவியாதிகளைப் போலியப்படுகிற படியினாலும் சுரு  
தியாதிகளந்தச்சித்தப்பிரமத்தை யெப்படிபிரதிபாதிக்கும்படி  
ப்படிபிரதிபாதிக்கமாட்டாது என்றுவருகிற சித்தவிருத்திக்கு  
ப்பிரமாணகதஅசம்பாவனை யென்றுபெயர்

ச-கை- பிரமாணகதவிபரீதமாவதேதென்னில்,

உ-ம் - பிரமம்சித்த வஸ்துவானபடியினால் சுருதிகளுக்கச்சித்தப்  
பிரமத்தைப் பிரதிபாதிக்குமிடத்தில் தாற்பரியமில்லை மேலு  
ம்குருதிகள்சித்தப்பிரமத்தைப் பிரதிபாதிக்குமேயானால் புரு  
ஷனுக்குப்பிரவிர்த்தி நிவிர்த்திபோக்குவரவு காணாமலிருக்கவே  
ண்டும் ஆதலாற்பிரயோசனமில்லாமற்போகும் உலகத்திற்பிர  
விர்த்தி பூர்வகமாய்ப்புருஷார்த்தங்கண்டோம் ஆகையினால்சம  
ஸ்தவேதார்த்தங்களுங்கர்மம் பிரமமேயென்றுவருகிற சித்தவி  
ருத்திக்குப்பிரமாணகதவிபரீதமென்றுபெயர்,

ச-கை- பிரமேயகதசம்சயமாவதேதென்னில்,

உ-ம்- பிரமமேஜகத்காரணமோவல்லது பிரதானாதிகள்க்கார  
ணமோவென்றுவருகிறசித்தவிருத்திக்குப்பிரமேயகதசம்சய  
மென்றுபெயர்.

ச-கை- பிரமேயகதஅசம்பாவனையாவதேதென்னில்,

உ-ம்- ஜெகத்துக்குப்பிரமம் அன்னியமாய்விலட்சணமாயிருக்கிற  
படியினால்ஜெகத்திற்குப்பிரமங்காரணமாகமாட்டாது ஆகலால்  
பிரதானாதிகளேஜெகத்காரணமென்றுவருகிற சித்தவிருத்திக்கு  
ப்பிரமேயகதஅசம்பாவனை யென்றுபெயர்.

ச-கை- பிரமேயகதவிபரீதமாவதேதென்னில்,

உ-ம்-உலகத்திற்புடவை நூலினிடத்தில் காரியகாரணங்க ளுக்கு  
கருபங்கண்டோம் அதுபோல அசுத்தியாதி விகாரங்களுடன்  
சூடியிருக்கப்பட்ட ஜகத்திற்குக் காரணமான பிரமமுமசுத்தி  
யாதிகளுடன் கூடிக்கொண்டிருக்கவேண்டும் அங்ஙனமின்மை  
யால் பிரதானாதிகளே ஜெகத்காரணமென்று திடமாய்வருகிறசி  
த்தவிருத்திக்குப் பிரமேயகத விபரீதமென்றுபெயர் இப்படி  
மேயபிரத்தியேகாத்ம விஷயசம்சயம் பிரத்தியேகாத்மவிஷயஅ  
சம்பாவனைபிரத்தியேகாத்மவிஷயவிபரீதமெனமுன்றுண்டு,

ச-கை - ஆறாற்பிரத்தியேகாத்மவிஷயசம்சயமாவதேதென்னில்,

உ-ம். யந்திரத்திற் சீவனாகவும் ஜெகத்திலொருவனாகவும் தோற்றிக்  
கொண்டிருக்கப்பட்டதான் ஜெகத்விலட்சணமான பிரமமாவே

ஔஜுகேஸுவென்று வருகிறசித்தவிருத்திக்குப்பிரத்தியேகா த்மவிஷயசம்சயமென்றுபெயர்,

ச-கை - பிரத்தியேகாத்மவிஷயஅசம்பாவணையாவதெதென்னில்,

உ-ம்- கர்த்தருத்தவாதிஅனைகதர்மயுக்தனாப்பரிச்சின்னனாய்ஜெனன மாணங்களிற் கூடிக் கொண்டிருக்கிற கனக்கு இத்தியாகிவிபரீ தலட்சணங்களுண்டானதற்குப் பிரமசொரூபத்வமெப்படி கூ டும்அதுகூடாதென்றுவருகிறசித்தவிருத்திக்குப் பிரத்தியேகா த்மவிஷயஅசம்பாவணையென்றுபெயர்.

ச-கை - பிரத்தியேகாத்மவிஷயவிபரீதமாவதெதென்னில்,

உ-ம்- தான் அகர்த்தாவானுல்தன்னைக்குறித்து இந்தக்கர்மத்தைப் பண்ணு இந் தக் கர்மத்தைப்பண்ணாதே இதைப்பார் இதைப்பா ராதே இதைக்கிரகி இதைக்கிரகியாதே இதைப்பட்சி இதைப்ப ட்சிக்காதே தவென்றுவிதி ரூபமாகவேதஞ்சொல்லவேமாட்டாது சொல்லுகிறபடியால்நான்கர்த்தாவென்பதற்கந்தேகமேயில்லை யென்றுகர்த்தருத்தவயுபயோக்கியமானவபிமானானுகளுக்குச்சதர் மப்பிரீதி லட்சணமாய் வருகிறசித்தவிருத்திக்குப் பிரத்தியேகா த்மவிஷய விபரீதமென்றுபெயர் இந் தப்பாவணைகளின் தாரத ன்மியங்களை ஸ்ரீ சற்குருமுன்னிலையில்நன்றாய் விசாரித்துத்த ள்ளிப் பரஞானத்தையடைந்தவனை சீவன்முத்தனென்றுசொ ல்லப்படும் இந் தவிபரீத பாவணையமாத் திரம் இன்னம்விசே ஷமாய்விசாரித்தறியவேண்டும்,

ஏனென்றால் உலகத்தில்சுருதுஸ்மிருதியிதிகாச புராணமாத் தி யுத்த வசனங்களெவ்வாம் நீயேயாத்மா நீயேபிரமமென்று சொல் லப்படும் ஸ்ரீ சற்குருவும் நீயேயாத்மா நீயேபிரம மென்றுசுரு தியுத்தியனுபவங்கள்முதலியவெசுபிரகாரங்களால்உபதேசஞ்செ ய்வித்தும் ஈஸ்வரகடாட்சமும் பெரியோர்களுடைய கடாட்சவீ ட்சண்ணியமுமில்லாதபாவாத்மாக்களுடையமலசகித்தமானது துன்மாரீக்கத்தவசங்கத்தினால் சச்சிதானந்த சொரூபமாகியவாத்மா வேறானென்று கிரகிக்கவல்லமையில்லாமல்சடமாகிய தேகேந்திரி யாதிகளைமேயநானென்றுகிரகிக்கும் ஆதலால்அந்த விபரீதத்தைநா னுவிதநிருஷ்டாந்தத்தினால் விசாரித்தறிந்துயுகபுத்தியினற்றள்ளி விடவேண்டியது.

ச-கை - ஆனால்நத்தநிருஷ்டாந்தமெப்படியென்னில்,

உ-ம்- தர்மசுத்தெனன்றொரு அரசனுண்டு அவன்தனதுதர்மத்தி னுலேயேபிரதானிமுதலிய பரிசனங்களுக்கும் நன்றாய்சவரட்

சனைசெய்து துஷ்டநிக்கிரகஞ்சிஷ்டபரிபாலனம் பண்ணிக்  
 கொண்டு வந்தான் அப்படியிருக்குங் காலத்தில் பரிசினியென்  
 னும்பெயரையுடைய ஒருபரமார்த்தவஞ்சகன் அந்தராஜனிட  
 த்தில்பிரதானியாகவந் துச்சேர்ந்தான்,

அவன் அவ்வரசனுக்கு அதீர்மங்களை யேபோதித்து ஒப்பமகாராஜர்  
 வே இந்தவித்துவான் முதலானபேர்களுக்கு என்விருதாவிற்சம்ப  
 ளங்கொடுத்தவருகிறீர்கள் இவர்களாலும் ஸ்தானாறுபநிவாயில்கா  
 ப்போர்கொல்லீமுதலான இவ்வளவுஜனங்களாலும் மாதமொன்  
 றுக்கு எவ்வளவுபொருள் வீணாகச்செலவாகின்றது இந்தப்பிரதி  
 ஷ்டையினால் நமக்கென்னபிரயோசனமென்றுதான் தோறுஞ்சொ  
 லிச்சொல்லி அவர்களுக்கெல்லாஞ் சீவனமில்லாமற் பண்ணுவித்  
 து அவர்களை யெல்லாந் துவேஷம் பண்ணிக்கொண்டு ராஜாவும்நா  
 மும் ஒருமையாயிருந்தால் இவர்கள் துவேஷம் நம்மையென்ன  
 செய்யுமென்று அசட்டையாய் அவர்களை யெல்லாம் அவமதித்தி  
 ருந்தான்,

இப்படியிருக்க ஒருநாள் சமஸ்தமானபேரு மொன்றாகக்கூடி  
 யாலோசித்து இந்தப்பரிசினியென்பவனை ராஜசமூகத்திற்குவா  
 வொட்டாமற் செய்க்கிறதெயுத்தமென்று தீர்மானித்துக்கொண்  
 டி அவன்வருஞ்சமயம் பார்த்துப்பலபேருமாய் அவன்மேல்விழுந்  
 து அடித்துத்தூர்த்திவிட்டார்கள் இந்தச்செய்யுதையத்தொரியாதஅர  
 சன் பரிசினியேன்வரவில்லையென்றுகேட்டால் அவனுக்குமகாசுர  
 வியாதிவந்து சம்பவித்திருக்கிறதென்று சொன்னார்கள் அதைக்கே  
 ட்டவரசன் அவனிடத்திலவைத்திருக்குமிஷ்டத்தினால் அரமனைவயி  
 த்தியர்களை யனுப்பிப்பார்க்கும்படிசெய்வித்தான் அவர்களும்கே  
 ற்படியார்கூட்டத்திற்சேர்ந்தவர்களாதலால் ஒப்பமகாராஜா வெநாங்க  
 ளென்ன அவுஷதங்கள் கொடுப்பித்தபோதிலும் அவன்பிழைக்கிற  
 து அருமையாயிருக்கிறதென்று சொன்னார்கள்,

அதைக்கேட்டஅரசனும் மகாவிசனங்கொண்டுநான் அவனைப்  
 போய்பார்த்து வரவேண்டுமென்று பிரயாணப்பட்டுப் போகும்  
 போது அந்தச்செய்யுதொன்றினைசிலபேர் அரசனுக்கெதிரோவந்து  
 வாமீ பரிசினியிறந்துபோனான் அந்தப்பிணத்தை நீங்கள்போய்ப்  
 பார்க்கலாகாதென்று சிலசாஸ்திரதிருஷ்டாந்தங்களெடுத்திட்டுக்  
 ட்டடியரசனைப்பரிசினி வீட்டுக்குப்போக வொட்டாமற்றித்து  
 ய்மகாராஜாவே உமக்கு இந்தலோகத்தில் எவ்வளவுசிறீநகர்க ளிருக்  
 கிறார்கள் அனைகராயிருந்தாலும் உங்களுக்கு எவர்கள்பேரில் கிரு  
 லையோ அவர்கள் தான் உங்கள் சினைகத்திற்குப் பாத்திரராவார்

ளென்று பலவிதமான இதவார்த்தைகளைச் சொல்லி அரசனது துக்  
கத்தைப்போக்கியாமனைக்குத்திரும்பும்படி செய்துவிட்டார்கள்,

பிற்பாடு இனுகளெல்லாம் பரிசினி யென்பவன்றித் துநாம் எய்  
போதுபும்பாலராஜசமுதாயம்போய்ச்சீரீந்தல்லவா இவர்களுக்கெல்  
லாம்பிராயச்சித்தம்பண்ணுவிக்கவேண்டும் இவர்களைப் பிராயச்சி  
த்தம்பண்ணுவிக்காமல் நாம் ஸ்வரகர்மம் பண்ணக் கூடாதென்று  
பிரதிக்கூணை பண்ணிக் கொண்டு நமக்கு ராஜசேவை யெப்போது  
டைக்கப்போகிற தென்று வெகுநாள்காத்தூக்கொண்டிருந்தான்,

இப்படியிருக்கப்பரிசினியுட்குநாள் அவ்வரசன்சவாரிபுறப்படு  
கிறசமரசாரங்குகள்விடப்பட்டுவழியிலொரு அரசமரத்திலேநிக்கொ  
ண்டிருநாளுக்கூறிகொரியாமற் பணுகியிருந்தான் அப்படியிருக்க  
அவ்வரசன்சதுரங்கசேனைகளுடன் தாமதாமென்று சகலவாத்திய  
ங்களும்கூடும்படி அம்மரத்திற்குச்சமீபமாய்சவாரிவரும்போ  
துஇந்தப் பரிசினி யென்பவன் பிரத்தியட்சமாய்க்கண்டு விஜயப  
வாவென்றுகூவி நான்தான்பரிசினிஎன்னை யுங்கள் சமுகத்திற்குவ  
ரவொட்டாமலெல்லாருங் கூடிச்சங்கேதம் பண்ணிக்கொண்டு என்  
னைக்கண்டவிடத்திலடித்துத்தூரத்தித்தூராகிருதம் பண்ணுகிரூர்  
களென்றுரத்தசத்தமாகச்சொல்ல அதிகட்டு அரசனூந்திரும்பிட  
ரத்தின்மேலிருக்கும் பரிசினியைப்பிரத்தியட்சமாகப்பார்த்தான்,

அந்தச்சமயத்திலங்கிருந்தபரிசனங்களெல்லாம் ஒழுதுமே  
சம்வந்ததேதியினி யெப்படியென்று சீக்கிரத்தில் விபுதுயை அபிம  
ந்திரித்து அரசன்மேல்தெளித்து துப்பட்டாவால் ராஜனைமுடி  
மறைத்து அகாமகாரா ஜாவேதவாரீர் ஸ்ரிகொள்ளவேண்டாம்மு  
ன் செத்துப்போனபரிசினி இந்தமரத்தில் பிரமராட்சதராயிருந்  
துஉம்மைக் கூப்பிட்டிணாகிரெனன்று சகலவாத்தியங்களையும் ந  
ன்றாய்கொண்டிடிக்கும்படிசெய் வித்து அதிசீக்கிரத்தில்தானேரா  
ஜாவையாமனைக்குஅழைத்துக்கொண்டுவந்துவிட்டார்கள்.

பிற்பாடு சிலபேரைவிட்டு அந்தப்பரிசினியை நன்றாயடித்துப்  
பட்டணத்திற்குப்பறம் பேதூரத்திவிட்டார்கள் இப்படி ராஜன்.  
தனது தோஷரகிதமான கண்களால்பரிசினியை நன்றாய்ப்பார்த்  
தும் அவன் குரல்வசனங்களைக்கேட்டும் அவர்கள் செய்தஜாலத்தினு  
ல் விவேகம் விளங்காமல் உள்ளபடிபிரமராட்சதனென்றெப்படி  
நிச்சயிக்கப்பட்டானே அப்படியே சருதிஸ்மிருதியிதிகாசபரா  
ணகமாநிகளெனகவிதங்களினால் நீயேபிரமமென்று சொன்னாவு  
ம்ஸ்ரீசந்திரநாதனும்சருதியுத்தியனுபவங்களாற்பிரத்தியட்சப்பி

ரமாணத்தூடன்றியேபிரமமென்று உபதேசித்தாலும்கருதிப்பிர  
மாணத்தினுள்ளுள்ளுதையமுண்டாயிருந்தாலும் பிரதிபந்தமுடை  
யவர்களுக்கேந்திரியாதி விபரீதங்களை யே நானென்றுவிவேகவி  
ளக்கமில்லாமற்கிரகித்துக்கொள்வார்கள்,

ஆதலாலுண்மையாகியவேதாந்த சாஸ்திரபுத்தொருபமேதிரு  
மேனியாகியசற்குருகடாட்சத்தினுற்சம் சயமறக்கேட்டுத் தெளிந்  
துகேட்டபடியுத்திபண்ணியுத்தி பண்ணினபடியனு பவத்திற்கண்  
டுகண்டபடிபிரதிபந்தங்களை நீக்கிச்சாட்சாத்கார மடைந்தவனை  
வனே அவனை சீவன்முத்த. நென்றுகருதி ஸ்மிருதியிதிகாசபுரா  
ணிகளிற்சொல்லப்படுகின்ற துதிநிற்சம்சயமில்லைத்தம்,

பாவனாத்திரயநிருபகம் - முற்றிற்று.

இருபத்தைந்தாவது.

### ஷ்ட்விதலிங்கதாற்பரியநிருபகம்.

ச-கை- சுருதியாதிசுளில் ஷ்ட்விதலிங்கதாற்பரியங்களைக்குருமுத  
மாய்விசாரித்தறியவேண்டுமென்று சொல்லுகிறபடியால் ஷ்ட்  
விதலிங்கமாவதேதென்னில்,

உ-ம்- உபக்கிரமம்உபசங்காரமென்றென்று அப்பியாசம் அபூர்வ  
தைபலம் அர்த்தவாதம்உற்பத்தியென்று சொல்லப்படும்,

ச-கை- உபக்கிரமமாவதேதென்னில்,

உ-ம், அகண்டபரிபூரணசச்சிதானந்த பிரமத்தினிடத்தில் ரச்சவி  
ற்சர்ப்பந்தோன்றின துபோல சகலபிரமாண்டங்களுக்கிய ஜெ  
கத்துண்டாயிற்று சிருஷ்டிக்குமுன்னமே இந்தஜெகத்துநாம  
ரூபரகிதமாய் சத்தாமாத்திரமாயிருந்ததென்று பிரதிபாதிக்கப்  
படுகிறதே உபக்கிரமம்,

ச-கை- உபசங்காரமாவதேதென்னில்,

உ-ம்- இப்படிதோற்றப்படுகிறசர்வஜகத்தும் அந்தச்சத்தினுடை  
யசொருபம் அதுவேசத்தியம் அதுவேயாத்மசொருப மென்  
று பிரதிபாதிக்கப்படுவதேயுபசங்காரம் இவ்விரண்டும் அத்வி  
தியவாத்ம சொருபத்தைப் பிரதிபாதிக்கிறபடியாலிவ்விரண்டு  
மொருலிங்கமாம்,

ச-கை- அப்பியாசமாவதேதென்னில்,

உ-ம்- பிரத்தியேகாத்மாவாகிய ந்யேபிரமமென்று ஒன்பதுபிரகா

ரமாசவுபதேசிய்பது அவ்வுபதேசம்சேதனைக்குறித்துச் சொ  
ல்வதினாலும் சேதனனுக்கே அத்தொய்தவாத்மதத்துவம் போ  
திப்பதினாலும் அஃதேயப்பியாசம்,

ச-கை- அபூர்வதையாவதேதென்னில்,

உ-ம்- அஷ்டப்பிரமாணங்களுள் உபநிஷித் பிரமாணத்தினுற்பிரகீ  
தியேகாத்ம லட்சணத்தையறியப்படுவதன்றிமற்றைப்பிரமாண  
ங்களாலறியப்படாதென்றுபிரதிபாதிக்கப்படுகிறதேயபூர்வதை,

ச-கை- பலமாவதேதென்னில்,

உ-ம்- ஆத்மஞானிக்கு இந்தத்தேகேந்திரியாதிசகலஜகத்துப்பி  
ராரத்தமுள்ளமட்டுமித்தையாய்த்தோற்றப்படுகின்றது பிரார  
த்தநாசத்தில் சர்வாத்மனூப்த்தோற்றமல் அத்தொய்தசொருப  
மாத்திரமாய்ப் பிரகாசிக்குமென்று பிரதிபாதிக்கப் படுகிறதே  
பலம்,

ச-கை- அரித்தவாதமாவதேதென்னில்,

உ-ம்- எந்தவஸ்துவைக் கேட்டமாதிரத்தில் கேட்கப்படாதவஸ்த  
ுகேட்கப்படுகின்றது எந்தவஸ்துவைமனனம் பண்ணினமாத்  
திரத்தில்தமனனம் பண்ணப்படாதவஸ்துவைமனனம்பண்ணப்படு  
கின்றது எந்தவஸ்துவையறிந்தமாதிரத்தில் அறியப்படாதவ  
ஸ்துவை அறியப்படுகின்றது அதுவேபஞ்சகிர்த்தியங்கட்காதாபூ  
தமானகிர்த்தவ்வியமாய்விளங்குகிறதென்று பிரதிபாதிக்கப்படு  
கிறதே யரித்தவாதம்,

ச-கை- உற்பத்தியாவதேதென்னில்,

உ-ம்- மிருத்திகையிற்றிறந்த கடகலசாதிகளும் சொர்ணத்திற்றிற  
ந்தகடகமருடாதிகளும் இரும்பிற்றிறந்த கட்கமுதலானதுகளு  
ம்காரணத்தையன்றிப்பிரதக்காய்த்தோற்றினபோதிலும்இந்தக்  
காரியாதிசகலங்களுக்கு உச்சாடனமாதிரமன்றிவேறையரித்தமில்லா  
தபடியினால் காரணவெதிருத்தமாய்க்காரியமில்லை யென்றுபிர  
திபாதிக்கப்படுகிறதேயுற்பத்திஇப்படியேபிரதித்தமாய்த்தோற்  
றப்பட்ட. ஜகத்துப்பிரத்தியேகாத்ம சொருபமானபிரமவிகா  
ரமானபடியினால்பிரத்தியேகாத்மாவையன்றி வெதிருத்தமாயி  
ல்லையென்றறியவேண்டியது,

இந்தப்பிரகாரம் அனுபவமேதிருமேனியாகிய வாசிரியர்முன்  
னிலையில்ஷீட்விதலிங்கத்தினுற் சுருதுகளுக்குத்தாற் பரியங்களைக்க  
ளங்கரகிதமாய்விசாரித்தறிந்து நிச்சயிக்கின்றவன் பிரவணமாத்  
திரத்தில் அத்விதியவாத்மஞானியாவன் அவனுக்கு மனனநிதித்தியா  
சனம்வேண்டிவதில்லை ஆசிரியர்சம்சயரகிதமாய்ப் பிரத்தியட்சமா

ய்ப்போதித்தும் சீஷன்மந்த னுபவிபீ தபத்தி யுடையவனுயிருந்தால் அவனுக்கேமனைநிதித்தியாசனமுதலிடவுபாநிகாரிய டெடல்லாம் வேண்டும் ஆதலால்எவன் ஷீடவிதலிங்கதாற்பரியந்நிறைவு சூழ் சந் குருமுன்னிலையில்சாட்சாத்கரிக்கிறானே அவனை சீவன்முத்தனும் பரமுத்தனுமுபாநிரகிதனுமென்று சுருதிஸ்மிருதியிதிகாச புராணகடங்களிற்சொல்லப்படுகின்றதுஇதற்கம்சயமில்லை சித்தம்,

ஷீடவிதலிங்கதாற்பரியநிருபகம் - முற்றிற்று.

இருபத்தாறாவது.

தத்துவநிருபகம்.



ச-கை- சுருதியாதிகளிற்சொல்லப்படுகின்றவைவிசாரம்பண்ணவேண்டிமென்று சொல்லுகிறபடியால் தத்துவமாகத்தென்னில்,

உ-ம்- ஞானேந்திரியபஞ்சகமும்கல்மேந்திரியபஞ்சகமும் பிராணபஞ்சகமும் சத்தாதிபஞ்சகமும் அந்தக்கரணசதுஷ்டயமுங்கூடி (உச) தத்துவங்களென்றுமும் இப்படிசொன்ன (உச) தத்துவங்களும் அபஞ்சீகிருதபூதமும் சீரத்திரயமும் அவஸ்தாத்திரயமும் அஞ்ஞானமுங்கூடி (௩௪) தத்துவங்களென்றுஞ்சொல்லப்படும் இதுகளைச்சுற்றாரு முன்னிலையில் சந்தேகவிபரீதமின்றிவிசாரித்தறிந்து இதுகளுக்கருவிலட்சணமாகிய அத்விதியஆத்மசொருபம்மநா ளென்னெறவனநிதிமுற்ற அவன்சீவன்முத்தனென்றுசுருதிஸ்மிருதியாறுகளிற் சொல்லப்படுகின்றதுஇதற்கம்சயமில்லை சித்தம்.

தத்துவநிருபகம் - முற்றிற்று.

இருபத்தேழாவது.

பிரமசரியத்வநிருபகம்.



ச-கை , சுருதியாதிகளிற்சொல்லப்படுகிற பிரமசரியத்வமாவதென்னில்,

உ-ம்- தரிசனம்பரிசனம் கேளி கீர்த்தனம் சூய்யபாஷ்ணம் சங்கற்பம் அத்தியாவசாயம் கிரியாநிவிர்த்தி என்கிற எண்வகையிலும்நிராசையாயிருப்பதே பிரமசரியத்வமென்னப்படும்,

ச-கை- தரிசனமாகத்தென்னில்,

உ-ம்- ஒருஸ்திரீயைஆசையாகப்பார்க்கிறது,

ச-கை- பரிசனமாவதேதெதன்னில்,

உ-ம்- ஒருஸ்திரீயை ஆசையாகத்தீண்டிவந்து;

ச-கை- மௌரியாவதேதெதன்னில்,

உ-ம்- ஒருஸ்திரீயோடு ஆசையாகச்சரசமாய்விளையாடுகிறது;

ச-கை- கீர்த்தனமாவதேதெதன்னில்,

உ-ம்- ஒருஸ்திரீயை அப்படிப்பட்டவளிப்படிப் பட்டவளென்று ஆசையாகவரிணிக்கிறது.

ச-கை- சூய்யபாஷணமாவதேதெதன்னில்,

உ-ம்- ஒருஸ்திரீயோடு ஆசையாய்வகாந்தத்தில்வசனிக்கிறது;

ச-கை- சங்கற்பமாவதேதெதன்னில்,

உ-ம்- ஒருஸ்திரீயையாசையாய்மனதில்நினைக்கிறது;

ச-கை- அத்தியாவசாயமாவதேதெதன்னில்,

உ-ம்- ஒருஸ்திரீயைச்சேரவேண்டி மென்றுமனதிலாசையாய்த்தீர்மானிக்கிறது;

ச-கை- கிரியாநிவிர்த்தியாவதேதெதன்னில்;

உ-ம்- ஒருஸ்திரீயை ஆசையாய்க் கூடியனுபவிக்கிறது இவ்வென்வகைகளும்கூட ஒன்றுக்கொன்றுதாரதன் மியமாயிருந்தாலும் சமஸ்தத்திற்கும்கூட இச்சையேகாசனமாகையால் சாமானியமாய்மையானவர்களென்றேபெரியோர்கள்சொல்லுவார்கள் அன்றியும் இந்தப்பிரமசரியத்வமுடையவர்களுக்குச் சீரவணமாத்திரத்தில்நானேனானம்வருமென்பதற்கந்தகமில்லைமேலும் அப்படிப்பட்டஆத்மஞானிகளை அஜிம்மன்சண்டகன்பங்குரன் அந்தகன் பநிரன்முதலென்று சுருதியாடிகள் கோஷ்டிக்கின்றது;

ச-கை- அஜிம்மனாவதேதெதன்னில்;

உ-ம்- நாவில்லாதவனல்ல இதுவெனக்குப்பிரியம் இதுவெனக்கு அப்பிரியமென்றுசொல்லாமல் கீர்த்துவாபிமரனரகிதமாய் இட்டதைப்பொசித்து அசத்தியம்பேசாமலும்மிருந்துபேசாது மிருக்கிறவனே அஜிம்மன்;

ச-கை- சண்டகனாவதேதெதன்னில்;

உ-ம்- பேடியல்ல சத்தியாய்ப் பிறக்கப்பட்டசுவையும் பதினாவயதுள்ளஸ்திரீயையும் நூறுவயதுள்ளஸ்திரீயையும்சமமாகக்கண்டுநிருவிகாரியாயிருக்கிறவனே சண்டகன்;

ச-கை- பங்குரனாவதேதெதன்னில்;



உ-ம்- மூடவனல்லபிச்சைநிமித்தம்மலசலநிமித்தமாய்ஒரிடத்திற்  
சூப் போகிறதும் அதவாகிராமாந்தரங்களுக்கூப்போகவேண்டு  
மென்கிறவிச்சையுண்டானாலும் யோசனை தூரத்திற்கூப்போக  
றதேயன்றிஅகிதமாய்ப்போகாமலுமிருக்கிறவனே பங்குரன்,

ச-கை- அந்தகனுவதேதென்னில்,

உ-ம். குருடனல்ல கண்ணிருந்தபோதும் சஞ்சரித்தபோதும் நா  
லுறுகத்தடியளவுபூமிபைவிட்டு அப்பால்பார்க்காமலிருக்கிறவ  
னே அந்தகன்,

ச-கை- பதிரனுவதேதென்னில்,

உ-ம்- காதுகேளாதவனல்ல இதமாகியவசனமும் அகிதமாகியவச  
னமுஞ்சுரோத்திரத்திற்கூக்கேட்கப்படுகிறதாயிருந்தாலும் அ  
துகளிலிதாகிதங்களில்லாமலிருக்கிறவனே பதிரன்,

ச-கை- முகதனுவதேதென்னில்,

உ-ம்- மூடனும் சவுந்தரியவானுமல்ல சமஸ்தவிஷயமுந்தன்சந்  
நிதானத்தின்மூன்வந்திருந்த போதிலும் இந்திரியபிச்சுவமு  
ண்டானவரையாவ்விஷயங்களையனுபவித்தற்றூத்திடகாத்திரன  
யிருந்தாலும் நித்தினாபோகிறவன்போல்புத்தியில் நழுவிரு  
க்கிறவனேமுகத்தன் என்றுசொல்லப்படும் இவ்வாறுதன்மையு  
முண்டானவனே விவகாரதசையிலிருந்துவிட்டவிரத்தன  
ன்றும் சந்நியாசியென்றும் முத்தனென்றும் அதிவாணசரமி  
யென்றும்சுருதிஸ்மிருதியிதிகாசபுராணுகளிற் சொல்லப்படு  
கின்றது இதற்சம்சயமில்லை சித்தம்,

பிரமசரியத்வநிருபகம் - முற்றிற்று.

இருபத்தெட்டாவது,

சத்தவிதசைதன்யநிருபகம்.

ச-கை- சுருதியாகிளறிச்சொல்லப்படுகிறசத்தவிதசைதன்னியமா  
வதேதென்னில்,

உ-ம்- சத்தசைதனியம் ஈஸ்வரசைதன்யம் சிவசைதன்யம் பிரமா  
த்துருசைதன்யம் பிரமாணசைதன்யம்பிரமேயசைதன்யம்பல  
சைதன்னியமென்று ஒருசைதன்னியமே விவகாரத்திலேழுவி  
தமாகச்சொல்லப்படும்,

ச-கை- இவ்வேழுக்கும்பேதமெப்படியென்னில்,

-ம் - மாயாசகிதசை தன்னியத்திற்குச் சுத்தசைதன்யமென்றும்  
 மாயாசகிதசை தன்னியத்திற்கு ஈஸ்வரனென்றும் அவித்தியா  
 சகிதசைதன்னியத்திற்குச் சிவனென்றும் அந்தக்கரணசகிதசை  
 தன்னியத்திற்குப் பிரமாதானென்றும் அந்தக்கரணவிருத்தி ச  
 கிதசைதன்னியத்திற்குப் பிரமாணமென்றும் அப்பிரத்தியட்  
 சவிஷய சகிதசைதன்னியத்திற்குப் பிரமேயமென்றும் பிரத்தி  
 யட்சவிஷய சகிதசைதன்னியத்திற்குப் பலமென்றுஞ் சொல்  
 லப்படும் இந்தப்பிரகாரத்தில் அத்விதியமாகிய பரிபூரணவா  
 த்மாவேயுபாதிபேதத்தினால் அனேகவிதமாகத் தோற்றப்படுகி  
 ன்றது ஆதலால் இந்தவுபாதிபேதங்களை ஸ்ரீ சற்குருவினாற்  
 றிந்து சொரூபமுதற்பலம் வரையிலுமுண்டான வபாதிமுறை  
 மையையறிந்து தள்ளி ஒன்றினாலுந்தள்ளப்படாத அத்விதியபரி  
 பூரணமாகிய வாத்த்மாவேநானென்று எவனறிகுறாது அவனே உ  
 பாதிசகிதனான சிவன்முத்தனென்று சுருதிஸ்யிருதியிகாசபு  
 ராணங்களிற் சொல்லப்படுகின்றது இதற்குச் சய மில்லைத்தம்,

சுத்தவிதசைதன்யநிருபகம் - முற்றிற்று,

இருபத்தொன்பதாவது,

**பஞ்சப்பிரமைநிருபகம்.**

ச-லக - சுருதியாதிக்களில் பஞ்சப்பிரமைகளையும் அதன தன்நிவிர்த்  
 திகளையும் விசாரித் தறியவேண்டுமென்று சொல்லுகிறபடியால்  
 பஞ்சப்பிரமையாவதென்னில்,

உ-ம் - பிரமமும் பரமேஸ்வரனும் வேறென்பது பேதப்பிரமை  
 பிரமத்துக்கீககர்த்தருக்வ தீகம் வாஸ்தவமென்பது கர்த்தவியப்  
 பிரமை-சரீரத்திரயவவிச் சின்னனாகியவாத்மாவைச் சங்கராட்க  
 காணப்படுகிறது சங்கப்பிரமை-ஜகத்துக்குக்காரணமான பிர  
 மத்தைவி காரியென்பது விகாரப்பிரமை, காரணமான பிரமம  
 ன்றி இந்தஜகத்து சத்தியமென்பது ஜகத்பிரமை இதுகளையே  
 பஞ்சப்பிரமென்று சொல்லுவார்கள்;

ச-கை, இதுகளுக்கறிவிர்த்தியெப்படியென்னில்,

உ-ம் - பிம்பப்பிரதிவிம்ப திருஷ்டாந்தத்தினுற் பேதப்பிரமையு  
 ம்படியகொகிதத்தினுற் கர்த்தவ்வியப்பிரமையும் கடாகாசமடா  
 காச திருஷ்டாந்தத்தினுற் சங்கப்பிரமையும் ரச்சசரீரப் ப திருஷ்ட  
 டாந்தத்தினால் ஜகத்காரணமான பிரமத்தி விடத்திற் றேற்றி

ன விகாரப்பிரமையும் சொர்ணலோகமிருத்திகாதிருத்திடாந்தத்  
தினால் காரணத்திற்குன்னியமான ஜகத்பிரமையும் நிவிர்த்தி  
கப்படும்,

இந்தப்பஞ்சப்பிரமைகளும் அஞ்ஞானத்தினால்வரும் ஆகையா  
ல் பூர்வசந்திரமுன்னிலையில் இவற்றிற்குக்காரணமான அஞ்ஞானப்  
பிரமையுண்டான விதத்தை விசாரித்தறிந்து அதனை யுள்ளபடி கண்டு  
மேற்சொன்ன பிரமைகளானு காத பரஞானத்தை பெறச் சம்பாதி  
க்கிறானே அவனை இருத்திருத்தியென்று சந்திரிமிருதி யிதிசாச  
புராணங்களிற் சொல்லப்படுகின்றது இதற்குச் சம்பாதிக்கலை சித்தம்,

பஞ்சப்பிரமைநிருபகம் - முற்றிற்று,



முப்பதாவது.

### பிராரத்தத்திரயநிருபகம்.



ச-கை- சந்திரியாதிகளில் பிராரத்தத்திரயங்களை விசாரித்தறியவே  
ண்டிமென்று சொல்லுகிறபடியால் பிராரத்தத்திரய மாவதே  
தென்னில்,

உ-ம்- இச்சாபிராரத்தம் அவிச்சாபிராரத்தம் பரவிச்சா பிராரத்த  
மென மூன்றுவிதம் இம்மூன்றுபிராரத்தமும் அவிவேகிகளுக்  
கும் விவேகிகளுக்கும் சமானமாயிருக்கும் இருந்தபொதிலும்  
அவிவேகிகளது பிராரத்தத்துக்கும் விவேகிகளது பிராரத்தத்தி  
ற்கும்பேதமுண்டு,

ச-கை- ஆனால் அவிவேகினி னிச்சாபிராரத்த மெப்படிப் பட்ட  
தென்னில்

உ-ம்- ஐப்பசிமாதத்தின்மேகத்தைப்போலொத்தது,

ச-கை - அதெப்படியென்னில்,

உ-ம்- ஐப்பசிமாதத்தின்மேகஞ் சலபமாப்க்காண்பித் துசர்வத்திரா  
வியாபித்துக்கும்பத் துரோணமாய்விருத்தித் துச் சகலபயிர்கள்  
முடிப்போகவும் வீடுகள்சுவர்கள்விழவும்பண்ணிப்பிராணிகளு  
க்கெனகதுக்கங்கள் செய்கின்றதுபோல அஞ்ஞானிக்குச்சலப  
மானவிச்சைபிறந்துஅந்த மேகத்தைப்போல் சர்வத்திராவியா  
பித்துப் பரருக்கென கதுக்கங்களைச்செய்து தன்சாமர்த்திய  
வேறுவினாமேய கூடிவந்ததென்றும் தன்சாமர்த்திய மில்லா  
மையினுற் கூடிவரவில்லை யென்றுமெண்ணி இகபரங்களிற்சக  
மில்லாமல் நரகமுஞ்சம்பாதிக்கும்,

ச-கை-விவேகிகளான இச்சாபிரார்த்தமெவ்வகைப்பட்டதென்னில்,  
உ-ம்- நைமாதத்தின்மேகத்தைப்போலாத்தது,  
ச,கை, அநெய்யடியென்னில்,

உ-ம், நைமாதத்தின்மேகஞ்சர்வத்திரா வியாபித்துக் கொண்டே  
பிறந்தும் அப்படியிற்றந்தாலுஞ் சலபமாய் வருஷித்துப்பயிர்க  
ளுக்கும்பிரசைகளுக்கும் துன்பத்தைக்கொடாமல் தானுங்கொ  
ட்டிப்போய் அதுபோல விவேகிகளான இச்சையானது கர்மவ  
சத்தினால் கொளுவாய்வருகிற துபோலிருக்கும் வந்தேபாதினும்  
புத்திசலமான விவேகத்தினாலேயேபருக்குஉபத்திரவங்கொடா  
மா வருகிற தும்வாராததும்பூர்வ ஜன்மசம்ஸகாரகர் மப்படியே  
யென்றெண்ணித் தனக்குப் பரமலாகத்துக் காணிசம்பாதிக்கா  
மல்தேகநாபணைமாத்திரமேவரும்,

மேலும் விவேகிகளானவர்கள் உலகத்தில் அவுபத்தியங்கள் செ  
ய்து இறந்துபோனவர்களையும் திருநடத்தலை வெட்டுண்டவர்களையும்  
ம்ராஜஸ் திரீயைக்கைப்பிடித்து ஆக்கினைபட்டவர்களையும்பார்த்து  
நாம்இந்தக்காரியங்களைச் செய்யப்போகாது செய்தோம" னால்நம  
க்குமீவ்வனர் தந்தங்கள்நேரிடுமென்றுபயந்துநிற்பார்கள்,

அவிவேகிகளோவென்றால்சபாவானர்த்தமறிந்திருந்தும் அது  
நமக்கெம்மாதத்திரம் அந்தக்காரியஞ் செய்கிறதற்கு அவர்களுக்கு  
ச்சமர்த்தில்லாமற் போச்சுது நமதுசமர்த்தினுற் செய்யலாமென்  
றெண்ணி அந்த வியாபாரத்திற்பிரவிர்த்தித்துத் தலைவெட்டுண்டிநி  
ற்பார்கள்இந்தப்படி அவிவேகிகளான இச்சாபிரார்த்தத்துக்கும்வி  
வேகிகளான இச்சாபிரார்த்தத்துக்கும்பேதமுண்டு,

மேலும் விவேகியானவர்கள் பிரீதியெல்லாம்அனர்த்தமென்றெ  
ண்ணி உலகத்தில் அர்த்தவாசக்தியுடையசமுசாரிகள் அர்த்தஞ்சம்  
பாதிக்கிறதிலும் அதைச்சவரட்சணைசெய்கிறதிலும் செலவழிந்து  
நஷ்டம்வருவதிலும் துக்கப்படுவதைக்கண்டு நாமும் இந்த அர்த்த  
த்திலாசக்திவைக்கலாகாது வைத்தேதாமேயானால் அவர்கள் துக்கப்ப  
டுவதுபோலநாமுந் துக்கப்படவேண்டுமென்றுவிசாரித்து சமஸ்த  
பதார்த்தங்களிலும் ஆசத்துவிட்டுவிட்டு லபிக்கப்பட்டலாபத்தை  
யனுபவித்துச்சந்தோஷகரமாயிருப்பார்கள் அவர்களது சீரநா  
ரணைமாத்திரமாகியகிரியைகளிடத்திலும் சவுசாதிக்கிரியைகளிடத்  
திலும் இச்சைவருமேயன்றி அன்னியவஸ் துவிசிச்சையுண்டாகமா  
ட்டாது,

ச-கை- இனியனிச்சாபிராரத்தமெப்படியிருக்குமென்னில்,  
 உ-ம்- விவேகிகளுக்கும் அவிவேகிகளுக்குஞ் சமாமாயிருக்கும்,  
 ச-கை- அதெப்படியென்னில்,

உ-ம்- தலையிற்றாங்குதல் காலிற்படுதல் தண்ணீரிலடித்துக்கொண்  
 டிபோதல்மழையினனைதல்வெய்யிலிலடிபடுதல் ஷயோகமுத  
 லியவியாதுகளுண்டாதல்இடிவிழுதல் கோயிற்கோபுரம்பிரகா  
 ரமண்டபம் விழுதல்ஆகியஇதுகளால் வருந்துக்கமும் வெய்யி  
 ல்காற்றுமழையக்கினி இதுமுதலியவைகளால்வருஞ்சுகமும் வி  
 வேகிகளுக்கும்அவிவேகிகளுக்குஞ்சமமாயிருக்கும்,

ச-கை- பரவிச்சாபிராரத்தமெப்படியிருக்குமென்னில்,

உ-ம். அதுவுஞ்சமமானமாகவேயிருக்கும்,

ச-கை- அதெப்படிதென்னில்,

உ-ம்- ஒருபுருஷன்மவுனமாயுட்கார்ந்திருக்கும்போது அன்னிய  
 றொருவன்வந்து அவனைநமஸ்காஞ்செய்துநீஒருகாரியம் பண்  
 ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ள அந்தத்தாட்சணியத்தி  
 னால் அந்தக்காரியத்தைச்செய்து அதனால்வருஞ்சுகதுக்கத்தை  
 அவனனுபவிக்கிறான்இந்தவனுபவம்விவேகிகளுக்கும்அவிவே  
 கிகளுக்குஞ்சமமாயிருக்கும்,

இந்தப்படி பிராரத்தத்திரயத்தைவிசாரித்தபின்பு இச்சையிலா  
 வது அனிச்சையிலாவது பரவிச்சையிலாவது ஆசைவந்தாலும் வ  
 ரட்டிம் அவ்வாசையானஇந்தப்பிராரத்தத்திரயவனுபவம் அகங்கா  
 ரத்துக்கேயன்றி அகங்காரசாட்சியாகியநமக்கில்லையென்று ஸ்ரீ சந்  
 குருமுன்னிலையில் அகங்காரத்தையுந்தன்னையும் பகுத்தறிந்து அ  
 கங்காரத்திற்குடாமலெவனிருக்கிறானோ அவனைசுரூபமுத்சுரெ  
 ன்று சுருதிஸ்மிருதியிதிகாசுபுராணாகமங்களிற் சொல்லப்படுகின்ற  
 து இத்திற்சம்சயமில்லை சித்தம்,

பிராரத்தத்திரயநிருபகம் - முற்றிற்று,

முப்பத்தோராவது.

**சஞ்சிதாதிகன்மத்திரயநிருபகம்.**

ச-கை- சுருதியாதிகளில் சஞ்சிதாதிகன்மத்திரயங்களை விசாரித்த  
 றியவேண்டுமென்று சொல்லுகிறபடியால் அஃக தென்னில்,

உ-ம்- திருஷ்டாந்தபூர்வகமாய் நிரூபிக்கிறோம்,

ச-கை, அஃதெப்படியென்னில்

உ-ம் - ஒருபிராமணனுக்குப் பத்துக்கேத்திரமுண்டு அதிலொவ்வொன்றுக்குவருஷத்திலாயிரக்கலதானியம்விழுக்காடுபதினாயிரக்கலதானியம்விளையும்அதில்ஆயிரக்கலதானியம்வீட்டுச்சாப்பாட்டுக்கும்ஆயிரக்கலதானியம் விராமுதலுக்கும் இரண்டாயிரக்கலதானியம் தர்மத்துக்கும் ஆயிரக்கலதானியம் பயிரிடுமாள்களுக்கும் ஆயிரக்கலதானியம் தீவாணத்தாருக்குமாகச் செலவுபண்ணுபொக மீந்ததானியத்தைப் பத்திரப்படுத்தி வைப்பான் இப்படியேவருஷாவருஷம் மீந்ததானியங்களைப்பத்திரப்படுத்திக் குறைந்தகாலத்தில்தீர்ப்பாமென்றெண்ணிக்கொண்டிருந்தான்.

இந்தத்தானியத்திற்குச்சஞ்சிதமென்றுபெயர்வீட்டுச்சாப்பாட்டுக்குநிறுத்தியசிலவுமுதலியதானியத்திற்குப் பிராரத்தமென்றுபெயர். முளைபயிர்பெரியபயிர்கதிர்ப்பயிர்களாகிய நன்செய்புன்செய்களுக்கு ஆகாமியமென்றுபெயர். இப்படியிருக்க ஒருசமயத்தில் கலகம்வந்து பிறதேசத்தார்கள் மேலிட்டுச்சஞ்சிததானியங்களெல்லாங்கொள்ளையிட்டு நெருப்புவைத்தார்கள் வரப்போகிறஆகாமியவிளைவு முதலானதுகளெல்லாம் இடைக்கொள்ளைக்காரர்கள் கொள்ளையிட்டுப்பயிர்களையெல்லாங்குதிரைகளுக்குமாடுகளுக்குமாயறுத்துப்போட்டழித்துவிட்டார்கள்,

அதைக்கேட்டு அந்தப்பிராமணன்மிசுந்த விசனமடைந்து கிரகத்திற்குச்சாப்பாட்டுக்கிருந்த பிராரத்ததானியத்தைப் பூமிக்குள்பத்திரம்பண்ணி நித்தியங்கொஞ்சங்கொஞ்சமாயெடுத்துச்சாப்பிட்டுக் கொண்டுவந்தான் அப்படியிருக்க அவன்பந்துக்கள் வந்துநீயுந்தேகபோஷணைக்கென்னசெட்கிறு மென்றுகேட்க, நான்சஞ்சிதமாய்வைத்துருந்த களஞ்சியதானியமெல்லாங்கொள்ளையாய்விட்டது-வரப்போகிற வாகாமியதானித்தை இடைக் கொள்ளைக்காரர்கொள்ளையிட்டுப்போனார்கள் வீட்டிற்கொஞ்சம் பிராரத்ததானியங்கட்டுக்கிடையாயிருந்தது அதில் கொஞ்சங்கொஞ்சமெடுத்துச் சீவனம்பண்ணிக்கொண்டிருக்கிறேனென்றுசொன்னான்,

ச-கை- இதுனால்என்னசித்தித்ததென்னில்;

உ-ம்- சஞ்சிகாகாமியங்களுக்கு நாசமுண்டாகு மென்றும்பிராரத்தமாத்திரம் புசித்துத் தீரவேண்டுமென்றுஞ்சித்தித்ததுஇந்தப்படிதாவிடாந்தத்திலும்நிருபிக்கிறோம்,

ச-கை- அஃஃதெப்படியென்னில்;

உ-ம், உலகத்தில்அனாதியானசீவன் புண்ணியபாபகர்மங்களைச்சீசெ

யென்று சொல்லுவோம் அப்படியே நாலுபேருஞ் சொல்லுகிற  
தினாலுந்தப்பிராமணன் பிரமித்து அந்தப்பசுவை விட்டுவிடுவா  
னென்றான் அதுகேட்டசங்கக்காசரும் அதற்குச்சம் மதித்துப்பிரா  
மணன் போகிறவழியில் நாலுபேர் தாலிடத்திலிருந்தார்கள்,

பிற்பாடு அந்தப்பிராமணன் பசுவைப்பிடித்துக் கொண்டுபோ  
கிறதைப்பார்த்து முன்னாகவிருந்தவன் ஒப்பிராமணு பிராமணர்  
களுக்குநாய்வளர்ப்பதுஉசிதமல்லவே அதிலும் மணுவர் னைக்கடித்  
துக் கொல்லப்பட்ட பேய்நாயை வளர்க்கலாமா உமக்குத்தெரியா  
தாளுநறல்லநாயகப்படாமற்போச்சுதாவென் நிப்படியானேகமா  
கச்சொல்லிமேலு மிதுவெல்லாராயுங் கடிக்கிறதாகத் தோற்றுது  
என்னிடங்கொண்டு வரவேண்டாமென்று சொல்லிப்பயந் தவனைப்  
போலோடிப் போனான் அதுகேட்டபிராமணன் ஒ. ஒ. இவனுக்கு  
ப்பயித்தியம்போற்காணுது இவ்வளவு லட்சணமுள்ளபசுவைப்பா  
ர்த்திப்படியேன் சொல்லுகிறானென்று அவன் சொல்லீச்சட்டை  
யண்ணாமற்செவ்வையாய்ப்போகிறபோது,

அவ்விரண்டாமணுவீனுமந்தப் பிராமணனைக்கண்டு பேய்நா  
யென்றுமுன் சொன்னவன்போலவே சொல்லியோடிப்போனான்  
அதுகேட்டு அந்தப்பிராமணனுந்நிடுக்கிட்டு ஐயோ இதுவென்ன  
ஆச்சரியம் நாம்பேய்நாயைத்தான் வாங்கிமோசம் போனோமோ  
வென்றுமனத்திற்சம்சயமுண்டாகி இந்தப்பேய்நாய் நம்மையெ  
ங்கேகொல்லுமேதாவென்று பெதறிப்பெதறி அடிக்கடியந்தப்பசு  
வைப்பார்த்துக்கொண்டு மகாபயத்துடன் அப்பால் நடந்துபோ  
னும்போதுமுன் றுமிடத்திருந்தவனிவனைக்கண்டு இவன் னூரத்தில்  
வரும்போதே ஒப்பிராமணனோ யென்றுகூவி நீர்பிடித்து ஒருகிற  
பேய்நாயைநடமிடத்திற்கொண்டு வரவேண்டாமென்றுதானுமோ  
டித்தன்பக்கத்திருந்தவர்களையுமோடும்படிசெய்தான்,

அதைக்கண்டு அந்தப்பிராமணன் திகிலடைந்து ஒழுநாய்பே  
ய்நாயைத்தான்யுத்த மாய்வாங்கிவந்தோம் இதற்குநீர்மேயில்லை  
யென்றுவிசனத்தையடைந்துநாய் இந்தப்பேய்நாயைவிட்டுவிட்  
டுப்போகலாமென்றுநினைத்தால் இதுபிறகேதூரத்திலிருந்து கடிக்கு  
மேயென்கிறநிச்சயங்கொண்டு அந்தப்பசுவைவிட்டுவிடுகிறவுபாய  
சிற்தையுடனேயோசித்துக்கொண்டு அப்பால்போகும்போது நாலா  
மிடத்திலிருந்தவன் இவனைப்பார்த்து ஒப்பிராமணு வுமக்குப்ப  
யித்தியமோ தெரியவில்லையென்காணும் இந்தப்பேய்நாயைப்பி  
டித்துக்கொண்டிருக்கிறீர் இதுஎவர்களையங்கடித்துக்கொல்லுமே  
யுமக்குத்தெரியாதாவென்று சொல்லிவிடப்போனான்,

அதுகேட்டு வந்தப்பிராமணஸ்பயந்து அப்பா நான் தெரியாமல் இதைவாங்கிவந்தேன் இதைஎன்னிடத்திலிருந்து விடுவித்தால் உனக்குவெள்குறிப்புகள்புண்பாடாசுமென்றுபரிதாபமாய்க்கொஞ்சினான் அப்படியென்றேசொல்லக்கேட்டு ஐயானக்கு உன்னிடத்தில்வரப்பயமாயிருக்கின்றது அதைவிடுகிறவுபாயமாத்திரஞ்சொல்லுகிறேன் என்னவென்றால் உன்னைக்கயிற்றைப் பேய்தாயுடனே கூட்டி அதோவிருக்கிறமரக்கடியிற் கொண்டுபோய்நிறுத்தி அந்தக்கயிற்றைவிடாமல் அந்தமரக்கைமூன்று பிரதட்சிணஞ் செய்துமுடிபோட்டோடிப்போமென்று சொன்னான்;

அதுகேட்டபிராமணன் அப்படியேசெய்துவிட்டு இப்பால்வந்து அப்பா உன்னுடையசகாயத்தினாலின்றுபிழைத்தேன் நீ இன்றைக்குப்பிராமணனைரட்சித்தாய் துன்மரணத்தினால்நான் இறவாதபடியென்பனைக்காப்பாற்றினாயென்றுபலவாகத்தோத்திரஞ்செய்து அவனிடத்திற் செலவுபெற்றுக்கொண்டு இன்றைக்குநமக்குப் புனர் ஜனனமாச்சுது இனிமேற்புகக்கொள்ளப் போகப்படாதென்று நிச்சயித்துக்கொண்டு தன்னுடைய ஸ்தானம்போய்சேர்ந்துவிட்டான்;

இந்தப்படி அந்தவஞ்சகர்கள் பிரத்தியட்சமாய்ப்பிரிகித்துக் கொண்டபுகவாயிருக்க அதைத்தாங்கள்கிரகிக்கிற நிமித்தம் பேய்நாயாக்கிப் பிராமணனதுபுத்தியை வெருட்டிமாறுபடுத்தினது போலத் தாரீக்கீகசப்தமீமாம்சகர்மிகள்முழுட்சக்களை யழைத்து அடக்கிவைக்கவேன்படிக்கிராய் சந்நியாசிகளிடத்திலுனக்கென்னகாரியம் உபநிஷித்தேன் சொல்லிக்கொள்ளுகிராய் உனக்கெந்தப்பாவகர்மமோஸ்திரமாயிருக்கின்றது நாரதர்முதலிய ரிஷியீஸவரர்களுக்கும் இந்திரன்முதலியதேவர்களுக்கும்கூடஞானமிக்கையென்றுபுராணசித்தமிருக்கின்றது ஏகஜீவபட்சமாகியபேர்களுக்கும்சர்வாத்மராய் ஞானங்கூடாதென்றும் சந்நிபாசம் வாங்கிக்கொண்டுப்போகுகிரைகளென்றும் சலியுத்திற்சந்நிபாசமேகூடாதென்றுஞ்சாஸ்திரசித்தமிருக்கின்றது இவர்களெல்லாந்திரவிய மாச்சிக்கிறநிமித்தம்சந்நிபாசம்பெற்றார்கள்;

நீயாவதேது உனக்குஞானமேது நாம்சகலசாஸ்திரமும்படித்தோம்படித்தநமக்கும் ஞானங்கிட்டாதென்றுதீரவிசாரித்தறிந்து கர்மமே பண்ணிவருகிரேயும் உனக்குமுத்திவேண்டிமாதால் தர்க்கம்படி இல்லாவிட்டால்சப்தம்படி இல்லாவிட்டால் காவியநாடககர்மங்கள்படிக்கிவைக்கையுமுபநிஷித்துக்களையுஞ்சர்வாத்மராய் ஸ்மரிக்வேண்டாம் உனக்குஞானம்போதுக்கிரமென்கிறபேர்களைம




காவந்தொழிபெயறி அவர்களுக்கு ஞானமுண்டாயிருந்தால் உனக்குமுதலாக ஞானநிலைகளால் வளமும் அவர்களுக்குமுதலாயிருப்பதனமையிலேயே அவர்கள் கடினமும் பெரியிருப்போதனமாய் ஞானநிலைமாதிரி சூசிக்கொண்டார்கள்.

அவர்கள் தாங்களே ஞானிகளென்று பெயரிட்டிக்கொண்டிருந்தாலும் உயல்வாய் ஞானவாய்ச்சொல்லியதில் பிரக்ஞைகளவர்களிடத்திற்கு நன்றாக இருக்கையதாய் நன்றாகவேயிருக்கின்றது ஒருவனோடு துக்கம் தந்தகேட்டால் திரிந்து சொல்லமாட்டார்கள். நான்களது சூசகம் துக்குள்ளாயினென்புருவீர்கள் கெட்டுப்போனார்கள் நியமங்கேட்டுப்போகியோ வென் லுண்டேறில் தயவுசெய்து நித்தனது சூசகத்தை நியம் எங்களைப்போல் நன்றாய் விசாரித்ததிட்கு துமுதலே நன்றாகவேயசங்கத்தைவிட்டிடவேண்டியது.

உனக்குமுத்திலெண்டியதாயிருந்தால் நாமநீந்திருக்கிறாகையமானமந்திரங்களை லொன்றையுட்கேட்கிடுக்கும் அந்தமந்திரமந்திரஞ்சாரிவதாயெயும் பண்ணிக்கொண்டிவந்தால் இத்தெயில் சர்வபிஷ்டமுமுண்டாகிற தன்றிக்கடைசியில் மோட்சமுக்குத்திக்கும் உனக்குமுதலாகத்தந்தி கொண்டுமே எங்கள் சொற்படிக்கேட்டால் பிழைக்கலாம். சீலாவைப்பற்றித்தகமிக்லாமற் கெட்டுப்போனமெல்லுநீந்தப்படியேயபலபலவிதமாக அவ்வஞ்சகமான எங்கக்காரங்களைப் போலவஞ்சகமுள்ளயிவர்களுக்கும்முமுட்க்களை விவருட்டிக்கொண்டிருக்கின்றோம்.

ஆதலால் முமுட்க்கவானவர்கள் நன்றாய்விசாரித்தயுத்தி புத்திகளால் சூசிக்கொண்டிவந்தாந்த சாஸ்திரமேதனக்குத்தாரகமென்றும் மற்றவர்களை நிராகரணவிட்டிக்கேட்கியமறச்சுருபவர்களைத்த புட்கேசஞ்செய்யப்பட்டருநாத னேதனக்குச்சந்திருவென்றும்மந்தவர்களைல்லாம்வஞ்சகொன்றும் விசாரித்தநீந்தவேதாந்தசாஸ்திரத்தினிடத்தும் ஆத்மா வினிடத்தத்தியாசமுட்பிரதிவிம்பலம்சனமும் ஆத்மநீச்சயசொருபமுமுட்கேசம் பண்ணப்பட்டமுச்சந்திருவினிடத்திலும்விசுவாசம் வைத்து சூருபணிவிடைசெய்து சிவஞானிகளை யயமறக்கேட்டு ஞானத்தைச்சம் பாதித்ததுக்குதார்த்தஞ்செய்வென்றிமென்று சூருதிஸ்மிருதியிதிகாசபுராணிகளிட்கொல்லப்படுகின்றது நிதிநீச்சம்சயமிக்கே சித்தம்.

தார்த்தகாதிபேதநிருபகம் - முற்றிற்று.



முப்பத்தொன்றாம்.

### பஞ்சவீதமுத்திரநூலகம்.



ச-கை- கருதியாதிக்களிற் கொல்லப்படுகிறபஞ்சவீதமுத்திரபாவதே தென்னில்.

உ-ம்-காலோகசாய்பசாஸுபசாய்ச்சியகவல்யமென்றதத்தவிதம் ச-கை- காலோகமுத்திரபாவதேதென்னில்,

உ-ம்-உபாசனாமலிமையி னுத்திராயினாவிய்யாயித்திராயிசமு கமில்லாமலொருபிறத்தசத்திராயி னுத்திர கொல்லப்படப்படுக ள்களையுமனுபவித்ததுக்கொண்டிருப்பது,

ச-கை- சாய்பமுத்திரபாவதேதென்னில்.

உ-ம்- பிரமதேவரீசமுசங்கிடத்ததுக்கமஸ்தபோகங்கலையுமனு பவித்ததுக்கொண்டிருப்பது,

ச-கை- சாஸுபமுத்திரபாவதேதென்னில்,

உ-ம்- பிரமதேவருடையசுபத்ததைப்பெற்றசமஸ்தபோகங்கலையு மனுபவிக்கிறது,

ச-கை- சாய்ச்சியமுத்திரபாவதேதென்னில்,

உ-ம்- பிரமதேவருக்குண்டான அதிகார ஐசவரியம் பெற்றச்சம ஸ்தபோகங்கலையுமனுபவித்ததுக்கொண்டிருக்கிறது நித்தநா லுப்பெருக்கும் முத்திரீயசுபாயி னுத்திரபாவதும் உபாசனா தாரதன்மியத்திரவுலவாத்திரபலதாரதன்மியங்கருகும்,

ச-கை- கைவல்யமாவதேதென்னில்,

உ-ம்- முழுட்சுவானவர்கள்சாத்திரயாதிருணங்கருடிகழக்குரு தாதனிடத்தில்கம்சயமின் திக்கிரவகுநினைச்செய்தகுண்டவ வமென்கிறதன்னினத்தானேசம்பாதித்ததுக்கத்தானத்த சாஸுப மானவாத்தமாவை நானென்றறித்திதகு கொருபவாத்திரபாயி ருக்கிறதே கைவல்யமென்று கொல்லப்படுகிறதற்கைவல்ய முத்திர தவிசாத்திரமுத்திரத்தருணத்திரும்பாட்டென்பென் திக்கர்மவுபாசனைகளால்வரமாய்த சபி சத்திருணத்திரும்பி மலமாயைகன்மங்கள் நீக்குமெய்வலதவேக்குருபாயத்தருவ மெவ்வளவுநீங்காது, பிரமதேவரீசுக்கிறவாருக்கி மத்தப

ரிடத்திற்கேட்டுவிசாரத்தினாலேயேஞானஞ்சம்பாசித்துமோட்சமடைந்தார்களென்றுசுருதிகளிற்சொல்லப்படுகின்றது

சு-கை- இதனாலென்னசித்தித்ததென்னில்,

உ-ம் - சமஸ்தபிராணிகளுக்கும் ஞானத்தினால் முத்தியன்றிக்கர்மயோகவுபாசனைகளால்முத்தியில்லையென்றுசிக்கித்தது ஆதலால் சமஸ்தமானபேர்களுக்கும் ஞானத்தினாலேயே முத்தியென்றுசுருதிஸ்மிருதியின்காசபுராணிகளிற்சொல்லப்படுகின்றது இதிற்சம்சயமில்லை சித்தம்,

பஞ்சவிதமுத்திநிருபகம் - முற்றிற்று,

முப்பத்துநான்காவது,

### பிரமவித்தாதிசதுஷ்டயநிருபகம்.

சு,கை, உலகத்திலுள்ளானியானவர்கள்சார்வதாசமாதிநிஷ்டையிலிருக்கவேண்டுமென்றும்யோகமில்லாவிட்டால்சிரவணத்தினால் வருகிறஞானந்நிடமாகாதென்றும் விவகாரத்துடன் கூடியிருப்பவர்களுக்கு ஞானங்கூடாதென்றும் அவிவேகிகளுக்குள் சிலருக்கிப்படிப்பட்டசம்சயமுண்டாகும் அந்தச்சம்சயமும் நிவித்திக்கும்படிபிரமவித்தாதிசதுஷ்டயநுடையதுஷ்டபிரகாரமும் விசாரித்தறியவேண்டுமென்று பெரியோர்கள் சொல்லுகிறபடியால் பிரமவித்துவின்னினியெப்படிப்பட்டதென்னில்,

உ-ம்- தனக்குக்காலத்திரயத்திலுமொன்றிலும் பாத்தியத்வமில்லாமல்பாத்தியத்வமும்சொப்பனம் போற்சார்வதாபார்த்துக்கொண்டிருந்து யெக்கியாதிகர்மங்களும் அநிநிபுசைகளும் சதர்மமானசந்தியாவந்தனக்கிரியைகளும் விடாமற்பண்ணிக் கொண்டிருந்தபோதிலுந் தான்சாட்சியே, தானொருகர்மமுப்பண்ணுகிறவனல்லஅகங்காராதிகளதனதன்விஷயங்களிற் பிரவிர்த்திக்கின்றதல்லதுதான்அசங்கனே, யுபரதியைக்குறித்துத் தனக்குச்சாட்சித்வமுங்கற் பிக்கப்பட்டதென்கிற திடசித்தத்துடன்சகலவிவகாரங்களுஞ்செய்துவருகின்றவனுக்குப் பிரமவித்தென்று சொல்லப்படும்,

சு-கை- பிரமவரன் தன்மையெவ்வகைப்பட்டதென்னில்,

உ-ம். பாகியவிவகாரமெல்லாந் துக்கமென்றறிந்து விவகாரங்களில் தமக்கெவ்வளவும்பிரயோசனமில்லையென்று யுகித்துணர்ந்துமுன்பிருந்தவிவகாரங்களைவிட்டொழிந்து அந்தர்முகநாட்டமாய்

நித்தினாசெய்பவன்போலிருந்து காலத்திரயத்திலும் பிரபஞ்சமேயில்லை தோற்றினபோதிலுமித்தையே எனக்கச்சாட்சித்வமுங்கற்பிதமே யென்கிறநிச்சயத்துடன் தன்னைவந்தித்தமுமுட்குக்களுக்கூபதேசம்பண்ணிக்கொண்டு அநிர்வாச்சியமானசப்ச அன்னபானுதிக்கிரியைகளில்மாத்திரம் பிரவிர்த்தியுடையவராய் சகலமுமகங்காரவியாபாரங்களென்று திடசித்தராய் தானொருநகர்மங்களுஞ்செய்தவனல்ல வென்றுசம்சயமின்றிநிச்சயங்கொண்டவராய்பாகிய வியாபாரமின்றிச்சார்வதா ஏகாந்த நிஷ்டையிலிருக்கின்றவனுக்குப்பிரமவரெனன்றுசொல்லப்படும்,

ச-கை- பிரமவாரியான்தன்மைமெய்ப்படிப்பட்டதென்னில்,

உ-ம்- பாகியமெல்லாந்துக்கமென்ற திடங்கொண்டு பாகியஸ்புரணத்தைவிட்டுச்சார்வதா நிதித்தியாசனபரனாயிருந்து ஒருவராற்பிரேரிக்கப்பட்டு அன்னபானுதிக்கிரியைகளைச்செய்தபோதிலுஞ்சகலவிவகாரமுமகங்காரமேசெய்கிறதென்றும் தானொருவியாபாரமுஞ்செய்ய வில்லைமென்றும் சாட்சியுஞ்சாட்சித்வமுங்கற்பிதமெயென்றும் அசங்குகியதனக்கு ஒன்றிலுஞ்சம்பந்த மில்லைமென்றுந் திடச்சயங்கொண்டு சகல சம்சயரகிதனாய்சார்வதா நிதித்தியாசன பரனாயிருப்பவனுக்குப் பிரமவாரியாெனன்றுசொல்லப்படும்,

ச-கை- பிரமவாரிட்டன்தன்மைமெய்த்தன்மைத்தென்னில்,

உ-ம்- பாகியமெல்லாந்துக்கமென்று விட்டுவிட்டுச்சகல சம்சயரகிதனாய்சார்வதா நிருவிகற்பசமாதிபரனாய் அந்தர்வியாபாரமும்குபாகியவியாபாரமுமற்றந்து சுரனாபத்திம்மக்கினைசித்தமாய் சதந்தரத்திலாகிலும் பிறனாக்குறித்தாகிலும் ஒருபிரவிர்த்தியில்லாமல்குமாயிருப்பன் அவனுக்கச்சார்வாத்மராய் அன்னபானுதிக்கிரியைகளில்லை அனேகபண்ணிய கர்மபரிபாகத்தினுற் சமாதிசித்தித்தபடியினாலும் சகலதுக்கங்களும் நசித்துப்போனபடியினாலும் சதாநிருவிகற்பசமாதி நிஷ்டையிலிருப்பன், அந்தமகத்மாவக்குப் பிரமவாரிட்டெனன்றுசொல்லப்படும் இவர்கள்நால்வருக்குந் தாரதன்மியத்தினால் யுக்தமானசக முண்டாயிருந்தபோதிலும் முத்திமாத்திரஞ்சமானமாகும்,

ச.கை. ஆனாலிவர்களிப்படியிருந்ததற்குப்பிரயோசனமேதெனில்,

உ-ம்- கர்மம்நானாவிதமாகையால் திரிஷ்டசவுக்கியப்பிரயோசனமெப்படியோஅப்படியேயிருப்பார்கள் ஞானிகள் இந்தப்பிரகாரமிருக்கவேண்டுமென்று ஒருநியமமுஞ்சொல்லக்கூடாது,

ச-கை- இதற்குப்பிரமாணமேதென்னில்,

உ-ம்- ஜனகர் அரசாட்சிசெய்துக்கொண்டிருந்தாரென்றுமீட்டபர  
தர் அசங்கரூபச்சஞ்சரித்தாரென்றுமீட்டபர உபநயனதற் பூர்வ  
மேகிரகத்திலிருந்து வெளிப்பட்டாரென்றுமீட்டபர தூருவாசர் சில  
ரைச்சபித்தார் சிலரையனுக்கிரகித்தாரென்றுமீட்டபர தூருநிலமிருதி  
யிதிகாசபுராணகமாதிகளிற்சொல்லப்படுகின்றது கர்மங்களும்  
நாளுவிதமானதால்நானிகளொருவரிருந்தபடியொருவரிடார்க  
ளென்பதற்குச் சூருநியாதிகளுஞ்ஜனகாதிகளுமே பிரமாணம்  
விவேகிகளானவர்கள்நானிகளிப்படியிருக்கிறார்கள் அப்படியி  
ருக்கவில்லை இப்படியிருக்கவேண்டும் அப்படியிருக்கக்கூடா  
தென்று சந்தேகிக்கவேண்டிவருவிலை, கர்மத்துக்கண்ணியமாய்அ  
வரவர்களுடையகர்மம்எப்படிநடத்துவிக்ருமோ அப்படியே  
யிருப்பார்களென்றுசூருநியமிருதியிதிகாசபுராணாதிகளிற்சொல்  
லப்படுகின்றது இதுந்சம்சயமில்லை சித்தம்,

பிரமவித்தாதிசுதுஷ்டயநிருபகம் - முற்றிற்று,

முப்பத்தைந்தாவது,

### சப்தாவஸ்தைநிருபகம்.



ச-கை, உலகத்தில்சாஸ்திரிகளாகியசிலபேர் சமஸ்தவாக்கியங்களு  
ம் பரோட்சஞானவுற்பத்தியேயன்றி அபரோட்சஞானவுற்பத்  
தியல்லவென்றுமீட்டபர சார்வதாஅபரோட்சஞானங்களுக்கூவிஷயன  
ல்லவென்றுமீட்டபர சொப்பிரகாசனாகியவாத்மாவுக்கு நானுஞ்ஞான  
வாசிரயங்களானபுக்தங்கூடாதென்றுஞ்சொல்லுவார்கள் அவர்  
களதுவார்த்தையைக்கேட்டுஅனேகர்பிரமிப்பார்கள் அப்படிபி  
ரமிக்காதபடி சப்தாவஸ்தைகளை விசாரித்தறியவேண்டுமென்  
றுபெரியோர்கள்சொல்லுகிறபடியால் ஆத்மாவுக்குச்சப்தாவஸ்தை  
களாவதென்னில்,

உ-ம்- அஞ்ஞானம் ஆவரணம் விட்சேபம் பரோட்சம் அபரோட்சம்  
சம் துக்கநிவிர்த்திதடையற்றவானந்தமென்றுசொல்லப்படும்,

ச-கை- அதெப்படியென்னில்,

உ-ம்- திருஷ்டாந்தத்தில் பரமஜீயரென்றொரு சந்நியாசியுண்டு  
அவருக்கனெஞ்சீஷர்களிருந்தார்கள் அவர்களிற்பதுன்மரை  
யழைத்து ஒருகாரியநிமித்தம் ஒருவருக்கனுப்பிவைத்தார் அ

வர்களுடையோசும்போதுமார்க்கத்தில் குறுக்கேயிருக்கிறவொரு ஆற்றிலிறங்கி அந்தக்கலாயேறியபிறகு அவர்களிற்பிரதானமான வன்சம்சயங்கொண்டு நாம்பத்துப்பேரும் கலாயேறியோமொ இல்லையோவென்றெண்ணிப்பார்த்துத்தண்ணையெண்ணாமல் ஒன்பதுபேரிடத்திற்பித்தம்வைத்தவராய் அவர்களைப்பிரத்தியட்சமாகப்பார்த்திருந்தும் அஞ்ஞானத்தினால் கணிதகர்த்தாவாகிய தண்ணைத்தசமனென்றறியாமல்மறந்துநிற்பதேயஞ்ஞானம்,

ச-கை - ஆவரணமாவதேதென்னில்,

உ-ம், அசத்தாவரணம் ஆபாசாவரணம் என்றிரண்டுவிதம்,

ச-கை - அதெப்படியென்னில்,

உ-ம் - தசமனானவன் தான்சயந்தசமனாயிருந்துக் கொண்டே தசமனிருக்கிறானென்றுமேகட்டது அசத்தாவரணம், தசமனைக்கானேனும் இருந்தால்மேதாற்றலாமே தேற்றவில்லைபாகையினால் தசமனில்லையென்றே சொல்லுகிறது ஆபாசாவரணம் இவ்விகாரத்திற்குக்காரணமாயிருக்கிறதெனவே அதுவேயஞ்ஞானகாரியமானவாவரணம்,

ச-கை - விட்சேபமாவதேதென்னில்,

உ-ம். தசமன் ஆற்றிலிறந்தானென்றுநிச்சயித்தமுகிறதேவிட்சேபம்

ச-கை - பரோட்சமாவதேதென்னில்,

உ-ம் - தசமனிப்படியழும்போது ஆப்தன்வந்து வன்முகிறாய் அழாதேதசமன்செத்துப்போகவில்லைபிருக்கிறானென்று சொல்லச் சாஸ்திராதிகளாற்சொர்க்காதிகளையறிந்ததுபோல அவ்வாப்தவாக்கியத்தினால் பரோட்சமாகத்தசமனிருக்கிறானென்றறிந்ததே அசத்தாவரணநிவர்த்தகமான பரோட்சஞானம்,

ச-கை - அபரோட்சமாவதேதென்னில்,

உ-ம் - அவ்வாப்தன் தசமனுக்கு ஒன்பதுபேரையுமெண்ணிக்காட்டிப்பத்தாவான்நீயென்றுகாட்ட அவனுமப்படியெயெண்ணித்தானேதசமனென்பதற்சந்தேகமில்லையென்றறிந்து அஞ்ஞானத்தினாற் பிரமித்தெனென்றுங்காலத்திரயத்திலுந்தான் தசமனென்பதற் சந்தேகமில்லையென்றுந்தண்ணையுள்ளபடியறிந்ததே ஆபாசாவரணநிவர்த்தகமான அபரோட்சஞானம்,

ச-கை - துக்கநிவர்த்தியாவதேதென்னில்,

உ-ம் - முன்னிருந்த ரோதனாதிகளைவிட்டதே துக்கநிவர்த்தி,

ச-கை - தடையற்றவானந்தமாவதேதென்னில்,

உ-ம்- அந்தத்துக்கநீங்கினவுடனிருந்த சதாசவுக்கியசகமேதடை  
யற்றவானந்தம் இதுகளே சப்தாவஸ்தைகளாகும்,

ச-கை- ஆஸ்தா ஸ்டாந்தத்திலெப்படியென்னில்,

உ-ம்- சிதாபாசன் சமுசாரத்திலாசத்தியுடையவராய் ஓரொருபொ  
ழுதானுலுந்தன் ச-ருப பூதசொப்பிரகாசனாகிய கூடஸ்தரைய  
நியாதிருப்பதேயஞ்ஞானம்,

ச-கை- ஆவரணமாவதேதென்னில்,

உ-ம்- ஒருவன் கூடஸ்தனை யறிவையாவென்று கேட்கக்கூடஸ்தனை  
ன்றொருவனிருக்கிறானெயிலேயெண்டாயிருந்தால் தோற்றவே  
ண்டெயென்று சொல்லுவதேயஞ்ஞானகாரியமானவாவரணம்,

ச-கை, விட்சேபமாவதேதென்னில்,

உ-ம்- நான்கர்த்தா போக்தா சகி துக்கி மனுஷன் பிராமணனென்  
கிறது இந்தத்தேதகமேயன்றிவேறே கூடஸ்தனில்லை யென்று  
சொல்லுகிறதே விட்சேபம்,

ச-கை- பரோட்சமாவதேதென்னில்,

உ-ம்- ஸ்ரீ சந்திரவருபதேசத்தினால் கூடஸ்தனொருவனுண்டென்ற  
நிகிறதே பரோட்சஞானம்,

ச-கை- அபரோட்சஞானமாவதேதென்னில்,

உ-ம்- ஸ்ரீ சந்திர சந்திரதானத்தில் சிரவணநிகர்கள் செய்து அதனாலு  
ண்டானபரஞானத்தினால் தான்கூடஸ்தனை என்பதற்கு சம்சயமில்  
லையென்று பிரத்தியட்சமாய்க்காண்டதே அபரோட்சஞானம்,

ச-கை- துக்கநிவிர்த்தியாவதேதென்னில்,

உ-ம்- இப்படிநிருவிகாரராய் அசங்கனாகிய கூடஸ்தசொருபமே  
தானென்றறிந்தபிறகு கர்த்தருந்வாதுசாக முதலான துக்கள்விட்  
டிருப்பதே துக்கநிவிர்த்தி,

ச-கை- தடையற்றஆனந்தமாவதேதென்னில்,

உ-ம்- கர்த்தவ்யவற்பத்தியெம்மாத்திரமிருக்கின்றதோ அதுகளெ  
ல்லாமென்றாலேயே செய்யப்பட்டதென்றும் அதனாலடையப்  
பட்டபலவற்பத்திகளெவ்வளவிருக்கின்றதோ அதுகளெல்லாம்  
என்றாலேயேயடையப்பட்டதென்றுஞ்சந்தோஷப்படுகிறதே  
தடையற்றவானந்தமென்றுஞ்சொல்லப்படும் இவற்றுள் ஆகியா  
னமுன்றவஸ்தையும் பந்தத்திற்கு எதுமற்ற நான்கவஸ்தையு  
ம் மோட்சத்திற்கு எதுவென்று விசாரித்தறிந்து இந்தச்சப்தா  
வஸ்தைகளும் என்னிடத்திலாபொயிக்கப்பட்ட அகங்காரத்துக்க

ஸ்ரீச்சாட்சியாகியவெனக்கில்லையென்று ஸ்ரீ சந்திரமுன்னிலை யில்சம்சய விபரீதமறவிசாரித்தறிந்தவனென சீவன்முத்தனென் றுகருகிஸ்மிருகியிதிகாசபுராஜாகமாதிகளிற் சொல்லப்படுகின் று இதிற்சம்சயமில்லை சித்தம்,

சப்தாவஸ்தைநிருபகம் - முற்றிற்று,

முப்பத்தாறாவது,

## தாதாத்மியத்திரயநிருபகம்.

- ச-கை- சுருகியாதிகளில் தாதாத்மியத்திரயங்களை விசாரிக்கறிய வேண்டுமென்றுசொல்லுகிறபடியால் அவையெதென்னில்,  
உ-ம். சகஜதாதாத்மியம் கர்மஜதாதாத்மியம் பிராந்திஜதாதாத்மி யம்என்புமன்றுவிதமாயிருக்கும்,
- ச-கை- ஆனால் சகசதாதாத்மியமெப்படியென்னில்,  
உ-ம்- சித்துஅகங்காரத்திற் பிரதிபிம்பித்து அந்தப் பிரதிபிம்ப மும் அகங்காரமுங்கூடித்தப்தாயபிண்டம் போலேகருபமாய் அந்தச்சித்தைப்போலவேதோற்றும் அந்தச்சிற்பிரதிபிம்பத் துடன் கூடிக் கொண்டிருக்குமகங்காரத்திற்கே சகசதாதாத்மிய மென்றுசொல்லப்படும்,
- ச-கை- சகசதாதாத்மியமென்றுபெயரோன்வந்ததென்னில்,  
உ-ம்- பிறக்கும் போதேயிரண்டுங்கூடப் பிறந்தபடியினாலிவ்விர ண்டுண்டையதாதாத்மியமே சகசதாதாத்மியமென்று பெயராயி றிற்று,
- ச-கை- கர்மஜதாதாத்மியமெப்படியென்னில்,  
உ-ம், சிற்பிரதிபிம்பத்துடன் கூடிக் கொண்டு சித்தைப்போலவே தோற்றப்பட்டவகங்காரத்திற்குத்தூலசரீரத்துடன் கூடச்சம்ப ற்தம்வந்தபோது கர்மஜதாதாத்மியமென்று சொல்லப்படும்,
- ச-கை- கர்மஜதாதாத்மியமென்றுபெயரோன்வந்ததென்னில்,  
உ-ம்- சாக்கிரத்போகப்பிரதானமானகர்மம்பிறந்தபோது அந்த க் கர்மஜதாதாத்மியம் பிறக்கின்றது அந்தக்கர்மநசித்தாலந்தக்க கர்மஜதாதாத்மியமும் நசித்துப் போகின்றது அதனாற்சிற்பிரதி பிம்பத்துடன் கூடியிருக்கிறவகங்காரத்திற்குத் தூலசரீரத்துடன் கூடியதாதாத்மியமே கர்மஜதாதாத்மியமென்று பெயராயி ற்று. கர்மமுண்டானால் கர்மஜதாதாத்மியமென்று, கர்மமில்லாம ற்போனால் கர்மஜதாதாத்மியமில்லையென்பதற்குச் சாக்கிரத்தி



வஞ்சமுத்தியிலும் பார்த்துக்கொள்ளவேண்டியது இந்தத்தாதாத்மியத்தினாலேயே தூலதேகமுஞ்சேதனம்போலவே தோற்றுவின்றது,

ச-கை- பிராந்திஜதாதாத்மியமெப்படியென்னில்,

உ-ம், நான்பிராமணன் க்ஷத்திரியன் வைசியன் சூத்திரன் பிரமசாரிகரகஸ்தன் வானப்பிரஸ்தன் சந்நியாசி யென்கிறசுத்த விருத்தியுடன் கூடியிருக்கிற வகங்காரத்திற்கு அகஞ்சத்தாரீத்தமான சாட்சியோடுங்கூடியதாதாத்மியம் பிராந்திஜதாதாத்மியமென்று சொல்லப்படும்,

ச-கை- பிராந்திஜமென்றுபெயரெனவந்ததென்னில்,

உ-ம்- சர்வாபீஷ்டமானவாத்மசொரூபத்தை நானென்றநியாமல் இப்படி பிராந்தியினால்வந்தபடியாலிதற்குப் பிராந்திஜதாதாத்மியமென்றுபெயராயிற்று,


ச-கை- இதுகளுக்கு நிவிர்த்தியெப்போதுவருமென்னில்,

உ-ம்- சம்பந்தங்களான சிற்சாயாவகங்காரமா யெந்தமட்டுமிருக்கின்றதோ அந்தமட்டுஞ் சகஜதாதாத்மியம்பிராந்தி ஜதாதாத்மியமிரண்டுக்கும் நிவிர்த்திவரமாட்டாது, விதேககைவல்யத்தில-அத்தியந்த நிவிர்த்திவரும், கர்மஜதாதாத்மியமோவென்றால் பிரதிதினமும்போகப்பிரதானமான கர்மத்தினூற்பிறக்கிறபடியினாலும் அந்தக்கர்மமுஞ்சமுத்தியில்நாசப்படுவதினாலும் இதற்குப்பிரதி தினமுஞ்சர்வானுபவமாய் சமுத்தியில் நாசங்கண்டு கொள்ளவேண்டியது, பிராந்திஜதாதாத்மியமும் நானே பிராமமென்கிறானமுண்டான தக்ஷணம் நசித்துப்போம்.

ச-கை- இதற்குப்பிரமாணமுண்டோவென்னில்,

உ-ம்- வித்தியாரணயசுவாமிகள் திருக்குறியிலேவக மென்கிற கிரந்தத்தில் இப்படியேநிருபித்திருக்கின்றது, நாம் நிருபிக்கப்பட்டதெல்லாம் நமதுசுவானுபவமும் ஈஸ்வரவாக்கியமாகிய வேதாந்தவுபநிஷத்துகளும் பூர்வாசாரிகள் நிருபித்திருக்கிற சாஸ்திரங்களும் ஒன்றுபடவனுபவத்திற்கண்டே நிருபித்ததென்ற நியத்தக்கது, இந்தத்தாதாத்மியத்திரயங்களை ஸ்ரீ சற்குருநாதன் முன்னிலையில் நன்றாய்விசாரித்தறிந்து இந்தத்தாதாத்மியத்திரயங்களைகங்காரத்திற்கேயல்லது சாட்சியாகிய நமக்கில்லையென்று எவனறிகிறானோ அவனையசங்களுகியபரமுத்தெனன்று சருதிஸ்மிருதியின்காசபராணாகமாதிகளிற்சொல்லப்படுகின்றது இதற்குச் சம்சயமில்லை சித்தம்,

தாதாத்மியத்திரயநிருபகம் - முற்றிற்று,



முப்பத்தேழாவது,

# சீவஸ்வரொருபநிருபகம்,



ச-கை- சீவஸ்வரொன்னில்,

உ-ம்- அந்தக்கரணம் அநி க்ஷி டா னசைதன்யம் அந்தக்கரணபிரதிபி  
ம்பசைதன்னியம் இம்முன் னுங்கூடிச் சீவனென்று சொல்லப்படும்,

ச-கை- அப்படி சொல்லுவானேன் கேவலமந்தக்கரணத்திற்கே சீ  
வத்துவஞ்சொல்லாமேயென்னில்,

உ-ம்- கடத்துக்குஞ்சீவத்துவம்வரவேண்டும் அப்படி கூடாததா  
ல்கேவலமானவந்தக்கரணத்திற்குச்சீவத்துவஞ்சொல்லக்கூடாது,

ச-கை- கடஞ்சொச்சதிரவியமல்லாதபடியினாலும் அந்தக்கரண  
ஞ்சொச்சதிரவியமானபடியினாலும் அந்தக்கரணத்திற்குச்சீ  
வத்துவஞ்சொல்லலாமேயென்னில்,

உ-ம்- தர்ப்பணுகள் சொச்சதிரவியமானதாலானுகளுக்குஞ்சீவத்  
துவம்வரவேண்டும் அப்படிகூடாதபடியினால் அந்தக்கரணஞ்  
சொச்சதிரவியமானபோது னுங்கேவலம் அந்தக்கரணத்திற்கு  
ச்சீவத்துவஞ்சொல்லக்கூடாது,

ச-கை- தர்ப்பணுகள் பாகியபதார்த்தமானதினாலும் அந்தக்கர  
ணம் அந்தர்பதார்த்தமானதினாலும் அந்தக்கரணத்திற்குச்சீ  
வத்துவஞ்சொல்லலாமேயென்னில்,

உ-ம். இத்திரியங்களுமந்தர்பதார்த்தமானதாலானுகளுக்குஞ்சீவத்  
துவம்வரவேண்டும் அப்படிகூடாதபடியினால் அந்தக்கரணத்  
திற்குச்சீவத்துவஞ்சொல்லக்கூடாது,

ச-கை- அந்தக்கரணம் இத்திரியத்தைப்பார்க்கிலும் அந்தரானதி  
னால் அந்தக்கரணத்திற்குச்சீவத்துவஞ்சொல்லலாமேயெனில்.

உ-ம்- அஞ்ஞானம் அந்தக்கரணத்திலும் அந்தரானதால் அஞ்ஞா  
னத்திற்குஞ்சீவத்துவங்கூடவேண்டும் அப்படிகூடாதபடியினா  
ல் அந்தக்கரணத்திற்குச்சீவத்துவஞ்சொல்லக்கூடாது அல்லாம  
லும் சீவன்சேதனமானதினால்சேதனமானவந்தக்கரணத்திற்கு  
ச்சீவத்துவங்கூடாதென்பதற்குநேகமேயில்லை,

ச-கை- ஆறற்கேவலம்பிரதிபிம்பத்திற்குச்சீவத்துவஞ்சொல்லி  
வாமேயென்னில்,

உ-ம்- அந்தக்கரணமில்லாமற் பிரதிபிம்பமில்லை யாகையினுற்றே  
வலம்பிரதிபிம்பத்திற்கே சீவத்துவஞ்சொல்லக்கூடாது,

ச-கை- ஆனால்பிரதிபிம்பநிமித்தம் அந்தக்கரணத்தையுமங்கீறித்  
துக்கவலம்பிரதிபிம்பத்திற்குச் சீவத்துவஞ்சொல்லுவோமே  
யென்னில்,

உ-ம்- பிரதிபிம்பத்திற்குச்சயம்விகாரமுண்டாயிருந்தபோதிலுங்  
கர்த்தருத்வாநிவிகாரமில்லாதபடியினால் பிரதிபிம்பத்திற்கே சீவ  
த்துவஞ்சொல்லக்கூடாது,

ச-கை- ஆனால்அதிஃதானசைதன்னியத்திற்குச் சீவத்துவஞ்சொல்  
லுவோமேயென்னில்,

உ-ம்- அந்தச்சைதன்னியம்நிருவிகாரமானபடியினால் விகாரரூப  
மானசீவத்துவஞ்சொல்லக்கூடாது,

ச-கை- அந்தக்கரணமும் பிரதிபிம்பமுங்கூடனது சீவனென்று  
சொல்லுவோமேயென்னில்,

உ-ம்- இவ்விரண்டுங்கற்பிதமானபடியினால் சீவனுக்குறித்தியத்த  
வஞ்சித்தியாது,

ச-கை- சித்தியாமற்போனுற்போகட்டுமேயென்னில்,

உ-ம்- பூச்சுரானவர்கள்யாருமில்லாமற்போகவேண்டும் ஆதலால் அ  
ந்தக்கரணமும்பிரதிபிம்பமுஞ்சீவனென்று சொல்லக்கூடாது,

ச-கை, அதிஃதானசைதன்னியமும்பிரதிபிம்பசைதன்னியமுங்  
கூடனது சீவனென்றுசொல்லலாமேயென்னில்,

உ-ம் - கேவலஞ்சைதன்னியமாத்நிரநிருவிகாரமானபடியினால்  
கர்த்தருத்வ போக்த்தருத்வாநிவிகாரலட்சணமானசீவத்துவஞ்சொல்  
லக்கூடாது,

ச-கை- ஆனால்அதிஃதானசைதன்னியமுமந்தக்கரணமுங்கூட்டிச்  
சீவனென்றுசொல்லுவோமேயென்னில்,

உ-ம்- தர்ப்பணமும்தர்ப்பணவநிஃதானமுங்கூட்டிச் சீவனாகவே  
ண்டும் அதுகருக்குச்சீவத்துவம் வரவில்லை ஆகையால் அதிஃ  
தானசைதன்னியமும் அந்தக்கரணமுங்கூட்டிச் சீவனென்று  
சொல்லக்கூடாது ஆதலால் அந்தக்கரணம் அதிஃதானசைதன்  
னியம்அந்தக்கரணப்பிரதிபிம்பசைதன்னியம் ஆகியமுன்றுங்  
கூட்டிச்சீவனென்றுசொல்லவேண்டும் இதுவுமல்லாமல் கர்த்தரு  
த்வ போக்த்தருத்வாநி விசிஃதத்துவமேசீவத்துவம் ஆனபடியி  
னால் கர்த்தருத்வபோக்த்தருத்வஞ்சித்திக்ரும்பொருட்டு அந்தக்கர

ணத்தூடன்கூடப்பட்டசூட்சுமசரீரமும் அத்தியந்தம்வேண்டும்,

மேலும்சூட்சுமசரீரந் தூலசரீரத்தை விட்டிராத படியினாலும் அந்தத்தூலசரீரகோளகம் வினாவாய் அவ்விந்திரியங்களுக்கூவிஷயங்களைக் கிரகிக்கும்வகைகளுக்கூடாதபடியினாலும் பிராமணத்தொடைய பிரமானமில்லாமற் கர்த்தருத்வங்கூடாது ஆனதினாலும் தூலசரீரமும்வேண்டும் அசங்குகியவாத்மவுக்கு அஞ்ஞானமில்லாமல்சரீரத்தூவயவத்தியாசங்கூடாது ஆனதினாலும் காரியங்காரணத்தைவிட்டிராதபடியினாலும் காரணசரீரமும்வேண்டும் ஆகையாலதிஃபிராமணசதன்னியமும் பிரதிபிம்பசைதன்னியமும் சரீரத்திரயமும் இதுகளிடத்திலதத்யாசமுங்கூடிச்சீவனென்று சொல்லப்படும்,

ச-கை. ஈஸ்வரனாவதொன்றில்,

உ-ம், மாயையுமாயா வஃஃபிராமணசைதன்னியமும் மாயையிற் பிரதிபிம்பிததசைதன்னியமும் கூடியீஸ்வரனென்று சொல்லப்படும்,

ச-கை. ஈஸ்வரனாவது கூட்டியேன் சொல்லவேண்டும் தேவலம்மாயைக்கேயீஸ்வரத்தூவஞ்சொல்லுவோமேயென்னில்,

உ-ம்- அப்போது ஆகாசத்திற்கு ஈஸ்வரத்வம்வரவேண்டும் அப்படிக்கூடாததினால்தேவலம்மாயைக்கு ஈஸ்வரத்வஞ்சொல்லக்கூடாது,

ச-கை- ஆகாசத்திற்கு உற்பத்திநாசமிருக்கிறபடியினால் ஈஸ்வரத்வஞ்சொல்லக் கூடாமற்போனாலும் அனாதியா யிருக்கப்பட்டமாயைக்கு ஈஸ்வரத்வஞ்சொல்லலாமேயென்னில்,

உ-ம், அத்தியந்தமாகிய அபாவனைக்கும் ஈஸ்வரத்வம்வரவேண்டும் அபாவனைக்கு ஈஸ்வரத்வங்கூடாதபடியினால் அனாதியாகியமாயைக்கு ஈஸ்வரத்வஞ்சொல்லக்கூடாது,

ச-கை- அபாவனை பாவபதார்த்த மல்லாதபடியினாலும்மாயைபாவபதார்த்த மாகையினாலும்மாயைக்கு ஈஸ்வரத்வஞ்சொல்லலாமேயென்னில்,

உ-ம்- சாதிகளும் பாவபதார்த்தமான தாலதுகளுக்கு ஈஸ்வரத்வம்வரவேண்டும் அப்படிவராதபடியினால்மாயை பாவபதார்த்தமானபோதிலுமதற்கீஸ்வரத்வஞ்சொல்லக்கூடாது,

ச-கை- மாயையனிர்வ ஜன்னியமானதால் மாயைக்கு ஈஸ்வரத்வஞ்சொல்லலாமேயென்னில்,

உ-ம்- அனிர்வஜன்யமான கிளிஞ்சல்வள்ளிக்கு ஈஸ்வரத்வம் வரவேண்டும் அங்ஙனம்வராதபடியினால் அனிர்வஜன்யமானமாயை

கீரு மீஸ்வரத்வஞ்சொல்லக்கூடாது இதுவுமல்லாமல் ஈஸ்வரன்  
சேதனானபடியால் அசேதனமானமாயைக் கீஸ்வரத்வஞ்சொ  
ல்லக்கூடாது,

ச-கை- ஆனால்கேவலம்பிரதிபிம்பத்திற்குஈஸ்வரத்வஞ்சொல்லலா  
மேயென்னில்,

உ-ம்- மாயையிலலாமற் பிரதிபிம்பமிலலை யாதலால் அந்தப்பிர  
திபிம்பத்திற்குமீஸ்வரத்வஞ்சொல்லக்கூடாது,

ச-கை - பிரதிபிம்ப நிமித்தமாயையையங்கீகரித்துப் பிரதிபிம்ப  
மாத்திரத்துக்கீஸ்வரத்வஞ்சொல்லலாமேயென்னில்,

உ-ம்- மாயையிலலாமற்கேவலம் பிரதிபிம்பத்திற்குச் சர்வக்ருத்  
வாதிகள் கூடாது ஆன்படியினு லிந்தப்பிரதிபிம்பத் திற்குமா  
த்திரமீஸ்வரத்வஞ்சொல்லக்கூடாது,

ச-கை- அப்படியானால் அநிஷ்டானசைதன்னியத்திற்கீஸ்வரத்வஞ்  
சொல்லலாமேயென்னில்,

உ-ம்- அநிஷ்டான சைதன்னியம் நிருவிகார மானபடியினாலும்  
கேவலம்நிருவிகார சைதன்னியத்திற்குச்சேதத் சிருஷ்டியாதி  
கள் கூடாதபடியினாலுமதற்குமீஸ்வரத்வஞ்சொல்லக்கூடாது.

ச-கை- அநிஷ்டான சைதன்னியமுமாயையுங் கூட்டியீஸ்வரத்வ  
ஞ்சொல்லலாமேயென்னில்,

உ-ம்- ஆகாசம்ஆகாசசைதன்னியமிரண்டுக்கு மீஸ்வரத்வம்வரவே  
ண்டும் அப்படியில்லாத படியினால்மாயைக்கு மநிஷ்டானசை  
தன்னியத்திற்குமீஸ்வரத்வஞ்சொல்லக்கூடாது,

ச-கை- மாயையும் பிரதிபிம்பமுங்கூட்டி யீஸ்வரத்வஞ்சொல்ல  
லாமேயென்னில்,

உ-ம்- இரண்டுங்கற் பிதமாயிருக்கிறபடியினால் இதற்கீஸ்வரத்வஞ்  
சொல்லுவோமேயானால் நித்தியத்துவஞ்சித்தியாது,

ச-கை, சித்தியாமற்போனற்போகட்டுமேயென்னில்.

உ-ம்- ஈஸ்வரனுக்கு நித்தியத்துவம் பிரதிபாதிக்கப் பட்டசுருதி  
யாதிகளுக்குவிமோதம்வரும் ஆகலால்மாயைக்கும் மாயாப்பிர  
திபிம்பத்திற்குமீஸ்வரத்வஞ்சொல்லக்கூடாது,

ச-கை- ஆனால் அநிஷ்டான சைதன்னியத்திற்கும்பிரதிபிம்ப சைத  
ன்னியத்திற்குமீஸ்வரத்வஞ்சொல்லலாமேயென்னில்,

உ-ம்- கேவலம்பிரதிபிம்பமும் அநிஷ்டான சைதன்னியமும் நிரு

விகாரமாகையினால் நிருவிகாரசைதன்னிப பிரண்டுக்கும்விகாரமான நஸ்வரத்வஞ்சொல்லக்கூடாது ஆதலால் மாயையும் அந்நிஷ்டானசைதன்னிபமும்மாயையிற் பிரதிபிப்பித்தசைதன்னியமுங்கூட்டியீஸ்வரத்வஞ்சொல்லவேண்டும்,

ச-கை- இந்தப்படி சீவஸ்வராளை யெங்கே நிருபிக்கப்பட்டிருக்கின்றதென்னில்,

உ-ம்- வித்தியாரண்ணியசுவாடிகள்பஞ்சதசப் பிரகாரத்தில் நிருபித்திருக்கின்றது;

இந்தப்படி சீவஸ்வராளுடைய சொருபத்தை விசாரித்தறிந்து சீவஸ்வராதிகள் மாயாகற்பிதொன்றுநிச்சயித்து இவர்களுக்கந்நிஷ்டானபூதனாய் நிருவிகாரனாய் நிர்ச்சங்கனாய் நிரவயவனாய் சொப்பிரகாசனாய் சர்வசாட்சியாய் விளங்கப்பட்ட பிரத்தியேகாத்மாவேநானென்று ஸ்ரீ சற்குருவினால் தெளிந்து சீவஸ்வரபிப்பமுப்பிப்பப்பிரதிபிப்பலட்சணமும்சயசொருபலட்சணமும்உபாதிபேதமும் தாதாத்மியவத்தியாசதாரதன்மியலட்சணங்களும்சம்சயவிபரிதமறவெவனறிகுறேன அவனேசீவன்முத்தெனன்றுசுருதிஸ்மிருதியிதிகாசபுராணுகமங்களிற் சொல்லப்படுகின்றதுஇதற்கும்சயமிலலைசித்தம்,

சீவஸ்வரசொருபநிருபகம் - முற்றிற்று;

முப்பத்தெட்டாவது.

## சித்தநிரோதநிருபகம்.

ச-கை- சித்தநிரோதமாவதென்னில்,

உ-ம்- மனம்ஒரு நிலையாயிராமல் சகலமானபதார்த்தமா யிருக்கிறபடியினால் தன்னுடன்கூடியிருக்கிறபுருஷனைபு மிகவுந்தயப்படுத்தும் அதுபோய் ஒருவிஷயத்தில்விழுந்தால் அதைத்திருப்பவேகூடாது மேலும்வேகமானவாயுவைத் திருப்பவசமல்லாதுபோலும் கொலுசிலிருந்து விடுபட்டுப்போகிற மதயானையைத்திருப்பவசமல்லாது போலும்மனதையுந் திருப்பிற்றுத்த வசமல்லவென்று அருச்சுனன் ஸ்ரீ கிருஷ்ண பகவானைக்கேட்டதாகவும் சமுத்திரத்தையுங் குடிக்கலாம் மேருவையும்பிடிக்கலாம் காட்டுத்தீயையும் விழுங்கலாம் காற்றையும்பிடித்துக் கமையாய்க்கட்டலாம் சித்தநிரோதம் பெறுவதுமாத்நிரம்வேகு

பிரயாசமென்று ஸ்ரீ ராமருக்கு ஸ்ரீ வசிட்டமுனிவருபதே சித்தநிரோத  
கவுயம் சிதைவா சிட்டங்களிற் சொல்லப்படுகின்றது அப்படியென  
ன்னவசிட்ட முனிவரோ திரும்பவும் சித்த நிரோதம் வருவது வெ  
குசுலபமென்று ந்திருவுளம்பற்றியிருக்கிறார்,

இதைமறந்து விட்டு உலகத்திற்கு சிலபேர் சித்தநிரோதங்கடினமெ  
ன்றவாக்கியத்தை மாத்திரம் பற்றிக்கொண்டியாருக்கு சித்தநிரோ  
தம் சர்வாத்மராய்வரா தென்றே நிச்சயித்து வேதாந்த விசாரத்து  
கருகாரிகளேயில்லை யென்று சொல்லுகிறார்கள் ஸ்ரீ சற்குருகடாப்  
சத்தினால் பிறவுபடவறிவிக்க! நன்றாயறிந்து பிறிற் றும் பிறிபட்  
டபதார்த்தமில்லாமல் சித்த நிரோதம்வந்து முத்தரானவர்களும் அ  
ப்படியே உலகத்திற்கு சித்த நிரோதம்பண்ண வகுகாரிகளேயில்லை  
யென்று சொல்லுகிறார்கள் இவர்கள் சொல்லக் கேட்டுச் சிலர்பிர  
மைகொண்டார்கள் அவர்களது பிரமையைப்போக்கடிக்கிற நிமித்  
தம் அவர்கள் நினைவின்படியே சித்தநிரோதம் வருவது வெகுசுலப  
மென்பதைத்திரு ஶீடாந்தபூர்வகமாய் நிருபிக்கிறோம்,

ச-கை- அதெப்படியென்னில்,

உ-ம்- மனம் பட்டிமாட்டைப் போலெத்தது அந்தப்பட்டிமா  
பிசார்வதா பயிணாக்குறித்துக் கொண்டே போகும் பிடித்துக்க  
ட்டப்போலே லாடிப்போம் அதைப்பிரயாசத்தினால் பிடித்து  
க்கட்டிவிட்டுக்குள் கொண்டுவந்தாலும் அதின் முன்வைக் கொ  
லாதுகளைப் போட்டாலும் அதுகளை முகந் துவிட்டு முன்மேய்  
ந்தபயிர் களையே சிந்தித்துக்கொண்டிருக்கும்,

பிற்பாடு அவிழ்த்துவிட்டால் திரும்பவும் அந்தப்பயிணாநாடி  
க்கொண்டே போய்விடும் மறுநாளா மிந்தப்படியே பிடித்துக்கட்  
டிவிட்டுக்குள் வைக்கோல் தவிடுமுதலான துகள் போட்டாலும் அ  
தைச்சற்றே நரந் தின்றுவிட்டுப்பிறகு எட்டே போதுப்போலந்தப்ப  
யிணாயே சிந்தித்திருக்கும் இந்தப்பிரகாரம் நாள்தோறும் விபிவி  
த்தும் கட்டுவித்துத்தினிப்போட்டும் பழக்கிக்கொண்டு வரவரவிட்  
டுத்திண்டியப்பியாசமாய் வெளியிலே ட்டிவிட்டாலும் அதுதானே  
போலும் மறுபடியும் விட்டுக்கேவரும் அதையோட்டினாலும்  
போகாது,

அந்தப்பட்டிமாடு அப்பிரயாசத்தினால் விட்டுக்குள்ளே தானே  
கட்டுப்பட்டதுபோல் இந்தமனதையும் அப்பிரயாசத்தினால் வயி  
தாக்கியத்தினால் நிறுத்திக்கொள்ளலாம்,

ச-கை- அவ்வப்பிரயாசமாவதென்னில்,

உ-ம்- நித்தியமும் தனக்கு அபிஷ்டமான மூர்த்தியைத் தியானம்

பண்ண வட்கார்ந்தால் அம்மனம் அகமுகப்படாமல் முன்போ  
லவேபகிர்முகப்பட்டு விஷயங்களிற் போய்விழும் அப்படிவி  
ழுகின்றமனதைத் திருப்பித்திருப்பி யகமுகப்படுத்தி முர்த்தி  
சொரூபத்தில் நிறுத்தினால் சற்றேநிற்கும் திரும்பவும்பழக்கப்  
படியே போய்விழும்மறுநாளிரண்டுநாழிகை மறுநாள்நாலுநா  
ழிகைமறுநாள்எட்டுநாழிகைஇந்தப்படியே அப்பியாசப்பித்  
திகொண்டுவரவர இந்தஅப்பியாசத்தினால் முன்போடியமன  
ம்எங்கேநிறுத்தினாலுமங்கேநிற்கும் இதுவேயப்பியாசமென்று  
பெரியோர்கள் சொல்லுவார்கள்,

சு-கை - வயிராக்கியமாவதெதென்னில்

உ-ம் - அனைக ஜென்மத்திற்செய்தவிகிர்ந்த கருமங்களெல்லாம்ஸ்வ  
ரார்ப்பணமாகவேசெய்து வருகிறபோது அப்படிசெய்தபரு  
ஷினுக்குஒரு ஜென்மத்திற் சித்தசுத்திவரும் அதனிலெந்தவிஷ  
யத்திலும் தோஷநிரூஷ்டி வரும்அதனால் பிரமலோகாதிகளும்  
துரணிகரமா யெண்ணுகிற திடசித்தம்வரும் இதுவேவயிராக்கி  
யமென்று பெரியோர்கள் சொல்லுவார்கள் இப்படிப்பட்டஅ  
ப்பியாசவயிராக்கிய புருஷர்களுடைய சித்தம் சிரவணதிகளி  
லெங்கேநிறுத்தினபோதிலும் அங்ஙனேநிலையாகநிற்கும்,

ஆதலால் சித்தநிரோதம்சர்வத்திரா கூடாமற்போனபோதிலும்  
ஸ்வராணுக்கிகமும்சுருகடாட்சமு முண்டானவர்களுக்கு அப்பி  
யாசவயிராக்கியங்களினால் வெகுசுலபத்திலுண்டாகும் ஆகையால்  
வேதாந்தவிசாரத்திற் சாதனசதுட்டயசம் பன்னர்களாகியவதிகாரி  
களில்லை யென்றுபிரமிக்கத்தேவையில்லை இந்தவியாபாரத்தில் சித்  
தநிரோதக்கடினத்தையுஞ் சுலபத்தையும் விசாரித்து அப்பியாச  
வைராக்கிய சீசம்பாதித்த பூர்வகமாகவே சிரவணதிகள் பண்ணிச்சி  
த்தநிரோதம்பெற்று ஆசாரியரால் பரஞானத்தைக்கரதலாமலகம்  
போற்பெற்றவனெவனேனாவனேகிருதகிருததியான சீவன்முத்த  
னென்று சுருதிஸ்மிருதியிதிகாசபுராணாகமாதிகளிற் சொல்லப்படு  
கின்றது இதற்குச் சயமில்லை சித்தம்,

சித்தநிரோதநிருபகம் - முற்றிற்று.

முப்பத்தொன்பதாவது,

தேகாத்மவைலட்சணநிருபகம்.

சு-கை - தேகேந்திரியாதிகளுக்குமாத்மாவுக்கும் பேதலட்சணமா  
வதெதென்னில்,

உ-ம் - தேகேந்திரியாதிகள் அறித்தியம் அசுத்தம் சடரூபம் ஆக்க




ரூபம் திரிசியம் சவிகாரம்நாநாரூபம் சாபேட்சை அப்பிரகா  
சம் பரிச்சின்னம் சகம்பம் ஆதேயம் சரகாயவம் ஆகியந்தசகி  
தம் சசாதிவிசாதி சகதபேதசகிதம் காரியம் குணம் என்றுசொ  
ல்லப்படும்,

ஆத்மாவோவென்றால் நித்தியம் சத்தம் சித்ரூபம் சகரூபம்தி  
ருக்குநிர்விகாரம் ஏகரூபம் நிர்ரபேட்சை பிரகாசம்அபரிச்சின்ன  
ம் நிஷ்கம்பம் ஆதாரம் நிர்வயவம் ஆகியந்தரகிதம் சசாதிவிசாதி  
சகதபேதரகிதம்காரணம்நிர்க்குணம் என்றுசொல்லப்படும்,


இந்தப்பிரகாரத்தில் தேகேந்நிரியாதிகளுக்கு மாத்மவுக்குமு  
ள்ளவைலட்சணியங்களை ஸ்ரீ சற்குருமுன்னிலையில் நிராநிராயாய்  
யுகபுத்தியினால் நன்னாய்விசாரித்தறிந்தவெனவென்று அவனை சீவ  
ன்முத்தென்னென்றும் தடப்பிரகரூபென்னென்றும் சருநிஸ்டிநுதியிதி  
காசபுராணுகமாதிகளிற் சொல்லப்படுகின்றது இதுநிச்சயமிலை  
சித்தம்,

தேசாத்மவைலட்சணநிருபகம் - முற்றிற்று.



நாற்பதாவது.

### ஆத்மா ஞாத்மநிருபகம்.



ச-கை, சருநியாதிகளில் ஆத்மா ஞாத்மவிவேகம்பண்ணவேண்டுமெ  
ன்கிறபடி ஆத்மாவாவதென்னில்,

உ-ம்- ஸ்தூலசூட்சுமகாரணசரீரமான பஞ்சமேகாசங்களுக்குமவெ  
திருத்தனாய் அவஸ்தாத்திரயசாட்சியாய் நித்தியனாய் நிருவிகாரி  
யாய்நிஷ்கிரியனாய்நிருபாதிகளாய்நிர்லேபனாய்நிச்சம்பந்தனாய்  
நிரந்தரியனாய்நிருபலனாய் அசங்கனாய்அனந்தனாய் அகர்த்தாவா  
ய்அபேபாக்தாவாய் அசரீரியாய் அப்பிராணனாய் அமனசனாய் அ  
சலனாய் அபேதசுவரூபனாய்சுவயம் பிரகாசனாய்சொப்பிரகா  
சனாய்சுத்தனாய் சர்வகனாய் அசித்தனாய் புண்ணியபாவத்தினு  
ந்பரிசிக்நப்படாதவனாய் சர்வசம் பந்தனாய்சத்தியனாய்காலத்தி  
ரயத்திலும்பாத்தியனாய் பரமானந்தசொரூபனாய்விளங்கப்பட்  
டவெனயாத்மாவென்றுசொல்லப்படும்,

ச-கை- அஞாத்மாவாவதென்னில்,

உ-ம்- வியஷ்டிசமஷ்டிசொரூபமான ஸ்தூலசூட்சுமகாரண சரீரா  
திப்பிரபஞ்சங்களையஞாத்மாவென்றுசொல்லப்படும்,

ச-கை- தூலசரீரமாவதேதென்னில்,

உ-ம்-பஞ்சீகிருதபூதகாரியமாய் பிரார்த்தத்தினுற்சம்பாதிக்கப்பட்ட  
தாய்சீவகர்மங்களுக்கூட்பலரூபமானசுகதுக்கபோகங்களுக்கா  
சிரயஸ்தானமாயிருக்கப்பட்டததூலசரீரம்இதையே,அன்னம  
யகோசமென்றுஞ்சொல்லப்படும்,

ச-கை- அன்னமயகோசமாவதேதென்னில்,

உ-ம்- தாய்தகப்பன்புசிக்கப்பட்டஅன்னத்தினுற் பிறக்கப்பட்ட  
தாயும் தாய்தகப்பன்சுரோணிதசுக்கிலத்தினுற் பிறக்கப்பட்டதா  
யும் பாலன்னத்தினால் விர்த்திபொருந்தினதாயும் இருக்கின்ற  
தேகமே யன்னமயகோசமாகும் இந்தத்தூலமானது பிறப்பத  
ற்குமுன்னும் மரணத்தின்மீதிலாத்தபடியினாலும் பஞ்சமகா  
பூதகாரியமாகையினாலும் திரிசியமாகையினாலும் சடமாகையி  
னாலும் பரிச்சின்னமாகையினாலும் சுவர்கள்மேபாவிருக்கிறபடி  
யினாலும் இது ஆத்மாவாகமாட்டாது,

அந்தச்சுவரைப்பாரிக்கமாட்டாதவன் அந்தச்சுவருக்கெப்படி  
யன்னியனோஅப்படியே தாஷ்டாந்தத்திலுந் தூலதேகத்தினுக்கீடா  
வானவன் தூலதேகத்திற்கன்னியனென்றேவிசாரித்து முழுமக்கா  
னவர்கள் தூலதேகசாட்சியும் சேதனனுமாகியவாத்மர்மேவ தான  
ன்றறியவேண்டும்,

ச-கை- இனிசூட்சுமசரீரமாவதேதென்னில்,

உ-ம்- அபஞ்சீகிருதபூதகாரியமான பதினேழவயவத்துடன்சூட்சு  
யிருக்கப்பட்டதசூட்சுமசரீரமென்றுஞ்சொல்லப்படும்,

ச-கை- பதினேழவயவமாவதேதென்னில்,

உ-ம்- ஞானேந்திரியபஞ்சகம் கர்மேந்திரியபஞ்சகம் பிரானுக்கீ  
பஞ்சகம்மனம் புத்தி இதுகனோபதினேழவயவ மென்றுஞ்சொல்  
லப்படும் இதுகோசத்திரயாத்மகமாயிருக்கும்,

ச-கை- கோசத்திரயமாவதேதென்னில்,

உ-ம்- பிராணமயம்மனமேனாமயம்விஞ்ஞானமயமென்றுஞ்சொல்லுவார்  
கள் இதுற்பிராணமயகோசமாத்நிரம்பத்தவயவத்துடனிருக்கும்,

ச,கை, அதெப்படியென்னில்,

உ-ம்- அபஞ்சீகிருதபூதகாரியபஞ்சமகா பூதங்களின் ஆசியாகிய  
ஜோபாகத்திலிருந்து பிரத்தியேகம்பிரத்தியேகமாய்சிரமமாக  
ப்பிறக்கப்பட்டவாக்காதியானகர்மேந்திரியமைந்தும் ரஜோகு

ண சமஹீடியி னுற்பிறக்கப்பட்ட பிராணநி வா யுக்களை நீ லுங்கடி  
ண னுமிரா ணமயகோசமென்று சொல்லப்படும்,

ச-கை- மனோமயகோசமாவதெதென்னில்,

உ-ம், ஆறவயவத்துடன்கூடியிருக்கும்,

ச-கை- அநெப்படியென்னில்,

உ-ம்- முற்சொல்லிய அபஞ்சீகிருதபஞ்சமகாபூதங்களி னுநியான  
சத்தினுணைபாகங்களி னுற்பிரத்தியேகம் பிரத்தியேகமாய்கிரம  
த்துடன் பிறக்கப்பட்டசுரோத்திராநியான ஞானே நீரி யம்மைந்  
தும் சத்தினுணை சமஹீடியி னுற்பிறக்கப்பட்ட தாய்சம் சயாத்ம  
கமாய் அந்தக்காண விருத்தி ரூபமாயிருக்கிறபவனெதான் னும்  
டி மனோமயகோசமென்று சொல்லப்படும்,

ச-கை- விஞ்ஞானமயகோசமாவதெதென்னில்,

உ-ம்- அதுகா ளவயவத்துடன் இருக்கும்,

ச-கை- அநெப்படியென்னில்,

உ-ம்- முற்சொல்லிய சுரோத்திராநியைந் தும் சத்தினுணை சமஹீ  
டியி னுற்பிறந் துநிச்சயாத்மகமாய் அந்தக்காண விருத்தி ரூபமா  
ன புத்தியொன்றுங்கூடி விஞ்ஞானமயகோசமென்று சொல்ல  
ப்படும் இந்தக்கோசத்திரயமும் விங்கசரீரத்திலந் தர்ப்பூதம் இ  
ந்தலிங்கசரீரமும் திரிசியமாய்சடமாயிருக்கிறபடியினால் தூல  
சரீரத்தைப்போலவெயாத்மாவாகமாட்டாது,

ச-கை- ஆனாலிந்தலிங்கசரீரத்திந்நுப்பூதகாரியமெப்படியென்னில்,

உ-ம்- இதற்குத்தஞ்சுருதியினாலேயே பூதகாரிய நிச்சயி க்நிறபடி  
யினால் தூலசரீரத்தைப்போலிதற்கும் திரிசியத்தினுமுஞ்சுடத்  
துவமும்பரிச்சிண்ணத்துவமும் விகாரங்களும் நிச்சயிக்கப்படு  
கின்றது அந்தத்தூலதேகவநிஷ்டாவானவன் தூலதேகத்திற்  
ப்படியென்னியனோ அப்படியே இந்தலிங்கதேக வநிஷ்டாவாகி  
யநான் இந்தலிங்கதேகத்திற்குன்னியெனென்று இத்தஞ்சுசாட்  
சியாகியவாத்மாவேநா னென்றும முழுமூலக்களநியத்தக்கது,

ச-கை- காரணசரீரமாவதெதென்னில்,

உ-ம்- தூலமுட்கமசரீரத்தினவயத்திற்கே தூவாய் ஆகியாய் அநிர்வச  
ன்னியமாய்சடமாய்மோகாத்மகமாய் ஆத்மாவையா சிரயமனதா  
யிருக்கிற பிரமவாவாகமானவஞ்ஞானமே காரணசரீர மென்  
று சொல்லப்படும் இத்தகையானந்தமயகோசமென்று பெயர்,

ச-கை- ஆனந்தமயகோசமாவதேதென்னில்,

உ-ம்- பிரியமோதப் பிரமோதவிர்த்திமத்தும் அந்தக்கரணவுபச  
ர்ச்சனமும் ஆகியவையெ ஆனந்தமயகோசமென்னப்படும்,

ச-கை- பிரியமோதப்பிரமோதவிர்த்தியாவதேதென்னில்,

உ-ம்- இவ்விடமான வஸ்துவைப்பார்த்த மாத்திரத்தில் வந்தசந்தோ  
ஷமேபிரியம் அவ்வஸ்துவைப்பின்பு வருகிறசந்தோஷமேயெ  
தம் அவ்வஸ்துவை யனுபவித்தபின்பு வருகிற சந்தோஷமேபிர  
மோதமென்று சொல்லுவார்கள்,

ச-கை- இவ்வஞ்ஞானத்திற்குப்பாவருபத்வமெப்படியென்னில்,

உ-ம்- நான் அஞ்ஞானிசடன்மோகிதன் அசத்தென்னு சமஸ்தபி  
ராணிகளா லும் அஞ்ஞானமனுபவிக்கப்படுகிறபடியினாலே  
பாவருபத்வம்,

ச-கை- திரிசியத்துவமெப்படியென்னில்,

உ-ம்- சடத்துவமும் மோகத்துவமும் நிச்சயிக்கிற படியினாலும்  
கர்ரணசரீரமுஞ் சரீரமானதினாலுந் தூலசூட்சுமம் போலவேச  
டமானபடியினாலுங் கடசூட்சுமம் போலவே யாத்மாவாக  
மாட்டாத படியினாலும் நானஞ்ஞானி என் அஞ்ஞானமென்னை  
வாதிக்கின்றது என் அஞ்ஞானம்முன்பின்தோற்றமந் பண்ணு  
ன்றதென்று சாட்சியினாலறியப் படுகிறபடியினாலும் இவ்வஞ்  
ஞானத்திற்குத் திரிசியத்துவமுங்கூடும் இப்படிசொல்லப்பட்  
டயுத்தியினுற்பஞ்சகோசசரீரத்திற்கு அநாத்வஞ்சித்தித்தது,

இந்தச்சரீரத் திரயத்திற்கும் விலட்சணனாகிய பிரத்தியேகாத்  
மாவேதானென்று முழுமடக்கங்கள் நிச்சயித்துக் கொள்ளத்தக்கது, ப  
ஞ்சகோசாத்மகமாகிய சரீரத்திரயத்துக்கு மாத்மத்வங்கூடாதபடி  
யினால்தேகேந்திரியாதி விலட்சணனாகிய வாத்மாவே நானென்று  
ஸ்ரீ சற்குரு சந்நிதானத்தில் எவன்சந் தேகவிபரீதமின்றி விசாரித்  
தறிகுருவெனவேனென முத்தனுஞ்சகலசாஸ்திரசம்பன்னனுமெ  
ன்று சுருதிஸ்மிருதியிதிகாச புராணகமாதிகளிற் சொல்லப்படுகி  
ன்றது இதிற்சம்சயமில்லை சித்தம்,

ஆத்மாநாதம்நிருபகம் - முற்றிற்று;



நாற்பத்தொராவது.

## அவஸ்தாத்திரயநிருபகம்.



ச-கை- அவஸ்தாத்திரயமாவதேதென்னில்,

உ-ம். சாக்கிரசொப்பனசமுத்திஎன்றுமூன்றுவிதம்,

ச-கை- சாக்கிரமாவதேதென்னில்,

உ-ம்- சரோத்திராதி யிந்திரியங் களிஞ்சந்தாதி விஷயஞ்ஞானமெந்தமட்டும் வருகின்றதோ அந்தமட்டுஞ் சாக்கிராவஸ்தை இவ்வவஸ்தையில் தூலசரீரத்தி லபிமானிக்கப்பட்ட வாத்தமாவைவிசுவன்வியவகாரிகன்சிதாபாசன்னென்றுசொல்லப்படும்,

ச-கை- இம்மூன்றுபெயரொப்படிவந்ததென்னில்,

உ-ம், சமஸ்தத்திலுமபிமானிக்கின்றபடியினால் விசுவனென்றும்சமஸ்த விவகாரமும் பண்ணுகிறபடியால் விவகாரிகனென்றும் சித்துப்போலவே தோற்றப்பட்டுச் சித்தூலட்சண மிவ்வாதபடியினால் சிதாபாசனென்றும் பேர்வந்தது இந்தத்தூலசரீரமுஞ்சமஸ்திஷிய ஷ்டிபேதத்தினாலிரண்டிவிதம்,

ச-கை- அதெப்படியென்னில்,

உ-ம்-சாக்கிராவஸ்தையில் தூலசரீரசமஸ்திஷியில் அபிமானிக்கப்பட்டவாத்தமாவைவிராட்டு வைசுவானரன் வைராஜசன்னென்றுசொல்லப்படும்.

ச-கை- இம்மூன்றுபெயரொப்படிவந்ததென்னில்,

உ-ம்- நானுவிதமாய்த் தோற்றுக்கிறபடியால் விராட்டுடென்றும் சமஸ்தபிராணிகளிடத்திலும்நானென்றபிமானஞ்செய்வதினால்வைசுவானரனென்றும் விசேஷமாய்த்தோற்றுவிட்டபவானுநல்லவைராஜசனென்றும்பேர்வந்தது,

ச-கை- சொப்பனமாவதேதென்னில்,

உ-ம்- சாக்கிர வாசனையாற் பிறக்கப்பட்ட விஷயத்தினால் ஞானமே சொப்பனவஸ்தை இவ்வவஸ்தையில் சூட்சுமசரீரத்திலபிமானிக்கப்பட்டவாத்தமாவைத்தைசதன்பிராதிபாதிசன்சொப்பனசற்பிதென்னென்றுசொல்லப்படும்,

ச-கை, இம்மூன்றுபெயரெண்வந்ததென்னில்,

உ-ம். தேஜோமயமான அந்தக்கரண விருத்தியுடன் கூடிகொண்டிருப்பதால்தைசதென்னென்றும் தோற்றுக்கின்றகாலத்தில்திரமிருப்பதால் பிராதிபாதிசனென்றும் அஞ்ஞானகாரியமான

சித்திராசத்தியினுக்கற்பிக்கப்பட்டிச்சொப்பனத்தை யபிமானி  
த்தபடியினுல்சொப்பன கற்பிதனென்றும் பெயர்வந்ததுஇந்  
தச்சூட்சுமசரீரமும்சமஷ்டிவியஷ்டிபேதத்தினுலிரண்டிவிதம்  
ச-கை. அதெப்படியென்னில்,

உ-ம். சொப்பனவஸ்தையில்க்ஷீடி சூட்சுமசரீரத்தி லபிமானி  
க்கப்பட்டவாத்மாவை இரணியகர்ப்பன் சூத்திராத்மா பிராண  
னென்றெனச்சொல்லப்படும்.

ச-கை. இம்முன்றுபெயரோன்வந்ததென்னில்.

உ-ம். ஞானசத்தியுண்டாயிருப்பதால் இரணிய கர்ப்பனென்றும்  
நானாவிதமணியினிடத்தில் சூத்திரங்கோத்ததுபோல நானாவித  
பிரபஞ்சங்கள் லுமனுசூதனாயிருப்பதால் சூத்திராத்மா வென்  
றும் கிரியாசத்தியுடன் கூடியிருப்பதினுல் பிராண னென்றும்  
பெயர்வந்தது.

ச-கை. இனிசமுத்தியாவதேதென்னில்.

உ-ம். சமஸ்தவிஷயஞானங்களு மில்லாதிருக்கின்றதெனவோ அ  
துவே சமுத்தியவஸ்தை இவ்வஸ்தையில்காரணசரீரத்தில்கி  
மானிக்கப்பட்டவாத்மாவைப்பிராஞ்ஞன்பாரமார்த்திகன் அவி  
ச்சிின்னென்றெனச்சொல்லப்படும்.

ச-கை. இம்முன்றுபெயரோன்வந்ததென்னில்.

உ-ம். சொப்பிரகாசசொருபனாகையால்பிராஞ்ஞனென்றும்அவஸ்த  
தாத்திரயத்திலனு சூதனாயிருக்கிறபடியால் பாரமார்த்திகனை  
ன்றும் தேகேந்திரியாதியுபாதியினுற் பரிச்சின்னனாகியபடியா  
ல் அவிச்சிின்னென்றும்பேர்வந்தது இந்தக்காரணசரீரமுஞ்  
சமஷ்டிவியஷ்டிபேதத்தினுலிரண்டிவிதம்.

ச-கை. அதெப்படியென்னில்.

உ-ம். சமுத்தியவஸ்தையில் சமஷ்டி காரணசரீரத்தி லபிமானிக்  
கப்பட்டவாத்மாவை ஈஸ்வரன் அந்தரியாமி அவ்வியாகிருதன்  
என்றெனச்சொல்லப்படும்.

ச-கை. இம்முன்றுபெயரோன்வந்ததென்னில்.

உ-ம். சமஸ்தபிராணிகளையுஞ்சிரு ஷ்டிக்கிறபடியினுல் ஈஸ்வரனெ  
ன்றும்சமஸ்த பிராணிகளிருதயத்திலுமிருந்துபிரிப்பிக்கி  
றபடியினுல்அந்தரியாமியென்றும் நாமருபாகித மாயிருக்கிற  
படியால் அவ்வியாகிருதென்றும் பேர்வந்தது இதுவே விய

பீடிசமபீடி சாக்கிரசொப்பனசமுத்திய வஸ்தாத்திரயங்களும் அபிமானிகளுமாகும்.

ச-கை. இந்தச்சரீரத்திரயங்களுக்கன்னியமாய் முப்பத்தாறு தத்துவங்களிருக்க அதுகளைச்சொல்லாமற் சரீரத்திரயங்களைமாதிரிஞ்சொன்னதேதென்னில்.

உ-ம். அந்தமுப்பத்தாறு தத்துவங்களுமிந்தச்சரீரத்திரயத்திலந்த பீடிபூதமாயிருக்கிறபடியினால் இதுகளைச்சொன்னபோதே அந்தத்தத்துவங்களையுஞ்சொன்னதாயிற்று.

ச-கை. ஆயினும்முப்பத்தாறு தத்துவங்களாவதேதென்னில்.

உ-ம். ஆகாசாதிபூதமெந்தும் சத்தாதிவிஷயமெந்தும் ஊர்வோத்திராதி ஞானேந்திரியமெந்தும் வாக்காதிகன்மெந்திரியமெந்தும் பிராணாதிவாய்வுக்கள்பத்தும் மனாதிநாஸ்கும். அஞ்சொன்மொன்றும் பசுவாகியசீவனென்றும் கூடினது முப்பத்தாறு தத்துவங்களென்று சொல்லுவார்கள் இந்தத்தத்துவங்களுக்கெல்லாமன்னியமாய்விளங்குவது ஜெகத்காரணபூதமாகியபரமாத்மாவானபரப்பிரமமென்று சொல்லப்படும்.

இந்தமுப்பத்தாறு தத்துவமுமிருபத்துநான்கு தத்துவத்திலந்தரீப்பூதமென்று நிச்சயித்து இருபத்துநான்கு தத்துவமென்றுஞ்சொல்லப்பட்டிருக்கின்றது இப்படி சொல்லப்பட்டவவஸ்தாத்திரயங்களையுஞ்சரீரத்திரயங்களையும் ஸீ சந்திரமுன்கிலையிலிசாரித்து அகண்டசச்சிதானந்த சொரூபமாகிய பிரத்தியேகாத்மாவேநானென்றறிகிறவனெனவே அவனை பிரமவித்தென்று சுருதிஸ்மிருதியிதிகாசுபராணுகமாதிகளிற் சொல்லப்படுகின்றது இதிந்நீட்சயமில்லை சித்தம்.

அவஸ்தாத்திரயநிருபகம் - முற்றிற்று.

நாற்பத்திரண்டாவது.

### பிரளயசொரூபநிருபகம்.



ச-கை. பிரளயசொரூபமாவதேதென்னில்.

உ-ம். நித்தியப்பிரளயம் அவாந்தரப்பிரளயம் தினப்பிரளயம் பிரமப்பிரளயம் அத்தியந்தப்பிரளயம் என்ற நான்குவிதமாயிருக்கும்.

ச-கை. நித்தியப்பிரளயமாவதேதென்னில்.

உ-ம். சமஸ்தபிராணிகளுடையசமுத்தியே நித்தியப்பிரளயம்.

ச-கை. அவாந்தரப்பிரளயமாவதேதென்னில்.

உ-ம். கிருதயுகம் திரோதாயுகம் துவாபரயுகம் கலியுகம் ஆகிய அவ்வவ்வாதிபத்தியம் வருகிறமட்டும் அவாந்திரப்பிரளய மென்று சொல்லப்படும் பிரமதேவருடையமத்தியானத்தில் பதினான்கு அவாந்தரப்பிரளயம் வரும் அதுகளுக்கு நைமித்தியப்பிரளயமென்றும் மனுவாந்தரப்பிரளய மென்றுஞ் சொல்லப்படும் அதற்குள்யுகப்பிரளயம் அந்தர்ப்பூதமாயிருக்கும்.

ச-கை. தினப்பிரளயமாவதேதென்னில்.

உ-ம். பிரமதேவருடையசமுத்தியே தினப்பிரளயம்.

ச-கை. பிரமப்பிரளயமாவதேதென்னில்.

உ-ம். பிரமதேவருடையநாசவஸ்தையில் ஆகாசாதிப்பிரபஞ்சங்கள்சர்வாத்மனையில்லை அஞ்ஞானமாதிரமிஞ்சியிருக்கும்அதற்கு மகாப்பிரளயமென்றும் பிராகிருதப்பிரளயமென்றும் மகாசமுத்தியென்றும்மூன்றுபெயர்.

ச-கை. அத்தியந்தப்பிரளயமாவதேதென்னில்.

உ-ம். முத்தி, அவ்வஸ்தையில் அஞ்ஞானஞ்சர்வாத்மனையில்லை இப்படிபஞ்சப்பிரளயங்களையும் ஸ்ரீ சற்குருமுன்னிலையில் விசாரித்து இதுகளுக்கெல்லாமாதாரமாய் அனுசூதனாய் அசங்கராயிராநின்றவாத்மாவேநானென்று எவனறிகிறானோ அவனேமுத்தெனென்று சருகிஸ்மிருதியிதிகாசபுராணகமாதிகளிற் சொல்லப்படுகின்றது இதற்கம்சயமில்லை சித்தம்.

பிரளயசொருபநிருபகம் - முற்றிற்று.

நாற்பத்து மூன்றாவது.

வேதாந்தவெதிருத்தமனநிருபகம்.

ச-கை. உலகத்தில் வேதாந்தசாஸ்திரவெதிருத்தர்களாகிய சிலவித்துவான்களும் வெளிக்கீர்களும் சிலபாமரர்களும் ஆகிய இவர்கள் ஆபாசசாஸ்திர புராணகமாதிகளைக்கேட்டு அவற்றினவிப்பிராயந்தெரியாமல் அதுகளையேசத்தியமென்றெண்ணிப்பத்திரா



நுண்ணடானவர்களுக்கே இகபரசவக்கியமுண்டென்றுப் புத்திரா  
 னில்லாதவர்களுக்கு இகலோகபரமலாகனுகங்கமுண்டென்று  
 சொல்லியிருக்கிறார்கள் அதைக்கேட்டுயதார்த்தமென் றெண்ணிப்  
 பிரமைகொண்டவர் களுடையபிராந்திநீங்கும்படி புத்திரா  
 ண்டானவர்களுக்கேயதுகனுகங்கமென்று சொன்ன பிரபலசுருதி  
 வாக்கியங்களைவிசாரித்து முழுமுகவானவர்கள் அந்தப்புத்திரா  
 திகளிடத்திற் பிரியங்களைவிட்டுவிட்டு ஆந்மசொரூபமாகியத  
 ன்னிடத்திலேயேபரமப்பிரிதுயாய் சதாந்நீடனாயிருக்கவேண்  
 டிமென்றுபெரியோர்கள் சொல்லுகிறபடியினால் புத்திரா ண்டான  
 டானவர்களுக்கதுகனுகங்கமென்பதெப்படியெண்ணி.

உ-ம்-புத்திரானில்லாத தாய்தந்தைகள் புத்திரசோகங்கொண்டு சா  
 ஸ்திரிகளையழைத்து சுவாமி எங்களுக்குப் புத்திரனில்லாமையா  
 ற்கெதியில்லையென்றுபுராண திகளிற்சொல்லுகின்றேன அந்தத்  
 தோஷநீங்கப்புத்திர ணுண்டாகும்வகையெசொல்லவேண்டிமென்று  
 கேட்க.

அவர்களும் சந்தோஷகரமாய் நீங்கள்பண்ணிய தீர்த்த யாத்தி  
 ராதிவிரதாதிசுலோயனுஷ்டித்தீர்களா னுலுங்களுடையபாவநீங்கிப்  
 புத்திரோச்சவமுண்டாகுமென்று சொல்ல அந்தப்படியே தீர்த்த  
 யாத்திரைமுதலியவிரதாதிசுலோயபிரயாசை வகித்துவெருநானு  
 ஷ்டித்துப்புத்திர ணுண்டாகாமையினாலுந் துக்கம் அப்படியிருக்க  
 த்தெய்வகதியாய் ஒருகாலத்திற்செர்ப்பமுண்டாகி அல்குநீங்கர்மசம்  
 பந்தத்தினுற்சேதப்படஅதனாலுந் துக்கமே, திருமடவந் தெய்வகதி  
 யாய்க்கெர்ப்பந்தரித்துப்பத்துமாதஞ்சென்றபிறகுபிர சவகாலத்தி  
 லுந் துக்கம், பிரசவித்தபிறகு மந்திராதி ஓஷாதாதிதேவதாதிபிரா  
 ரித்தனைகளினாலுந் துக்கப்பட்டவர்களாய் புத்திராபேட்சையினுந்  
 பிராணஹானியெங்கேநேரிடுகிறதோவென்று தாபப்படுவதினாலு  
 ந் துக்கம், மாந்தம் சுரம் பட்சுதோஷமுண்டாதலினாலும் சதா துக்  
 கம், இதுகளுக்கெல்லாந்தப்பிப்பிழைத்தால் வித்தையாப்பியாசா  
 திகளினால் துக்கம், அப்படிவித்தையந்தபின்னும் விஷயவிச்சை  
 ம்பந்தாதி துர்நடத்தையாளினாலுதிக துக்கம்.

பின்னும்விவாக காரியாதிசெலவுகளினாலும் அப்படிவிவாகமா  
 கிஞ்சுமுறைந்தைகளதிகரித்து தரித்திரப்படுவதினாலுந் துக்கம் ஒரு  
 வேளை தரித்திரநீங்கியபிசுவரியம் வந்தகாலத்திலும்இந்தப்புத்திரா  
 ணுடையஐசுவரியவாரோக்கியசம்பந்தத்தைக் கூடவிருந் துபவியாம  
 ல்தாய்தந்தைகளாகியநாம் செத்துப்போகிமேலே யென்பதில்அ  
 திக துக்கம் இந்தப்பிரகாரப்புத்திரா ண்டானவர்களுக்கஞ்சார்வ

நாதுக்கமேயன்றி அந்தப்புத்திரர்களாலிகலோகபரலோகசவுக்கியம் எள்ளளவுமில்லை.

இதுவீணாபிராந்தியென்று நன்றாய் விசாரித்துமுழுமடசுவானவர்கள் புத்திரகளத்திராதி களிதத்திலிருக்கும்பிரியமோதப் பிரியத்தைச்சர்வாத்மரூய்விட்டுவிட்டு அருளேதிருமேனியாகிய ஆசிரியர் முன்னிலையில்விடுகித்து சார்வதா ஆத்ம சொரூபமாகிய தன்னிடத்திற்பரமப் பிரிதிவைத்துச் சதா நிஷ்டரூயிருக்கவேண்டுமென்கிற வேதாந்தசித்தாந்தத்தைத்தெளிந்தவனெவனோ அவனே மெய்ஞ்ஞானி யென்று சுருதிஸ்திரூதியிதிகாச புராணகமாதிகளிற் சொல்லப்படுகின்றது இதிற்சம்சயமில்லை சித்தம்.

வேதாந்தவெதிருத்தமனனநிருபகம் - முற்றிற்று.

நாற்பத்துநான்காவது.

## பிரியத்துவநிருபகம்.



ச-கை. உலகத்திற்பிரியத்துவமாவதென்னில்.

உ-ம். திரவியம் அந்தத்திரவியத்திலும் புத்திரனேபிரியம்.

ச-கை. அதெப்படியென்னில்.

உ-ம். புத்திரன் ஓர் அகந்தைசெய்ய அவனை ராஜன்தண்டனை பண்ணத்துடங்கினால் அதற்கு எவ்வளவு திரவியஞ்சிலவானபோது வுமுன்பின்பாராமற் சிலவழித்து புத்திரனை விடுவிக்கிறபடியினால் திரவியத்திலும் புத்திரனேபிரியவஸ்துவாகும் இந்தப்புத்திரனிலுந்தன துசரீரமேபிரியம்.

ச-கை. அதெப்படியென்னில்.

உ-ம். புத்திரன் செய்தகுற்றங்கண்டு ராஜன்தகப்பனைப் பிடித்து தெண்டிக்கத்துடங்கினால் புத்திரனைக்காட்டிக்கொடுத்து எனக்குமவனுக்குஞ் சம்பந்த மில்லையென்று தகப்பன் தப்பித்துக் கொள்ளுகிறபடியினால் புத்திரனிலுந்தன் சரீரமேபிரியமாகும் இந்தச்சரீரத்திலுமிந்திரியமேபிரியம்.

ச-கை. அதெப்படியென்னில்.

உ-ம், ஒருபுருஷன் ஒரு தகாத காரியஞ்செய்ய அதற்கு ராஜன்க  
ண்காது மூக்குகளை யறுக்கத்தொடங்கினால் அப்போது தன்  
அங்கத்திலே தாவதறுக்கக்கொடுத்து இந்நிரியங்களைத்தப்பித்து  
க்கொள்ளுகிறபடியினால் சரீரத்திலுமிந்திரியமே பிரியமாகும்  
இவ்விந்திரியத்திலும்பிராணனே பிரியம்,

சு-கை, அதெப்படியென்னில்.

உ-ம். ஒருபுருஷன் குற்றஞ்செய்து அவனை யரசன் பிராணசேதம்ப  
ண்ணைத்தொடங்கினால் இந்நிரியங்களை யாவது கொடுத்துப்பிரா  
ணனைத்தப்பித்துக்கொள்ளுகிறபடியால் இந்நிரியத்திலும்பிரா  
ணனேபிரியமாகும் இந்நிப்பிராணனிலும் ஆத்மாவேபிரியம்.

சு-கை. அதெப்படியென்னில்.

உ-ம். ஒருபுருஷன் தான் தேவனாகவேண்டி மென்று பரலோகத்தை  
யிச்சித்துக்கொங்காப்பிரவேசம்பண்ணிப்பிராணனைவிடுகிறபடி  
யினால்பிராணனிலும் ஆத்மாவேபிரியமாகும்,

இந்தப்படி ஸ்ரீ சற்குருசந்நிதானத்தில் நன் ஞாய்விசாரித்துப்  
புத்திரமித்திரகளத்திராதிதேகேந்நிரிய பிராணனிகளுந் துக்கசொ  
ருபமென்றறிந்துஅதுகளிடத்திலிருக்கிறபிரியாபிடானங்களைவிட  
யிவிட்டு நீங்காப்பிரியத்துவமாகியவாத்மாவேதானென்று அவ்வாத்  
மாவினிடத்திலெப்போதும் பிரியம்வைத்திருக்கிறவெனவென்று அ  
வனை சீவன்முத்தெனன்று சருதுஸ்மிருதியினைசுபுராணாகமாதி  
கனிற்சொல்லப்படுகின்றது இதற்கும்சம்பந்தமில்லை சித்தம்,

பிரியத்துவநிருபகம் - முற்றிற்று.

நாற்பத்தைந்தாவது.

மகாலாக்ஷியநிருபகம்.



சு-கை- சருதியாதிகளில் மகாலாக்ஷிய ஜென்னியனானமே ஞான  
மென்றுமற்றனானமெல்லாய் சஞ்ஞானமென்றுஞ் சொல்லு  
கிறபடியினால் மகாலாக்ஷியமாவே தென்னில்.

உ-ம்- கூர்மையான புத்திசாதகமிருந்தால் மோட்சலட்சியையெ  
ளிதற்கூடலாம் உலகத்திலியாருக்காகிலும் பிரயாசையில்லாமல்  
புழுதியிலமிழ்ந்துகிடக்கிறமாணிக்கமகப்பட்டால் அதைப்பத

னம் பண்ணுவார்களன்றிலேசாய் விட்டுவிடமாட்டார்கள் எனக் கன்செடியில் தேன்கூடங்கூடமாயகப்பட்டால் காடுகள்தோறு ம்போய்வீணய்அலைந் துதிரியமாட்டார்கள் அதுபோலமுழுட் ளுக்களும்மகாவாகீயார்த்தவிசார ஞானமிருக்கச்சரிதையாதிக ளையபேட்சித்து விருதாவில்அலைந் துதிரியமாட்டார்கள்.

ச-கை. ஆனால் அதைவிசாரிக்குமுறைமையெப்படியென்னில்.

உ-ம். அனேகஜன்மாந்தரங்களிலீஸ்வரார்ப்பணமாகச் செய்யப்ப ட்டநித்தியநைமித்தியகன்மங்களினாலும் சகுணவுபாசனையினு லும் சித்தசத்தியுண்டாகி மணுஷிலோகமுதல் பிரமலோகபரி யந்தமானசர்வமும் அநித்தியமென்றுந் துக்கமென்றுமறிந்து இந்தச்செனனமரண துக்கமானசங்காரத்திற்குப்பயந் துநித்தி யாநித்தியவஸ் துவிவேகம் இகமுத்திரார்த்தபரபோகவிராகம் ச மாநிஷ்டிகசம்பத்தி முழுமுட்குத்வம் என்கிற சாதனசதுஷ்டய மும் இயற்கையிலுண்டானவராய் இந்தத்தேகத்தில்தானே பிர யாசையில்லாமல் முத்திகாந்தையைக்கூடுகிறமார்க்கமிருக்க நா ம் விருதாவாகப் பத்தியயிராக்கியகன்மக்குழி களில்விழுந் து ஏ ன்இளைத்துப்போகவேண்டும் தேகம்விழுந் துபோனபிறகு மு த்தியுண்டாகுமென்பதிற்பிரமாணமே காணும் இந்தச்சீர்த் தில்தானேமுத்திகுகந்தைக்காணும்வழி சொல்லமாட்டாமல் இற ந்துபோனபின்புமுத்தியுண்டென்றுசொல்லுகிற அஞ்சாரியர்க ளோநம் பிச்சேவைபண் ணுகின்றவர்கள் இந்தச்சம்சாரசமுத்திர த்தையெப்படி கடக்கப்போகிறார்கள்.

ஞானநிருஷ்டியினுலகங்காரத்தைவெறுபடுத்தி அந்தக்ஷணமே பிரமசுகத்தையபரோட்சமாயனுபவிக்கச் செய்யப்பட்ட சற்குரு சேவையினால் இந்தச்சங்கார துக்கநீங்கு மென்பதிற்சந்தேகமில் லையென்று சிந்தித்துக்கொண்டு சம்சாரத்திலிருந்துமில்லாமல் வி டுபட்டவரும் ஞானவயிராக்கியமுடையவரும் பிரமானந்தானுப வத்தில் ரமித்திருக்கிறவரும் காமக்குரோதாதி சகிதரும் தானெண் றுநவ்வரனென்றென்கிற துவைதபாவமில்லாதவரும் விதிமார்க்க மாய்கோடானுகோடிசற்கன்மங்கள்பண்ணுகிறவரும் அப்படிசெ ய்துபோதுமவற்றிற் பற்றின்றியிருப்பவரும் ஒருக்காலஞ்சொரு பஸ் துதியையமறவாதவரும் அந்தரங்கமக்கினரும் நினைப்புமறப்பி ல்லாதவரும் எப்படிப்பட்டஅபக்குவர்களுையும் ஒருநிமிஷமாத்தி ரத்தில் தமதுசந்நிதானவிசேஷத்தினால் பரிபக்குவப்படுத்தப்பர ஞானத்தைக் கொடுத்தருளப்பட்டமகாத்மாவுமாகிய ஞானசிரிய

ரொங்கே யெழுந்தருளியிருக்கிற ரோவென் னுந்தேட்டரவுடன் அ  
கத்தில் விரத்தியையுட்புறத்தில் ஆராசனைக் குரியபத்திர புத்திரபாதி  
வஸ் துக்களையுங்கைப்பற்றிக்கொண்டு.

காடுநாடுமலை குகைமுதலியஸ்தானங்களெல்லாஞ்சுற்றித்திரிந்து  
ஒரிடத்தில் சமஸ்தவேதாந்தசாஸ்திரபூரணக்கியரும் சொப்பிரகா  
சவானந்தமேதிருமேனியாயெழுந்தருளியிளங்கப் பட்டவனுபவ  
சிகாமணியுமாகிய ஸ்ரீசந்திரசுவகக்கண்டி சரணுகழியென்றடைந்து  
அடியற்றமரம்போல்விழுந்துசாஷ்டாங்கபஞ்சாங்க அஷ்டாங்கமு  
தலியநமஸ்காரங்கள் செய்து ஆனந்தபரசைவையெழுந்து நின்று  
கைகட்டிவாய்பொத்துக்கொண்டு சைதன்யம் சாஸ்வதம் சாந்தம்  
வியோமாதீதம் நிரஞ்சனம்நா தபிந்துகளா தீதம்தஸ்மைஸ்ரீ ராவே  
நமா என்றுபலவாசுகத்தினித்து.

ஒப்சவாமீ கிர்பாறிதி அடியேன்சங்காரபந்தத்திலுண்டான தா  
பத்திரயங்களினின்றுநீங்கி இந்தச்சீர்த்தில்தானே பிறப்பிறப்பி  
ல்லாதமோட்சானந்தத்தைப் பெறும்படி அனுக்கிரகஞ்செய்தரு  
ள வேண்டிமென்றுவிண்ணப்பஞ்செய்தான் அதுகேட்டு அவ்வாசி  
ரியரும் கிருபைசூர்ந்து அப்படியேநல்லதென்று அபயாஸ்தங்  
கொயித்து அவனையாதரித்துச்சிலகாலந்தமதுசந்திதானத்திலிருக்கு  
ம்படிசெய்தருளிப் பிற்பாடு ஆலசியன் நிஷ்டீரன் குருசேவைவஞ்  
சகன்ஸ்தம்பனமாதிமாரணமந்தமான அஷ்டவிதகர்மங்களைச்செ  
ய்தினன்றவன் விஷயாசத்தியுடையவன் பாஷாண்டமதஸ்தன் சோம்  
பன்பொய்யன் ஞானசோரன் சாரவிசாரன் கோபன் மூர்க்கன் ட  
ம்பன் கோளன் காழகன் சித்தசுத்தியிசுலாதவன் அஞ்சாரன் ஆகி  
யஇவர்களைத்தள்ளி ஞானவயிராக்கியபுத்தன் சீவபாவமில்லாதவன்  
சித்தசுத்தியுடையவன் ஆசாரன் சத்துயன் திடவிரதன் குருபத்தி  
யுள்ளவன் ஆகியஇவர்களுக்கேயுபதேசிக்கவேண்டிமென்றும்.

அனதிகாரிகளும் மோட்சவிச்சையுண்டாய்வருவாரிகளானால் அ  
வர்களையும் தமதுசந்திதானவிசேஷத்தினால் மலாகத்தைப்பொன்  
னாகச்செய்கின்ற பரிசனவேதி போலக்கிருபாலோசனத்தினால்தரிச  
னவேதிசெய்து பரிபாகப்படுத்தி மந்திரபாவ தியான யோகங்க  
ளினால்வர்கள்சித்தத்தைநிரமலம்பண்ணி அத்தியாரோபவபவாதய்  
த்திகளையும் அத்துவாவிருத்திலட்சணை நடஸ்தலட்சணை சொருபல  
ட்சணையாகிய லட்சணைத்திரயங்களையுங்கிரமமாக வெடுத்திப்போ  
தித்துத்தேதகாதியனாதமபுத்தியைநேறுபண்ணி நீயேபரப்பிரமமெ  
ன்றுள்ளபடி சகலசம்சயமுடறக்குருசாம் பிரதாயக்கிரமத்தினால்

சொருபஞானத்தைத்தொரிவிக்கவேண்டுமென்றும்.

சொல்லுகின்றவுபதேசக்கிரமவிதிப்படி தம்மைவந்தடித்தசீட  
னது பக்குவத்தைத்தூனேதுனேபரிசுத்தித்து அதிதீவிரபக்குவனை  
ன்றறிந்து உத்தேசம் இலக்கணம் சோதனையோடுங் கூடியமகாவா  
க்கியத்தையனுக்கிரகஞ்செய்யும்படி திருவுளங்கொண்டு அவனது  
சஞ்சிதகன்மமெல்லாம் அடியோடும்படி ஆமைபோற்றிருவுள்  
ளத்திற்சிந்தித்து ஆகாமியகன்மமெல்லாநீங்கும்படி மீனப்போ  
ற்கிருபாதிருவீடவைத்து பிராரத்தகன்மமும்பிரமானந்தரசமாய்  
ரமிக்கும்படி பறவைபோல் அஸ்த மஸ்தகசையோகஞ்செய்து ப  
ஸ்மகவசமிட்டி விதிநிஷேதரகிதமாகியசாமவேத மகாவாக்கியார்த்  
தத்தைபுபதேசஞ்செய்தருளினார்.

ச-கை. ஆனால் அத்தியாரோபமாவதேதென்னில்.

உ-ம்- ரச்சுசுத்திகை ஸ்தானுவாதியில்கிரமத்தி லில்லாதசரீப்பர  
ஜிதசோராதிசுற்பிதம்போற் சத்ருபப்பிரமத்திலில்லாதமாயாப்  
பிரபஞ்சகற்பிதமே அத்தியாரோபம்.

ச-கை. அபவாதமாவதேதென்னில்.

உ-ம். இதுசரீப்பமல்ல ரச்சுவே இதுரகிதமல்லகிளிஞ்சலே இது  
சோரனல்லஸ்தானுவே யென்றறிவிப்பதுபோலும் ஒருவிருட்  
சத்தில்லை. பூபிஞ்சு காய்பழம்பட்டைநார்வேர்கிளைகொம்புரு  
கிகளாகியஇதுகள்பேதமாறாலும் காரணமாகியவித்து ஒன்றே  
யென்றறிவிப்பதுபோலும் இதுபிரபஞ்சமல்லபிரமமேயென்  
றறிவிப்பது அபவாதமாகும்.

ச-கை. ஆனால் அத்துவாவிருத்திலட்சணையாவதேதென்னில்,

உ-ம். தேகாதியனாத்மவர்க்கங்களையுத்தியினால் நேதுபண்ணிநின்ற  
ஆத்மனையறிவிப்பதே அத்துவாவிருத்திலட்சணை,

ச-கை. தடஸ்தலட்சணையாவதேதென்னில்.

உ-ம். விருட்சத்தின்மேல் சந்திரனிருப்பா னென்பது போலப்பூ  
தாதி ஜெகத்காரணங்கொண்டு ஆத்மனையறிவிப்பதே தடஸ்த  
லட்சணை,

ச-கை. சொருபலட்சணையாவதேதென்னில்

உ-ம். பிரகாசசொருபமே சூரியனென்பதுபோல ஆத்மாவ்னிஜ  
சொருபமறிவிப்பதே சொருபலட்சணை யென்று சொல்லப்ப

மும் இது துமலல்லாமல் அந்தமகாவாக்கியார் தீத விசாரத்தினாலுண் டாகிற கூடஸ்தபிரமாயிக் யானமே மீமாதசமென்று சகலவே தாந்தசாஸ்திரங்களிலும் சொல்லப்படுகின்ற து பெரியோர் சநு டையவனுபவமும் நமது சுவா னுபவமும் அதுவேயாகும்,

ச-கை. ஆனாலடிமே னுக்கு அந்தமகாவாக்கியநினைதயுபதே சித்தி னுக்கூ டஸ்தபிரமாயிக் யானத்தையுந் தன்னாய் சம்சயவிபரீதமறும் படியானுக்கிரகஞ் செய்தருளவேண்டும் ஆயினும் அதற்கு மகா வாக்கியமென்கிற சிலாக்கியமென் வந்ததென்னில்,

உ-ம். வேதத்தில் விதிவாக்கியம் நிஷித்தவாக்கியம் அவாந்தரவாக்கி யம் ஆப்தவாக்கியம் என்று சொல்லப்படுகின்ற வாக்கியசதுஷ்டய த்தில் ஆப்தவாக்கியம் அவாந்மமேனோகாசாமாயிருக்கிற சைதன்ய வஸ்துவைக்காதலா மலகம்மே பாந்மாமுகிற படியினால் அதற்கு மகாவாக்கியமென்று பெராயிற்று,

ச-கை. மற்றமுன்னில் விதிவாக்கியமாவதே தென்னில்,

உ-ம்- பிராமணனைக் குறித்து, நாலேமாலையினில னுஷ்டான சந்நியாவ ந்தனைகளும்கமரணபரியந்தம் அக்கிலிகோ தஜிர மும்பண்ண வே ண்டிமென்கிற து-விதிவாக்கியம்.

ச-கை- நிஷித்தவாக்கியமாவதே தென்னில்,

உ-ம்- சராபா னுதிகளைப்பண்ணக் கூடாதென்கிற து நிஷித்த வாக்கியம்.

ச-கை- அவாந்தரவாக்கியமாவதே தென்னில்.

உ-ம். ஜோதிக்கீடோமாதிகளைப்பண்ணால் சீவனுக்கெளி சொர்க்காதி பலனுண்டாகுமென்ற து அவாந்தரவாக்கியம் இம் முன்னுவாக் கியமும் அதுபோலப்பிரத்தியேகாத்மசொ ருபத்ததைத்தெரிவிக்க சமாத்மது ஆதலால் அதற்கு மகாவாக்கியமென்பது பிரமாண நித்தமே.

ச-கை. காண்டத்திரயமென்று சரு திகளிற்றி சொல்லப்படுகிறதே தெ ன்னில்.

உ-ம். கன்மம் உபாசனை னானம் என்று முன்னுவிதமாயிருக்கும்.

ச-கை. கன்மகாண்டமாவதே தென்னில்.

உ-ம். வேதபுருஷனுடைய நாபிக்குக் கீழ்சொர்க்கலாகபரியந்தங் கன்மகாண்டம்.

ச-கை. உபாசனுகாண்டமாவதே தென்னில்.

உ-ம். வேதபுருஷனுடைய நாபிக்குமேல்கழுத்துக்குக்கீழ்ப்பிரம லோகபரியந்தம் உபாசனாகாண்டம்.

ச-கை. ஞானகாண்டமாவதேதென்னில்.

உ-ம். வேதபுருஷனுடையகழுத்துக்குமேல் சிரசுபரியந்தம் ஞானகாண்டம் அந்தஞானகாண்டத்தில் இந்தத்தத்துவம சியென்னு மகாவாக்கியமானது நாலுவர்ணமும் மூன்றுபதமும்மூன்றுபதார்த்தமும் மூன்றுலட்சணையுமாகவிளங்கும்.

ச-கை. நாலுவர்ணமாவதேதென்னில்.

உ-ம். சத்தியம் ஞானம் அனந்தம் ஆனந்தம்என்பதேநாலுவர்ணம்.

ச-கை. மூன்றுபதமாவதேதென்னில்.

உ-ம். தத்பதம் துவம்பதம் அசிபதம் என்பதேமூன்றுபதம்.

ச-கை. மூன்றுபதார்த்தமாவதேதென்னில்.

உ-ம். அது நீ ஆராய் என்பதே மூன்றுபதார்த்தம் இவற்றுள் அதுவென்பது பரம் நீஎன்பதுசீவன் ஆராயென்பது சிவம்.

ச-கை. மூன்றுலட்சணையாவதேதென்னில்.

உ-ம். விட்டலட்சணை-விடாதலட்சணை விட்டுவிடாதலட்சணை என்பதே மூன்றுலட்சணை இதற்குச்சங்கீர்க்கவாக்கியம் விசிட்டவாக்கியம் அகண்டவாக்கியமென்று சொல்லப்படும் இப்படி சொல்லப்பட்ட வேதாந்தசிந்தாந்தத்திற்குத் தத்துவம் இருபத்தெட்டென்றுசொல்லுவார்கள் அசித்துருவமாகிய தத்துவம் இருபத்துநாலும் ஜெகமாவும் சித்துருவமாகிய தத்துவம்நாலில் புருடன்காலபரம்வியோமம் ஆகியமூன்றும் சீவனாகவும் பரம் ஒன்றும்பரமாகவும் விளங்கும் இதுவுமல்லாமல்மேற்சொல்லிய சத்தியம்பரமாகவும் ஞானம் சீவனாகவும் அனந்தம்சராசரமாகவும் ஆனந்தம்சகலபுவனமாகவும்விளங்கும்.

நீயென்னும்பதத்திற்குஅபரோட்சமாகிய காரியவுபாதி (எ) அதுவென்னும்பதத்திற்குப்பரோட்சமாகியகாரணவுபாதி (எ) அவத்தை (ஈ) அபிமானி (ஊ) முக்கியவிலக்கியம் (உ) அசத்த சத்தம (உ) இதுகளையறியுமிடத்துச்சீரவணமனைநிதித்தியாசனமாகியமூவகையினால் விளங்கப்படும்.

ச-கை. அதெப்படியென்னில்.

உ-ம். சற்குருசந்நிதானத்தில் வேதாந்தசாஸ்திரார்த்தங்களை யந்நிரிவறக்கேட்டறிவது சிரவணமென்றும் அங்ஙனங்கேட்ட சிரவணார்த்தத்தினால் உபாதி யெய்நியப்படுத்தி அவத்தை



யைய நித்தியமாக்கிச் சொரூபநிச்சயஞ்செய்து, அனந்தமனத்திற்  
சிந்தித்துத்தரிப்பதென மென்றும் அந்நிவனமனஞ்செய்  
தபொருளைச் சுவானுபூதியிற்காட்சிப்படுவதெ நிதித்தியாசன  
மென்றும் சொல்லப்படும் இந்தச்சிரவணாதிசுளிசூல் தான் அந்  
தப்பொருள்விளங்கப்படும்.

ச-ஐக- அதெப்படியென்னில்,

உ-ம்- சிரவணமானது காரியகாரணவுபாதிக்களை நீக்கிச் சீவனிதூப  
ரணிதூவென்னக்கீகள்வியிஞற்றொரிசிக்கப்பண்ணும்

ச-ஐக- அஃதெவ்வாறென்னில்.

உ-ம். காரியவுபாதிபென்பது சீவவுபாதி அதற்குவாக்கியம் சங்க  
ரீக்கவாக்கியமென்று சொல்லப்படும்.

ச-ஐக- அதெப்படியென்னில்.

உ-ம்- மஞ்சாக்குகோசந்நிகங்காயாம்கோஷிப்பிரதிவசதிஎன்பது,

ச-ஐக. அதற்கர்த்தமெதென்னில்,

உ-ம். மஞ்சங்குப்பிடுகிறதென்றும் கங்கைசத்திக்குறித்தென்றும் சொ  
ல்வது அப்படி சொல்லுமிடத்து மஞ்சம்-சடம் அது கூப்பிடுமா  
கூப்பிடவறியாது மஞ்சத்தினுள்ளொருபுருஷினிருந்து கூப்பிட  
டானென்றறியவேண்டிற்று, கங்கையாவது ஜடம் அது சடமாத  
லால் கோஷிக்கவறியாது அதன்கரையிலிடச் சேரியிருக்கிற  
தென்றுகொள்ள வேண்டிற்று, இதுபோலே முபாதிக்குஞ் சீவ  
னேசாட்சியாய்நின்றசேட்டிப்பிக்குறெனன்றறிய வேண்டிய  
து, இதுவிட்டலக்கணை.

ச-ஐக- காரணவுபாதியேதென்னில்,

உ-ம்- காரணவுபாதிபென்பது பரவுபாதி அதற்கு வாக்கியம்விசி  
ட்டவாக்கியமென்று சொல்லப்படும்,

ச-ஐக- அதெப்படியென்னில்,

உ-ம்- சாரணத்திஷ்டதிகவேதோதாவதி-என்பது,

ச-ஐக- அதற்கர்த்தமெதென்னில்,

உ-ம்- ஒருசிவப்புக்குதிரையும் வெள்ளிப்பசுவும் கண்டாயோவெ  
ன்பது, அப்படி சொல்லுமிடத்து சிவப்புநிற்கிற துவெள்ளி போ  
கிறதென்றால் சிவப்புநிறம்தேறுபட்டுக் குதிரையன்றித்தனியே  
நில்லா துவெள்ளிநிறம்தேறுபட்டுப்பசுவையன்றித்தனியேபோ  
காது ஆதலால் சிவப்புநிறமுள்ள குதிரை நிற்கிறதென்றும் வெள்  
ளிநிறமுள்ளபசு போகிறதென்றும் கொள்ளவேண்டிற்று இது

போல், சர்வஞ்ஞத்வாதிகாரஸூபாதி யாகிய தூரியத்தைவிடாம  
ல்பரணேசாட்சியாய்நின்று சீவனும்பரணுமன்னிய மாகாமல்ம  
காமாயயினால் அன்னியோன்னியஏகமாயிருக்கிறுனென்றநி  
யவேண்டியது-இதுவிடாதலக்கணை,

ச-கை. அசிபதமாவதேதென்னில்.

உ-ம். மனைத்திலற்றவிருவகைப் பொருளையுங்காட்சியி லயிக்கம்  
பண்ணுவதே அசிபதம் அதற்குவாக்கியம் அகண்டவாக்கியமெ  
ன்றுசொல்லப்படும்.

ச-கை, அதெப்படியென்னில்,

உ-ம், சோயந்தேவதத்தகா வென்பது.

ச-கை. அதற்கார்த்தமெதென்னில்.

உ-ம். அவனையிவன்இவனை, அவனென்பது அப்படி சொல்லுமி.  
டத்துச்சர்வசராசரப்பிரபஞ்சமுந்தன்வடிவாகக்கண்டுவிளங்கி  
யபரன் எல்லாந்தானாய் விளங்குகிறு மென்பதுமறந்து தன்  
னையுயிழந்து பரமாதீதமாய்சாந்தமானவுபசாந்தத்தையயிக்க  
மென்றநியவேண்டியது இது விட்டுவிடாதலக்கணை.

ச-கை. நாலுவே தத்திலும்ஞானகாண்டத்தில்நான்குஉப நிஷித்தி  
லிருந்துநான்குமகாவாக்கிய முண்டாயிற் றென்பதெப்படியெ  
ன்னில்.

உ-ம். இருக்குவேதத்தில் அயித்திரியவுபநிஷித்திற் பிரஞ்ஞானம்பிர  
மமென்னும்வாக்கியமும்யசர்வேதத்தில்தைத்திரியவுப நிஷித்தி  
ல் அகம்பிரமாஸ்மியென்னும் வாக்கியமும்சாமவேதத்தில் சா  
ந்தோக்கியவுபநிஷித்தில் தத்துவமசியென்னும் வாக்கியமும்அ  
தர்வணவேதத்தில் மாண்டோக்கியவுபநிஷித்தில் அயமாத்மாப்  
பிரமமென்னும்வாக்கியமுமுண்டாயிற்று இந்தநான்குவாக்கிய  
மும்பதிருருபதமாயிற்று.

ச-கை. சீவபரங்களுக்கயிக்கியத்தைப் பிரதிபாதிக்கிறதற்கு ஒரு  
வாக்கியம்போதாதோ நாலுவாக்கியமேதுக்கென்னில்.

உ-ம். இந்தநாலுவாக்கியங்களிலும்பிரயோசனமுண்டி,

ச-கை. அதெப்படியென்னில்.

உ-ம்- தத்துவமசிவாக்கியம் குருவின் உபதேசவாக்கியமும் அகம்  
பிரமாஸ்மிவாக்கியம் சீஷனுபவவாக்கியமும் பிரஞ்ஞானம்  
பிரமமென்னும் வாக்கியம் லட்சணுவாக்கியமும் அயமாத்மாப்  
பிரமமென்னும்வாக்கியம் சாட்சாத்காரவாக்கியமுமாகும்.

ச-கை. இதுகளுக்கர்த்தமெப்படியென்னில்.

உ-ம்- வாக்கியங்களுக்ககாரணம்பதமும் பதார்த்தமுமாதலால் பூர்வம்சாமானியமாய் விசாரித்திருந்தபோதிலும் இன்னும்விசேஷமாகவேவிசாரித்தறியவேண்டும்.

ச-கை- ஆனால் பதமும்பதார்த்தமுமாவதென்னில்

உ-ம்- தொம்பதம் தப்பதம் அசிபதம் எனமுன்றுபதம், தொம்பதார்த்தம் சீவன் தப்பதார்த்தம் ஈஸ்வரன் அசிபதார்த்தம் அயிக்கம் இதுவேபதார்த்த மென்று சொல்லப்படும்

ச-கை- தொம்பதார்த்தபூதனானசீவசொரூபமேதென்னில்.

உ-ம்- அவித்தையம் அதிஷ்டானசைதன்ரியமும் சைதன்யகற்பிதமானஅபஞ்சீகிருதபூத காரியலிங்க சரீரமும் அதிந்நிரதிபிம்பித்தசிதாபாசனும் சிதாபாச தர்மமான கிருச்சிக்ஞ்சுவ கர்த்தருத்வ போக்தருத்வாநிகளுங்கூடச்சீவசொரூபமென்று சொல்லப்படும்.

ச-கை- தப்பதார்த்தபூதனானபரசொரூபமேதென்னில்

உ-ம்-மாயையும் அதிஷ்டானசைதன்யமும் அதிந்நிரதிபிம்பித்த ஈஸ்வர னும்ஈஸ்வர தர்மமானசர்வஞ்ஞத்வாநி குணங்களுங்கூட ஈஸ்வர சொரூபமென்று சொல்லப்படும்.

ச-கை- அசிபதசொரூபமேதென்னில்.

உ-ம். கூடஸ்தனேபிரமம் பிரமமேகூடஸ்தனென்னும் அயிக்கியார்த்தமாயறிவதே அசிபதசொரூபமென்று சொல்லப்படும்.

ச-கை- ஆனால் கிருச்சிக்ஞ்சுவாநி குணங்களுடன் கூடியிருக்கிற சீவனுக்கும் சர்வக்ஞத்வாநி குணங்களுடன் கூடியிருக்கிற ஈஸ்வரனுக்கும் அயிக்க மெப்படி கூடும் இப்படியிவ்விரா தமான அர்த்தத்தைச் சுருதிகளில் எப்படி சொல்லுகின்றது இதுகளைச் சந்தேக விபரீதமற அடியேனுக்குப்போதித்தருளவேண்டும் மென்னில்,

உ-ம்- முன் சொல்லிய லட்சணத்திராயங்களில் விட்டலட்சணையாகிய ஜகர்லட்சணயிற் சொல்லுகிறோம்- நீ சாவதானமாய்க்கேள்,

ச-கை- அதெப்படியென்னில்.

உ-ம்- கெங்காநீரத்திலிருந்தொரு பிராமணன் வர அவனைக்கண்டு மற்றொரு பிராமணன் சுவாயீ கெங்காநீரத்தில் விசேஷமென்னென்று கேட்க அந்தப் பிராமணன் கெங்காயாங் கொஷிவதியென்றான்.

ச-கை அதற்குத்தர்பாரியமேதென்னில்.

உ-ம். கங்கையென்கிற பதத்திற்குப்பிரவாகம் அர்த்தமாகையினால் பிரவாகத்தி லிடைச்சேரி யிருக்கமென்று கொள்ளப்படாது அப்படி கொள்ளுமிடத்துப்பிரத்தியட்ச வினோதமாயிருக்கும் ஆதலால் கெங்கைக்கர்த்தமான பிரவாகத்தைச் சர்வாத்மரூபிவிட்டுவிட்டு அப்பிரவாகத்தோடுங்கூடி யிருந்தகரையினிடத்திலிடைச்சேரியிருக்கிறதென்று கொள்ளுவதே தாற்பரியமாயிற்று,

ச-கை. ஆனால் இந்தப்படியே மகாவாக்கியத்திலுஞ்சுக்ரீலட்சணை சொல்லலாமாவென்னில்.

உ-ம். சொல்லப்படாது.

ச-கை. அதேனென்னில்.

உ-ம். தொம்ப தார்த்தபூதரூன கூடஸ்தசைதன்னிய பரியந்தமும் விட்டுவிட்டால் முழுட்சுக்கள் சொருபமேயில்லாமற் போகின்றது அதனால் பிரத்தியட்ச வினோதமவரும் ஆதலால் இந்த ஐக்ரீலட்சணங்கூடாது,

ச-கை. ஆனால் இந்த லட்சணத்தினால் வெந்தவாக்கியம் பிரமத்தைப் போதுக்கின்றதென்னில்.

உ-ம். அன்னமயகோசமுதல் விஞ்ஞானமயகோச மட்டும் இந்த நாலுகோசமும் பரப்பிரமமென்கிற வாக்கியத்திற்குச் சடமானகோசங்கள் அனுகள்பிரமமல்லாதபடியினால் லதுகளை விட்டுவிட்டு அனுகளுக்கது ஷ்டானபூதமான சைதன்னியத்தினிடத்திலேயே- தாற்பரியம்.

ச-கை. ஆனால் அஐக்ரீலட்சணையாவதேதென்னில்.

உ-ம். மஞ்சாக்குரோசந்தி யென்கிற வாக்கியத்தில் மஞ்சங்கூப்பிடுகிறதென்று அர்த்தமாகின்றது அந்த அர்த்தத்தை யங்கீகரித்தால் பிரத்தியட்ச வினோதமவரும் ஆதலால் மஞ்சத்தைவிடாமல் அதிலிருக்கும்புருஷன் கூப்பிடுகிறானென்று கொள்ளுகிறதே தாற்பரியம் இப்படிபோலவேதத்தில் சத்தியரூன வனந்தானந்தமென்னும் வாக்கியத்தில் ஆனந்தமயத்துடன் கூடியிருக்கிற வாத்தமவுக்குச் சச்சிதானந்த லட்சணத்தைவிடாமல் ஆனந்தமயகோசத்தைச் சொல்லுகின்றது.

ச-கை. ஆனால் இந்த அர்த்தத்தை மகாவாக்கியத்தி லங்கீகரிக்கலாமே யென்னில்.

உ-ம். அப்படியங்கீகரிக்கப்படாது.

ச-கை. அதேப்படியென்னில்.

உ-ம். விஞ்சிக் குத்வாதி ரூணங்களுடன் கூடியிருக்கிறசைதன்னி

யமேசீவன் ஆகையினால் குண விசிஷ்டனானவனுக்கு அயிக்யஞ் சொல்லக்கூடாது ஆதலாலிந்த அஜகர்லட்சணையுங்கூடாது.

ச-கை- ஜகதஜகர்லட்சணையாவதெதென்னில்.

உ-ம். சொயந் தேவதத்தகா என்கிறவாக்கியத்தில் கங்காதீரத்தில் அஞ்சாம்வருஷம் தேவதத்தனைப் பார்த்தோம் அவனையே இந்தக் காவேரிதீரத்தில் ஐம்பதாம் வருஷங்கண்டோ மென்கிறவிவகாரத்தில் அந்தத்தேசமும் அந்தக்காலமும் இந்தத்தேசமும் இந்தக்காலமும் ஆகியபுருஷனைவாச்சியார்த்தமென்றங்கீகரித்தோமானால் வெகுவினோதமுண்டு எப்படியென்றால் கங்காதீரங்காவேரிதீரமாகாது காவேரிதீரங் கங்காதீரமாகாது அந்தக்காலமிந்தக்காலமாகாது இந்தக்கால மந்தக்காலமாகாது அதனால் பிரமாணந்தரமான பிரத்தியட்சனுக்கு வினோதமாயிருக்கின்றது ஆதலால் அந்தத்தேசம் அந்தக்காலம் இந்தத்தேசம் இந்தக்காலமாகியவாச்சியார்த்தத்தைவிட்டுவிட்டு, லட்சியார்த்தபூதமான தேவதத்தனையறிந்து கொள்வதே தாற்பரியம்.

அதுபோலமகாவாக்கியத்தில் தற்பதவாச்சியார்த்தமானமாய்க்கும்மாயாப் பிரதிவிம்பானைநஸ்வரனது சர்வக்ருத்வாதி குணங்களுக்கும் தொம்பதவாச்சியார்த்தமான அவித்தைக்கும் அவித்தையாப்பிரதிவிம்பானை சிதாபாசனது கிஞ்சிக்குத்வாதி குணங்களுக்கும் அன்னி யோன்னிய அயிக்கியம் அங்கீகரித்தால் பிரத்தியட்சவினோதம்வரும்

ஆதலால் வினோதமானமாயா சர்வக்ருத்வாதி குணங்களும் அவித்தையாகிஞ்சிக்குத்வாதி குணங்களும்மாகிய இருவகையுந்தள்ளிவிட்டு விம்பத்தோற்றவாடுக்கமும் விம்பப்பிரதி விம்பத்தோற்றவாடுக்கமும் அஞ்ஞானமும் அஞ்ஞானகாரியத் தோற்றவாடுக்கமும்றிவித்து லட்சியபூதமானசைதன்னிய மாத்திரத்தைப்பற்றிச் சச்சிதானந்த பிரமமேநீ-நீயே அந்தச் சச்சிதானந்த பிரமமென்று மகாவாக்கியத்தில் ஜகதஜகர்லட்சணையினால் போதிக்கப்படுகின்றது.

ஆதலால்நீயே பிரமம் உன்னுடைய சித்தவிருத்தியில்நீயேயவதானித்துப்பார்க்கவேண்டும் இதற்கம்சயமில்லை இவற்றுள்வாச்சியார்த்தம் இலட்சியார்த்தமென்னுமிருவகையில் வாச்சியார்த்தமங்கீகரித்தா லெங்கேபிரத்தியட்ச வினோதமாய்த் தோற்று கின்றதோ அங்கே லட்சியார்த்த மங்கீகரிக்கவேண்டும் ஆனபடியினால் மகாவாக்கிய லட்சணத்தினால் அயிக்கியம் போதிக்கப்படுகிறதென்று லட்சணையயங்கீகரிக்கத்தக்கது ஆயினும் இந்த மகாவாக்கியத்தையேகிரம

புத்தியில்மையுட்படி  
பொதிக்கின்றேமும்.

ச-கை. அஃதெப்படியென்னில்.

உ-ம்- இருக்குவதத்தில் பிரஞ்ஞானம்பிரமமென்றவாக்கியத்திலே  
பிரஞ்ஞானமென்றும்பிரமமென்று பிரண்டுபதம்.

ச-கை. பிரஞ்ஞானபத்திற் கர்த்தமெதென்னில்.

உ-ம்- வாச்சியார்த்தமலட்சியார்த்த மென்றிரண்டுவிதம் அவற்றில்  
வாச்சியார்த்தமானது பிரத்தியேகாத்மாவின்சாயை அந்தக்கரா  
ணத்திற்பிரதிபிம்பித் துத்தற்பிரகாசத்தையகங்காரணுக்குக்கொ  
டுத்து அகங்காரதர்மத்தைத் தான்மேல் போட்டுக்கொண்டுசுத்  
துஞ்சடமுமாயன்னியோன்னியவத்தியாசத்தைப்பண்ணிக்கொ  
ண்டுபித்தாயபிண்டம்போல நான்கர்த்தாபோக்தாகி துக்கியெ  
ன்றபிமானிக்கிறபோது சிதாபாசனுக்குமகங்காரணுக்கும்சகச  
தாதாத்தியமென்றுஞ்சிற்சடக்கிரந்தியென்றுஞ்சொல்லப்படும்.

ஸ் தூலசரீரத்தையத்தியாசம்பண்ணிக்கொண்டு அதனதுவீட  
பாவவிகாரங்களெல்லாந்தான்மேற்போட்டுக்கொண்டு உண்டானே  
ன்பிறந்தேதன்வளர்ந்தேதன்பருத்தேதன் இளைத்தேதன்றசித்தேதன் கது  
ப்புசிவப்புக்குடடைநெட்டையென் றபிமானிக்கிறபோது சிற்சா  
யையகங்காரணுக்கும்ஸ் தூலசரீரத்திற்கும்கர்மஜதாதாத்தியமென்  
றுசொல்லப்படும்.

சரீரதர்மங்களெல்லாம்சாட்சியினிடத்தாரோபிக்கும்போது அவ்  
வகங்காரணுக்குஞ்சாட்சிக்கும்பிராந்திஜதாதாத்தியமென்றுசொல்  
லப்படும் இந்தப்பிரகாரம் சரீரத்திரயத்திற்குடியிருக்கிறசிதாபா  
சன்ஞானானுஞ்ஞானேஞ்யமாகியதிரிபுடிவியாபாரம்பண்ணுவன்.

ச-கை; ஞானானுஞ்ஞானேஞ்யமாவதெதென்னில்.

உ-ம். அந்தக்கரணபிரதிபிம்பசைதன்னியமேசிதாபாசன் அவ்வின்  
யே ஞானானுவென்றும் அவன்விருத்தியுடன் கூடும்போது ஞா  
னமென்றும் அவன்விஷயங்களுடன் கூடும்போது ஞேயமென்  
றுஞ்சொல்லப்படும்இந்தத்திரிபுடியுடன் கூடியிருக்கிறசிதாபா  
சனே தசேந்திரியவியாபாரத்தைச்செய்வன்.

யாதொருசைதன்னியம் அந்தக்கரணவிருத்தியோடு கூடிச்ச  
ரோத்திரோந்திரியத்துவாராசத்தங்களை யெல்லாமறிகின்றது அது  
வேதொக்கிந்திரியத்துவாராபரிசங்களையும் சட்சிந்திரியத்துவாரா  
புரபங்களையும் சிங்ங்வையிந்திரியத்துவாராசங்களையும் கிராணே  
ந்திரியத்துவாரா கந்தங்களையும் வாக்கிந்திரியத் துவாராசனங்க  
ளையும் பாத்தேந்திரியத்து வாராகமனங்களையும் பாணிந்திரியத்து

வாரா தானங்கலையுள் பாயுநீர் திரியத் துவாராமல விசரீக் கத்தையும் உபஸ்தேந் திரியத் துவாரா ஆனந்தத்தையும் அநிகின்றது இப்படி தசேந் திரியவியாபார விஷயங்கலையநீற சீலணயேவாச்சியார்த்த மென்று சொல்லப்படும்.

ச-கை. அதெப்படியென்னில்.

உ-ம். லட்சியார்த்தபிம் பவாச்சியமகங்காரத்திற் பிரதிபலித்து இரண்டுங்கடன போது லட்சியமாகியசாட்சியசைவந் திருக்க அகங்காரந் தொழிற் படுகிறதேவாச்சியார்த்த மென்னப்படும்,

ச-கை. இலிலட்சியார்த்தமெதென்னில்.

உ-ம். அவ்வந்தக்கரணத்தையும் அது களின் விருத்திகளையும் தேசேந் திரியாது வியாபாரங்கலாகியவாச்சியத்தையும் தள்ளி மஞ்சாக் குளோசவிலட்சணம்போல அவஸ்தாத்திரயசாட்சியாய்கூடஸ் தனாய் நிர்விகாரியாயிருக்கிறபிரத்தியேயாத்மசை தன்னியமேல ட்சியார்த்தமென்று சொல்லப்படும்,

ச-கை- இனிபிரமபதத்திற் குவாச்சியார்த்தமெதென்னில்.

உ-ம்- உத்தமமாயிருக்கிற இந்திராதிதேவதைசரீரங்களிலும் மத் திமமாயிருக்கிறமனுஷாதிசரீரங்களிலும் அதமமாயிருக்கிறப சுவாதிசரீரங்களிலும் அபஞ்சீகிருத பூதபஞ்சீகரண பூதங்களி லும்யாதொருசைதன்னியமானது ஏகமாயிருக்கின்றதொ அது வேவாச்சியார்த்தமென்று சொல்லப்படும்.

ச-கை. லட்சியார்த்தமாவதெதென்னில்,

உ-ம். மாயாகாரியங்கலையுந்தையும் தள்ளி விட்டுப்பிரவிஞ்சவிலட்ச ணமாய்பிரபஞ்சவாதி கீடானமாய்மாயாதற்காரியா தீதமாய்திரி விதபரிச்சேத சூனியமாய்சர்வத்திரா அனுசூதமாயிருக்கிறபரமாத்ம சைதன்னியந்தானே லட்சியார்த்தமென்று சொல்லப்படும் அதே பிரத்தியேகாத்மாவாயிருக்கிறகூடஸ் தசைதன்னியம் அதுதான் என்னிடத்திலிருக்கிற பிரக்ஞை இந்தப்பிரக்ஞையே பிரமாவினிடத்திலுமிருக்கிறது பிரமாவினிடத்திலிருக்கின்றபிர க்ஞைதான் என்னிடத்திலுமிருக்கிறது ஆதலால்சைதன்யமெ ன்றலும் பிரக்ஞானமென்றலும்பிரமமென்றலும்ஆத்மாவெ ன்றலும் பேர்மாத்திரம்மேவமேறயல்லாமல் வஸ்து ஒன்றானபடி யிருவேகமென்கிறபதத்தினாலயிக்கியஞ்சொல்லப்பட்டது,

ச-கை- யசர்வேதத்தில் அகம்பிரமாஸ்பியென்னும்பதத்தில் அக மென்கிறபதத்திற்குத்தமெதென்னில்,

உ-ம்- பரிபூரணமாய்தேசகாலவஸ்துபரிச்சேத சூனியமாயிருக்கி றபிரத்தியேகாத்மசைதன்னியந்தானே பிரமவித்தைக்களிகாரி யாயிருக்கிறமனுஷ சரீரத்தில்புத்திக்ஞ்சாட்சியாயிருதயகமல

தீதில் அகமகமென்றுஸ்மிரீத்துக் கொண்டுருக்கும்.

ச-கை. ஆனூல்பரிபூரணமாயிருக்கிறவாத்மாவுக்குத்தேசம்பந்தஞ் சொல்லுணகயினூல்பரிச்சின்னத்துவம்வாராதோவென்னில்.

உ-ம். சூட்சுமசரீரவிலட்சணமாயிருக்கிற படியினூல்பரிச்சின்ன த்வமாகியபரிபூரணமென்பதிற்சம்சயமில்லை.

ச-கை. சூனியபூரணத்தைப்போலேயோவென்னில்.

உ-ம். சூனியபூரணம்போலன்று சூதாபூரணமே.

ச-கை. அதெப்படியென்னில்.

உ-ம். அகமென்னும்போதுசைதன்னியம்அதுநிர்விகாரமாகையி னூலகமென்றுவிகாரஞ்சொல்லக்கூடாது அகங்காரஞ்சுடமாகையி யாலினூவும்அகமென்றுதோற்றமாட்டாது பதமோவென்றால் பரமாத்மபூதமானசைதன்யமேஅகங்காரத்துடன் கூடிக்கொண் டகமென்றுவிளங்குகின்றது ஆனபடியினூல்சுடமான வாச்சிய த்தைத்தாளிச்சைதன்யமாத்திரமே அகமென்கிறசத்தத்திற்கில ட்சியார்த்தமென்று சொல்லப்படும்.

ச-கை. பிரமபதத்துக்கர்த்தமேதென்னில்.

உ-ம். சூதாபூரணமாய் தனக்குமுந்திஒருவஸ் துவங்கா ரணமாயில்லாமல்தனக்குப்பிந்தியொருவஸ் துவங்காரியமாயில் லாமல்தன்னிடத்திலொருவஸ் துவமில்லாமல்தனக்கன்னியமாய் ஒருவஸ் துவமில்லாமல்யாதொருசைதன்னியம்ஏகமாயிருக்கின் றதோஅதுதான்பிரமபதத்துக்கு லட்சியார்த்தம்

ச-கை. அஸ்மியென்கிறபதத்திற்கர்த்தமேதென்னில்,

உ-ம். அவ்விருபதத்தின் லட்சியார்த்தவயிக்கியமே அஸ்மியென்னு ம்பதார்த்தமென்றுசுருதியிற்சொல்லப்படுகின்றது.

ச-கை. சாமவேதத்தில் தத்துவமசி வாக்கியத்தில் தத்பதத்திற்கர்த் தமேதென்னில்,

உ-ம், ஏகமேவாத்வைதம்பிரமமென்றுசொல்லப்படும்,

ச-கை. ஏகமென்றால் போதாதோ ஏகமேவாத்வைதம் பிரமமெ ன்றுசொல்லுவானேனென்னில்.

உ-ம்- ஏகமென்பதிற் சூசாதி சூனியமும் ஏவென்பதில்விசாதி சூனியமும் அத்வைத மென்பதில் சுவகத பேத சூனியமும்வி ளங்குகின்றது அதனால்அப்படிசொல்லவேண்டிற்று,

ச-கை- உலக பதார்த்தங்களிற் சூசாதிகவிசாதிக சுவகதபேதங்கள் பிரத்தியட்சமாக விளங்கப்படுகின்றது எப்படியென்றால்விரு ட்சங்களெல்லா மேகமாயிருந்தாலும் ஆலமரம்அ ரசமரம்என் கிறபேத மிருக்கின்றபடியால் சூசாதிபேதமும்-பாலிசூசாதிக



ள் விருட்சங்களுக்கண்னியமாயிருக்கிறபடியால் விசாநிபேதமு  
ம்-பத்திரபுஷ்ப பலாநிகள் விருட்சத்திற்குப் பேதமாய்த்தோ  
ற்றுகிறபடியால் சுவகதபேதமுங் கண்டோம்-அதுமேலால் ஆத்  
மாவிலும் அந்தப்பேதங்கள் கண்டோம்-என்படியென்பால்-ஒ  
ருவஸ்துவில் சீவனென்றும் ஈஸ்வரனென்றும் பேதமிருக்கிற  
படியால்சசாநிபேதமுங் சீவஸ்வராஜைப் பார்த்திலும் சடப்  
பிரபஞ்ச மன்னியமாயிருக்கிற படியினால் விசாநிபேதமுங்  
சசிதா னந்தகுணங்களிருக்கின்றபடியால் சுவகதபேதமுங்கண்  
டோமேயென்னில்;

உ-ம்- ஒருவஸ்துதானையபின்னமாய் நிமித்தவுபாநானகாரணமா  
யிருந் துக்கொண்டு-தான்தானே இருந்தித்த துத்தான்தானேநி  
ரவேசித்ததென்று சருதிசொல்லுகிற படியினால் சீவஸ்வரபே  
தமாகிய சசாநி பேதமில்லை-சீவஸ்வராஜைப் பார்த்திலுஞ்சட  
ப்பிரபஞ்சத்திற்குச் சதாசந்தையில்லாதபடியினால் சத்திகா  
சிதம்ப்சொப்பன்ப் பிரபஞ்சம் சச்சார்ப்ப முதலானவகளைப்  
போல் நிதிதையாபூதமாய் வாநிக்கப்படுகின்றது ஆதலால்விசா  
நிபேதமில்லை ஆதலால்சுஞ்ச சசிதானந்தமெல்லாந்ரீசொருப  
மர் யிருக்கிறபடியினால் சுவகதபேதமில்லை ஆனபடியினால்  
மா சசாநிகவிசாநிகசுவகதபேத ரகிதசொருமென்றுதத்த  
த்தனக்கரித்தமாயிற்று;

ச-ஸக- இலி-தொம்பதத்திற்கரித்தமெனென்னில்;

உ-ம்- தேகேந் திரியாநிகளுக்கெல்லா மதிதமாய் சிரவண்மன்னரி  
நித்தியா சனத்துடன்கூடியிருக்கிற பிரத்தியேகாதம சைதன்  
னியமேமொதாம்பதத்திற்கரித்தமென்றுசொல்லப்படும;

ச-ஸக- அகியதத்திற்கரித்தமெனென்னில்;

உ-ம்- அவ்விருபதத்தினி லட்சியாரித்த வயிக்கீயமேஅகியென்னு  
ம்பதத்திற்கரித்தமென்றுசொல்லப்படும;

ச-ஸக- அதர்வணவேதத்தில் அயமாத்மாய்பிரமமென்றும் வாக்கீ  
யத்தில் அயமென்னும்பதத்திற்கரித்தமெனென்னில்.

உ-ம்- ஆத்மாஅபரோட்சசொருமென்றுசொல்லப்படுமது.

ச-ஸக-ஆத்மா அபரோட்சசொருமொன்கடாநிகளைப்போல்திரி  
சியமாய்க்காணப்பட்டுச்சடமாயிற்றெனென்னில்.

உ-ம், திரிசயமாய்க்காணப்பட்டுச்சடமாயிருக்கிற துமல்ல;

ச-ஸக- சொர்க்காநிகளைப்போற் பரோட்சமாய்க் காணப்படாத  
தேவென்னில்;

உ-ம்- சொர்க்காநிகளைப்போற்பரோட்சமாய்க்காணப் படாததும  
ல்ல ஆதலால் அந்தநித்தியாபரோட்சசொப்பிரகாச சொருபத்

தையறிவாகவேயறியவேண்டும்.

ச-கை- ஆத்மாவென் னும்பதத்திற்கீர்த்தமே தென்னில்.

உ-ம்- அகங்காரமுதல் ஸ்ரூலதேகபரியந்தமான காரியகாரணசங்கவாதத்துக்கொல்லாமதுவீடானமாய் இருதயகமலத்தில் அகமகமென்று ஸ்மரித்துக்கொண்டிருக்கிறபிரத்தியேகாத்ம சைதன்னியமேயாத்மாவென் னும்பதத்திற்கீர்த்தம்.

ச-கை. ஆனால் பிரமபதத்திற்கீர்த்தமே தென்னில்,

உ-ம்- திரிசியமாய்க்காணப்படுகிற ஜெகத்துக்கதிவீடானமாயிருக்கிறபடியினால் தத்துவமாயிருக்கிறபரமாத்மசைதன்னியமேபிரமமென்னும் பதத்திற்கீர்த்தமான லட்சியார்த்தம் அங்ஙனமான வஸ்ருவெதுவோ அதுவே நித்தியாபரோட்சசொப்பிரகாசமாயிருக்கிறபிரத்தியேகாத்மசைதன்னியமென்று சுருதியிற் சொல்லப்படுகின்ற துமேலும்முதல்வாக்கியந்தற்போதஞானமென்று மிரண்டாம்வாக்கியஞ்சாட்சிஞானமென்று மூன்றாம்வாக்கியஞ்சிவஞானமென்று நான்காம்வாக்கியம்பிரமஞானமென்று சொல்லப்படும்.

ச-கை- இப்படிவாக்கியங்களொன்றுக்கொன்றுபேதம்வருவானென்னில்,

உ-ம்- பேதமல்ல ஆசிரியர்சீடனுக்குப்பிரஞ்ஞானம்பிரமமென்றுபதேசிக்கச் சீடனும்பிரஞ்ஞானமாவதென்று வினாவ அகமென்றிருக்கிறதேயென்றென்று இரண்டாம்வாக்கியத்தைபுபதேசிக்க, சீடனும் அனேகமான அகத்திலெந்தவகமென்று வினாவ; சீவேஸ்வராளுக்கப்பாற்பட்டபிரமமென்று மூன்றாம் வாக்கியத்தைபுபதேசிக்க; சீடனும் சுவாமீசீவேஸ்வரா ளும் உபாதிபுந்தள்ளுபட்டபேதத்துவைதமாச்சுதெயென்று வினாவ அன்னியமான துவைதமுப்பிரமத்தைத்தவிரவில்லையென்று நான்காம் வாக்கியத்தைபுபதேசித்தருளினார். ஆதலால் சச்சிதானந்த அத்வைதசொருபமேநீ நீசீவனல்ல நான்கு வர்ணமும் நான்கு ஆசிரமமும் சட்பாவனையும் சட்கோசமும் சட்கோடியும் சட்ரமியும் சுகதுக்ககர்த்தவ்யமும் ஆகாமியசஞ்சிதபிராரத்தங்களுமுனக்குக்காலத்திரயத்திலுமில்லையென்றறிக.

ச-கை. ஆனால் முன்போலவே தாமருபபதார்த்தங்கள் தாற்றப்படுகின்றதேயென்னில்.

உ-ம், அப்படிதோற்றுவகைக்கோருபாயஞ்சொல்லுகிறோம் அஃதென்னவென்று கேட்பாயாகில் எது இஃபதார்த்த ரூபந்தோற்றப்படுகின்றதோ அதைப்பரிட்சித்தால் ஒருபதார்த்தமுமில்லாமற்போம் ஆதலால் எந்நேரமும் நீ நிரலம்ப சொருபத்தில் இருக்கீடிமாறுதிருப்பாயாகில் அகண்டசமரசுகக. சொருபமான ஆத்மாவா வாயென்று சீஷின துசிரசில்தமதுதிவ்வியாஸ்தத்தவைத்துப்

பூரணனுக்கிரகஞ்சொந்தருளிணர்.

அப்படிதரிசனபரிசனங்கவினான் ஸ்ரீ சற்குருவானவர் சம்சயமறவ  
னுக்கிரகம்பண்ணிநிருமலப்பாடடையைக் காட்டிவிட்டபடியின  
ல் அந்தச் சீடன்பாகியநிருஷ்டியையமறந்து அந்தர்முகப்பட்டு ஸ்  
தூலசூட்சுமகாரணசரீரவ்யாதி களைக்கைவிட்டுச் சொரூபாகாரப்  
பட்டமாத்திரத்திலி ஞானசத்திபிரவேசமானான் அதனால் அஞ்ஞான  
சத்திநாசமானான் அதனால் சாத்திகபாவம் பிறந்தது அதனாற்பதார்  
த்தவெறிருத்தமில்லாமற்போச்சுது அதனால் ஞானசாம்பிரஜ்யபட்  
டம்வந்தது அதனால் அனந்தநீர்த்தமெழுந்து சீடனாகியமடுரைமூ  
டிக் கொண்டு போய் போதுவிவேகமென்கிறநீச்சக்காரன் முழுக்கிப்  
போனான் ஆங்காரமாகியகர்த்தவ்யவிருட்சம் வேரோடுபேர்ந்து  
போச்சுது ஆசையென்கிறபட்சிக்கூடுகலைந்தது அப்போதுசுவா  
னுபூதியாகியவரடனையில்முத்திகாந்தையையாலிங்கனம் பண்ணிக்  
கொண்டு தன்னையிழந்துவிட்டான் இந்நிரியங்களெல்லாந்தன்னு  
டையஆதாரத்திற்பிரவர்த்தித்துக்கொண்டிருந்தது.

அப்பால் இத்தன்மையவானசுவானுபலம்பெற்ற சீடன் ஸ்ரீ சற்  
குருநாதனுடையபாதத்தில்விழுந்து தமஸ்கரித்தெழுந்து நின்று ஓ  
ய் அனாதிபந் துகருசமுத்திரமான குருசுவாமீ அனாதிகாலமேளன்  
சொரூபத்தையிழந்து என்னைநான்திருடிக்கொண்டு மூடனாயிரு  
ந்தேன் அப்படியிருந்தளன்களவைக்கண்டுபிடித்து என்சொரூப  
த்தையுள்ளபடி கரதலாமலகம்போல் சம்சயமறக்காட்டிக்கொடுத்த  
தேவரீரதுபேருதவிக்கு அடியேல் செய்யுங்கைமாறு ஒன்றுங்கா  
ணென் உமதுகிருபாதரிசனமாத்திரத்தினால் அகங்காரமோகநீங்கி  
க்கிருதகிருத்தியனானென்று பலவாறுகத்துதித்து எப்போதும்  
போற்சமரசானந்தசுவானுபூதிநிலையில் ரமித்திருந்தான்.

ஆதலால் இத்தமகாவாக்கியத்தினர்த்தத்தை ஸ்ரீ சற்குருசந்நிதா  
னத்தில் சந்தேக விபரீதமற விசாரித்தறிந்தவனென சீவன்முத்தன்  
அவனேபரமுத்தன் அவனேபிரமசொரூபம் என்று சொல்லப்ப  
டும்மேலும்வேதத்தையும் பிராமணர்களையும் பிரமதேவரையும் பிர  
மமென்று சொல்வதுகூடானுளனென்றால் காணப்பட்டதெல்லா  
மழிந்துபோகிறபடியினால் சர்வகாரணமான நிரீக்ஷணப்பிரமவ  
ஸ் துவைமாத்திரம் பிரமமென்று சொல்லவேண்டியதென்று சகல  
சுருதிஸ்மிருதியிதிகாசுபுராணுகமாதிகளிற் சொல்லப்படுகின்றது இ  
தற்கம்சயமில்லை சித்தம்.

மகாவாக்கியநிருபகம்-முற்றிறறு- ஆபிரகரணங்கள் (சுரு)

வாசுதேவமனனம் - முற்றுப்பெற்றது.

